


# சரிவகை வசனப் பகுப்பு



கிளாரன்ஸ் லார்க்கின்



# RIGHTLY DIVIDING THE WORD

சரிவகை வசனப் பகுப்பு

பாகம் - 1

Rev. Clarence Larkin

தமிழாக்கம் :

ஜே. எட்வின் நத்தானியேல் ராஜ்



Copyright reserved

First Edition 1998

வெளியிடுபவர்:

திருமதி மங்களம் எட்வின்

AN: 5, T.N. Govt. Rental Housing Scheme,  
தாடண்டர் நகர்,  
சைதாப்பேட்டை, சென்னை - 600 015.  
தமிழ்நாடு.

*Cover Designed by : Artist C. Mogan*

*Typeset by : U.S. Graphics*

57G, MIG Flats, Bharathidasan Colony,  
K.K. Nagar, Chennai - 600 078 ☎ : 4892661

*Printed by : Sekar Offset Printers*

168, Big Street  
Chennai - 600 005.



## பொருள்

### ACKNOWLEDGEMENT

Grateful acknowledgement is made to the Publishers  
"Rev. Clarence Larkin Estate, Pennsylvania, USA"  
for permission to translate selective subjects of the book  
**"Rightly Dividing The Word"** by Reverend Clarence  
Larkin into Tamil Indian Language.

J. Edwin Nathaniel Raj.



## முன்னுரை

பண்டிதர் கிளரன்ஸ் லார்க்கின் அவர்களது நான்காவது புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நான்காவது புத்தகமான “சரிவகை வசனப் பகுப்பு” பண்டிதரின் “Rightly Dividing The Word” எனும் ஆங்கில நூலின் தமிழாக்கமாயுள்ளது; இதற்குமுன் தமிழில் வெளியிடப்பட்ட புத்தகங்களான “கால சகாத்த சத்தியம்” பாகம் I மற்றும் பாகம் II ஆகிய இரண்டும் “Dispensational Truth” எனும் பண்டிதரின் தலைசிறந்த படைப்பின் தமிழாக்கப் பிரிவுகள் என நேயர்கள் அறிவார்கள். மேற்குறிப்பிட்ட பண்டிதரின் இரு நூல்களின் தமிழாக்கத்துக்கு ஒரே வேளையில் கிளரன்ஸ் லார்க்கின் நிறுவனத்தினர் உரிமம் வழங்கியுள்ளனர்.

“சரிவகை வசனப் பகுப்பு - பாகம் I” எனும் இப்பதிப்பை நேயர்களுக்கு அறிமுகப்படுத்த காலதாமதமாயினும் இதிலடங்கியுள்ள விலையுயர்ந்த ஆவிக்குரிய சத்தியங்கள் வாசிப்போரது வாழ்வுக்கு மிகப் பெரும் பலனளிக்கவுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை; பண்டிதரது வேத சத்தியங்களின் ஆழ்ந்த அறிவு எத்துணை உன்னதமானது என வாசிப்போர் கண்டுணர்வாரெனும் நம்பிக்கையுடனும் அதனைத் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தை மேம்படுத்தி/நிலைப்படுத்த பெரிதும் பயன்படுத்திக் கொள்வர் எனும் உறுதியுடனும் இந்நூலை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்காக சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜே. எட்வின் நத்தானியேல் ராஜ்.



## பொருளடக்கம்

தலைப்பு

பக்கம்


1. இயேசுவின் உயிர்த்தெழுதல்	1 - 15
2. பிராயச்சித்தம் மற்றும் மீட்பு	16 - 32
3. பாவம் மற்றும் இரட்சிப்பு	33 - 50
4. நின்றல் மற்றும் நிலை	51 - 58
5. மறுபிறப்பு மற்றும் ஞானஸ்நானம்	59 - 76
6. தேர்ந்தெடுக்கப்படல் மற்றும் தன் விருப்பத்தேர்வு	77 - 89
7. கிறிஸ்து மற்றும் விசுவாசியுடைய பரஸ்பர உள்ளுறைவு	90 - 105
8. அழகிய மாளிகை	106 - 125
9. நான்கு சுவிசேடங்கள்	126 - 130
10. ஆவி உலகம்	131 - 149
11. சாத்தானின் திரித்துவம்	150 - 159
12. இரு தன்மைகள்	160 - 170
13. உயிர்த்தெழுதல்கள்	171 - 186



பொருள்

பெரும்பு

பெரும்பு



PALACE BEAUTIFUL



## இயேசுவின் உயிர்த்தெழுதல்

### Resurrection of Jesus

இயேசுவின் உயிர்த்தெழுதலே கிறிஸ்தவம் Christianity கட்டப்பட்டுள்ள அஸ்திவார சத்தியமாயிருக்கிறது; “கிறிஸ்து எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்” I கொரி. 15:17. இயேசுவின் இறைமை deityயுடைய விளக்கச் சான்று proof மரித்தோரைவிட்டு அவரது உயிர்த்தெழுதலைச் சார்ந்திருந்தது; ஐந்து வெவ்வேறு சமயங்களில் அவர் தாம் சிலுவையிலறையப்பட்டு, அடக்கம்பண்ணப்பட்டு மற்றும் மூன்றாம் நாளில் மரித்தோரைவிட்டு எழுந்து விடப்போவதாக உறுதியாகக் கூறினார்; மத்.12:39-40; 20:17-19; 26:30-32; லூக். 18:31-33; யோவா. 2:19-22. அவர் எழுந்திராதிருந்தால் அவர் உரிமை கொண்டாடியதிற் கேற்ப அவர் உள்ளவரா அல்லவா என நாம் அறிந்துகொண்டிருக்கமாட்டோம்; ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் “அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே தேவனுடைய சுதனென்று பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனாயிருக்கிறார்” எனக் கூறுகிறார். ரோமர் 1:4. பாவியுடைய இடத்தை எடுக்கவும் மற்றும் பிரமாணத்தை/சட்டத்தை நிறைவேற்றவும் இயேசு வந்தார்; இயேசு மரித்தோரை விட்டு எழுந்திராதிருந்தால் இது நடந்தேறியதாவென நாம் அறிந்து கொண்டிருக்க மாட்டோம்; குற்றவாளி தன் தண்டனையின் முழுக்காலத்தை அனுபவித்ததும் அவன் ஒரு விநாடி அதிகமாகக்கூட அடைத்துவைக்கப்பட முடியாது. வேதவாக்கியங்களின்படி இயேசு மூன்று நாட்கள் கல்லறையினுள் தொடர்ந்திருக்க வேண்டுமென்பது அவரது தண்டனைத் தீர்ப்பாயிருந்தது; அக்காலம் நிறைவேறியதும் வானத்திலோ, பூமியிலோ அல்லது பாதாளத்திலோவுள்ள எந்தவொரு வல்லமையும் அவரை ஓர் நிமிடம் கூடுதலாகக்



கூட அங்கே அடக்கிவைக்கக்கூடவில்லை; இது தெளிவாக அப். 2:24ல் எடுத்துரைக்கப்படுகிறது. “தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது” இயேசுவைக்குறித்து சங்கீதக்காரன் “உம்முடைய பரிசுத்தவானை அழிவைக்காணவொட்டி” என்கிறார் சங். 16:10; அப். 2:29-32. ஆகவே, கட்டழிவு, அழுகல் Corruption தோன்றவுள்ளதாய் கருதப்பட்ட நான்காவது நாளுக்கு முன்னதாக இயேசு எழவேண்டியதாயிருந்தது; இயேசுவின் உயிர்த்தெழுகை மரணமானது வெல்லப்பட்டுள்ளது/தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அறுதிச்சான்றாயுள்ளது; பத்ம தீவின்மீது யோவானுக்கு இயேசு காட்சியளித்தபோது அவர் உறுதியாகக் கூறியதாவது: “நான் மரித்தேன்; ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்; ஆமென்; நான் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” வெளி. 1:18; மரணமானது தளபதி Captain Sepulchre கல்லறையை நோக்கி “யோசேப்பின் கல்லறையிலுள்ள அம்மனிதனை கட்டழிவு பற்றிக்கொள்ளுகின்றவரை கைவிடாது பிடித்துக்கொள்.” எனக்கூறுவதாக நாம் கற்பனை செய்யக்கூடும்; “ஏனெனில் அம்மனிதன் வெளியே வந்து விட்டால் அவன் பாதாளத்தின் (கீழுலகத்தின்) சுவர்களில் ஓர் உடைப்பை உண்டாக்குவான்; அதினூடாய் பாதாளத்து அத்தனை சிறைஞர்களும் தப்பியோடுவார்கள்” எனக் கூறுகிறதாக மனோபாவனை செய்யலாம்; ஆனால் கிறிஸ்துவை சிறைப்படுத்தியிருந்தது மரணமாயிருக்கவில்லை; கிறிஸ்து மரணத்தை Death அவனது சொந்த ஆட்சிப் பகுதிக்குள்ளாக பின்தொடர்ந்து சென்றார், அதன்பின்பு அவனை வென்று மேற்கொண்டு சிறைப்பட்டவர்களை சிறையாக்கி வழி நடத்திக் கொண்டு முன்னேகி ‘நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்



கிறேன்' எனக் கூக்குரலிட்டவராய் வெளியே வந்தார்: இயேசு மரித்தோரை விட்டு எழுந்த போது அவர் "மரணத்தைப் பரீகரித்து abolished death, ஜீவனையும். அழியாமையையும் வெளியரங்கமாக்கினார்" II திமோ. 1:10. அதாவது மரணத்தினின்று அதிநுடைய பேரச்சங்களை/ திகில்களை அவர் எடுத்துவிட்டு மரணத்தின் கட்டுகளிலிருந்து நாம் விடுதலையாகும்படியான முன்னேற்பாடு செய்தார். அதாவது, நமது சரீரங்களுடைய உயிர்த் தெழுதலின் மூலமாக அவ்விதம் நாம் விடுதலையாக அவர் வழிவகை ஏற்பாடுசெய்தார்; ஆகையால் முடிவில் மரணம் இருப்பதில்லை; வெளி. 21:4. ஆகவே, மரணம் இயேசுவை கல்லறைக்குள் சிறைப்படுத்தக் கூடாதிருந்தபடியால் நம்மையும் அது கைவிடாது பிடித்து வைத்துக்கொள்ள இயலாதுபோம்; ஏனெனில் "இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி நம்மில் வாசமாயிருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் நம்மில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக் கேதுவான நம்முடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்" ரோம. 8:11. அதாவது மரித்தோரைவிட்டு நம்மை எழுப்புவார்.

## இயேசுவின் உயிர்த்தெழுதலுடைய

### மெய்மை/மெய் நிகழ்வு

### The Fact of the Resurrection of Jesus

இயேசுவின் சிலுவைமீதான மரணத்தைக்குறித்து வினா ஏதுமிருக்க முடியாது; அனைத்து நான்கு சுவிசேடர்களுமே 'இயேசு தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார்' என்றே நமக்கு எடுத்துரைக்கின்றனர். மரணம் அவரை ஜெயிக்கவில்லை; அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார்; அவர் கூறினார்: "என் ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு" யோவா 10:17-18.



ரோமப் போர்ச்சேவகர்கள் இயேசுவின் உடலுறுப்புக் களை முறிக்கவில்லை; ஏனெனில் அவர் மரித்துப்போயிருந்ததைக் கண்டார்கள்; யோவா. 19:33. நூற்றுக் கதிபதியும் கூட இயேசு மரித்துவிட்டதை பிலாத்துவுக்கு உறுதிப்படுத்தினான்; மாற். 15:43-45 இயேசு தமது ஜீவனை சிலுவைமீது ஒப்புக் கொடாதிருந்தால் 'ஈட்டி ஊடுருகை' 'Spear Thrust' அவரைக் கொன்றிருந்திருக்க முடியும்; ஏனெனில் சேவகன் தனது ஈட்டியை அவரது விலாவினுள் நெக்கித் தள்ளுகையில் தண்ணீரும், இரத்தமும் blood வெளிவந்ததாக நாம் வாசிக்கிறோம்; அதுவே அவ்வீட்டி அவருடைய இருதயத்தை ஊடுருவியதைக் காண்பிக்கிறது. யோவா. 19:34. இயேசு நிஜமாக சிலுவை மீது மாண்டிராதிருந்து ஆனால் மயக்கமடைந்து மாத்திரம் போயிருந்தாரெனில் அவரது தலையைச் சுற்றிப்பொதியப்பட்ட குறுந்துணியாலேயே Napkin அவர் மூச்சுத்திணறப்பட்டு கொல்லப்பட்டுப் போயிருந்திருப்பார்; இயேசு மரித்துவிட்டாரென்பதோடன்றி அவரது சரீரம் இரகசியமாக கல்லறையைவிட்டு அகற்றப்படாதபடியும் பார்த்துக்கொள்ள ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது; கல்லறை முத்திரை வைக்கப்பட்டு அதை கவனித்து மேற்பார்க்க ரோம போர்ச்சேவகரின் ஓர் பாதுகாப்புப்படை வைக்கப்பட்டது மத். 27:62-66. ஆனால் ரோமப்போர்ச் சேவகர்களைத் தவிர வேறு பல கவனிப்பாளர்களும் இருந்தனர்; தேவகுமாரனது இளைப்பாறும் இடத்தின்மீது கண்களுக்கு புலனாகாதேவதூதர்களும் காவல்காத்து இருந்தனர்; அவ்விதம் வெள்ளி இரவு கடந்தது; சனி மற்றும் சனி இரவு தாண்டியது; ஆனால் அந்த முதல் ஈஸ்டர் அதிகாலை கிழக்கின் மேகம் கருஞ்சிவப்பு நிறமாகத் தொடங்குகையில் ஓர் மாபெரும் பூமியதிர்ச்சி ஏற்பட்டது; அத்தோடு ஓர் தேவதூதன் வானத்தைவிட்டு இறங்கி வந்து கல்லறையின் வாசலினின்று கல்லைப்புரட்டித் தள்ளினான்; அவனது தோற்றம்



கண்கூசப்பண்ணும் மிக்க ஒளியுடையதாயிருந்ததால் போர்ச் சேவகரின் காவலர் மரித்த மனிதர்போலாயினர். மத்.28:2-4. இயேசுவை வெளியே விடுவதற்கோ அல்லது கல்லறை காலியானதென்னும் மெய் நிகழ்வை வெளிப்படுத்து வதற்கோ கல்லை தேவதூதன் புரட்டித்தள்ளியதாக நமக்குச்சொல்லப்படவில்லை; ஆனால் இயேசு தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்துள்ளார் எனும் மெய்மைக்கு அரிமத்தியாவின் யோசேப்புடைய காலியான கல்லறை சான்று பகர்ந்தது; சிலுவைமீது இயேசு மரிக்கிறதை பார்த்த அநேக சான்றாளர்கள் இருந்தனர்; ஆனால் அவரது உயிர்த்தெழுதலுக்கு நேர்க்காட்சியாளர் eyewitness எவருமில்லாதிருந்தது; அதாவது கல்லறையை விட்டு அவர் வெளிவருவதை உள்ளவாறு ஒருவனும் காணவில்லை. ரோம போர்ச் சேவகர்கள் அவர் வெளிவருவதை காணவில்லை; ஏனெனில் கல் புரட்டப்படுகையின் போதும் அதன்சற்று மின்பும் அவர்கள் மரித்த மனிதரைப் போலிருந்தனர்; அவர்கள் வாயில் மூப்பர்கள் போட்டகதை, அதாவது அவர்கள் தூங்குகிறபோது அவருடைய சீடர்கள் இராத்திரியில் வந்து அவரைக்களவாய்க் கொண்டுபோய் விட்டார்கள் என்ற கதை (மத். 28:11-15) சீடர்களை நாணயக்கேடு discredit செய்வதற்காயிருந்தது; அதாவது இயேசு உயிர்த்தெழுந்ததாக அவர்கள் உரிமை கொண்டாடு வார்களேயாகில் அவர்களை இகழ்ச்சி பண்ணும் நோக்கங் கொண்டிருந்தது; அதேவேளையில் முகத்தோற்றத்திலே பொருளற்றதுமாயுள்ளது; ஏனெனில் ஓர் ரோம போர்ச் சேவகன் கடமையின்போது தூங்குவதென்றால் அது அவனுக்கு மரணமாயிற்று; மேலும் அவர்கள் யாவரும் நித்திரையாயிருக்கையில் இயேசுவின் சரீரம் களவாய்க் கொண்டுபோகப்பட்டதா அல்லது எழுந்ததாவென எப்படி அவர்கள் அறியக்கூடும்? மேலும் திருடப்பட்டதானால் அதைத் திருடியது யார்? முத்திரை உடைத்தல் மற்றும்



கல்லைப்புரட்டித்தள்ளல் இரைச்சலுள்ள ஆரவாரமான பணியாயிருந்திருக்கும்; போர்ச்சேவகர்கள் நித்திரையாயிருந்தாலும் அது அவர்களை எழவைத்திருக்கும்! மேலும் அது ஓர் வெளிச்சமுள்ள நிலா ஒளியின் இரவாயிருந்தது; மற்றும் பஸ்கா பண்டிகைக்கு வந்திருந்த அனேக புண்ணிய யாத்திரீகர்கள் நகரத்தைச்சுற்றி முகாமிட்டிருந்தனர்; அவ்வாறாயின் யாரும் காணாதவாறு இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்வதென்பது கடினமான காரியமாயிருக்க வேண்டும். இயேசுவின் சரீரம் திருடப்பட்டிருந்ததென்று பிரதான ஆசாரியர்கள் நிஜமாக நம்பியிருந்தால் அதன் திரும்பப்பெறுகைக்கு ஓர் வெகுமதியை அவர்கள் கொடுக்க முன்வந்திருப்பர்; ஏனெனில் சரீரத்தின் மீட்டெய்தப்பெறுகை இயேசுவின் உயிர்த்தெழுதலின் வினாக்குறியை எக் காலத்துக்குமாய் முடிவுசெய்து விட்டிருக்கும். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை; அவர்கள் ஓர் அற்புதம் நிகழ்ந்துள்ளதென்று நம்பியதை மெய்ப்பிக்கிறதாயுள்ளது.

இயேசுவுடைய சரீரத்தின் இயற்பொருள் சார்ந்த உயிர்த்தெழுதலுக்கு மிகக்குறிப்பிடத்தக்க சான்றுரை testimony அப்போஸ்தலனான யோவானுடைய வாக்கு மூலத்தில் காணப்படுகிறது; அதாவது, அவனும் பேதுருவும் காலியான கல்லறைக்கு வந்து, உள்ளேசென்று துருவி ஆராய்ந்தபோது இயேசுவின் சரீரத்தை சுற்றிபொதியப் பட்டிருந்த நார்மடிச்சீலை linen cloths அது கிடத்தப் பட்டிருந்த கல் பாளத்தின்மேல் (படுத்துக்) கிடக்கிறதைக் கண்டார்கள்; அதேவேளையில் “அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை (குறுந்துணி) மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே சுருட்டி வைத்திருக்கிறதையும்” Wrapped together in a place by itself கண்டார்கள். யோவா. 20:6-7. அதாவது இயேசுவின் கல்லறைச்சீலைகள் கல்லறையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை; அல்லது தள்ளுபடிசெய்யப் பட்டதைப்போல ஒருபக்கமாக அலட்சிய



மாய் தூக்கிப் போடப்படவில்லை; அதற்குமாறாக ஓர் பொள்ளலான புழுக்கூடுபோல நறுமணமருந்து தோய்விப் பால் விறைப் பூட்டப்பட்டதாக கற்பாளத்தின் மீது (படுத்துக்) கிடக்க விடப்பட்டிருந்தது; தலைக்கான குறுந்துணியோ Napkin சரீரத்தினின்று தலையுடைய தூரத்துக்குச் சரியானவிடத்தே தன் நிலையிலே உறையிட்டதாய் தனியே கிடந்துள்ளது lying by itself. இது இயேசு எழுந்தபோது தமது புதைப்புச் சிலைகளைவிட்டு ஓர் வெட்டுக் கிளி தனது தோலை உரிகழற்றுவதுபோல கழன்று நழுவி Slipped out ஏகி விட்டார் எனும் உண்மையை வெளிப்படுத்துகிறது; அவரது சரீரம் திருடப்படவில்லை என்பதற்கு ஓர் அடக்கமான சான்றாக அவர் தமது சிலைகளை அப்படியே விட்டுச்சென்றார்; ஏனெனில் அவரது சரீரம் திருடப் பட்டிருந்தால் அவரது கல்லறைச் சிலைகளை அகற்றுவதற்கு திருடர்கள் சுணங்கி காத்திருக்கமாட்டார்கள்; மற்றும், அப்படியே யாதோ காரணத்திற்காக காத்து தாமதித்தாலும், அவைகளை ஒழுங்காக வைத்துவிட்டிருக்கமுடியாது; ஆனால் எப்படியோ எங்கேயோ எறிந்துவிட்டுப் போயிருப் பார்கள்.

சீடர்கள் சரீரத்தை திருடிச்செல்லவில்லை என்பதற்கு நமக்கு சான்று உள்ளது; இயேசு நிஜமாகவே மரித்தோரை விட்டு எழுந்திருந்தார் என நம்பவைக்க கூடாத அளவுக்கு அவர்கள் கடினமாயிருந்தார்களென்பதான மெய்மையில் இச்சான்றுள்ளது. சீடர்களில் ஒவ்வொருவரும் மூன்றாம் நாளின் அதி காலையில் தங்கள் எஜமான் எழுவதைக் காணும்படி கல்லறையிடத்தே இருக்கவில்லையென்பது நமக்கு ஓர் விளங்காச் செய்தியாயுள்ளது mystery. அவர் சிலுவையிலறையப்படவும், மூன்றாம் நாளில் மீள எழவுமுள்ளதை அவர்களிடம் பலதடவை அவர் கூறியிருந்தார்; ஆனால் அவர்கள் அதை தங்கள் துக்கத்தில் மறந்துவிட்டார்கள்: அல்லது அதை நம்பாது போயினர்:



ஏனெனில் அவரது சீடர்களெல்லாரிலும் ஓர் சில ஸ்திரீகள் மாத்திரமே அக்காலைப்பொழுது கல்லறைக்குச்சென்றனர்; அவர் எழுவதைப்பார்க்கும் எதிர்நோக்கில் அவர்கள் செல்ல வில்லை; ஆனால் அவரது சரீரத்தை மேலுமாக நறுமண தோய்வு செய்ய சென்றனர்; ஓர் காவலன் கல்லறைக்காக வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அறிந்திருந்ததாகக் காணப் படவில்லை; ஏனெனில் அவர்கள் இயேசுவின் சரீரத்தை அடைவதற்கு யார் கல்லைப்புரட்டித்தள்ள முடியுமென வியப்படைந்தனர்; மாற். 16:1-3. அவர்களுடைய அவ நம்பிக்கையின் ஞானத்தை இப்பொழுது நாம் பார்க்கிறோம்; சீடர்கள் கல்லறையைச் சுற்றிவட்டமிட்டிருந்திருந்தால் அவரது சரீரத்தை அவர்கள் திருடிச்சென்றதான குற்றச் சாட்டை எளிதில் நம்பவைக்க அது எதுவாக்கியிருக்கக்கூடும்; ஆனால் அவர்களுடைய இல்லாமை மற்றும் அவநம்பிக்கை அக்குற்றச்சாட்டை தவறென்று எண்பிக்கிறது.

ஒருவராகிலும் இயேசுமரித்தோரைவிட்டெழுவதை நிஜத்தில் பார்க்காது போயினும், அவரது உயிர்த்தெழு தலுக்குப்பின்பு அவரைப்பார்த்த சாட்சிகள் அநேகர் இருந்தனர்; வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு பின்னரல்ல; அவர் எழுந்த அதே நாளில் தானே! அவர் உள்ளபடியே கல்லறையில் வைக்கப்பட்ட போது மரிக்காமலிருந்து மீண்டெழுந்து ஏதோவிதத்தில் கல்லறையைவிட்டு தப்பிச் சென்றிருந்தால், அவருடைய உடல்சார்ந்த பாடழிவினால்/ சிதைவினால் வலுக்கட்டாயமாய் இழுக்கப்பட்டவராக கைகளிலும், கால்களிலும், விலாவிலும் காயங்களோடுள்ள அவரது தோற்றம் ஓர் பரிதபிக்கத்தக்க கண்காட்சியாயிருந்திருக்கும். ஆனால் இயேசு தமது சீடர்களுக்கு தம்மை வெளிப்படுத்தியபோது அவர் நல்ல கட்டுரம் வாய்ந்த ஆரோக்கியத்துடனிருந்தார்; அவர் உயிர்த்தெழுந்த அதே நாளின் பிற்பகலிலே தம்முடைய சீடர்களில் இருவரோடு சேர்ந்து எம்மாவருக்கு அவரால் ஆறு மைல்கள் தூரம் வரை



நடக்க முடிந்தது. கிறிஸ்துவுடைய உயிர்த்தெழுதலின் அற்புதமானது இருமடியானது two fold:- ஜீவனுக்கு மீட்டளிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு மீட்டளிப்பு Restoration to Life and Restoration to Health.

இயேசுவின் உயிர்த்தெழுதலின் நாளில் ஐந்துமுறை அவர் தமது சீடர்களுக்கு பிரசன்னமானார்; முதலில் மகத லேனாள் மரியாளுக்கு (யோவா 20:11-18), பின்பு ஸ்திரீகளுக்கு (மத். 28:9-10); பின்பு பேதுருவுக்கு (லூக். 24:34); பின்பு பிந்திய பிற்பகலில் எம்மாவுருக்குச் செல்லும் பாதையில் இரு சீடர்களுக்கு (லூக். 24:13-35); அதற்கும் பின்பு மாலைப்பொழுதே மேலறையில் Upper room வைத்து ஓர் எண்ணிக்கையிலான சீடர்களுக்கு. யோவா 20:19 (லூக். 24:36-48). ஒரு வாரம் பிந்தி அதே அறையில்வைத்து அவர் மீண்டும் தமது சீடர்களுக்கு தோமா இருக்கையில் தோன்றினார்; யோவா. 20:24-29. பிற்பாடு கலிலேயா கடலோரத்தின்மீது ஏழு சீடர்களுக்கு காட்சியளித்தார் (யோவா 21:1-25); பின்பு கலிலேயாவின் ஓர் மலைமீது 'பதினொருபேருக்கு' (மத். 28:16-20; மாற். 16:14-18); பின்பு ஒரே வேளையில் 500 சகோதரர்களுக்கு (1 கொரி. 15:6), பின்பு யாக்கோபுக்கு (1 கொரி. 15:7); அதற்கெல்லாம் பிற்பாடு அவரது உயிர்த்தெழுதலுக்கு நாற்பது நாட்கள் கழித்து அவர் தமது சீடர்களது முன்னிலையில் ஒலிவ மலையிலிருந்து பரத்துக்கு எழுந்தருளினார்; (லூக். 24:50-53); உயிர்த்தெழுதலுக்கு 27 வருடங்கள் கழித்து கொரிந்தியருக்கு (1 கொரி. 15:6) எழுதப்பட்ட பவுலுடைய நிரூபத்தில் ஒரேவேளையில் அவரைக்கண்ட 500 சாட்சிகளில் அதிகமானோர் இன்னமும் உயிரோடுள்ளதாக பவுல் நமக்கு எடுத்துக் கூறுகிறார்; அத்தனை நபர்களும் ஏமாற்றப் பட்டிருக்க முடியாது என்பது பகுத்தறிவுக்கு ஒத்ததாகிறது; மேலும் அவர்களிடையே ஓர் ஏய்ப்புக்கு வழி செய்ய கூட்டுச்சதி ஏற்பட்டிருந்ததேயானால், அவர்களனை வரும்,



இரகசியத்தை மறைத்து வைத்திருக்கக்கூடுமென்றும் அல்லது ஏதோவகையில் மறைவெளிப்பாடு கூடாது என்றும் நினைக்க விரும்புவதுபொருத்தமற்றதாயும் நம்புவதற்கரியதாயு முள்ளது.

ஆனால் எவரேனும் வினவலாம் “இயேசு தமது சீடர்களுக்கு தோன்றியதுபோல ஏன் தமது பகைஞருக்கு காட்சியளிக்கவில்லை?” அதாவது பிரதான ஆசாரியருக்கும் மற்றும் பிலாத்துவுக்கும்!” அவர் யூதர்களுக்கு காட்சி யளிக்கவில்லை; ஏனெனில் யூதர்கள் “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்” (மத். 23:37-39) என்று சொல்லும் காலமளவும் அவர்கள் தம்மைக் காணப் போவதில்லை என இயேசு அவர்களிடம் கூறியிருந்தார். அது அவரது இரண்டாம் வருகையின் வெளிப் பாட்டு படிநிலை வரை ஏற்படப்போவதில்லை; அவ்வமயம் அவர்கள் குத்தினவராகிய அவரை மீண்டும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனால் மெய்ந்நிகழ்வு யாதெனில் அவர் தம் மிகப்பெரிய விரோதியான “தரிசப்பட்டணத்து சவுலுக்கு” தம்மை வெளிப்படுத்தினார்; அவன் தனது வியக்கத்தக்க உயிர்த்தெழுதலின் மேலான அதிகாரமான முதல் கொரிந்தியர் 15-ல் ‘இயேசு மரித்தோரைவிட்டு எழுந்தார்’ என உறுதிபட எடுத்துக் கூறியுள்ளார்.

அவருடைய உயிர்த்தெழுதலுக்கு 66 வருடங்களுக்குப் பின்பு பத்மு தீவில் வைத்து இயேசு அப்போஸ்தலனான யோவானுக்கு காட்சியளித்தார்; இவ்விதமான அநேக சாட்சிகளுடைய சான்றுறுதிகளிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலைப்பொறுத்த வரை நமக்கு மறுக்கமுடியாத சான்று உள்ளது. இந்தச் சான்றறிவிப்பு அவரது பகை வரிடமிருந்தும் அதுபோல அவரது நண்பர்களிடமிருந்தும் வருகிறது; மேலும் காட்சியளிப்புகள் இரகசியமாக நடைபெறவில்லை; ஆனால் மோசடிக்கு வழியில்லாதவாறு வெளிப்படையாய் நடந்தன; இயேசு மீண்டும் உணர்வு



பெற்றெழவில்லை, revive! அதற்கு மாறாக உண்மையில் மரித்தோரைவிட்டு எழுந்தார் என்பதற்கு மேலுமான நிரூபணமாக அவர் மீண்டுமாய் மரிக்கவில்லை, ஆனால் அவரது சீடர்கள் முன்னிலையில் பரலோகத்துக்கு எழுந்தருளிப்போனார் எனும் மெய்ந்நிகழ்வு fact நமக்கு உள்ளது.

பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ரோம போர்ச் சேவகர்களின் “வீணான கட்டுக் கதையே,” idle tale அதாவது ‘இயேசுவின் சீடர்கள் அவரது உடலைத் திருடிச் சென்றனர்’ எனும் கட்டுக் கதையே. கி.பி.30, ஏப்ரல் 9 ஞாயிறு காலைப்பொழுதே அரிமத்தியா ஊரானான யோசேப்பின் புதுநிலையான கல்லறை குத்தகைப் புகுதலற்றுப்போனதான tenantless வியக்கத்தக்க நிகழ்ச்சிக்கு ஒரே காரணவிளக்கமாயிருந்தது; பல நூற்றாண்டுகளின் மிக்க கூர்மதியுடைய சட்டநிபுண சிந்தனையாளர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குரிய ஆதாரத்தை எடுத்து மதிப்பீட்டு எடைபோட்டு அதைப் பழுதற்றதென அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளனர்.

கல்லறையைப்பார்வையிடச் சென்ற ஸ்திரீகளைப் பொறுத்தவரை யோவானுக்கும் மற்ற சுவிசேடர்களுக்கு மிடையே முரண்பாடு ஏதுமில்லை; விடியல் பொழுது மரியாள் மற்ற ஸ்திரீகளோடு சேர்ந்து கல்லறைக்கு புறப்பட்டாள்; கல்புரட்டப்பட்டதாய் மற்றும் கல்லறை காலியாயிருப்பதாய் அவர்கள் கண்டார்கள்; மரியாள் மற்ற ஸ்திரீகளை விட்டு நீங்கி சீடர்களிடம் கூற திரும்பி விரைந்தாள்; அவள் சென்றபிறகு மற்ற ஸ்திரீகள் கல்லறையுள் பிரவேசித்தபோது அவர்கள் வெண்ணங்கி தரித்த ஓர் வாலிபனைக்கண்டார்கள்; அவன் அவர்களிடம் இயேசு உயிர்த்தெழுந்தார் எனக்கூறி, அவரது சீடர்களிடம் சென்று அறிவிக்க கட்டளையிட்டான்: மாற். 16:4-7. அவர்கள் உடனடியாக சீடர்களை தேடும்படியாக கல்லறை



விட்டுச் சென்றனர்; அதற்குள்ளாக மரியாள் பேதுருவையும் யோவானையும் சந்திக்கவே. அவர்கள் அவளைப்பின்தங்க விட்டு கல்லறைக்கு ஓடினார்கள்; அதை அவர்கள் துரிதமாக அலசியாராய்ந்தபின்பு அதை விட்டுத்திரும்பி எருசலேமை அடைந்தனர். யோவா 20:3-10. பேதுருவும் யோவானும் இடம்விட்டகன்றதும் மரியாள் கல்லறைக்குத் திரும்பி வந்தாள்; தனியாகவிடப்பட்டவளாய் அவள் அழத்தொடங்கினாள்; இயேசு அவளுக்குத் தோன்றி பெயர்சொல்லி அழைத்தார்; உடனடியாக அவள் தன் எஜமானை இனங்கண்டு கொண்டாள்; அவரைத் தொட ஆசித்தாள்; ஆனால் இயேசு அவளை நோக்கி “என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை” என்றார். அதன் பின் அவள் புறப்பட்டுப் போய் சகோதரரிடம் கூறி அறிவிக்க அவர் கட்டளையிட்டார்; அதன்பின்பு அவர் மறைந்துபோனார்; மரியாள் உடனடியாக கல்லறையை விட்டுத்திரும்பி தனது எஜமானுடைய ஆணையை நிறைவேற்றப் புறப்பட்டாள்; சிறிது கழித்து சீடர்களுக்கு அறிவிக்க தங்களது வழியில் சென்ற மற்ற ஸ்திரீகளுக்கு இயேசு எதிர்ப்பட்டு அவர்களிடம் “வாழ்க” என்றார். அவர்கள் கிட்டவந்து அவரது பாதங்களைத்தழுவி அவரைப்பணிந்து கொண்டார்கள். மத்.28:9-10. உடனடியாக கேள்வி எழுகிறது;- ஏன் இயேசு முதலில் மரியாள் அவரைத்தொட இசைவுமறுத்தார்? ஏன் அதற்கு சிறிது பின்னர் எதிர்ப்பட்ட ஸ்திரீகளுக்கு அவ்விதம் தொடுவதற்கு அனுமதி கொடுத்தார்? இதற்கான ஒரே அறிவுக்குப்பொருத்தமான விடையாதெனில் இயேசு இதற்கிடையில் ஒளிவேகத்தில் பிதாவினிடம் எழுந்தருளிச் சென்றுவிட்டு திரும்பியுள்ளார் என்பதாகும். பிராயச்சித்த நாளின்போது Day of Atonement பிரதான ஆசாரியன் பிராயச்சித்த இரத்தத்தை the Blood of the Atonement பலிபீடத்தின்மீது படைத்தபின்பு அவன் அந்த இரத்தத்தை



மகாபரிசுத்த ஸ்தலத்துக்கு எடுத்துச்சென்று பிராயச் சித்தம் செய்வதற்கு முன்பு யாராகிலும் அவனைத் தொட்டுவிட்டால் அப்படைப்பு Offering பயனற்றதாகி விடும்; ஆகவே இயேசு தமது சொந்த இரத்தத்தை சிலுவையின் பலிபீடத்தின் மீது செலுத்தியதும் உன்னதத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு எழுந்தருளி அங்கே அவர் தமது இரத்தத்தை படைக்கும் முன்னர் மரியான் அவரைத் தொடுவதென்பது சிலுவையில் நிறைவேற்றிய அவரது பணியை இழிவு செய்து பண்பு கெடுப்பதாகக்கூடும்.

இயேசுவின் கால்களை ஸ்திரீகள் தழுவியதான மெய்ந்நிகழ்வு; அன்று பிற்பகல் அவருடைய சீடர்களில் இருவரோடு பேசிக்கொண்டு பல மைல்கள் நடந்து சென்றது; அன்று மாலையில் பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத்துணிக்கையையும் அவர் புசித்தது; ஒரு வாரம் கழித்து தோமாவிடம் அவனது கையைநீட்டி, தமது விலாவில் போடும்படி அவர் கூறியது; சிலகாலம் கழித்து கலிலேயாக் கடலோரத்திலே தமது சீடர்களோடு அவர் காலையுண்டி அருந்தியது ஆகிய மெய்ந்நிகழ்வுகள் யாவும் இயேசுவின் உயிர்த்தெழுதலின் சரீரம் ஓர் பொய்த்தோற்றம்/ஆவியுரு phantom வாயிருக்கவில்லை; ஆனால் அதற்கு ஓர் சடப்பொருளிலான் வடிவு physical form இருந்ததோடு ஓர் மானிட சரீரத்தின் வினைச்செயல்களை functions அதற்கு ஆற்ற முடிந்தது; மறுபுறமலை மீது அவருக்கு கிட்டிய ஓர் மகிமையடைந்து சரீரத்தைப் போல அது இராதிருந்தும், அதற்கு ஓர் அடைக்கப்பட்ட அறையினுள் பிரவேசிக்க வல்லமை இருந்தது; விருப்பம்போல் தோன்றவும் மறையவும் முடிந்தது; தமது குரலின் தொனிமூலம் தம்மை வெளிப்படுத்தும்வரை அடையாளங்கண்டு கொள்ளப்படாதிருக்கவும் அதற்கு வல்லமை இருந்தது; நமது உயிர்த்தெழுதலின் சரீரங்கள் எதற்கொப்பாய் இருக்கப்போகின்றன என்பதற்கு ஓர் சாடைக்குறிப்பு இது நமக்கு அளிக்கிறது. சரீரங்களின்



செயல்வல்லமைகள் மற்றம் தனி ஆற்றல்களைப் பொறுத்த வரை இது மாதிரியாயுள்ளது; வரவிருக்கும் யுகங்களில் Age to come அன்பின் மற்றும் சேவையின் தூதுப்பணிகளினிமித்தம் பூமியை நாம் சுற்றிப்பார்வையிடுவதற்கு தேவைப்படும் வேளையில் நமது சரீரங்கள் எவ்வாறாயிருக்கப்போகின்றன எனவும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் அவருக்கு நேரான சிடர்களது முழு மனப்பான்மையை மாற்றிப்போட்டது; மற்றும் அது அவர்களுடைய வாழ்க்கைகளை முழுமையாய் புரட்சி செய்ததோடு அவர்களது உபதேசத்தினுடைய மையப்பொருளாகியது. பழைய ஏற்பாட்டில் தேவனது வல்லமையின் படித்தரம்/நிகர அளவு Standard புறப்பாடாயிருந்தது Exodus. புதிய ஏற்பாட்டில் தேவனது வல்லமையின் படித்தரம்/மீட்டியல் Standard இயேசுவின் உயிர்த்தெழுதலாயுள்ளது. இயேசுவின் அற்புதங்களெல்லாவற்றின் உச்சநிலையடைதலாயிற்று; தேவனாக அவர் தமது ஜீவனை சிலுவைமீது ஒப்புக்கொடுத்தார்; அதேப்போல் தேவனாக அவர் மரித்தோரைவிட்டு எழுந்தார்; அப்படியானால் தேவன் மரித்தோரை எழுப்புவது நம்புதற்கியலா நிலையில் விசித்திரமானது என்று ஏன் நாம் சிந்திக்க வேண்டும்? அப். 26:8.

இயேசு மரித்தோரைவிட்டு எழுந்தாரெனும் மெய்நிகழ்வுக்கு அத்தாட்சியாக 'வாரத்தின் முதல் நாளின்' அல்லது 'கர்த்தருடைய நாளின்' The Lord's Day கைக்கொள்கை நமக்கு உளது; மற்றுமாக 'ஞானஸ்நானத்தின் மேலாணை' Ordinance of Baptism நமக்கு உள்ளது. ஓய்வுநாள் Sabbath ஆசரிப்புக்கான கட்டளை இஸ்ரவேலருக்கே தனிஒன்றான exclusively தாய் அளிக்கப்பட்டது; இக்கட்டளை புறஜாதியாருக்கென அளிக்கப்பட்டதாகாது; மோசேயது உடன்படிக்கை Mosaic Covenant யுடைய சின்னமாக 'Sign' இஸ்ரவேலருக்கு அளிக்கப்பட்டது.



“நீங்கள் என் ஓய்வு நாட்களை ஆசரிக்க வேண்டும்; இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” யாத். 31:13; எசேக். 20:12; 19-21. அப்படியானால் ஓய்வுநாளானது Sabbath Day யுதர்களுக்கு மட்டுமே உரித்தானது; மற்றப்படி புறஜாதியாரையோ (உலகத்தை) அல்லது சபையையோ (கிறிஸ்தவர்களை) அது கட்டுப்படுத்துகிறதில்லை; ஓய்வு நாளை ஆசரிக்காதமைக் காக ஓர் தேசத்தையோ அல்லது ஜனத்தையோ, யூததேசத்தைத் தவிர்த்து, குற்றங்கண்டு பிடிப்பதாக வேதாகமத்தில் எங்கும் நீ காண்பதில்லை; ஓர் யூத உரிமைக்கட்டளையாக அது ஒருபொழுதும் வழக் கொழியச் செய்யப்படவில்லை; மாற்றப்படவில்லை அல்லது வாரத்தின் இன்னொரு நாளுக்கோ அல்லது வோறொரு ஜனத்துக்கோ மாற்றீடு செய்யப்படவுமில்லை; அது இப்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது; ஓசியா 2:11ல் முன்னுரைக் கப்பட்டபடி அது ஆசரிக்கப்படப்போகிறது; அது யூதர்கள் தங்கள் சொந்த நாட்டின் தேசிக அளவில் திரும்பவும் நிறுவப்பட்டதுமே மறுபடியும் கைக்கொள்ளப்படப் போகிறது; ஏசா. 66:23; எகேக். 44:24; 46:1-3; அவ்வாறாயின் வாரத்தின் முதல் நாளை, அதாவது மரித்தோரைவிட்டு உயிர்த்தெழுந்த நாளை ஓய்வின் மற்றும் தொழுகையின் ஓர் நாளாக கிறிஸ்தவசபை ஆசரிக்கின்ற மெய்நிகழ்வானது இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கான மெய் அறுதிச்சான்றா யுள்ளது; இயேசுவின் உயிர்த்தெழுதலோடு ஞானஸ்நானத் துக்குள்ள தொடர்பைக் குறித்த விளக்கவுரையை “மறு பிறப்பு மற்றும் ஞானஸ்நானம்” Regeneration and Baptism” அதிகாரத்தில் காணலாம்.



## பிராயச்சித்தம் மற்றும் மீட்பு Atonement and Redemption

கிறிஸ்தவ மதமானது ஓர் இரத்தக்களரியான/ குருதிவெறியுடைய மதம் Bloody Religion எனத் தாக்கப்படுகிறது; இது இறைச்சிவெட்டும் களத்து Abattoire சார்பு வாடை வீசுகிறதான மதமாக வழிபாட்டிடத்தை temple படுகளமாக Slaughter House மாற்றிவிட்டிருப்பதாக தாக்கப்படுகிறது; மற்றுமாக இது இறைச்சிக்கடையின் மதமாக Religion of the shambles குற்றஞ்சாட்டப்படுகிறது; ஏனெனில் இது கிறிஸ்துவின் இரத்தத்தை வேண்டுகை செய்கிறது எனவும். இது பண்பட்ட எளிதில் ஊறுபடத்தக்க உணர்ச்சிகளுடையநபர்களுக்கு வெறுப்பூட்டுகிறதாயுள்ள தெனவும் குற்றப்படுத்தப்படுகிறது; நமது சரீரங்களுக்கு (ஜீவன்) இரத்தம் எப்படியோ, அப்படியே வேதாகமத்துக்கு கிறிஸ்துவின் இரத்தம் இருக்கிறது; வேதாகமத்தைவிட்டு “ஒண்சிவப்பு வண்ண வார்த்தையை” ஞாயசடநவ றுடிசன எடுத்துவிடுவதானால் வேதாகமம் ஓர் மரித்த புத்தகம் ஆகிவிடு; ஓர் தூரிகையை brush எடுத்து அதை சிவப்பு மையில் தோய்த்து உனது வேதாகமத்தில் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தல் வரை கவனமாக துருவி ஆராய்ந்து இரத்தம் ‘Blood’ மற்றும் அதோடு ஏதாம் விதத்தில் தொடர்புடைய ஏட்டுரைப்பகுதிகளை அடையாள மிடுவாயானால். வேதாகமத்தில் மிகச் சிறதளவானவை மட்டுமே நீ விட்டுவிட்டுள்ளதைப் பார்த்து ஆச்சரியம டைவாய்! உண்மையில் அதினுடைய மதிப்பு/தகுதி போய்விடுவதாகும்; சரித்திர சார்பான பகுதிகள் அர்த்தமற்றவைகளாகிடும்; நெறிமுறைபற்றிய போதனைகள் ஆர்த்தமற்றவையாகிடும்; மற்றும் தீர்க்கதரிசன வாசகங்கள் நிறைவேறாமல் போய்விடும்; வேதாகமத்திலுள்ள ஒவ் வொரு கோட்பாடும் doctrine இரத்தத்தையே Blood



சார்ந்திருக்கிறது; அதில்லாமல் 'மன்னிப்பு' இருக்கப் போவதில்லை; 'மறுபிறப்பு' இல்லை; நீதியுரிமை நிறுவுகை இல்லை; பரிசுத்தமாக்கப்படுதல் இல்லை; சமாதானம் இல்லை; 'மகிழ்ச்சி' இல்லை; இளைப்பாறுதல் இல்லை; 'நம்பிக்கை' இல்லை; உயிர்த்தெழுதல், பரலோகம் இல்லை; 'அங்கிகள் தோய்த்துவெளுத்தல் இல்லை; 'புதிய பாட்டு' இல்லை; இருபத்தெட்டு தடவைகள் வெளிப்படுத்தல் புத்தகத்தில் இயேசு ஆட்டுக்குட்டி The Lamb என அழைக்கப்படுகிறார்; அப் பட்டப்பெயர் அவருடைய பிராயச்சித்தப்பணியோடு எப்போதும் சம்பந்தப்பட்டுள்ளது; ஆகவே வேதாகமத்தைவிட்டு இரத்தத்தை எடுத்துப்போடுகிறதானால் பிராயச்சித்தக்கோட்பாடு போகவேண்டும் எனப்பார்க்கிறோம்.

## I பிராயச்சித்தம்

### The Atonement

ஒன்றாக ஒத்து உடன்படல்/ஒருமனப்ப்ட சரிப்படுத்தல் At-One-ment என்பதே இப்பதத்தின் பொருளாகும்; மனித வீழ்ச்சி மனிதனையும் தேவனையும் பிரித்து வேறுவேறாக் கியது/ இரண்டுபடுத்தியது At-two-ment, அதாவது அவர்களைத் தொடர்பறுத்தது; பிரித்து வேறாக்கியது; அவர்களை மீண்டும் ஒன்றாக்குவதே பிராயச்சித்தத்தின் நோக்கமாயுள்ளது; ஓர் உடைக்கப்பட்ட சட்டத்திற்கான 'தண்டனை' Penalty சட்டத்தை உடைத்தவன் அல்லது அவனுடைய பதிலான் Substitute அல்லது அடிமை Bondsman மீது விழவேண்டுமென்பது சட்டத்தின் ஓர் விதியாகவுள்ளது; அல்லது சட்டம் பலனற்றதாகிறது; ஓர் தண்டனையில்லாத ஓர் சட்டம் பயனற்றதாயிருக்கும்; மனிதர் பயப்படுவது சட்டத்தைக் குறித்தல்ல; ஆனால் தண்டனையைக் குறித்தேயாகும்; அப்படியானால் ஓர் பிராயச்சித்தம் என்பது ஓர் அரசாங்கத்தின் ஆட்சிமுறையில் புகுத்தப்படுகிற



எந்தவொரு வழிவகை ஏற்பாடாகவுமிருக்கலாம் provision; அதின்மூலமாக அவ்வரசாங்கம் ஓர் உடைக்கப்பட்ட சட்டத்திற்கான தண்டனையினின்று ஓர் சட்டம் மீறுவோனை/குற்றவாளியை Offender நீதியான, பத்திரமான மற்றும் மதிப்புக்குரிய காரணங்காட்டி விடுவிக்கலாம். இப்போதும், ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளது நடத்தையை நெறிப்படுத்தி ஆளும்படி தேவன் சட்டத்தை உண்டாக்கினார்; அச்சட்டமாவது “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்; ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம்”; தண்டனையாவது “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” ஆதி. 2:16-17. ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட கனியை புசித்தபோது அவர்கள் அந்த சட்டத்தை முறித்தார்கள்; அத்துடன் அவர்கள் மரிக்க தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாயினர்; ஆனால் அவர்களின் மரணம் அவர்கள் படைப்பில் தேவனுடைய நோக்கத்தை செயல்குலைவிக்கும்; திரும்பவும் நிறுவப்பட்ட/புதுப்பிக்கப்பட்ட பூமியை மீளக்குடியேற்றுவதே Repopulate அந்நோக்கமாயிருந்தது; ஆதி.1:28. இப்போதும் தேவன் தமது பரிசுத்த வார்த்தையை உடைக்காமல் பாவத்தின் தண்டனையை நிறுத்திவைத்துக் கொள்ளக் கூடாதிருந்தது; அத்துடன் எதிர்காலத்தே ஆதாமும் ஏவாளும் தமது உண்மையுடைமையை ஐயுறவு கொள்ள ஏதுவாகாதவாறு அவ்விதம் நிறுத்திவைக்கக் கூடாதிருந்தது; ஆகவே, சட்டத்திற்குரிய தண்டனை ஆதாம் மற்றும் ஏவாளின் மீது விழாதிருக்க வேண்டுமெனில் அது அவர்களுடைய இடத்தை எடுக்கவேண்டுவதான ஏதா மொருவர் மீது விழவேண்டும்; தேவன் தமது அன்பினாலும், நீதியினாலும் தம்முடைய குமாரன் இயேசுவின் ஆளத்துவத்தில் in the person of His Son Jesus தம்மையே Himself அப்பதிலாளாக அருளிச் செய்தார்; ஏனெனில் இயேசு



மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனேயன்றி வேறொருவரல்ல. I தீமோ. 3:16 ஆனால் இந்தப்பதிலாள் உடனடியாக அருளப் படவில்லை; ஆதாமுடைய கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையை 4000 வருடங்கள் பிற்பாடுவரை இயேசு சிலுவைமீது தமது மரணத்தின்மூலம் செலுத்தவில்லை.

ஆனால் அந்நாலாயிரம் வருடங்களின்போது எருதுகள் வெள்ளாடுகள் மற்றும் மாசற்ற செம்மறியாட்டுக் குட்டிகளுடைய இரத்தஞ்சிந்துதலினால் தேவன் 'இரத்தஞ்சிந்துதலில்லாமல் Shedding of Blood பாவ மன்னிப்பு இல்லை' எனும் உண்மையை ஓர் தலைசிறந்த பொருட் பாடத்தில், கண்கூடான படிப்பினையாக Object Lesson மக்கள் முன்பாக வைத்தார். அம்மிருகங்களுடைய சரீரங்கள் எபிரெய் பலிபீடங்கள்மீது வைக்கப்பட்டு புகைந்து கொண்டும், துடித்துக்கொண்டுமிருக்கையில் இவ்வுண்மையை புரிய வைத்தார்; ஒவ்வொரு பஸ்கா ஆட்டுக் குட்டியின் இரத்தத்துடைய தெளிப்பும் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கவேண்டிய தேவ ஆட்டுக்குட்டியாகின்ற அவருடைய நினைவூட்டாயமைந்தது; யோவா. 1:29 பலி The Sacrifice படைக்கப்படவுள்ள வேளை வந்தபோது கல்வாரி மலைமீது நீதியும் கருணையும் Justice and Mercy நிற்கிறதைப் பார்க்கிறோம்; நீதி கருணையிடம் Mercy இவ்விதமாகக் கூறுவதைக் கேட்கிறோம்: "உலகத்தின் பாவத்திற்கான ஓர் பதிலாளாக Substitute 4000 வருடங்களுக்கு முன்னதாக ஏதேன் தோட்டத்தில் தன்னையே ஒப்புக்கொடுத்த அவர் எங்கே?" 'கருணை அதற்கு' "தமது சிலுவையை சுமந்து கொண்டு மலைமீது ஏறிவருகிற அவரைப்பார்" எனக் கூறுகிறது; அவர் மலையுச்சியை அடைந்த போது நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட கடன்பத்திரத்தை Bond நீதி முன்னிலைப்படுத்தி அதன் விலை கொடுக்கவேண்டுகோள் விடுத்தது; தேவகுமாரன் அதற்கு



“இந்நாளில் அதை இல்லாதாக்குவேன் /கிறித்தன் ஞாபடி செய்வேன் Cancel it” எனப்பதிலளித்தார்; விரைவாக பலியீடுக்கான சகல ஆயத்தங்களும் முடிவுற்றன; தேவ ஆட்டுக்குட்டியானவர் சிலுவையது பலிபீடத்தின்மீது வைக்கப்பட்டார்; இயேசு சிலுவையின் குறுக்குச்சட்டத்தின் மீது தமது கையை வைக்கையில், மானிட கண்களுக்கு காணக்கூடாதவாறு. கிறித்தன் ஞாபடி செய்யப்பட வேண்டிய கடன்பத்திரத்தை அவர் அதினுள் பிடித்திருந்தார்; மற்றுமாக ரோமப் போர்ச் சேவகன் அக்கரத்தினூடாய் ஆணியை அடித்திறக்கிய போது, அப்போஸ்தலனுடைய வார்த்தைகள் நிறைவேறலாயின:- “உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும், கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்தார்” கொலோ. 2:13-14.

கடன்பத்திரத்தின் கிறித்தன் ஞாபடுகையால் தேவனுடைய சட்டம் மற்றும் நீதி குறைநிறைவேற்றப்பட்டன Satisfied. மற்றுமாக தேவனால் “தாம் நீதியுள்ளவரும், இயேசு வினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிற வருமாய்” விளங்க முடிந்தது.

ஆனால் “ஓர் மாசற்ற நபர் இன்னொருவரது குற்றத்தை எவ்வாறு புனைந்து கொள்ள assume முடியும்?” என யாரோ ஒருவர் கேட்கலாம். குற்றமுடைய நபருடன் குற்றமற்ற நபர் ‘சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒருமையினுள்’ Corporate Oneness புகுவதினால் மட்டுமே இது செய்யப்படமுடியும்; இவ்வாறாக அந்நபரோடு அடையாளங் கண்டு இனவுறுதிப்படுத்திக்கொள்ளுவதினால் becoming



identified மட்டுமே முடியும்; எடுத்துக்காட்டாக. ஓர் ஏழை விதவையுடைய கடன்களை ஓர் கோமஸ்வர அயலானிடம் உரிமைவகையில் நியாயமாக சுமத்தமுடியாது; ஆனால் அவளை மணம்புரிவதனால் அவன் அவளுடன் சட்டப்படி ஒன்றுபட இணைக்கும் ஒரு மையினுள் Corporate Oneness புகுந்து மற்றும் இவ்வாறாக அவளது எல்லா கடப்பாடுகளையும் Obligations/சட்டப்பிணைப்புகளையும் புனைந்துகொள்வதினால் அவளது கடன்களுக்கு நியாயமாகவும், சட்டப்படியாகவும் அவன் பொறுப்புள்ளவனாக்கப்பட முடியும். இப்போதும் இதையே அப்போஸ்தலன் கூறுகிறான்:-

“அப்படிப்போல என் சகோதரரே. கிறிஸ்துவின் சரீரத்தினாலே (அதாவது, கிறிஸ்துவின் மரணத்தாலே) நியாயப்பிரமாணத்துக்கு (நமது முதல் புருஷனுக்கு) மரித்தவர்களாகி மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்றும் வேறொருவருடையவர்களானீர்கள்.” Married to Another ரோமர் 7:4. கிறிஸ்துவோடுள்ள கூட்டிணைப்பு Union சட்டத்துக்குரிய நமது எல்லா கடன்களுக்கும் அவராலான ஓர் “சட்டஞ்சார்ந்த பொறுப்பேற்புடைமை/ உத்தரவாதமேற்கை” Legal answer ableness-யில் தீர்வு விடையாகிறது/ விளைவுறுகிறது results/வந்துமுடிவுறுகிறது; இயேசு எம்மாவருக்கு நேரான சாலையில் சென்ற இரு சீடர்களுக்கு கீழ்க்கண்டவாறு கூறியபோது சிலுவை மீதான தமது சகல பாடுகளுக்கான நீதி/நேர்மையை justice அவர் கண்டுணர்ந்தவராயிருந்தார் “திர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! கிறிஸ்து இவ்விதமாகப்பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா?” லூக். 24:25-26. கிறிஸ்துவின் பிராயச்சித்தம் ‘பதிலீடு’ Substitution மட்டுமன்றி அதைவிட விஞ்சி மிகையளவாக பொருளளிக்கிறது; அது ஓர் ‘சட்டப்படி ஒன்றுபட இணைப்பொருமை’ ‘Corporate Oneness’ எனப் பொருள்



படுகிறது; உடைக்கப்பட்ட சட்டத்தை திருப்தியளிக்கும் வகையில் மரணதண்டனையை தமது குமாரனிடமிருந்து வலியுறுத்திச் செலுத்துவிக்க தேவனுக்கு சரிநிறைவான நீதிநேர்மையாயிருந்த just ஓர் ஒருங்கிணைப் பே Union அது! ஆகையால் விசுவாசிகளாக நாம் நம்மை “நியாயப் பிரமாணத்துக்கு மரித்தவர்களாக எண்ணிக் கொள்ளக் கடவோம்” (ரோம. 7:4). அதாவது, நியாயப் பிரமாணத்தினின்று விடுதலையாக்கப் பட்டிருக்கிறவர்களாக நாம் விசுவாசிக்க மற்றும் கிரியை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்; ஏனெனில் “கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” (ரோம. 8:1). ஏனெனில் நாம் கிறிஸ்துவில் சிலுவைமீது பாவத்துக்காக நியாயந்தீர்க்கப்பட்டோம்; பாவத்துக்கான நமது நியாயத்தீர்ப்பு கடந்த காலத்ததாகிறது is Past.

பிராயச்சித்தத்தினுடைய பயனிறைவுடைமை efficacy மற்றும் பதிலாள்நிலைத் Substitutionary தன்மை பரபாசின் கதையில் அழகாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது; பரபாசு மரிப்பதற்கென குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டான்; இருகள்ளர்களின் நடுவே சிலுவைமீது அவனது குற்றத்திற்கான தண்டனையை அவன் ஏற்று அவதியுறுவதற்காயிருந்தான்; ஆனால் கிறிஸ்து அல்லது பரபாசுக்கு இடையேயான தேர்வை மக்கள்திரளிடம் விட்டபோது அவர்கள் கிறிஸ்துவை தேர்ந்தெடுத்தனர்; அவர் ஓர் பதிலீட்டாளாக பரபாசினிடத்தை மத்திய சிலுவைமீது எடுத்தார்; அவருடைய மரணம் சட்டத்தை குறைநிறைவாக்கியது; பரபாசு விடுதலையானான்; பரபாசு அந்நாளில் கல்வாரிக்கு புறப்பட்டுச்சென்று, அவனது இடத்தில் கிறிஸ்து ஏற்ற மரணத்தை நேரில் பார்த்து, பாவத்திலிருந்துள்ள தனது சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொண்டிருந்திருந்தால், பிராயச்சித்தத்தின் பதிலாள் நிலைத்தன்மையை புரிந்து கொண்டுள்ள முதல்



மனிதனாக அவன் இருந்திருப்பான்.

பாவிடளாக நாம் சட்டம்/பிரமாணத்தின் சாபத்தின் கீழாக இருந்தோம்; ஆனால் விசுவாசிகளாக “கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்; ஏனெனில் மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதப் பட்டிருக்கிறது” கலா. 3:13. கிறிஸ்து தொங்கியதான மரமானது சிலுவையாயிருந்தது; ஆகையால் பிரமாணத்துக்கு Law மரித்துள்ளோம்; உடல் சார்ந்த நிலையில் மரிக்கவில்லை; ஆனால் சட்டத்து நீதி நிலையில் மரித்தோம்; ஏனெனில் ஓர் சட்டத்திற்குரிய தண்டனை இருதடவைகளாக twice வலிந்து பெறவைக்கமுடியாது; இயேசு தமது சரீரத்தில் மரத்தின்மீது நமது பாவங்களைச் சுமந்தா ரெனில் (I பேது. 2:24) பின்பு அவைகள் இனிஒருபோதும் நம்மீது இல்லை; மற்றும்மாக பாவத்திலிருந்து நாம் விடுதலையாகிறோம்; கிறிஸ்துவின் மரணம் ஓர் வெறும் எதிர்பாராத நிகழ்ச்சி accident அல்லது இடைநிகழ்ச்சி incident என்றிருக்கவில்லை; அது முன்னமே தீர்மானஞ் செய்யப்பட்டதாகிறது. Pre-determined.

உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப் படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து வின் விலையேற்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் ளென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். பேதுரு 1:18-20.

இதிலிருந்து கிறிஸ்துவின் மரணத்தில் ஓர் நோக்கமிருந்தது எனப்பார்க்கிறோம்; கல்வாரி மற்றும் சிலுவை ஓர் இன்றியமையாமை; மற்றும் கிறிஸ்துவின் குறிக்கோள் பணித்திட்டம் பிதாவுக்கு சாட்சி பகருவதும் மனிதருக்கு தேவனை வெளிப்படுத்துவதும்மட்டுமன்றி உலகத்தின் இரட்சிப்புக்காக சிலுவைமீது மரிப்பதுமாயிருந்தது எனப் பார்க்கிறோம்.



## பிராயச்சித்தத்தின் பரவெல்லை

### The Extent of the Atonement

சிலர் பிராயச்சித்தத்தை தேர்ந்தெடுக்கப்பெற்றவர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்துவர்; அவர்கள் பிராயச்சித்தத்தை ஓர் 'வாணிகஞ்சார்ந்த நடவடிக்கை' Commercial Transaction எனக் கண்ணோட்டமிடுகின்றனர்; "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே" (I கொரி. 6:19-20) என்கிற வார்த்தைகளை மேற்கோள்காட்டுகிறார்கள்; ஓர் வாணிக செயல்முறையிலுள்ளதுபோன்று ஓர் வாங்குபவனும் விற்பவனும் இருக்கவேண்டும்; ஓர் பொருள் வாங்கப்படவும் விற்கப்படவும் இருக்கவேண்டும்; மற்றும் ஓர்விலை Price செலுத்தப்படயிருக்கவேண்டும் என உரிமை கோருகின்றனர்; தேவனே வாங்கியவராயிருந்தார்; சட்டம்/பிரமாணம் விற்பவராயிருந்தார்; தேர்ந்தெடுக்கப்பட்டோர் விற்கப்பட்ட பொருள் என்றும் 'கிறிஸ்துவின் இரத்தமே' கொள்முதல் விலை Purchase Price என்றும் வாதாடுகின்றனர்; இப்போதும் வாணிப செயல்முறையிலுள்ளதுபோல செலுத்தப்படவேண்டிய விலையைப் பொறுத்தவரை ஓர் பரஸ்பரமான உடன்பாடு இருக்கவேண்டும்; மற்றுமாக வழங்கப்படவேண்டிய பண்டங்களின் பண்புத்தரம் quality மற்றும் அளவு quantity குறித்து உடன்பாடும் அவசியமாகும்; அதுபோல பிராயச்சித்தத்தின் வாணிகஞ்சார்ந்த கண்ணோட்டம் குறிப்பாகச் சுட்டுவதாவது தேவன் ஓர் தீர்மானமான எண்ணிக்கையிலான நபர்களுக்காக persons விலைபேசினார் bargained; அவர்களை அவர் தாமே. நேராக தேர்ந்தெடுப்பார்; மற்றுமாக சரிநுட்பமான எண்ணிக்கையில் மட்டுமன்றி, வேறின்றி அதே நபர்களையே Same ones ஒப்படைப்பு செய்யும் படியும் அவர் விடாப்பிடியாக வேண்டுவார் என்பதே! எடுத்துக்காட்டாக ஓர் மனிதன் 100 குதிரைகளை வாங்கினால், அம்மிருகங்கள்



ஒப்படைக்கப்படுகையில் அவைகள் எண்ணிக்கையில் 100 இருந்தனவா என பார்த்துக்கொள்வது மட்டும் போதாது; அவைகள் தான் வாங்கியிருந்த அதே குதிரைகள்தானா எனவும் அவன் தெரிந்து கொள்ளுமாறும் விளைவான்.

இதிலிருந்து பிராயச்சித்தத்தின் வாணிகஞ்சார்ந்த கண்ணோட்டம் கிறிஸ்துவுடைய இரத்தத்தின் கொள்முதல் மதிப்பை தெரிந்துகொள்ளப்பட்டோர் மட்டிற்கு கட்டுப் படுத்துகிறது எனப்பார்க்கிறோம்; ஆனால் கிறிஸ்து ஓர் சில தனிநபர்களை இரட்சிக்க மரிக்கவில்லை; ஆதாமின் கீழ்ப்படியாமைக்குரிய தண்டனையை செலுத்தித்தீர்க்க கிறிஸ்து மரித்தார்; அத்தண்டனை மரணமாயிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், கிறிஸ்து பாவத்தின் சாபத்தி லிருந்து மனுக்குலத்தை மீட்க மரித்தார்; அதை அழிவி னின்றுங் காக்கத்தக்க நிலையில் வைத்தார்; “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார புலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” I யோவா. 2:2. நல்லிணக்கமுண்டாக்கும் செயல் புரிந்துள்ளார் என இதுபொருள்படும்; தேவன் செயல் தொடர்புகொள்ளக்கூடுவதற்கும், இரக்கத்துடன் முழு உலகத்தோடு நடவடிக்கை மேற்கொள்ளுகிறதற்கும் அடித்தளமாயிருந்தது கிறிஸ்துவின் மரணமே! “நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப் பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” ரோம. 5:10. அல்லது பவுல் கொலோ. 1:20-ல் கூறுகிறபடி “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ள வைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கி



கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” கொலோ. 1:20. இப்படியாக சிலுவைமீது கிறிஸ்துவின் பிராயச்சித்தம் முழு மனுக்குலத்துக்கும் போதுமானது என நாம் பார்க்கிறோம்; மற்றும்ன்றி அதை ஓர் அழிவினின்றிங் காக்கக்கடக்க நிலையில் Salvable position வைத்திருக்கிறார் எனவும் பார்க்கிறோம்; ஆனால் இது உலகமுதளாவிய இரட்சிப்பு Universal Salvation எனப்பொருள்படாது; ஏனெனில் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படுகிறதில்லை; எதினாலெனில். அவர்கள் இரட்சிப்பின் நிபந்தனை வரையறைக்கு Condition உடன்படுவதில்லை/இசைந்துகொடுப்பதில்லை; அதாவது கிறிஸ்துவின் நிறைவுசெய்த/ செய்துதீர்த்த பணியை/ வேலையை ஏற்றுக்கொள்ளவுள்ள நிபந்தனை/கட்டுப் பாடுக்கு உடன்படுவதில்லை.

## II மீப்பு Redemption

பிராயச்சித்தம் மற்றும் மீப்பு ஆகிய இரு பதங்களும் ஒரே காரியத்தையே பொருள் படுத்துவதுபோல பயன்படுத்தப் படுகின்றன; ஆனால் காலம் Time மற்றும் செயல் Act ஆகியவற்றைப்பொறுத்தவரை அவை வேறுபட்டவை; ஆயினும் அவை இரண்டுமே சிலுவையின்மீது கிறிஸ்துவின் நிறைவுசெய்து தீர்த்த பணியின் விளைவாயுள்ளன. மீப்பு Redemption என்பது நமக்கு உரிமைப்படி சொந்த மாயிருக்கிற ஒரு காரியத்தை மீட்டுக்கொள்வதெனப் பொருள்படும்; ஆனால் அது தற்காலமாக இன்னொருவனது கையாட்சியிலுள்ளது; அதன் மேலுள்ள அவனது உரிமைக் கோரிக்கை சட்டத்திற்கு உடன்பட்டு சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் legally சந்திக்கப்படவேண்டும்; எபேசியருக்கு எழுதுகையில் பவுல் கூறுவதாவது “நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்; அவருக்குச்



சொந்தமானவர்கள் Purchased Possession அவருடைய மகிமைக்குப்புகழ்ச்சியாக மீட்கப்படும்வரை Redeemed ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சார மாயிருக்கிறார்” எபேசி. 1:13-14. அப்படியானால் மீட்கப் படுவதற்குரிய ஓர் வாங்கப்பட்ட/விலையிற்கொள்ளப்பட்ட உடைமை.கையாட்சி possession இருக்கிறது; இது என்னவென்று பவுல் நமக்கு ரோமர் 8:22-23-ல் எடுத்துக்கூறுகிறார்:- “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இது வரைக்கும் சர்வசிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது; அதுவுமல்லாமல். ஆவியின் முதற் பலன்களைப்பெற்ற நாமும்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திர சுவிகாரம் வருவதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்” ரோமர் 8:22-23. இதிலிருந்து சிருஷ்டிக்கும் மற்றும் மனிதனுக்கும் சொந்தமான ஏதோ ஒன்று அவர்களது கையாட்சியைவிட்டு நழுவிச்சென்று விட்டுள்ளது என்றும் அது மீட்கப்பட தேவைப்படுகிறது needs to be redeemed எனவும் நாம் அறிகிறோம். அது என்ன வாயிருந்தது என ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் நமக்கு சொல்லப் படுகிறது. ஆதாம் பாவம் செய்தபோது அவன் தன் சரீரத்து இறவாநிலையை immortalityயும் பூமியின் அவனது சுதந் தரிப்பை/மரபுரிமையையும் his inheritance of the earth இழந்தான்; பிந்தியது சாத்தானுடைய கையாட்சிக்குள் கடந்து சென்றது; அதோடு ஆதாமுடைய சந்ததி முழுமைக்கும் மரபுரிமையில்லாதபடியாயிற்று.

இழந்துபோனதை மீட்க ஆதாம் வலுவற்றவனாயிருந்தான்; ஆனால் ஓர் குருதித் தொடர்புடைய மனிதன் Kinsman ஓர் இழக்கப்பட்ட உடைமையை மீட்கலாம் என சட்டம்/ பிரமாணம் (லேவி.25:23-24) இடமளிக்கிறது; அந்த குருதித் தொடர்பு மனிதன் இயேசுகிறிஸ்துவாகிய ஆளத்துவத்தில் தருவித்து வழங்கப்பட்டுள்ளார்; அவர் ஓர் குருதித்தொடர்புடையவராகும்படி மனுக்குலத்திற்குள்



பிறக்கவேண்டியதாயிற்று; இதை கன்னிப்பிறப்பு நிறைவேற்றியது; இயேசு மீட்புக்குரிய விலைக்கிரயத்தைச் செலுத்தினார்; அது சிலுவை மீது அவருடைய சொந்த இரத்தமாயிருந்தது; (1 பேதுரு 1:18-20). ஆனால் அவர் அன்று then விலை கொடுத்து வாங்கியதை இன்னமும் as yet உரிமை கொண்டாடவில்லை not claimed. மீட்பு Redemption என்பது ஓர் கணநேரத்துக்கான செயல் அல்ல! ஆனால் ஓர் செல்லுபடிக்காலம்/காலவட்டம் தேவைப்படுகிறது; இதுவே இரட்சணிய நாள்! ஆனால் இந்த இரட்சணிய நாளானது சுமார் இருபது நூற்றாண்டுகள் காலநீட்டிப்புச் செய்துள்ளது; அதேவேளையில் மீட்பின் நாள் Day of Redemption குறைந்தது ஓர் 1000 வருடங்கள் நீடிக்கவுள்ளது. அம்மீட்பின் நாளானது மரித்த நீதிமான் களுடைய சரீர உயிர்த்தெழுதல் தொடங்கி புதிய வானம், புதிய பூமி தோன்றுவதுவரை தொடரப் போகிறது.

### சரீரத்தினுடைய மீட்பு The Redemption of the Body

உயிர்த்தெழுதலின் சரீரத்துடைய மகிமையை பாவனை செய்துபார்க்க நம்மால் முடியாது; கிறிஸ்துவின் தோற்ற மாற்றம்/மறுருபமலையின் உருமாற்றம் அதினுடைய ஓர் மங்கலான கற்பனையாற்றலை நமக்கு அளிக்கிறது; ஏனெனில் அவர் வெளிப்படுகையில் அவரைப்போல நாம் இருப்போம் என நமக்குச் சொல்லப்படுகிறது; பவுல் தனது உயிர்த்தெழுதல் குறித்த இறவாமையுற்ற அதிகாரத்தில், I கொரி. 15-ல், அதினுடைய ஓர் பாவனை உருவை நமக்கு அளிக்க முயற்சிக்கிறார்; அவர் கூறுகிறதாவது:-

1. அழிவுள்ளதாய் விதைக்கப்படும்; அழிவில்லாததாய் எழுந்திருக்கும். அது பூச்சுமெழுக்கிடாத உண்மையாகிறது; அது அருவருக்கத்தக்க பதனழிவில் விதைக்கப்படுகிறது, அதை ஓர் இழிந்த அற்பமான சரீரம் Vilebody எனப்பவுல்



அழைத்தார். பிலி.3:21 இந்த கட்டழிவு Corruption எங்கிருந்து வருகிறது? இது பாவம் கண்ணுக்குப் புலப்படத் தோன்றுவதாகும். மற்றும் பாவம் முழுநிறைவேற்ற மடைவதுமாகும்; ஆனால் இது அழிவின்மையில் எழுந்திருக்கவுள்ளது; கிறிஸ்துவில் மரித்தோருடைய சரீரங்கள் சாவாமையுடைய சரீரங்களாக மற்றும் மங்காத வனப்போடு கல்லறையைவிட்டு வெளிவரப்போகின்ற நாள் எத்துணை மகிழ்ச்சிகரமானது! மற்றுமாக உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் உருமாற்றமடைந்து மகிமையின் ஆடைகளால் உடுத்துவிக்கப்பட்டு ஆகாயத்தில் தங்களது மீட்பரை சந்திக்க எடுத்துக்கொள்ளப்படப்போகின்ற அதே நாள் எவ்வளவு இன்பமானது!

2. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும்; மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். உருக்குலைவுக்கு ஏதுவான பாவத்தின் மூலமாக எவ்வளவு சரீரங்கள் கனவீனமுள்ளவையாய் விதைக்கப்படுகின்றன; ஆனால் உயிர்த்தெழுதல் இவை எல்லாவற்றையும் மாற்றிப் போடவுள்ளது; ஏனெனில் அவ்வமயம் நாம் மகிமையில் எழுப்பப்பட்டு, அவருடைய மகிமையான சரீரத்துக்கு ஒத்த ஓர் சரீரத்தை பெறவுள்ளோம்.

3.. பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும்; பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

ஓர் பிணம் பலவீனத்தின் கண்கூடான உருவமாயுள்ளது; ஓர் உயிரற்ற சடலத்தைப் போல ஓர் பாழும் பளுவுடைய வேறெதும் இருப்பதாகத் தோன்றவில்லை; ஆனால் அவ்வுயிரற்ற சரீரம் தேவனுடைய பரிசுத்தவான்களில் ஒருவரது சரீரமாயிருப்பின் அவர் அதை வல்லமையோடு எழுப்புவார்; மரித்தோரது கல்லறைகளை உடைப்பதில் தேவன் வல்லமையை வெளிப்படுத்துவதுடன் எழுப்பப்பட்ட சரீரம் வல்லமையை உடைமையாகப் பெறப்பட்டதாய்



மிருக்கும்; வலிமையைப் பொறுத்தவரை மட்டுமன்றி பார்வை, கேள்விப்புலன், நினைவுத்திறன் முதலியவற்றிலும் புதிய ஆற்றல்களைக் கொண்டிருக்கும்; அது ஒளியின் வேகத்துடன் பயணம் செய்யக்கூடியதாயிருக்கும்; மற்றுமாய் அது ஓடினாலும் இளைப்படையாது; நடந்தாலும் சோர்ந்து போவதில்லை.

3. ஜென்ம சரீரம் விதைக்கப்படும்; ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்:

இது நமது ஆவிக்குரிய சரீரம் கட்டிலனாகா காற்று போன்ற ஆவியான கட்டமைப்பு எனப் பொருள்படாது. ஆனால் அது ஓர் மாம்சமும் எலும்புகளும் உடைய ஓர் பொருண்மை வாய்ந்த சரீரமாகும்; அதே வேளையில் இரத்தம் இல்லாதது; ஏனெனில் கட்டழிவுக்கு வகை செய்வது இரத்தமே! ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குள்ளான சரீரத்தைப் போன்ற சரீரமாயிருக்கும்; அதைக் குறித்து அவர் கூறியதாவது “என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராது!” லூக்.24:36-43. இப்பொழுது நமது சரீரங்கள் இயற்கை சார்ந்த சட்டங்களால் கட்டுப் படுத்தப்படுகின்றன; அன்றோ அவை ஆவி உலகத்து Spirit World சட்டங்களால் ஆளப்படப்போகின்றன. அவ்வமயம் தேவ பிரசன்னத்து தூரிய ஒளியில் திளைப்போம்; துக்கமோ, வேதனையோ அல்லது மரணமோ இல்லாத ஓர் நாட்டில் நாம் இன்பந்திளைப்போம்.

ஆனால் நமது சரீரங்களை மீட்கும்படி மாத்திரமே இயேசு மரிக்கவில்லை; விலங்கு சிருஷ்டியையும் மற்றும் பூமியையும் கூட மீட்டெடுக்க அவர் மரித்தார்; மீட்டெடுப்பின் நாளில் நாம் வாசிப்பதாவது:-

ஏசாயா 11:6-8 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்



கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்து வான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்.

மனிதனது வீழ்ச்சியினுடைய விளைவு நெடுந்தொலைவு கடந்து சென்றெட்டக்கூடியதாயுள்ளது; அதில் மனுக்குலம் மட்டும் சிக்கவைக்கப்பட்டதோடன்றி முழு பூவுலகமும் மற்றும் வளிமண்டலமும் கூட பாதிக்கப்பட்டுள்ளன:

ஆதியாகமம் 3:17-18 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப் பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத் தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

இதிலிருந்து முள்ளும், குருக்கும் பாவத்தின் விளைபயன் என நாம் பார்க்கிறோம்; மற்றுமுள்ள வேத பகுதி களிலிருந்து பாவத்தின் காரணமாகவே மிருக ஜீவன்கள் அவதியுறுகின்றனவென்றும், நிலமும் அதன் பலனை மிகுதியாய் கொடுப்பதில்லை எனப்படிக்கிறோம்; பூமியை அதின் பாவ சாபத்துக்குள்ளான நிலையினின்று மீட்டெடுக்கவுள்ள ஒருவர் முட்களால் முடிசூட்டப்பட்டார் என்றால் அது தனிமுறைச் சிறப்பற்றது என்பதற்கில்லை. மீட்பராக அவரது அலுவலுக்கு அது குறியீட்டுருவாயிருந்தது; ஆனால் பாவ சாபத்துக்குள்ளான நிலையினின்று பூமியானது மீட்டெடுக்கப்படவுள்ள நாள் வருகிறது; மேலும் அப்போது பூமியின் வெளிப்புறப்பரப்பு ஓர் அக்கினி ஞானஸ்நானத்தோடே செல்ல வேண்டியது வரும்; அது முட்களையும் குருக்கு



களையும் பட்சித்து அழித்துப்போடும்; மற்றும் சகல நோய்க் கிருமிகளையும் மற்றும் அழிவுசெய்யும் பூச்சிகளையும் மற்றும் பாவத்தின் சகல விளைவுகளையும் அழித்து நிர்மூலமாக்கும்; வளிமண்டலமும் கூட அக்கினியால் சுத்திகரிக்கப்படும்; அசுத்த துர்ஆவிகளினின்றும் அது சுத்தமாகும்படி தூய்மையாகும்; அதினிடமிருந்து புதிய வானமும், புதிய பூமியும் வருவதாகும்; அதில் நீதிவாசமாயிருக்கும்; அதின்மீது புதிய நகரம் New City வந்து தங்கும், அதுவே தேவனால் மீட்கப்பட்டோரது உறைவிடம் Home ஆகும்; அவ்வமயம் சகல முரண்பாடுகள் இல்லாதுபோம்; நித்திய உடன்பாடு Harmony தேவனுடைய அகிலாண்டத்தே நிலவும்; தேவன் இப்பூமியை அதுவும் தமது குமாரன் மரித்ததான இப்பூமியை அழிக்கப் போவதில்லை; இல்லைவே இல்லை; இது பரிசுத்தமும் புனிதமுமான இடமாகும்; ஆகையால்தான் அவர் சிலுவையின் பணி மனித ஆத்துமாவை இரட்சிக்க மட்டும் ஏற்படும்படி செய்யாது சரீரத்தையும் மீட்டெடுக்கவும் மற்றும் பூமியைக் கூட மீட்கவும் அது ஏற்படும்படி அவர் பார்த்துக் கொண்டார்.



## பாவம் மற்றும் இரட்சிப்பு Sin and Salvation

ஒருமனிதன் தான் நன்மை செய்ய விளைகையில் அவன் தன்னிடம் தீமை இருக்கிறதை அவனுக்கு உணரவைக்க வேதாகமமோ அல்லது உள்ளுறைந்திகளது தரஅளவோ தேவையாகாது; நமது மனச்சாட்சி மற்றும் நமது நடத்தைக்கிடையே, மற்றும் நமது தகுதிமேம்பட்ட தீர்ப்புக்கும் நமது இயல்பான ஒழுங்கமைதிக்குமிடையே ஓர் முரண்பாடு இருக்கிறதை நாம் யாவரும் கண்டுணருகிறோம்; மனிதர் இதனை ஒழுக்கமுறைமையின் முரணிசைவு Moral Inharmony என அழைக்கலாம்; அல்லது எப்படியும் அவர்கள் விருப்பம்போல் அழைக்கலாம்; ஆனால் வேதாகமம் இதை பாவம் Sin என அழைக்கிறது. மிருக படைப்புகளுக்கும் மனிதனுக்குமிடையே ஓர் வேறுபாடுள்ளது என ஒவ்வொரு கவனமுள்ள மற்றும் சிந்தனையார்ந்த நுண்காட்சியாளன் குறிப்பீடு செய்வான்; மிருகங்கள் மரபுரிமையாகப்பெற்ற தீமைசெய்யக்கூடிய இயற்சாய்வுகளுக்கு எதிராக போராட வேண்டுவதில்லை; அவைகள் இயல்புணர்ச்சி instinct யால் ஆளப்படுகின்றன; அது அவைகளுடைய மிக உச்ச அளவிற்கு கூடுமான முயற்சிப் பேறுகளுக்கு நேராய் இயல்பாக அவைகளை நடத்துகிறது; ஆனால் மனிதனுக்கு நெறி/வழிதவறிச்செல்வதற்குரிய ஓர் வேரூன்றிய இயற்சாய்வு உள்ளது; அதுபோல பாவஞ் செய்வதற்குரிய மற்றும் சகலவித தவறான தூண்டுதலளிக்கும் பிழைபாடுகளை வரவேற்பளிக்கின்ற, இடமளிக்கின்ற மாறா இயற்சாய்வு உள்ளது; ஆனபடியே நல்லதைச் செய்வதென்பது அவனுக்கு ஓர் முடிவற்ற போராட்டமாயுள்ளது ஏன் இந்த வேறுபாடு? விலங்கின சிருஷ்டிகளுக்கு சம்பவித்திராத எதோ ஒன்று மனிதனுக்கு நேரிட்டுள்ளது; அவனுடைய இயல்பை மாற்றுவதற்குரிய



ஏதோ ஒன்று ஏற்பட்டுள்ளது; அந்த காரியம் என். வென்பதை வேதசத்தியங்கள் நமக்கு வெளிப்படுத்தியிரா திருந்தால் நாம் அறிந்துகொண்டிருக்க மாட்டோம். அதுவே ஏதேனில் மனிதனுடைய வீழ்ச்சியாகும். இப்பொழுது அந்த வேறுபாட்டை தூண்டிவித்துள்ளது எதுவென நாம் அறிகிறோம்; அதுதான் “பாவம்” Sin.

## I பாவம்

### Sin

‘பாவம்’ உலகினுடைய நஞ்சு இரத்தமாகும் Blood Poison; கெட்ட இரத்தம் Bad Blood மனித உடலில் இருவகைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது; உட்புறமாய் நீரிழிவுநோயாக diabetes மற்றும் வெளிப்புறமாய் வீக்கம், கட்டிகள், பிளவை Carbuncle மற்றும் கீழ்ப்புண்களாக வெளிப்படுகிறது; முந்தையது கட்புலனாகாதது; சிலகாலங்கள் ஐயுறப்படாததாகிறது; அதேவேளையில் பிந்தையவை கண்ணுக்கு தெளிவாகத் தெரிகின்றன; பாவம் Sin மற்றும் பாவங்கள் Sins இரண்டையும் வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும்; ‘பாவம்’ என்பது ஆதாமிடமிருந்து நாம் பின்னூரிமையாகப் பெறுகிற பாவம் செய்வதற்குள்ள இயற்சாய்வு அல்லது உளச்சார்பு/தன்மையாகும்; ‘பாவங்கள்’ Sins பாவம் செய்வதற்கான நம்முடைய இயற்சாய்வின் விளைவாக பாவத்தின் தனிவகைப்பட்ட/திட்டவட்டமான கிரியைகளாகும் Specific acts of Sin. முதலுள்ளது நீரிழிவு நோய்போல உட்புறமானது; இரண்டாவதுள்ளதோ கட்டிகள் மற்றும் பிளவை போல வெளிப்புறமானது; பாவங்களுக்கல்ல ஆனால் பாவத்துக்கு for Sin ஓர் பிராயச்சித்தம் செய்ய, ஈடுசெய்ய make atonement இயேசு வந்தார்; மானிட இதயத்தினுடைய இயல்பான ஒழுக்கச்சீர்கேட்டை Natural Depravity அல்லது பாவத்துக்கான இயற்சாய்வை அகற்றுப்படி அவர் வந்தார்; அதாவது ஓர் புதிய இயல்பை/பண்பை New Nature அளிக்கும்படி வந்தார்; அதில்



பாவஞ்செய்ய எந்த இயற்சாய்வும் இருப்பதில்லை: ஆகையினால் எவ்வகைக்குறிப்பிட்ட பாவத்தின் கிரியைகளையும் நடப்பிக்க விருப்பம் இருப்பதில்லை; 'இயல்பான நடத்தைக் கேடு' என்பதால் மானிடத்தன்மையில் எந்த நல்லதும்/நலமானதும் இல்லை எனப்பொருள்படாது; அதாவது மனிதர் எப்போதுமே இரக்க மற்றவர்கள், பாசமற்றவர்கள், பெருந்தன்மையற்றவர்கள் மற்றும் விரும்பத்தகாதவர்கள் என்றல்ல; ஆனால் மானிட இதயத்தினுடைய இயற்சாய்வு Tendency தீமைக்கு நேராய் இயற்கைமரபு வழியாக வுள்ளது; மானிடர் பாவத்தின் இயற்கை நிலையை அறியாதிருக்கிற காரணத்தால் நாம் பாவிகளென அவர்களைக்குறித்துப் பேசுகையில் அவர்கள் இடறலடைகிறார்கள்; ஏதோ ஓர் தனிப்பட்ட/குறிப்பிட்ட Specific தீச்செயலுக்காக Crime குற்றத்தண்டனைக்குரிய ஒருவனே ஓர் பாவி Sinner என அவர்கள் எண்ணுகிறார்கள்; கொலை, களவு அல்லது விபச்சாரம் போன்ற குற்றப்பழிகாரரே பாவிகள் என்கின்றனர்; ஆனால் ஓர் பாவமுடைய தன்மை/மனப்போக்கு Sinful disposition கொண்டுள்ளவன் எவனோ அவன் பாவியாயுள்ளான்;

புதிய ஏற்பாட்டில் நமக்கு பாவத்தினுடைய ஐந்து பொருள் வரையறை விளக்கங்கள் உள்ளன:-

1. சட்ட/பிரமாண மீறுகை Lawlessness பாவமாயுள்ளது.

“பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” I யோவா. 3:4. தேவனுடைய அல்லது மனிதனுடைய எந்த சட்டத்தையும் முறித்து போடுதல் பாவஞ்செய்வதாகும்.

2. புறக்கணிப்பு/செய்யத்தவறுகை Neglect பாவமாகிறது. ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச்



செய்யாமற்போனால், அது அவனுக்குப்பாவமாயிருக்கும் யாக். 4:17.

3. நம்பிக்கையின்மை/உறுதியின்மை/ஐயுறுவு/சந்தேகம் Doubt பாவமாகிறது.

“ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுகிறான்; விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே” ரோம. 14:23. அதாவது நேர்மை righteousness யைக்குறித்து சந்தேகப்படும் படியுள்ள எந்தக் காரியத்தையும் செய்வது பாவமாகும்.

4. அவிசுவாசம்/அவநம்பிக்கை Unbelief பாவமாகிறது.

அவர் (பரிசுத்த ஆவியானவர்) வரும்போது பாவத்தைக் குறித்தும் நீதியைக்குறித்தும்/நியாயத்தின்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்துணர்த்துவார்; அவர்கள் என்னை (இயேசு) விசுவாசியாதபடியால் பாவத்தைக்குறித்து கண்டித்து உணர்த்துவார். யோவா. 16:8-9. எல்லா பாவங்களிலும் மேலான மகுடமாயுள்ள பாவம் Crowning Sin இயேசுவை விசுவாசியாதிருப்பதேயாகும்; ஆண்களும்/பெண்களும் பாவிகளாயிருக்கிறதால் இழக்கப்பெறவில்லை. நரகத்துக்குரிய உயிராகிடவில்லை; அதற்குமாறாக இயேசுவை அவர்கள் தங்கள் இரட்சகராக Saviour ஏற்றுக் கொள்ளாமல் போகின்ற காரணத்தால் அப்படியாகும்.

5. சகல அநீத/நேர்மைக்கேடு Unrighteousness பாவமாகிறது.

அநீதியெல்லாம் பாவமாயிருக்கிறது I யோவா. 5:17 ஒவ்வொரு வகைப்பாவத்தையும் உள்ளடக்குகிற விரிப்பு அடைமானப்பத்திரமாயுள்ளது blanket mortgage.



தேவனுடைய வார்த்தையாகிய நீடொளியை Search light நம்முடைய வாழ்க்கைகள் lives மீது ஓர் சில நிமிடங்களுக்குத் திருப்புவோமாக; சங்கீதக்காரன் கூறினார்:- “எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்” சங். 90:8. இங்கே சங்கீதக்காரன் இரு வகையான பாவங்களைக்குறித்து பேசுகிறார்; வெளிப்படையான Open மற்றும் இரகசியமான Secret; வெளிப்படையான பாவங்கள் தூய்மையற்ற பேச்சு தூஷணவார்த்தை profanity, மட்டுமீறிய குடிப்பழக்கம் intemperance, பொய் பேசுதல் lying மற்றும் களவு theft போலொத்த வெளிப்படையாக Publicly நடப்பிக்கப்பட்ட பாவங்களாகும்; இரகசியமான பாவங்கள் இரகசியத்தில் நடைபெறுபவை போலுள்ள Committed in Secret பாவங்களாகும்; சர்வவல்லவர் அவரது எல்லாம் அறிகிற கண்ணின் Omniscient eye ஊடுகதிரை X-ray உன் இருதயத்தின்மேல் திருப்பி ஒவ்வொரு மனத்தகத்தோற்ற அறையை Chamber of Imagery ஊடுருவி ஆராய நீ விரும்புவாயா? அதிலுள்ள ஒவ்வொரு அசுத்தமான மற்றும் கொலைவெறியான எண்ணம் மற்றும் ஒவ்வொரு பொறாமை, பெருமை, எரிச்சல், பொறாமை, பகை மற்றும் பழிவாங்கு உணர்வை வெளிச்சத்திற்குக் கொண்டு வர விரும்புவாயோ? அப் போஸ்தலன் யோவான் கூறுகிறார்:- “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்” I யோவா. 3:15. யாதாமொருவன் மரித்தால் அவர்களது சொத்தை உரிமையாக்கிக்கொள்ளலாம் என நீ வாஞ்சிக்கிறாயா? அப்படியானால் நீ ஒரு கொலை பாதகனாவாய். “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று” என்று இயேசு கூறினார் மத். 5:27-28. மானிட இதயத்தைப்பற்றி வேதாகமம் கூறுவது யாது? கேள்!



“எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது; அதை அறியத்தக்கவன் யார்?” ஏரே. 17:9. ஒரு நாளில் இயேசு தமது சீடர்களது பிரயோஜனத்துக்காக மானிட இதயத்தை வகுத்தாய்வு செய்தார் dissected. அவர் கூறியதை வாசிப்போமாக:- “எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித் தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிக்கேடும், புறப்பட்டுவரும்;” மாற். 7:21-22 மானிட இதயத்தின் இயல்பை/ தன்மையை உருவரை செய்யும் 13 தனிக்குறிப் பீடுகள் Specifications இங்கே உள்ளன; அவைகளை வாசிக்கின்ற எவனாகிலும் “இது எனது இதயத்தை விரித்துரைக்கிற தில்லை” எனச் சொல்லக்கூடுமோ?

கனியில் fruit அழகிக் கெட்டுப் போவதற்கான போக்கு tendency உள்ளது; மேலும் பாதுகாக்கப்படாவிடில் அது சிக்கிரமாக அழிந்துவிடும்; அப்படிப்போல மானிட இதயத்தினுள் பாவத்தினுடைய அடிப்படை தத்துவமுள்ளது root Principle. கிறிஸ்துவுக்கு வெளியே மனிதருக்கிடையே வித்தியாசமில்லை; உண்மையுள்ள, மதிப்புக்குரிய, நேர்மைமிக்க, கபடற்ற, இரக்கமனப்பான்மை கொண்ட ஓர் மனிதனை எடுத்துக்கொள், தூய்மையான, கற்புடைய, கேண்மைப்பாங்குள்ள amiable, அமைதியான gentle, பணிவான, மற்றும் சகல நேச பாசத்துக்கும் பிழம்புருவாய்திகழும் ஓர் பெண்மணியை எடுத்துக்கொள்; ஓர் லீலிப்பூவைப் போன்று தூய்மையான, வீட்டினுடைய ஒளிவிளக்காயும், ஓர் வாழுகின்ற மகிழ்ச்சியாயுமுள்ள ஏதாம் ஓர் இனிமையான சிறுமியை எடுத்துக்கொள்; கள்ளங் கபடற்ற, பரலோகமனுப்பிய அடுப்படியின் குதலைப் பேச்சையுடைய மற்றும் புதிதாய் விழுந்துகிடக்கும் வெண்பனி



போன்று கறைப்பட்டிராத ஓர் சிறு குழந்தையை எடுத்துக் கொள்; அதேவேளையில் நரகபாதாளத்தில் Hell வேதனை தாங்காமல் முறுகிநெளிவுறுகிற இழக்கப்பட்ட ஆவிகள் மற்றும் பாவச்செறிவுற்ற ஆத்துமாக்களை எடுத்துக் கொள்; அதாவது பகைத்தும், பகைக்கப்பட்டும், சபித்தும் சபிக்கப் பட்டும், தூஷித்துக்கொண்டும் மீளாத் தண்டனைக் குரிய நரகத்து உயிரை எடுத்துக்கொள்; இரண்டு வகையினருக்கு மிடையேயுள்ள வேறுபாடு என்ன? புனித்தமா leaven அமர்விக்கப்பட்டுள்ள Placed மா Meal மற்றும் புனித்தமா தனது கிரியையை தீவிரமாக நடப்பித்துள்ள மாவுக்கும் இடையேயுள்ளதான வேறுபாடேயன்றி வேறல்ல! இது காலம் மற்றும் வளர்ச்சிப்பெருக்கத்தைப் பொறுத்த வரையிலான ஓர் வித்தியாசம் மட்டுமேயாகின்றது. புளிப்பேற்றப்பட்டுள்ள மாவின் தொகுதி batch of meal தன்னிலிருந்து புளிப்பாக்கும் பொருளை leaven வெளியே எடுத்துவிட முடியாது; அதேவேளையில் அது புளிப்பாக்கும் பொருளை தனது கிரியையை செய்து கொண்டிருக்கிறதிலிருந்து தடுத்து நிறுத்தவும் முடியாது; அதினுடைய முடிவான நிலை final state கால அளவினது ஓர் வினாக்குறியாயுள்ளது; a question of time; இயேசுவின் இரத்தத்தால் Blood of Jesus பாவத்தின் புளிப்பாக்குப் பொருள்/புரையூட்டுப் பொருள் leaven of sin அடியோடு அழித்தொழிக்கப்படாதபடி ஆண்களும் பெண்களும் அடுத்த உலகுக்கு other world செல்வார்களாகில், பாவத்தின் புரையூட்டுப்பொருளானது நித்தியா நித்திய யுகங்கள் Eternal Ages வரைக்கும் தொடர்ந்து கிரியை செய்து கொண்டு செல்லும் நித்தியம் உருண்டோடுகையில் அவர்கள் கேட்டுக்கு மேல் கேடாகிடும் படி வளருவார்கள்; நரகத்திலுள்ள பேய்களுக்கு ஈடாக மாறுகின்றவரை கேடடைவதில் வளர்ச்சியுறுவர். ஓர் குஷ்டரோகி/தொழுநோயன் leper அவனது உடலினுள் தொழுநோயின் முதல் குறிதடம்/கறைபுகுந்த மாத்திரத்தில்



அவன் நிஜத்தில் ஓர் தொழுநோயாளியாகினான் என்னலாம்; அவன் ஓர் அருவருப்பூட்டுகிற உயிரினமாக நகரச் சுவர்களுக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு “திட்டு, திட்டு” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எப்படியோ அப்படியே அவன் நிலையின் முதல்கட்டத்தின் போதே ஓர் தொழுநோயாளியென்பது உண்மையே!

பாவம் என்ன செய்கிறது? அது வெட்கம்/நாணக்கேட்டை உருவாக்குகிறது; ஓர பிரிவினைக்கு Separation வழி நடத்துகிறது; அது ஆதாமையும் ஏவாணையும் தோட்டத்தை விட்டு விரட்டியடித்தது; துன்மார்க்கனைக் குறித்து “அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு பூலேகத்திலிருந்து தள்ளுண்டு போவான்” எனச் சொல்லப்படுகிறதே யோபு 18:18. பேதுரு இயேசுவிடம் “ஆண்டவரே! நான் பாவியான மனிதன், நீர் என்னை விட்டு போகவேண்டும்” எனக்கூறினான் லூக்.5:8.

பாவத்தின் சம்பளங்கள் Wages யாவை? மரணம் Death; பாவம் நம்மை ஒன்றுமின்மைக்காக கைமாறின்றி பாவம் செய்யச்சொல்லவில்லை. அது சம்பளம் கொடுக்கிறது. அது தவணைத்திட்டத்தில் கூலிகொடுக்கிறது; அது முழுமையாகக் கொடுக்கிறது; கூலியை வாங்காதபடி தவிர்க்க முடியாது; அக்கூலியே மரணமாகிறது. சரீரமரணமல்ல! ஏனெனில் மிருகங்களும் மரிக்கின்றன மற்றும் நீதிமான்களும் மரிக்கிறார்கள்; பாவத்தின் கூலிகள் சடப் பொருளிலான. இயற்பியல் மரணம் மாத்திரமேயாயின் அது ஓர் ஆசீர்வாத மாயிருக்குமேயன்றி சாபமாயிராது; ஏனெனில் அவன் எதிர்பார்க்க நியாயமாயுள்ள தண்டனையெல்லாம் அது வேயாயின் அனேக பாவிகள் ஓர் சடப்பொருளிலான மரணத்தை நோக்கி மரிக்க மகிழ்ச்சியாயிருப்பர்; அது ஆவிக்குரிய மரணமும்ல்ல! Spiritual death ஏனெனில் பாவிகள் ஏற்கனவே ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்தவர்களாவர் எபே. 2:1-3; அதுவேறன்றி நித்திய மரணமாகும்.



Eternal Death அது வென்றால் என்ன? வெளி. 20:11-15-ல் நமக்கு சொல்லப்படுவதாவது துன்மார்க்கர் நியாயத் தீர்ப்படைந்தவர்களாய் குற்றத்தண்டனைக்குரியவர்களாய் காணப்படுகையில் அவர்கள் இரண்டாம் மரணத்துக்கு Second Death தீர்ப்பளிக்கப்படுவர்; இரண்டாம் மரணம் Second death என்றால் என்ன? முதல் மரணமாவது என்ன? சரீரத்தைவிட்டு ஆத்துமாவும் ஆவியும் பிரிதலாகும்; துன்மார்க்கரது உயிர்த்தெழுதலில் துன்மார்க்கர் தங்கள் சரீரங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் இரண்டாம் மரணத்துக்கு தீர்ப்பளிக்கப்படும் போது அவர்கள் திரும்பவும் மரிக்கிறார்கள்; அதாவது அவர்கள் தங்கள் சரீரங்களை மீண்டும் இழக்கிறார்கள்; அக்கினியால் அழிக்கப்படயியலாதுள்ள அவர்களது ஆத்துமா மற்றும் ஆவியில் அவர்கள் அக்கினிக்கடலில் போய்ச் சேருகிறார்கள்; அங்கே அவர்கள் சகல நித்திய காலத்துக்கும் all Eternity தேவனைவிட்டுப் பிரிந்தவர்களாய் நிலைபெற்றிருப்பர்; அதுவே 'நித்திய மரணம்' Eternal Death எனப்படுகிறது.

பாவமானது ஓர் அவப்பேறு misfortune என்பதல்ல; அது நெறிபிறழ்வு. நடைமுரண்பாட்டு விளைவு perverseness ஆகிறது. பாவத்தால் கறைபடுத்தப்பட்ட ஓர் இயல்புடன் பிறந்தபடியால் நாம் பொறுப்புடையவர்களாக்கப்பட வேண்டுவதில்லை என வாதிடுவது ஓர் சாக்காகாது; தேவன் அளித்துள்ள வழிவகை ஏற்பாட்டை நாம் ஏற்க மறுக்கிறதே நமது பாவமாயுள்ளது. அதாவது இயேசு கிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறதால் அந்த இயல்பானதன்மையைகளைந்து போடுவதற்கு தேவன் ஏற்படுத்திய வழிவகையை ஏற்க மறுப்பதே பாவமாகும். இயேசு கிறிஸ்துவை எனது இரட்சகராக நிராகரிப்பதால் பாவத்தின் தண்டனையை சுமக்க நானே தெரிந்து கொள்ளுகிறேன்.



அகிலாண்டத்தில் Universe பாவமே Sin மிகசெலவழி  
 வுள்ள காரியமாகும் most expensive thing. அது  
 சாத்தானுக்கு தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக  
 இருந்த உன்னதமான நிலையின் இழப்பை விலைபிடித்தது;  
 வானலோகில் எதிரெழுச்சிக்கு அது வழிகோலியது; அது  
 மானிடவர்க்கத்துக்கு பரதிசின் இழப்பை விலைபிடித்தது;  
 அது தேவனுக்கு தமது ஒரேபேறான மற்றும் பிரியமான  
 குமாரனது ஜீவ இரத்தத்தை விலைபிடித்தது; அது  
 இயேசுவுக்கு கெத்சமனேயின் கோர வேதனையையும்,  
 இரத்த வேர்வையையும் விலைபிடித்தது; மேலும் அது  
 அவருக்கு சிலுவையின் சித்திரவதையின் பாடுகளையும்  
 நித்திய மரணத்தின் சுவையுணர்வையும் விலைபிடித்தது;  
 அவர் பாவியின் இடத்தை எடுத்தபோது தேவனால்  
 கைவிடப்படுவது என்பது என்னவென்று அவர் தெளிவாக  
 உணர்வையில் அது அவருக்கு நித்திய மரணத்தின்  
 சுவையுணர்வை அளிக்கும்படி ஆயிற்று.

## II இரட்சிப்பு Salvation

ஒவ்வொரு பகுத்தறிவுவாய்ந்த மானிடனும் தனக்கு ஓர்  
 மும்மடியான தேவை “a three fold need” உள்ளது  
 என்பதை அறிந்துணர்கிறான்; (i) நேற்றைய நாளைப்  
 பொறுத்தவரையில் Yesterday. ஏன்? ஏனெனில் நேற்றைய  
 நாள் பாவத்தின் நாளாயிருந்தது. கடந்த வருடங்களை  
 வைத்து நாம் என்ன செய்யவிருக்கிறோம்? அவைகளை  
 மீண்டும் புதிதாக நாம் வாழ முடியாது அல்லது மீமிகைச்  
 செயல்களால் Works of Supererogation அவைகளைச்  
 சரியீடு செய்யவும் முடியாது (2) இன்றைய நாளைப்  
 பொறுத்தவரை Today. நேற்றைய நாளினது பாவத்துக்காக  
 வேண்டியவை கொடுத்து ஒப்பேற்றியிருந்தாலும், இன்றைய  
 நாளுக்காக நான் என்ன செய்யவுள்ளேன்? ஏனெனில்



இன்று எனது இயற்பண்பில் யாதொரு மாறுதல் இல்லை யெனில் நேற்றைய நாளைப்போன்றே இன்றும் நான் பாவம் செய்வேன். (3) நாளையைப்பொறுத்தவரை Tomorrow. கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், நேற்றைய நாளுக்கும், இன்றைய நாளுக்கும் வழிவகை ஏற்பாடு நான் செய்துகொள்ள முடிகிறதாக வைத்துக் கொள்வோம்; நாளையதினத்துக்காக நான் என்ன செய்யப்போகிறேன்? ஏனெனில் நாளையதினம் அதேவித பழைய வடிவங்களோடான சோதனைகளோடு, தீமைக்குரிய அதே பழைய யோசனைகளோடு, கடந்த காலத்திலுள்ளதுபோல பாவத்தை மேற்கொள்ள இயலா உதவியற்ற நிலையோடு வரப்போகிறது; இதிலிருந்து கடந்த காலத்துக்கு மன்னிப்பு Pardon, நிகழ்காலத்துக்கு தூய்மை Purity மற்றும் எதிர் காலத்துக்கு ஆற்றல் Power/சக்தி தேவையுறுகிறோம் என்பதை நாம் பார்க்கிறோம். இவைகளை எங்கிருந்து பெறப்போகிறோம்.

நாம் பார்த்துள்ளபடி, பாவம் Sin உலகத்தின் இரத்த நஞ்சுட்டி/விஷம் Blood Poison ஆகியதெனில், மற்றும் உலகத்தில் பிறந்து கொண்டுவரும் ஒவ்வொரு மானிட உயிரும் இந்நோயினை மரபுரிமையாக்கியுள்ளதெனில் ஒவ்வொரு நோயுக்கும் ஓர் நிவாரணம் எங்கேயோயிருக்கிறதுபோல பாவ வியாதிக்கும் Disease of Sin ஓர் நிவாரணம் இருந்தாக வேண்டும்! இந்த நிவாரணம்/பரிகாரம் சவிசேஷத்தில் Gospel காணப்படுகிறது; “கிறிஸ்துவின் சவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப் பட்டேன்; விசுவாசிக்கிற ஒவ்வொருவனுக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” ரோம 1:16. சவிசேடத்தின் பெலன் Power இயேசுவின் இரத்தத்தில் அடங்கியுள்ளது. “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது” I யோவா 1:7.



இரட்சிப்பு ஓர் மும்மடி இயல்வளர்ச்சி/செயற்பாங்கு threefold process. இது நீதிமானாக்கப்படல்/ நீதியுரிமை மெய்ப்பிப்பில் Justification ஆரம்பிக்கிறது; பரிசுத்த மாதலில்/புனிதத்தன்மையூட்டப் படலில் Sanctification நடத்திச் செல்லுகிறது; மகிமையடைதலில் Glorification முடிவடைகிறது. தித்து. 2:11-13. அப்படியானால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் மற்றும் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று நாம் சொல்லலாம்.

## 1. பாவத்தின் தண்டனையினின்று நாம் இரட்சிக்கப்படுகிறோம்

### We are Saved from the Penalty of Sin

இதனை விசுவாசத்தினால் பெறுகிறோம். விசுவாசம் நமது நீதியுரிமைமெய்ப்பிப்புக்கு வழி நடத்துகிறது; “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” ரோமர் 5:1. ‘நீதியுரிமை நிறுவுகை’ Justification எனும் வார்த்தை ஓர் சட்டஞ்சார்ந்த சொல்; குற்றமற்றதாக/நிரபராதியாக அறிவிக்கிறதை பொருளளிக்கிறது; ஓர் உதாரணத்தால் இதனை மிக்க நன்றாக பொருள்வரையறை செய்யக்கூடும். ஓர் மனிதன் கொலை குற்றஞ்சாட்டப்பட்டு, விசாணைக்குட்பட்டு, குற்றவாளியாகக் காணப்பட்டு சாவுக்கு தீர்ப்பளிக்கப் பட்டவனாக எடுத்துக்கொள்வோம்; தூக்குத்தண்டனைக் குரிய மணி நேரத்துக்கு முன்பாக ஓர் மனிதன் சிறையில் தோன்றுகிறான்; அமைதிக்காவலரை Sheriff பார்க்கும்படி கேட்கிறான்; அவரிடம் ஓர் பணித்துறை ஏற்புடைய ஆவணத்தைக் கையளிக்கிறான்; அதனை தலைமைக் காவலர் வாசிக்கிறபோது ஓர் மன்னிப்புக்கானதாகக் காண்கிறார்; அம்மனிதன் உடனடியாக விடுதலை



செய்யப்படுகிறான்: அவன் சிறையைவிட்டு ஓர் கட்டற்ற சுதந்தரமனிதனாக free man வெளியேறுகிறான்; ஆனால் ஓர் நீதிமானாக்கப்பட்ட மனிதனாகவல்ல! not a justified man; ஏனெனில் குற்றத்தினுடைய பழி guilt/சட்டம் மீறிய நிலை இன்னமும் அவன்மேலேயே நிலைகொண்டுள்ளது; அவன் ஓர் மன்னிக்கப்பட்ட குற்றவாளி Pardoned Criminal மட்டுமேயாவான்; அதற்குமாறாக கண்டனம் பண்ணப்பட்ட குற்றவாளி உண்மையில் குற்றமற்றவன் என எடுத்துக் கொள்வோமாக; துழ்நிலைக்கேற்ற பொருத்தங்காட்டும் சான்றினால்கண்டனம்பண்ணப்பட்டான்; மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள தேதிக்கு முன்பாக நிஜமான கொலையாளி காவலர் தலைவனிடம் Sheriff சரணடைந்து தானே உண்மையில் குற்றவாளி எனும் சான்றை கையளிக்கிறான்; அப்படியானால் அந்தக்காவலர்தலைவன் என்னசெய்யவேண்டும்? அவனால் அம்முதல் மனிதனை அதற்கு மேலாக கைவிடாது வைத்திருக்கமுடியாது; ஏனெனில் அவன் குற்றவாளியல்ல! ஆகவே அவனை விடுவிக்கிறான்; அவன் சிறையைவிட்டு ஓர் நீதிமானாக்கப்பட்டவனாக வெளியேறுகிறான்; Justified man; ஏனெனில் அவன் மீது சுமத்தப்பட்ட பழிகுற்றத்திற்கு அறிவிலியாய் innocent மாசற்றவனாய், நிரபராதியாயிருக்கிறான்; அதுவே நீதியுரிமை நிறுவுகைக்கு Justification சட்டஞ் சார்ந்த பொருளாக்கமாயுள்ளது; அதுதான் வேதாகமத்து பொருளளிப்பும் கூட! இங்கே இரட்சிப்பின் புதைமறைவு செய்தியுள்ளது Mystery of Salvation ஓர் அறிவிலியான innocent மனிதனுக்கு சட்டத்தை law நிறைவு செய்வ தென்பது satisfy கூடாததானதாகும்; ஏனெனில் அவன் குற்றவாளியினது இடத்தை Place எடுக்கிறதாயினும் அவனுடைய குற்றப்பழியை Guilt எடுக்க முடியாது. ஆனால் இதைத்தான் இயேசுகிறிஸ்து செய்கிறார்; “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத



அவரை நமக்காக பாவமாக்கினார்” 2 கொரி. 5:21.

ஓர் பாவி Sinner விசுவாசத்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளு கையில் அவன் நீதிமானாக்கப்படுகிறான். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட் படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக் கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” யோவா. 5:24. “நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறதின் விளைவாக நாம் தேவனிடத்தில் சமா தானம் பெற்றிருக்கிறோம்” ரோமர் 5:1. ‘தேவனோடு சமா தானம்’ மற்றும் ‘தேவனுடைய சமாதானம்’ இவ்விரண் டையும் நாம் வேறுபடுத்திக்கண்டறிய வேண்டும். இங்கே ஓர் உதாரணம்/ எடுத்துக்காட்டு நமது குறிக்கொண்ட கருத்துக்கு பயன்படத்தக்கதாயுள்ளது. உள்நாட்டுக்கலகத்தின் போது ஜனாதிபதி லிங்கன் ஓர் பொது அறிவிப்பு அளித்ததாக நாம் எடுத்துக்கொள்வோமாக; அதாவது அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சில் ஈடுபட்ட எந்த நபரும், தெற்கேயிருந்து வருகையில், “மேசன் மற்றும் டிக்கன் எல்லைக்கோட்டினைத் தாண்டி அடிவைத்த மாத்திரம் மன்னிக்கப்படுவான்” என்பது பொது அறிவிப்பாகிறது; அப்பேர்ப்பட்ட நபர் நள்ளிரவு 12 மணியளவில் தான் அறியாமலே அவ்வரை கோட்டைத் தாண்டியிருக்கிறான் எனக்கொண்டால், அவன் அந்நேரமே அரசாங்கத்தோடு சமாதானமாகிவிட்டிருக் கிறான்; ஆனால் எல்லைக்கோட்டைத்தாண்டியுள்ளதை அறியாதவனாய் கைது செய்யப்பட்டு சிறையடைப்புக்குள்ளா வதற்கு பயந்து அவன் தொடர்ந்து போனான்; காலை விடியும் போது அநேகமணி நேரங்களாக தான் பத்திர மாயுள்ளதை அறிந்துணரும் வரை அவன் அவ்விதம் ஏகினான். அவ்வமயம் எத்தனை மகிழ்ச்சியும், சமாதானமும் அவன்து ஆத்துமாவை நிரப்பிருக்கும்! அப்படிப்போல



கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சிக்கின்ற விசுவாசத் தோடு நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது தேவனோடு with God நமக்கு சமாதானம் கிடைக்கிறது; ஆனால் நாம் இதை அறிந்தவர்களாய்; தேவனுடைய சமாதானத்தை of God - அறிவுக்கெட்டா சமாதானத்தை நாம் அடைவதற்கு முன்பாக அநேக நாட்கள், வாரங்கள் மற்றும் வருடங்கள் கூட போய்விடலாம்.

## 2. நாம் பாவத்தின் வல்லமையினின்று இரட்சிக்கப்படுகிறோம்

**We are saved from the power of sin**

தேவதூதன் யோசேப்புக்கு மரியாள் ஓர் குமாரனைப் பெறவுள்ளாள் என அறிவித்தபோது கூறியதாவது “அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” மத். 1:21. இயேசு பாவத்திலிருந்துள்ள Sin ஓர் இரட்சகர் மட்டுமின்றி பாவங்களிலிருந்துமுள்ள Sins இரட்சக ரென்பதை இதிலிருந்து பார்க்கிறோம்; நமது தினசரி சிக்கவைக்கிற இடருக்கு உட்படுத்துதலினின்று மட்டுமன்றி ஓர் நிறமுள்ள பிரசங்கியார் கூறியபடி கவிழ்க்கின்ற நிலை குலைவிக்கின்ற பாவங்களினின்றும் இரட்சிக்கின்றார்; பிலிப்பியருக்கு பவுல் எழுதுகையில் “அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்; ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” பிலி.2:12,13 இது நாம் நமது கிரியைகளால் இரட்சிக்கப்படவுள்ளோம் எனப் பொருள்படாது; விசுவாசத்தினால் இரட்சிப்பை பெற்றுக் கொண்டதும் அதனை நாம் கிரியை செய்து உழைத்து நிறைவேற்ற வேண்டியவர்களாகிறோம். Work it out. அதாவது பாவத்தின் தண்டனையினின்று இரட்சிக்கப்



பட்டவுடன் அதன் (பாவத்தின்) வல்லமையினின்று விடுதலையடையும்படி நாம் கிரியை செய்யவேண்டும்; இதில் நம் சொந்த பலவீனத்தைக்குறித்து உணர்வு விழிப்புடையவர்களாய் பயத்தோடும், நடுக்கத்தோடும் இதை நாம் செய்கிறதானாலும், நாம் தேவனால் கைகொடுக்கப்படுவோம்; ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தையும் விருப்பத்தையும் நிறைவேற்ற நம்மில் கிரியை செய்கிறவராயிருக்கிறார்; இப்படியிருக்க நாம் செய்ய தேவைப்படுவதெல்லாம் தேவனுடைய பரிசுத்தப்படுத்தும் கிரியையில் அவரோடு ஒத்துழைப்பதேயாகும்; பாவத்தின் வல்லமையினின்று நம்மை இரட்சிக்க எதெல்லாம் தேவையாயிருக்கிறதோ அதை நம்மில் அவர் சித்தங் கொள்ளவும், நிறைவேற்றவும் அவருக்கு இடங்கொடுப்பதேயாகும்.

பாவத்தின் வெளிப்பாடு தொடர்முறை நிகழ்வாகிறது; பாவம் என்றால் என்ன என்பதை மனந்திரும்புதலின் Conversion பின்னர் வரை நாம் உண்மையாய் உணர ஆரம்பிக்கிறதில்லை. காலை வைகறை மெல்லொளியின் போது நீ எழுகையில் தட்டுமுட்டுப் பொருட்களில் சில தெளிவாகத் தெரிகிற உருப்படிகளைப்பார்க்கிறாய்; வெளிச்சம் அதிகரிக்கிறபோது சுவரின் மீதுள்ள படங்கள் உருவெடுக்கின்றதைக்காண்கிறாய்; ஒப்பனை மேசைமீதுள்ள மேனி சிங்காரிப்புப்பொருட்களைக் காண்கிறாய்; ஆனால் துரியன் மேலே வருகிறதுவரை சிறிய பொருட்களாகிய குண்டுசிகள் நூல் துண்டுகள் மற்றும் தூசுப் பொடிகளைப் பார்க்கிறதில்லை; நாம் கிறிஸ்துவிடம் வந்தபோது சில பாவப்பழக்கங்களைக்குறித்து உணர்வு விழிப்புடையவர்களாயிருந்தோம்; அவைகளை விட்டுவிட்டோம்; ஆனால் நாம் கிருபையில் வளர்ந்துவருகையில் நமது வாழ்க்கைகளில் வேறுபல காரியங்கள் தவறாகக் காணப்பட்டன; அவைகள் தள்ளிப்போடப்பட்டன; இவ்வாறாக தொடர்ந்து செல்லுகிறது; ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாம் செய்த காரியங்களை இன்று நாம் செய்யமாட்டோம்; இன்று



செய்கிறவைகளை இன்றிலிருந்து ஐந்து வருடங்கள் சென்ற பின்னர் செய்யமாட்டோம்; மனமாறியதற்கு பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின்னர் பவுல் கொரிந்தியருக்கு எழுதுகையில் “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல” என்கிறார் I கொரி. 15:9. ஆறுவருடங்களுக்குப்பின்னர் எபேசியருக்கு பவுல் “பரிசுத்தவான்கலெல்லாரிலும் சிறியவனாகிய நான்” என்கிறார் எபே. 3:8. இன்னும் ஆறுவருடங்களுக்குப் பின்னர் அவர் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் “பாவிகளில் பிரதான பாவி நான்” என்கிறார் I தீமோ. 1:15. பவுலுடைய காரியம் என்ன? அவர் அதிக சீர்கேடானவராகிவிட்டாரோ? இல்லை! அவர் தனது சொந்த பாவமான நிலையை முன்பு எப்போதையும்விட அதிகக் தெளிவாய் உணர்ந்தார் என்பதேயன்றி வேறல்ல! பவுல் ஒருபோதும் பூரணமான பரிசுத்தமாகுதலை உரிமை பாராட்டவில்லை. ஏற்கனவே தான் பூரணப்பட்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்; அல்லது கிறிஸ்துவினால் எதற்காக பிடிக்கப்பட்டாரோ அதைப் பிடித்துக் கொண்டதாகவோ அவர் கூறாமல் இலக்கைநோக்கி தொடர்ந்து முன்னேறிச் சென்றதாக அவர் கூறினார்: பிலி. 3:12-14. இதிலிருந்து பரிசுத்தமாகுதல் ஓர் படிப்படியாக முன்னேறுகின்ற செயல் எனப்பார்க்கிறோம்; மற்றும் சரீரத்து மரணம் வரை death of the body பாவத்தின் வல்லமை power of sin யிலிருந்து நமக்கு முழுமையான விடுதலை/மீட்பு இருக்கப்போவதில்லை; தேவனுடைய சித்தத்துக்கு முழுமையாக நாம் சரணடைந்து அவர் நம்மில் தம்முடைய சித்தத்தையும் விருப்பத்தையும் நிறைவேற்ற இடமளிப்பதினால் நமக்கு மிகையளவில் பாவத்தின்மீது வெற்றிகிடைப்பதாயினும் முழுமையான விடுதலை கிடைப்பதில்லை;



### 3. பாவத்தின் முன்னிலையினின்று நாம் மீட்கப்படவுள்ளோம்

We are to be saved from the Presence of Sin

பாவத்திலிருந்து நமது ஆத்துமாவை Soul இரட்சிக்க  
சிலுவைமீது இயேசு மரித்தார்; நமது இரட்சிப்பை  
பூரணப்படுத்த அவர் திரும்பவருகிறார்; கல்லறையினின்று  
நமது சரீரத்தை body மீட்டுக்கொள்ளுவதினால் அல்லது  
அதை இரகசியவருகையில் Rapture இறப்பற்ற/அழியா  
சரீரமாக மாற்றுவதினால் நமது இரட்சிப்பை பூரணப்படுத்த  
அவர் திரும்பவருவார்; அதுவரையில் பாவத்தின் பிரசன்னத்  
திலிருந்து presence நாம் மீட்கப்படப்போவதில்லை;  
இப்படியாக இரட்சிப்பு Salvation ஓர் மும்மடியான  
வழிமுறை Three fold Process எனப்பார்க்கிறோம்; அது  
நீதியுரிமை நிறுவுகையில்/நீதிமானாக்கப்படுதலில் ஆரம்பிக்  
கிறது. மகிமைப்படுதலில் Glorification முடிவடைகிறது;  
நீதியுரிமைபெறுதல் justification உடனடி வேளையிலானது  
instant மட்டுமன்றி பாவத்தின் தண்டனையினின்று  
முழுமையானவிடுதலையளிப்பதாயுமுள்ளது; பரிசுத்த  
மாதல் Sanctification பாவத்தின் வல்லமையினின்று  
Power of sin ஓர் படிப்படியான முன்னேற்றத்திலான  
விடுதலை யாகும் Progressive deliverance; 'மகிமைப்படல்'  
Glorification பாவத்தின் முன்னிலையினின்று முடிவான  
விடுதலையாகும் final deliverance.



## நிற்றல் மற்றும் நிலை Standing and State

வெளிப்படையாயுள்ள கிறிஸ்தவர்கள் Professing Christians மூன்று வகையினராகின்றனர்:-

1. இரட்சிக்கப்பட்டுள்ளோர் மற்றும் அதனை அறிந்தவர்கள்
2. இரட்சிக்கப்பட்டுள்ளோர்: அதேவேளை அதனைக் குறித்து நிச்சயமற்றிருப்பவர்கள்
3. இரட்சிக்கப்படாதோர்; ஆனால் இரட்சிக்கப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள்

சில கிறிஸ்தவர்களிடம் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்களாவென வினவுகையில் அவர்கள் “அவ்விதம் நம்புகிறேன்” என்பார்கள்; மற்றுமுள்ளோர் “அவ்விதம் உறுதியாகக் கருதுகிறேன்” என்பர்; அதே வேளையில் இதனை முற்றியலான/ஐயத்துக்கிடமற்றதாக்குவது positive தகாத்துணிவுவாய்ந்ததென Presumptuous இன்னும் பலர் எண்ணுகின்றனர்; நாம் மரிக்கும்வரை நாம் அறியமுடியாது என்கின்றனர்.

அனேக கிறிஸ்தவர்கள் தாங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளதாக நிச்சயமற்றிருப்பதற்கான காரணம் யாதெனில் அவர்களுடைய ‘நிற்றல்’ Standing, அவர்களது ‘நிலை’ State மற்றும் அவர்களது ‘அனுபவம்’ experience ஆகியவற்றினிடையிலான வகை வேறுபாடு காணாதிருப்பதினாலேயாகும்.

## I கிறிஸ்தவனுடைய நிற்றல் The Christian's Standing

இதனைக் குறித்ததைக் கண்டு பிடிக்கக் கூடியதான ஒரே இடம் தேவனுடைய வார்த்தையில் மட்டுமேயாகும்; இதைக் குறித்து வேதம் கூறுகிறது என்ன? கிறிஸ்தவனுடைய



நின்றல் Standing ஓர் குமாரனுக்குரியதாயிருக்கிறதென Son அது கூறுகிறது; “அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” யோவா.1:12-13. நமது சொந்த இரட்சகராக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதின்மூலம் நாம் ஓர் தேவனுடைய பிள்ளை a Son of God ஆகின்றோம். இப்பொழுது நாம் ஓர் குமாரன் a Son. “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்”. 1 யோவா. 3:2. இந்த குமாரனாக்கப்படுகை Sonship நம்மை உரிமையாளர்களாக்குகின்றது Heirs. “நாம் பிள்ளைகளானால் சுதந்தரமுமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே.” ரோம.8:17. இந்த உரிமையாக்கப்படுகை Heirship நம்முடைய காப்பீடை Preservation உத்தரவாதமளிக்கிறது; ஏனெனில் பரலோகில் நமக்காக வைக்கப்பட்டுள்ள அழியாததும், மாசற்றதும் வாடாததுமான சுதந்தரத்திற்கேதுவாக நாம் தேவனுடைய வல்லமையினாலே காக்கப்படுகிறோம்; 1 பேது.1:4-5. “நம்மை நமது பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவா. 10:27-29); ஏனெனில் நாம் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டுள்ளோம் Sealed. (எபேசி.4:30); மற்றுமாக நம்முடைய ஜீவன் (ஆவிக்குரிய ஜீவன்) கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோ.3:3. பாதுகாப்புக்கென எனது ஜீவன் (வாழ்வு) தேவனால் கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறதானால் என்னிடத்தில் அது இருக்கிறதில்லை; ஆதலால் அதை இழக்க முடியாது; ஆனால் ஏதாமொருவர் இவ்விதமாகக்கூறுகிறதாக நான் எண்ணுகிறேன்:- “மறுதலித்துப்போனவர்கள்” fall away எனும் வார்த்தைகளைப் பற்றி என்ன? (எபி.6:4-6) மற்றும் “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்



கிறவர்களாயிருந்தால்?” (எபி.10:26) நீ ஓர் யூதனா? அப்படியானால் அவ்வாத்தைகள் உனக்காக உரித்தானவையே; ஆனால் ஓர் புறஜாதியானானால் அப்போது அது உனக்காகவுள்ளதல்ல; இவ்வார்த்தைகள் கிறிஸ்து மார்க்கத்தினுடைய கொள்கை மீறுகிற யூத மதக்கோட்பாட்டாளர்களுக்கு கூறப்பட்டவை; புறஜாதியாரான விசுவாசிகளுக்காக குறிவைத்து எழுதப்பட்டவையல்ல; இஸ்ரவேல் மக்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசிய அதேக்கணம் உட்குடியிருப்பாளர்கள் பத்திரமாய் காக்கப்பட்டனர்; “அவர் He (அவர்களல்ல) அந்த இரத்தத்தை காண்கையில் அவர் அவர்களைக்கடந்து செல்வார்” எனும் தேவனுடைய வாக்குறுதி (யாத்.12:13) அவர்களை உறுதியாக நம்பச்செய்தது; அவ்வாறே, ‘கிறிஸ்துவின் இரத்தம்’ நம்மை இடருக்குட்படாது பாதுகாப்பளிக்கிறது; மற்றுமாக தேவனுடைய வார்த்தை நம்மை ஐயுறவுக்கிடமின்றி உறுதிப்பாடுடையவர்களாக்குகிறது.

## II கிறிஸ்தவனுடைய நிலை

### The Christian's State

கிறிஸ்தவனுடைய நிற்பல் Standing ஐயத்திற்கிடமற்றதாக உறுதிப்படுத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளபோது அவனது நிலை State மாறக் கூடியதாயுள்ளது. Variable. இது ஏனெனில் நமது புதிய பிறப்புக்குப்பின்பு நாம் இருதன்மைகள் Two Natures உடையவர்களாவதாலேயாகும். ஆனால் அதற்கு முன்பு அதேவிடத்து ஒரே ஒரு தன்மை இருந்து வந்தது; நாம் புதிய ஆதாம் அல்லது ஆவிக்குரிய தன்மையை பெற்றுக்கொள்ளும்போது நாம் பழைய ஆதாம் அல்லது மாம்சிக தன்மையை Flesh Nature இழந்து விடுகிறதில்லை; ஏனெனில் மாம்சத்தில் பிறந்தது இன்னமும் மாம்சமாகவேயிருக்கிறது; பரிசுத்த ஆவியினால்



பிறந்திருக்கிறது மட்டுமே ஆவியாயிருக்கிறது. யோவா 3:6 இதுவே அப்போஸ்தலன் பவுலினால் ரோமர் 7:14-25ல் மிகத் தெளிவாக முனைப்புடன் சித்திரிக்கப்பட்ட ஆவிக்குரிய போராட்டத்திற்கு Spiritual warfare காரணவிளக்க மளிக்கிறது. இது அப்போஸ்தலனது மனமாற்றத்திற்குப் பின்பு அவரது சொந்த அனுபவமாயிருந்தது; மேலும் விசுவாசி ஓர் இரட்டையான தன்மை Dual Nature உடையவனாகிற உண்மையை வெளிப்படுத்துகிறது; அவனுடைய எந்த தன்மை மேலோங்கியுள்ளதோ அதைப் பொறுத்தே அவன் பாவமற்றவன் அல்லது பாவமுள்ளவனாகிறான்; ஏனெனில் அவனிலுள்ள தேவனால் பிறந்தது, அதாவது அவனது ஆவிக்குரிய தன்மை பாவம் செய்ய முடியாது I யோவா.3:9. நமது மாம்சகத்தன்மை நம்மை கட்டுப்படுத்த நாம் அனுமதியளிக்குங்காலமளவும் 'நமக்கு பாவமில்லை' எனக்கூறமுடியாது. அப்படி கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்; "சத்தியம் நமக்குள்ளிராது" I யோவா 1:8-10.

இங்கே நாம் 'பாவம்' Sin மற்றும் 'பாவங்கள்' Sins ஆகிய இரண்டையும் வேறுபடுத்திக் கண்டறிய வேண்டும்; 'பாவம்' என்பது தவறு செய்வதற்கான சார்பு நிலை disposition; இதை ஆதாமிலிருந்து நாம் மரபுரிமையாகப் பெறுகின்றோம்; இது 'மூல முதலான' பாவம் Original Sin அல்லது 'இயல்பான நடத்தைக் கேடு' Natural Depravity என அழைக்கப்படுகிறது; 'பாவங்கள்' Sins என்பது நம்மிலுள்ள பாவத்துக்கேதுவான சார்பு நிலையினிமித்தம் நாம் செய்யக்கூடிய தனிவகைப்பட்ட பாவக்கிரியைகளாகும்; பாவத்துக்கான சார்புநிலையை நம்மிலிருந்து அகற்று வதற்காக இயேசு சிலுவை மீது மரித்தார்; மேலும் அவரை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதனால் நாம் ஓர் புதிய தன்மை/ இயல்பை a New Nature பெறுகிறோம்; அதில் பாவத்துக்கான சார்புநிலை இருக்கிறதில்லை; அவ்வியல்பு



அதினிமித்தம் பாவம் செய்யக்கூடாததாயுள்ளது.

ஆனால் “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப்பிழைப்போம்?” எனப் பவுல் அப்போஸ்தலன் கூறுகிறதில்லையாவென நீ சொல்லலாம். ரோமர் 6:1-3. ஆம்; அவர் அர்த்தப்படுத்துகிறது யாதெனில் நாம் சட்டத் தினால் தீர்ப்புக்குரிய நிலையில் மரித்துள்ளோம் Judicially Dead என்பதாகும்; அதாவது நாம் நமது புதிய தன்மையில் பாவத்தின் பிரமாணத்துக்கு Law of sin மரித்துள்ளோம்; அந்தப்பிரமாணத்துக்கு நம்மீது எந்த அதிகாரமும் இனி மேல் இருப்பதில்லை; ஆகவே தான் நாம் மரித்தவர்களாக நம்மை எண்ணிக்கொள்ளவேண்டும்; அதாவது தனது பழைய வாழ்க்கை நடைப்பாங்குக்கு மரித்துவிட்ட ஓர் மனிதனைப்போல வாழவும், செயலாற்றவும் வேண்டும்; இது எவ்வாறு செய்யப்படவுள்ளது? “ஆவிக் கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்; அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” கலா.5:16. நமது சாவுக்குரிய சரீரத்தில் பாவம் ஆளவிடாதிருக்க நமக்கு கூறப்படுகிறது. இதனையடுத்த வாக்குறுதியாதெனில் “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” ரோ.6:12-14.

இவையாவற்றிலிருந்தும் நாம் காண்பது யாதெனில் ஓர் விசுவாசியுடைய நிற்பல் Standing முடிவு செய்யப்பட்ட தும் Settled நிச்சயமானது Sure மாயிருக்கையில் அவனது நிலை State மாறக் கூடியதாயுள்ளது; Variable; மற்றும் அவனது நிலை பழைய குணம் Old nature அல்லது புதிய குணம் இதில் எது ஆட்சியாற்றலில் உள்ளதோ அதைப் பொறுத்தே பாவமுள்ளதாகவோ அல்லது பாவமற்றதாகவோ முறையே இருக்கப்போகிறது.

### III கிறிஸ்தவனுடைய அனுபவம்

#### The Christian's Experience

அனுபவத்தைப் பொறுத்தவரை விசுவாசி கீழ்க்காணும்



முன்று இடங்களிலொன்றில் இருக்கலாம்:-

- (1) அவன் எகிப்தில் இருக்கலாம்; அது உலகத் திற்கான மாதிரி the type of the world.
- (2) அவன் வனாந்தரத்தில் இருக்கலாம்; அது மாம்சத்திற்கான மாதிரி the type of the flesh
- அல்லது (3) அவன் கானானின் உடைமையாக்குதலுக்கு போராடிக் கொண்டிருக்கலாம்; அது பிசாசுக்கான மாதிரி the type of the Devil.

இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அவர்கள் வீடுகளின் வாயில் நிலைக்கால்களில் தெளித்தவுடன்தானே அவர்கள் எகிப்தில் பத்திரமாக காக்கப்பட்டார்கள்; அவ்விதமே விசுவாசி விசுவாசத்தினால் கிறிஸ்துவின் இரத்தத்தை தனது ஆத்துமாவுக்கு பிரயோகிக்கும் கணமே இரட்சிக்கப்படுகிறான்; ஆனால் அவன் தனது அனுபவத்தில் இன்னமும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்; அதற்கு எகிப்து ஓர் மாதிரி; அங்கே தங்கியிருக்கும்படி அவன் நிறைவடைய வேண்டாமென்ற போதிலும் அவன் இன்னமும் அங்கேயே இருக்கிறான்; சில விசுவாசிகள் எகிப்தை பின்தங்க விட்டுச்சென்றுள்ளனர்; ஆனால் அனுபவத்தைப் பொறுத்தவரை அவர்கள் பாலைவனத்தில் இன்னமும் அலைந்து கொண்டிருக்கின்றனர்; சிலசமயங்களில் பாலைவனத்தின் எகிப்து நோக்கிய பக்கத்தில் அலைந்துகொண்டு, அவர்களது பழைய எகிப்திய வாழ்க்கையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு வகைகளை விரும்புகின்றனர்; மற்ற வேளைகளில் கானான் பக்கத்தே அலைந்துகொண்டு வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தின் புதிய தானியம், திராட்சை, மற்றும் அத்திப்பழங்கள் மற்றும் மாதுளம் பழங்களை அவாவுகின்றனர்; ஆனால் மிகுதியும், பாலைவனத்தின் மத்தியில் முறுமுறுத்துக்கொண்டு, மனவுலை



வுடையவர்களாக அமைதியற்று மற்றும் கனியற்றவர்  
களாக அலைந்து கொண்டுள்ளனர்.

சிலர் காதேஸ்பர்னேயாவை பார்வையிட்டுள்ளனர்;  
கானானுக்குள் ஓர் பயணம் மேற்கொண்டவர்களாய்  
எஸ்கோலின் திராட்சைப்பழங்களை ருசிபார்த்துள்ளனர்;  
ஆனால் இராட்சதர்கள் மற்றும் அரணிப்பான பட்டணங்  
களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்; முன்னேறிப்போய்  
தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள மறுத்தவர்களாய் அனேக  
வருடங்களாக வனாந்தரத்திலேயே அலைவதற்கு கட்டாயப்  
படுத்தப்பட்டுள்ளனர், அவர்களது விசுவாச குறைபாட்டின்  
காரணமாக தங்களுக்கும் மற்றும் தங்களது அன்புக்  
குரியோருக்கும் இந்நிலையானது பெரும் நஷ்டத்தை  
விளைவிக்கிறதாயுள்ளது, எண்.13:1-33. மற்றுமுள்ள விசு  
வாசிகள் வனாந்தரத்தை விட்டவர்களாய் கானானில்  
பிரவேசித்துள்ளனர்; அவர்கள் இப்போது அவர்களுடைய  
யோசவாவின் (கிறிஸ்து) தலைமையின் கீழ் தங்கள்  
ஆத்துமாவினுடைய கானானியர், ஏத்தியர், ஏவியர்,  
பெரிசியர், கிர்காசியர், எமோரியர் மற்றும் எபுசியரை  
துரத்திவிட பெருமுயற்சி எடுக்கின்றனர்; ஏனெனில்  
'உடைமை பறித்தலால்' 'உடைமை கொள்வதே' Possession  
by dispossession அவர்களுக்குரிய வாக்குறுதியாயிருக்  
கிறது; மட்டுமன்றி அவர்கள் காலடி மிதிக்கும் எல்லை  
ஒவ்வொன்றையும் அவர்கள் அடக்கி ஆள்வார்கள் என்பதும்  
அவர்களுக்கான வாக்குறுதியாகும்; யோசவா 1:1-3.  
கானான் பரலோகத்துக்கு ஓர் மாதிரியாவதில்லை;  
ஏனெனில் பரலோகில் போராட்டம்/மோதல் Conflict  
இருப்பதில்லை; அவ்வாறாகில் அது விசுவாசத்தின்  
இளைப்பாறுகை Rest of Faith அல்லது வெற்றியின்  
வாழ்க்கை Victorious Lifeக்கு ஓர் மாதிரியாகிறது;  
மற்றுமாக அது பிசாசுடைய ஓர் மாதிரியும்கூட! Type of the  
Devil; ஏனெனில் பிசாசு எகிப்திலேயே (உலகம்) விசுவாசி



தரித்து இருந்து கொண்டிருப்பதிலே மனநிறைவடைகிறான்; அல்லது மாம்சத்தால் மேற்கொள்ளப்பட்ட வனாந்தரத்திலே தொடர்ந்து இருப்பதில் திருப்தி காண்கிறான்; ஆனால் விசுவாசி கானானுக்குள் பிரவேசித்து விட்டதுமே பிசாசு அவன் பாதையின் ஒவ்வொரு காலடியையும் எதிர்த்து போரிட போகின்றான்; கூடுமானால் ஓர் வெற்றியின் வாழ்க்கையை தடைசெய்யவும் முற்படுவான்.

சொல்லப்பட்டவைகளிலிருந்து தேவனோடுள்ள நமது கூட்டுறவு Fellowship உடைபடக் கூடும்; ஆனால் நமது தொடர்புடைமை Relationship ஒருபோதும் துண்டிக்கப்படுவதில்லை எனப்பார்க்கின்றோம்; கெட்ட குமாரன் தூரதேசம் போய்விட்டதால் தனது தகப்பனுடைய கூட்டுறவை/கூட்டிணைவை Fellowship அறுத்தவனானான்; ஆனால் அவன் தனது குமாரப் பதவியை Sonship இழக்கவில்லை; ஏனெனில் ஓர் குமாரனாக Son அவன் மீண்டும் வரவேற்கப்பட்டான்; லூக்.15:24. “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மை பிரிப்பவன் யார்?” ரோம.8:35-39



## மறுபிறப்பு மற்றும் ஞானஸ்நானம் Regeneration and Baptism

மறுபிறப்புடன் ஞானஸ்நானத்திற்குள்ள தொடர்பைப் பொறுத்தவரை அதிகபட்சமும் குழப்பம் உள்ளது; ஞானஸ்நானமானது ஓர் இரட்சிப்புக்கான உரிமைக் கட்டளை Saving ordinance எனச்சிலர் போதிக்கின்றனர்; மற்றும் இந்த சமயச்சடங்கின் rite செயலாக்கத்தில் ஓர் நபர் புதுப்பிறப்பூட்டப்படுகிறான் அல்லது மறுபடிபிறக்கிறான் என்றும், இதன்காரணமாக இது ஓர் மறைநிலை திருச்சின்னம்/புனிதச்சடங்கு Sacrament என அழைக்கப்படுகிறது என்றும் போதிக்கின்றனர்; இந்நம்பிக்கையின் காரணமாக அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நித்தியமாக இழக்கப் படாதிருக்கும்படி அவர்களை ஞானஸ்நானப்படுத்துவதில் துரிதப்படுகின்றனர்; இப்பொருளை சரிவர புரிந்துகொள்வதற்கு மறுபிறப்பூட்டு மற்றும் ஞானஸ்நானம் ஆகிய பதங்களின் வேதாகமப்பொருளை நாம் உறுதியாய் அறியவேண்டுவது அவசியமாகிறது; இதில் ஒன்று ஓர் உள்ளார்ந்த அனுபவமாகிறது; மற்றதோ ஓர் வெளிப்படைச் செயலாகிறது.

### I மறுபிறப்பூட்டப்படல் Regeneration

யோவான் சுவிசேஷத்தின் மூன்றாவது அதிகாரத்தில் இரு தெய்வீக இன்றியமையாதவைகளை Divine Necessities நாம் காண்கிறோம்; முதலாவது “நீ மறுபடியும் பிறக்க வேண்டும்” Born Again (யோவா. 3:3,5). இரண்டாவது “மனுஷ்குமாரன் உயர்த்தப்பட வேண்டும்”. இயேசு இந்த வார்த்தைகளை யாருக்கு உரைத்தார்? ஓர் சூதாடனுக்கோ/ ஓர் குடிகாரனுக்கோ/ஓர் திருடனுக்கோ/ ஓர் காழகனுக்கோ அல்ல; ஓர் மதநம்பிக்கையற்றவனுக்கோ அல்லது ஆலயம் செல்லாத ஒருவனுக்கோ அல்ல; அதற்கு மாறாக ஓர் ஆலய



அங்கத்தினனுக்கு அதாவது நிக்கோதேமுக்கு அவை உரைக்கப்பட்டன; அவன் மாபெரும் சனகரீம் சங்கத்து அங்கத்தினன்; நியாயப்பிரமாணம் மற்றும் வேத எழுத்துக்களில் படித்து தேர்ச்சி பெற்றவன்; யூதர்களுக்கு ஓர் ஆளுநன்; ஓர் பரிசேயன்; ஓர் போதகன் Rabbi; அவனது நாட்களின் சமயத்தலைவர்களில் ஒருவன்; இஸ்ரவேலில் ஓர் மேலாட்சி யாளன்; ஓர் யூதனாக ஆபிரகாமின் ஓர் குமாரனுடைய சகல பிறப்புரிமைத்தனிச்சலுகைகளுக்கும் தகுதியளிக்கப்பட்டிருந்தான்; இவ்வாறாக அவனது சகல தற்புகழ்ச்சிக்குரிய பிறப்புரிமைப் பேறுகளும் தேவனுடைய ராஜ்யத்தில் ஓர் இடத்திற்கு அவனை தகுதியளிக்கவில்லை எனச்சொல்லப் பட்டது வியப்பதிர்ச்சியூட்டியதாயிற்று. நிக்கோதேமு அதற்கு “எப்படி? ஒரு மனிதன் முதிர் வயதாயிருக்கையில் பிறக்கக் கூடுமோ? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?” எனக்கேட்டான். நிச்சயம் கூடாது! அப்படியே கூடுமானாலும் ஓர் இரண்டாம் இயற்கையான/இயல்பான பிறவியினால் Natural birth முதலாம் பிறவியைவிடக் அதிகமாகப் பெறுவது ஏதுமில்லை; இயல்பான மனிதன் natural man 10,000 தடவைகள் தன் தாயின் கர்ப்பத்தில் மீள்பிரவேசித்துப் பிறந்தாலும் அவன் ஒன்றுமில்லை. எப்படியிருந்தாலும் அவன் ஓர் சாதாரண/இயற்கையான மனிதனேயாவான்; ஏனெனில் “மாம்சத் தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்”.

மனிதர் ஏன் மறுபடியும் பிறக்கவேண்டும்? ஏனெனில் மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்; ஆவியினால் (பரிசுத்த ஆவியினால்) பிறப்பது ஆவியாயிருக்கும் Spirit யோவான் 3:6. மனிதர் இயல்பாக தேவனுடைய பிள்ளை களல்லர்; அதற்குமாறாக அவர்கள் பிசாசின் பிள்ளை களாவர்; (1 யோவா. 3:10). இவ்வாறு இயேசு யூதர்களுக்கு அறிவித்தார்; யோவா. 8:37-44. ஓர் வரையறைப்படுத்தப்



பட்ட தேவனுடைய தந்தைமையும் Fatherhood of God மற்றும் மனிதனுடைய உடன்பிறப்பாளர்/சகோதரர் நிலையுமே Brotherhood of Man உள்ளது. கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்வோர் மட்டுமே தேவனுடைய பிள்ளைகளாக முடியும். யோவா 1:12. இந்நாட்களில் 'பண்புரு கட்டியெழுப்புதல்' Building Character அதிகம் பேசப்படுகிறது; அது மனிதத்தன்மையுடைய "நெறிமுறை படிமுறை வளர்ச்சி" Moral Evolution என்பதற்கான இன்னொரு சொற்றொடரேயாகும். அதாவது, தேர்ந்தெடுத்தலினாலோ by selection அல்லது 'சரீர அளவிலான'. நெறி முறையிலான மற்றும் அறிவாற்றலான தகுதி வாய்ந்தோரது கலப்பு மணச்சேர்க்கையினாலோ அபூர்வ ஆடவர், மற்றும் பெண்டிராலான Super men and women வம்சத்தை உருவாக்குவது என்பது இதிலடங்கும்! ஆனால் இது நடக்கக் கூடாததாகிறது; மானிடவம்ச வரலாற்றுக்கும், வேதசத்தியத் துக்கும் முரண்பட்டதாயுள்ளது.

'புதியபிறப்பு' என்பது ஓர் பழைய தன்மையினின்று Old nature ஓர் புதிய தன்மைக்குள் ஓர் படிப்படியான அல்லது திடீர் நிலைமாற்றத்தாலான transformation மாறுதலாகாது; அதாவது முன்னேற்றம் அல்லது சீர்திருத்தம் என அழைக்கப்படுவதான நிலைமாற்றமன்று! சமயசீர்திருத்தம் மாம்சத்தை மேம்பாட்டையச் செய்யலாம்; ஆனால் எப்படியாயினும் இது சமயசார்பான மாம்சம் மட்டுமே யாகும் religious flesh. வேதாகம எடுத்துக்காட்டை பயன்படுத்துவதானால், வழியோரத்தி லிருந்து ஓர் காஞ்சொறிச் செடியை nettle எடுத்து அதை ஓர் தோட்டம் அல்லது சேமச்செடிப்பண்ணை வீட்டினுள் hothouse கொண்டு வந்து வைத்து. அதை கவனித்து, கத்தரித்து ஒழுங்குசெய்து, வெதுவெதுப்பூட்டி பாதுகாத்து வைத்திருப்பதானால் பலவகையான அழகான காஞ்சொறிப் nettles பழங்களை உருவாக்க நம்மால் முடியும். ஆனாலும்



அவையனைத்தும் காஞ்சொறிகளே! அவைகளினின்று அத்திப்பழங்களை நாம் ஒருபோதும் பெறமுடியாது. “முட் செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறீர்களா?” மத். 7:16. “எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ?” எரே. 13:23.

அப்படியானால் புதிய பிறப்பு என்றால் என்ன? அது தேவனுடைய ஆவியால் ஓர் புதிய ஜீவனுடைய New life கூட்டுறவுத்தொடர்பு Communication; மேலும் தேவனுடைய ஆவியால் ஓர் புதிய இயல்புடைய New Nature நிலைநாட்டுகை/ஆழ்ந்து செறிகை implantation யாகின்றது. ‘ஜீவனுடைய தன்னியலார்ந்த பிறப்பித்தல்’ Spontaneous Generation of life எனப்படுவதான காரியம் ஒன்றுமில்லை. சகல ஜீவனும் முன்உளதான pre-existing ஜீவனிலிருந்தே வரவேண்டும்; உயிர்ப்பொருள் சாராத inorganic மற்றும் உயிர்ப்பொருட் கூறான organic ராஜ்யங்களைக்குறித்து நாம் பேசுகிறோம்; உயிரில்லாததுடைய ‘No - Life’ மற்றும் உயிருள்ளதுடைய ‘Life’ ராஜ்யங்கள்! ஓர் உயிரற்ற ‘கல்’ தானாக உயிர்ப்பொருள் சாராத inorganic ராஜ்யத் திலிருந்து உயிர்ப்பொருள்கூறான Organic ராஜ்யத்திற்குள் கடக்க இயலாது; இரு ராஜ்யங்களுக்கிடையே ஓர் வாயில் door இருக்கிறது; ஆனால் அது உயிர்ப்பொருட்கூறான ராஜ்யத்துப் பக்கமே திறக்கிறது; கல்லால் அந்த வாயிலை திறக்க முடியாது; பயிரால் plant முடிகிறது; அது நிலத்தினுள் தனது சல்லிவேர்களை நெக்கித்தள்ளுவதால் கல்லை நொறுக்கிக் கூறுகூறாக்க முடிகிறது; அதினுடைய வேதியியலாலான ஆக்கக் கூறுகளிலிருந்து எடுத்து தன்னுடைய சொந்த ஜீவனுக்குரியதானதை அவைகளுக்கு கொடுக்கிறது; இவ்விதமாகவே தாவர இன ராஜ்யத்துக்கும் Vegetable விலங்கின Animal ராஜ்யத்துக்குமிடையே ஓர் வாயில் உள்ளது; ஆனால் அது விலங்கின ராஜ்யத்துப்பக்கம்



திறக்கிறது; பயிரானது தானாய் மாம்சமாக மாறிட முடியாது; ஆனால் விலங்கானது அப்பயிரைப் புசிப்பதனால் அதனை தாவரஇன ஜீவனிலிருந்து விலங்கின ஜீவனாக மாற்றுகிறது; அவ்வாறே இயல்பான உலகுக்கும் Natural ஆவிக்குரிய Spiritual உலகுக்குமிடையே ஓர் வாயில் உள்ளது; ஆனால் அவ்வாயிலை இயல்பான/இயற்கை சார்ந்த Natural பக்கத்தினின்று திறக்க முடியாது; ஆகவேதான் ஓர் மனிதன் ஆவிக்குரிய ஜீவனை அடைவதற்கு அவன் மேலேயிருந்து/ உன்னதத்திலிருந்து பிறப்படைய வேண்டும் be born from above. ஓர் சிற்பி ஓர் பளிங்குத்துண்டை எடுத்து அதினின்று ஓர் உயிரற்ற உருவத்தை செதுக்கி உருவாக்கலாம்; ஆயினும் அது இன்னமும் பளிங்கு Marble மட்டுமன்றி உயிரற்றதாயு மிருக்கிறது lifeless.

மானிட ராஜ்யத்தில் Human Kingdom பெற்றோர் மூலமன்றி உயிர்ஏதும் ஏற்படமுடியாது; ஓர் தகப்பனும் தாயும் இருந்தாக வேண்டும்; இதுவே ஆவிக்குரிய ராஜ்யத்துக்கும் ஏற்புடைய உண்மையாகிறது. ஆவிக்குரிய ராஜ்யத்தில் பரிசுத்த ஆவியானவரே தந்தையாகிறார்; மனித உள்ளமே Human Heart கருப்பை Womb (தாய்-Mother) யாகிறது; அதினுள் தேவ வார்த்தையுடைய Word of God வித்து Seed விழும்படி போடப்படுகிறது; “அழிவுள்ள வித்தினாலே அல்ல; என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளது மான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்” I பேது. 1:23. இயற்கை சார்ந்த உலகிலுள்ள பயிருடைய, விலங்குடைய அல்லது மனிதனுடைய வித்து உயிரற்றதாயிருக்குமானால் lifeless புதிய ஜீவன் ஏதும் ஏற்படுவதில்லை; அதுபோல மனித உள்ளத்தினுள் தேவனுடைய வார்த்தையின் வித்து விழுகையில் பரிசுத்த ஆவியால் அது வீரியமூட்டப் vitalized படாவிட்டால் ‘புதிய பிறப்பு’ New Birth ஏற்படப் போவதில்லை இதுவே மானிடரில் ஆடவரும் பெண்டிரும்



வேதவாக்கியங்களை வாசித்தும் படித்தும் கூட மனமாறு தலடையாதிருப்பது எப்படி என்பதற்கு காரணவிளக்க மளிக்கிறது. எடுத்துக்காட்டாக “உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவா. 5:40) எனும் வார்த்தைகளை ஓர் மனிதன் ஆயிரம் தடவைகள் கேட்டிருக்கலாம் அல்லது வாசித்திருக்கலாம்; ஆனால் ஓர்நாளில் தெருமீது ஒரு அட்டை Card அவன் கையில் கொடுக்கப்படுகிறது; அதின்மீது பெரிய எழுத்துக்களில் அவ்வார்த்தைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன; பலரறி நிலையிலான செயலால் ‘கோபமுற்று, அவன் இரட்சிக்கப் படவேண்டுவது தேவைப்படுகிறது எனும் அறிவிப்பில் உணர்ச்சி புண்படுத்தப்பட்டு, அந்த அட்டையை துண்டு துண்டாகக் கிழித்து, ஓர் துறைவுடன் அதைச் சாக்கடையினுள் போட்டுவிட்டு அவன் கடந்து செல்கிறான். ஆனால் அவனால் அந்த சம்பவத்தை தனது ஞாபகத்திலிருந்து நீக்க முடிகிறதில்லை; எதை அவன் செய்து பார்த்தும் அது திரும்பிவருவதில் விடாப்பிடியாயுள்ளது; ஈடுபட்டதொழிலுக்கு அவன் தன்னை தகுதியற்றவனாகக் காண்கிறான்; மாலைப்பொழுது வேடிக்கைக்களிப்பூட்டிடத்தில் செல வழிக்கப்படுகிறது; ஆனால் அச்சீட்டிலிருந்த வார்த்தைகள் அவனை வட்டமிடுகின்றன; நாடகக் கொட்டகையைவிட்டு வீடு திரும்புகிறான்; ஓர் தூக்கமற்ற இரவைக் கழிக்கிறான்; இது என்ன காரியம்? அந்த ‘தலைப்பு வாசகம்’ அதன்பின் ஒருபோதும் ஜீவனற்றதாய் ஏன் இருக்கவிலையெனில் அது பரிசுத்த ஆவியால் வீரியமூட்டப்பட்டிருந்தது; அது மனிதனுடைய இருதயத்தின் கருப்பையினுள் வீழ்ந்துவிட்டிருந்தது; மனிதனுள் ஓர் புதிய வாழ்வை New Life உருவாக்குகிற செயற்பாங்குடன் அது காணப்பட்டது. அதை அப்படியே விட்டுவிடு; அது தனது அலுவலகப் பணியைச் செய்யும். அம்மனிதன் கிறிஸ்து இயேசுவில் ஓர் புதிய படைப்பாக New Creature ஆகிடுவான்.



நம் முடைய அனுபவத்தில் நமது மன மாறுதலுக்கு வழி கோலிய வேதாகம வசனத்தை நினைப்பூட்டி அல்லது ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடுமானால் அதை பரிசுத்த ஆவியால் வீரியமூட்டப்பட்ட தேவ வார்த்தையின் வித்தாக, அதாவது நமது இருதயத்தில் புதிய ஜீவனை உருவாக்குவதற்கு காரணியாயிருந்த வித்தாக அதை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

## மறுபிறப்படைவது எப்படி?

### How to be born again?

நான் மறுபிறப்படைய வேண்டும் என்றால் நான் மறுபிறப்படையலாம்; ஏனெனில் தேவன் செயல்கூடாத/இயலாத ஓர் காரியத்தை ஒருபோதும் கட்டளையிடமாட்டார். புதிய பிறப்பினது இணைப்பு வழியினுடைய Communication நடைப்பாங்கு manner மற்றும் வழிவகையை means நாம் கவனித்துள்ளோம். இப்பொழுது அதை எவ்வாறு நாடிப் பெறலாம் எனக்காண்பிப்பது எஞ்சியுள்ளது. இயேசுவுடன் நிக்கோதேமுவின் இரவு நேருக்குநேர் சந்திப்பில் இயேசு மூன்று எடுத்துக்காட்டுகளை/விளக்கப்படங்களை பயன்படுத்தினார்; (1) பிறப்பினது எடுத்துக்காட்டு (2) வெண்கல சர்ப்பத்தினது எடுத்துக்காட்டு (3) காற்றினது விளக்கப்படம். முதலுள்ளதை நாம் விவரித்துள்ளோம்; இரண்டாவதை இப்பொழுது நாம் கவனிப்போமாக. “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்படவேண்டும்”. நிக்கோதேமு இஸ்ரவேலிலே ஓர் தலைவனாகவிருந்து ‘வெண்கல சர்ப்பத்தின்’ நிகழ்ச்சியை நன்கறிந்திருந்தான். எண். 21:4-9. இஸ்ரவேல் புத்திரர் எவ்வாறு ஏதோம் தேசத்தை சுற்றி வரச் செல்ல முயற்சித்து பின்னர் ஊக்கங்கெட்டு சோர்ந்த பொழுது அவர்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர் எனவும் மற்றும் எவ்வாறு கர்த்தர் கொள்ளிவாய்ச்



சர்ப்பங்களை அனுப்பினார் எனவும் அவன் அறிந்திருந்தான். மேலும் அவைகள் மக்களைத் தீண்டினதையும் அநேகர் மரித்ததையும் மற்றும் ஓர் வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஓர்கோலின் மீது தூக்கிவைக்க மோசே கட்டளையிடப் பட்டதையும், அதனை ஏறிட்டுப் பார்த்தவன் எவனானாலும் அவன் விஷக்கடியினின்று விடுதலையாகி குணமடைய வேண்டு மென்பதையும் அவன் அறிந்திருந்தான். கொள்ளி வாய் சர்ப்பங்கள் பிசாசினுடைய Devil ஓர் மாதிரி யாகின்றன; வெண்கல சர்ப்பமானது பிசாசின் கிரியைகளை எதிர்த்து தடைசெய்து, அழிக்கும்படியாக சிலுவைமீது உயர்த்தப்பட்ட இயேசுவுக்கு ஓர் மாதிரியாகிறது; இதிலிருந்து இயேசு ஓர் எடுத்துக் காட்டாயிருப்பது example நம்மை இரட்சிக்கிறதில்லை என்றும் அதற்குமாறாக உயர்த்தப்பட்ட மற்றும் சிலுவையிலிறையப் பட்ட lifted up and crucified இயேசுவே இரட்சிக்கிறார் என்றும் நாம் பார்க்கிறோம்; வெண்கல சர்ப்பமானது சகல இஸ்ரவேலரும் அதைப் பார்க்கும்படி உயர்த்தப்பட்டது; அதேபோல் இயேசு சகல மனிதரும் அவரைப் பார்க்கும்படி உயர்த்தப்பட்டார்; “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்; தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப் போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச்சொன்னார்” யோவா. 12:32-33. நிக்கொதேமுவும், அரிமத்தியா ஊரானான யோசேப்பும் இயேசுவின் சரீரத் தின்மீது குனிந்து அதனை அடக்கஞ் செய்ய ஆயத்தப் படுத்துகையில் நிக்கொதேமுவின் மீட்டு நினைவில் அந்த இரவின் நேருக்கு நேர் சந்திப்பு எவ்வளவு வலுவாக அழைப்பாணை விடுத்திருக்கவேண்டும்! நிக்கொதேமு யோசேப்பிடம் இவ்விதமாகக்கூறுவதை நான் கேட்கக் கூடுவதாக நான் எண்ணுகிறேன்: “யோசேப்பே” நான் அவரை அன்றிரவு எருசலேமிலுள்ள யோவானின் வீட்டில் காணச்சென்றபோது, இவ்விதமான வழியில் இது இருக்கப்



போகிறது என அவர் என்னிடம் சொன்னார்; மோசே வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியது போல அவர் உயர்த்தப்பட வேண்டும் எனக்கூறினார்; இப்போதும் அவர் உயர்த்தப்பட்டிருக்கிறார்; யோசேப்பே! அவரை மென்கனிவாக கையாளு! ஏனெனில் அவர் நமது கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறார்”.

வனாந்தர காட்சியை நாம் ஆய்வோமாக; ஏனெனில் இதனுடைய படிப்பினைகளை நாம் பற்றிப் பிடிக்கக்கூடுமானால் நாம் இரட்சிக்கப்பட எடுக்கவேண்டிய படிநிலைகளை நாம் அறிவோம்.

1. ஓர் இஸ்ரவேலனுக்கு அறிவதற்கு தேவையான முதல் காரியம் யாதெனில் அவன் தான் தீண்டப்பட்டிருக்கின்றான் என்பதேயாகும்.

சர்ப்பத்தினுடைய கடிகாயத்தாலான வேதனைக் கடுமையை உணராததுவரை ஓர் இஸ்ரவேலன் தனது உடல் நலத்தைக்குறித்து கவலையுணர்வு கொள்ளமாட்டான்; அதுபோல, பாவி ஒருவன் 'பாவத்தின் நஞ்சு' Poison of Sin அவனது ஆத்துமாவை அழித்துவிடும் என உணருகிறவரை அவனுக்கு தனது ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் குறித்து அக்கறை/கவலை இருப்பதில்லை.

2. ஓர் இஸ்ரவேலன் அறியவேண்டிய இரண்டாவது காரியம் யாதெனில் தேவன் அளித்த பரிகாரம் God-provided Remedy உள்ளது என்பதாகும்.

இப்போதும் ஓர் இஸ்ரவேலன் தீண்டப்பட்டிருக்கலாம்; அதேவேளையில் வெண்கல சர்ப்பத்தைக் குறித்து அறிந்து கொள்ளாதிருக்கலாம்; அறிவின்மையினாலே மாண்டு போய்விடலாம்; அவ்விதமே, பாவம் தங்கள் வாழ்க்கைகளை அழித்துப்போடுவதை அறிந்தவர்கள் அநேகர் உள்ளனர்; ஆனால் விடுதலையின் மார்க்கத்தை அறியாதுள்ளனர்; பாவத்துக்காக தேவனால் கொடுக்கப்பட்ட நிவாரணத்தை- 'இயேசுவை' ஏதோ வழியில் அவர்கள் அறிந்துகொள்வது



இன்றியமையாததாகிறது.

3. ஓர் இஸ்ரவேலன் அறியவுள்ள மூன்றாவது காரியம் யாதெனில் தேவன் அளித்த பரிகாரம் பிரயோகிக்கப் படும்வரை பயனேதுமில்லை/கணிக்கப்படுவதில்லை.

ஓர் கடிபட்ட இஸ்ரவேலன் வெண்கலசர்ப்பத்தைக் குறித்து அறிந்தவனாயிருந்தும் அதை ஏறிட்டுப்பார்க்க மறுத்து விட்டிருந்த போது அவன் மரித்தான்; அதுபோல் பாவி ஒருவன் தனது பாவ நிலையைக்குறித்து உணர்ந்தும்கூட கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் தனது பாவங்களில் சாவான்.

ஓர் கடிபட்ட இஸ்ரவேலன் வெண்கலசர்ப்பத்தை நோக்கிப்பார்க்கக்கேட்டறிந்தும் இவ்விதம் கூறுகிறதை நாம் கற்பனை செய்யக்கூடும்:- “இல்லை! அந்த வெண்கலத் துண்டில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது; நான் ஓர் பதவாடை/பற்று poultice போட முயற்சிக்கட்டும், அல்லது என் வீட்டிலிருக்கும் இந்த மருந்தை குடிக்கட்டும்.” இதே விதமாக ஆடவரும் பெண்டிரும் இன்று கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பதற்கு பதிலாக மனச்சான்றின் நோவைத் தணிப்பதற்கு மனித உருவாக்கலான் பரிகாரங்களுக்கு புகலிடம் தேடுகின்றனர். அதாவது நற்பணிகள், தபங்கள், பாடல்கள், உலகிய களியாட்டுகள் மற்றும் மதப்பித்துகளில் பரிகாரம் தேடுகின்றனர்.

நாம் இன்னொரு கடிபட்ட இஸ்ரவேலன் இவ்விதமாகக் கூறுவதை கற்பனை செய்யக்கூடும்:- “இந்த வெண்கலச் சர்ப்பம் எவ்விதம் குணப்படுத்துகிறது என அறிகிறவரை அதோடு எனக்கு எந்தவித சம்பந்தமும் இருக்கப்போவ தில்லை; இக்காரியத்தின் தத்துவத்தை philosophy நாம் அறியவேண்டும்; கடிபட்ட இடத்தை சர்ப்பத்தின் வடிவி லான வெண்கலத்துண்டைக்கொண்டு தடவும்படி தேவன் சொல்லியிருந்தால் அல்லது ஓர் வெண்கலத்துண்டை எடுத்து



சில மூலிகைகளோடு சேர்த்து கொதிக்கவைத்து மருந்துண்டாக்கி அதை நாம் உட்கொள்ளச் சொல்லியிருந்தால் இக்காரியத்தின் தத்துவத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும்; ஆனால் ஓர் கோலின் மீதுள்ள வெண்கலச் சர்ப்பத்தை ஏறிட்டுப்பார்ப்பதென்பதெல்லாம் வெறும் மடைமைத்தனமே! அதைச்செய்யுமுன்பாக நான் மரித்துப் போவேன்.” இவ்விதமாக இன்று ஆடவரும் பெண்டிரும் வாதிடுகின்றனர்; அவர்கள் கூறுவதாவது “பிராயச்சித்தத்தின் கோட்பாடை நான் புரிந்துகொள்ள இயலவில்லை; மற்றும் அதை நீ எனது பகுத்தறிவுக்கு ஏற்ப தெளிவுபடுத்தும் வரை சிலுவையின் பணியை நான் ஏற்பதாயில்லை”.

இன்னுமாக ஓர் கடிபட்ட இஸ்ரவேலன் இவ்விதமாகக் கூறுவதை நாம் கற்பனை செய்யலாம்:- “நான் நன்றாக வில்லையா எனப்பார்க்க நாளைவரை நான் காத்திருப்பேன்; நான் நன்றாகவிலையெனில், அவ்வெண்கலச் சர்ப்பத்தில் ஏதாகிலும் உளதா எனப்பார்க்க நான்போய் அதைப்பார்ப்பேன்.” இவ்வாறு இன்று மானிடரும், பெண்டிரும் நாளை தங்கள் ஆவிக்குரிய நிலையில் ஓர் முன்னேற்றம் உண்டாகும் என்கிற நம்பிக்கையில் வாழ்கின்றனர்; மற்றும் அவ்விதமாகாவிட்டால் மதத்தில் ஓர் முயற்சி செய்யப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு கடிபட்ட இஸ்ரவேலன் தனது காயத்தை தன் அயலகத்தானின் காயத்துடன் ஒப்பிட்டவனாய் இவ்விதமாக சொல்லிருக்கலாம்:- “எனது காயம் என் அயலானதைவிட பாதிளவுக்கும் கூட மோசமாயில்லை; ஆகவே அவன் உயிரோடிருக்கிறவரை நான் எதையும் செய்யப்போவதில்லை”. இவ்வாறு மானிடரும் பெண்டிரும் தங்களது ஆவிக்குரிய நிலையை தங்கள் அயலகத்தாருடையதோடு ஒப்பிட்டு இவ்விதமாய் கூறுகின்றனர்:- “அவர்களைப்போல நான் அவ்வளவு மோசமல்ல; அவர்கள் இரட்சிக்கப்படுகிறதானால் நான் இரட்சிக்கப்



படுவேன்.” ஆனால் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடுவதும் அல்லது காயத்தை நோக்கிப் பார்ப்பதும் போதாது; நாம் பரிகாரத்தை Remedy நோக்கிப்பார்க்கவேண்டும்; சுகமாக்கியது வெண்கலசர்ப்பமாயிருக்கவில்லை; “விசுவாசத்தின் நோக்கு/பார்வை” “Look of faith” தான் சுகத்தை வருவித்தது; ஓர் பார்வை Look அவர்களை இரட்சிக்கும் எனும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை கடிபட்ட இஸ்ரவேலர் விசுவாசித்த காரணத்தால்தான் அவர்கள் இரட்சிக்கப்பட்டனர்; ஆகவே இரட்சிப்பின் திட்டத்துடைய தத்துவத்தை நாம் புரிந்துகொள்வதற்கு தேவையில்லை; ஆனால் சிலுவையிலிறையப்பட்ட கிறிஸ்துவை Crucified Christ நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகையில் நாம் இரட்சிக்கப் படுவோம் என தேவன் கூறியிருக்கிறதை அந்தப்படியே நம்புவதே தேவையாகிறது; அப்படியானால் நமது கண்களை நமது அயலகத்தாரைவிட்டு, நம்மை விட்டு, சபையைவிட்டு கற்பனைகளைவிட்டு, ஆசாரியனை விட்டு எடுத்துப்போட்டு, கல்வாரியின் சிலுவை Cross of Calvary மீது பதிப்போமாக; கிறிஸ்துவின் முடித்த பணியை ஏற்றுக்கொள்வோமாக.

இஸ்ரவேலர் வெண்கல சர்ப்பத்தோடு அடைப்புற்றனர்; Shut up அதேப்போல் கிறிஸ்துவோடு நாம் அடைப்புற்றுள்ளோம் Shut up. அவர் பாவத்துக்கு தேவனுடைய ஒரே பரிகாரமாகிறார். இரட்சிக்கப்படவேறெதும் இல்லை அப்.4:12. வெண்கல சர்ப்பத்தை நோக்கிப்பார்க்க மறுத்த ஒவ்வொரு கடிபட்ட இஸ்ரவேலனும் மரித்ததுபோல இரட்சிப்புக்கென கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க மறுக்கிற அனைவரும் “கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” II தெச. 1:7-10.



நான் மறுபடி பிறந்துள்ளேன் என எப்படி நான்  
அறியலாம்?

How may I know I have been born again?

இது இயேசுவின் மூன்றாவது விளக்கப்படமான காற்றினுடையதற்கு நம்மை வழி நடத்துகிறது; “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது; அதின் சத்தத்தைக் கேட்கிறாய்; ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத்தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்” யோவா. 3:8; உன்னால் காற்றைப் பார்க்க முடியாது; அது தன் நிலையில் கட்டபுலனாகாது; அது அசைகிறது என நீ சொல்லக்கூடிய ஒரே வழி அதினுடைய விளைவுகளாலாகின்றது; அதாவது மரங்களின் ஊசலாட்டத்தில் மற்றும் பழுதிப்படலத்தில் அதைக்காண் கிறதைப்போன்றது; அவ்வாறே பரிசுத்த ஆவியோடு மாகிறது; அவர் கட்டபுலனாகாதவர் invisible; அவர் கிரியை செய்கிறார் என நீ சொல்வதற்குள்ள ஒரேவழி மனிதரின் உள்ளங்கள் மீது அவரது இயக்கவிளைவாலாகின்றது; ஓர் இழிந்த மற்றும் பொல்லாத பாவி கிறிஸ்து இயேசுவில் ஓர் புதிய சிருஷ்டியாக மாறியதை நாம் பார்க்கையில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பித்துள்ளதை நாம் அறிகிறோம். தேவனுடைய புதிதாய்பிறந்த New Born பிள்ளையின் பிறப்படையாளங்களில் Birth Marks சில கீழே வருபவையாகின்றன.

1. ‘தேவனால் பிறந்தவன்’ தனக்குள்ளே in himself சாட்சியுடையவனாயிருக்கிறான். 1 யோவா. 5:10; ரோ 8:16
2. ‘தேவனால் பிறந்தவன்’ அவரில் நிலைத்திருக்கிறான் 1 யோ. 3:24.
3. தேவனால் பிறந்தவன் சகோதரரிடத்தில் அன்பு



சூருகிறான் 1 யோவா. 3:14.

4. தேவனால் பிறந்தவன் உலகத்தை ஜெயிக்கிறான் 1 யோவா. 5:4.
5. தேவனால் பிறந்தவன் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறான் ரோம. 8:14.

தேவனால் பிறந்தவனுக்கு ஓர் புதிய குணமும் New Nature மற்றும் ஒழுங்கமைதியும் disposition உண்டாயிருக்கும்; அவனுக்கு ஓர் புதிய மொழி/பேச்சு உளதாகும்; அவன் கானானின் மொழி நடையைப்பேசுவான்; பரலோகக் காரியங்களை உரையாட விரும்புவான்; அவன் புதிய உணவை New Food அருந்துவான் feed on. அது அகலப் புனைக்கதையோ, ஒழுக்கம் புறக்கணிக்கின்ற இலக்கியமோ அல்ல; அதற்குமாறாய் அது தேவனுடைய வார்த்தையா Word of God யிருக்கும்; அவனுக்கு ஓர் 'புதிய பாடல்' New Song உண்டாயிருக்கும்; இசை நாடகத்துக்குரிய பண்நயம் அல்ல; சூத்தாடிப் பாடகரது பண்ணிசையுமல்ல; அதற்கு மாறாக புனித/தூயதன்மையான இன்னோசையாயிருக்கும்; அவன் புதிய நடப்புக்குழுவை New Society நாடுவான்; பழைய தோழமைச்சேர்க்கை உடைபட்டுப்போகும்; தேவனுடைய மக்களது கூட்டுறவை அவன் நாடுவான்.

## II ஞானஸ்நானம்

### Baptism

புதுப்பிறப்படைதலின் Regeneration பொருளை ஆயந்துணர்ந்து கொண்டபடியே, அதாவது இது ஓர் உள்ளான/அகச்சார்பான அனுபவம் Inner Experience என்கிறபடியே, இப்பொழுது நாம் ஞானஸ்நானத்தின் Baptism பொருளையும் மற்றும் நோக்கத்தையும் ஆராய் வோமாக: இது புதியபிறப்பை உருவகமாகக்குறிப்பிடுகின்ற Symbolizes வெளியரங்கமான/புறம்பான கிரியை Outward Act யாக மட்டுமே இருக்கிறது என நாம் பார்க்கலாம்:



மற்றுமாக இதை நமது இரட்சிப்புக்கு ஓர் வழிவகையாக means அநுசரிக்காமல், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிற காரணத்தால் கைக்கொள்கிறோம்; இங்கேதானே யாராகிலும் ஒருவர் வினவலாம் இயேசு நிக்கொதேமுவிடம் இவ்விதம் கூறவில்லையா:- “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (யோவா. 3:5); மற்றும் ஜல மென்பதின் பொருள் ஞானஸ்நானம் தானே? அப்படியானால் புதிய பிறப்பும் மற்றும் தண்ணீர் ஞானஸ்நானமும் Water Baptism ஓர் ஆத்துமாவை இரட்சிக்க தேவையாகிறதல்லவா?” அப்படியல்ல; தண்ணீர் Water எனும் சொல் தண்ணீர்ஸ்நானத்தை Water Baptism பொருளளிப்பதில்லை; ‘தண்ணீர்’ Water வேதத்தின்படி தேவனுடைய வார்த்தைக் காக Word of God நிற்கிறது; “அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற் பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்” யாக். 1:18. “அழிவுள்ள வித்தினாலேயல்ல; என்றென்றைக்கும் நிற்கிறது ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே” I பேது. 1:23. ஞானஸ்நானம் விசுவாசிகளுக்கு Believers மட்டுமே உரியது என்பதை மறுந்துவிடக்கூடாது அப். 8:36-37. ஆகவே ஞானஸ்நானம்பெறும் முன்பாக ஒரு நபர் இரட்சிக்கப்பட்டிருத்தல் வேண்டும் அல்லது புதிதாகப்பிறந்திருத்தல் கட்டாயம் அவசியமாகிறது; இது குழந்தைகளது Infants ஞானஸ்நானத்தை தடைசெய்கிறது; ஆனால் கணக்கு கொடுக்கும் பொறுப்புடைய வயது எய்திய சிறுவர்கள் மற்றும் நம்புவதற்கும் மற்றுமாக இரட்சிப்புக்கான விசுவாசத்தை பயிற்சிக்கிறதற்கும் முதிர்ச்சியடைந்த இளம்பருவத்தினரை Children இது தடைசெய்கிறதில்லை:



ஞானஸ்நானத்தின் நோக்கம் தான் என்ன? முதலாவதாக இது கிறிஸ்துவின் மரணத்தையும் Death மற்றும் உயிர்த்தெழுதலை Resurrectionயும் அடையாளமாக குறித்துக் காட்டுவதற்காக Symbolize ஏற்பட்டது;

“கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம்பண்ணப்பட்டோம்; ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” ரோ. 6:3-6.

கொரிந்தியருக்கு எழுதுகையில் பவுல் கூறுவதாவது: “நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்;.... எவ்வாறு கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்திருக்கிறேன்” I கொரி. 15:1-4. இங்கே சுவிசேடம் மணிச்சுருக்கமாக நமக்குள்ளது; வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக இயேசு மரித்தார், அடக்கம்பண்ணப்பட்டார்; மற்றும்மாக உயிர்த்தெழுந்தார் என்பதின் பறைசாற்றுதலாயுள்ளது; இவ்வாறாக ஞானஸ்நானம் Baptism கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு சின்னமாயமைகிறது; மற்றும்மாக அவைகளை ஒரே ஒரு செயல்வகை/முறை mode ஞானஸ்நானமே அடையாளமாக்கிக்காட்டமுடியும்; அது முழுமையாய் தண்ணீரிலுள் மூழ்குவுப்பு/அமிழ்வாகும் immersion in water.



இரண்டாவதாக ஞானஸ்நானம் என்பது விசுவாசி Believer பழைய ஜீவியத்திற்கு மரித்திருக்கிறதையும் மற்றும் ஓர்புதிய ஜீவியத்திற்கு எழுந்துள்ளதையும் வெளிப்படையாக public அறிக்கையிடுதற்காயுள்ளது; விசுவாசி திக்கையிடத் திலுள்ள தண்ணீராலான கல்லறையில் அடக்கப்பண்ணப் பட்டு மற்றுமாக உயிர்த்தெழுதலின் வாழ்வில் நடக்கும்படி அந்த நீர்க்கல்லறைவிட்டு மீண்டும் எழுகிறதான இந் நிகழ்வைவிட வேறேது அதிக மேம்படுத்திக் குறித்துக் காட்டமுடியும்? இவ்வித குறித்துக் காட்டுகை Symbolism அபேட்சகனை தண்ணீரினுள் பின்னோக்கியவாறு backward ஒரேமுறைமாத்திரம் once முழுக்காட்டுச் செய்வதாலே வெளியிட்டுரைக்கப்படுகிறது; ஏனெனில் நாம் மக்களை முகம் குப்புறமாகவைத்து அடக்குவதில்லை; அல்லது மூன்றுமுறை அடக்குவதில்லை.

மூன்றாவதாக, ஞானஸ்நானம் கிறிஸ்துவோடுள்ள with Christ நமது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை சின்னமாய் குறித்துக்காட்டுகிறது. அதாவது கிறிஸ்துவோ டுள்ள நமது ஐக்கியத்தை வெளியிட்டுரைக்கிறது;

இதிலிருந்து புதியபிறப்பும், ஞானஸ்நானமும் ஒன்றல்ல எனப் பார்க்கிறோம். புதிய பிறப்பு இயற்கைக்கு அப் பாற்பட்டது Supernatural மற்றும் பரிசுத்த ஆவியினால் மட்டுமே ஆக்கப்படுகிறது/நடைமுறைக்கு கொண்டுவரப் படுகிறது. அதேவேளையில் ஞானஸ்நானம் ஒரு வெளிப் படையான செயலாக ஓர் சரியாக தகுதிபெற்ற செய லாட்சியரால் administrator ஆற்றப்படுகிறது. புதிய பிறப்பால் நம்மில் ஏற்கனவே செயலுருப்படுத்தப்பட்டதற்கு அது சின்னமாய் மட்டுமே அமைகிறது. ஆகவே ஞான ஸ்நானத்திற்கு எந்தவொரு புதியபிறப்பையச்செய்யும் சக்தியோ இரட்சிப்புக்கான வல்லமையோ இருக்கிறதில்லை; அப்படியானால் ஏன் நான் ஞானஸ்நானப்படுத்தப் படவேண்டும்? என்று நீ கேட்கலாம். முதலில், ஏனென்றால்



உனது இரட்சகர் நீ ஞானஸ்நானமடையவேண்டுமென  
 கட்டளையிட்டுள்ளார்: மாற். 16:15-16. இரண்டாவது,  
 கிறிஸ்துவினுள்ள உனது விசுவாசத்தினுடைய ஓர் பொதுப்  
 படை/வெளியரங்கமான அறிக்கைக்கு வகுத்துரைக்கப்பட்ட  
 முறையாயுள்ளது. அப்.8:36-37; 16:14-15; 27-33. மூன்றாவது,  
 ஏனென்றால் ஓர் விசுவாசியாக ஏதாவது சில விசுவாசிகளது  
 குழாமுடன் நீ உன்னைத்தானே இணைத்துக் கொள்ள  
 வேண்டும்; அப்பேர்ப்பட்ட இணைப்புக்கான வாசலாக  
 ஞானஸ்நானம் அமைகிறது. அப். 2:41-42.



## தேர்ந்தெடுக்கப்படல் மற்றும்

### தன்விருப்பத்தேர்வு

### Election and Free-will

‘தேர்ந்தெடுப்பினது கோட்பாடு’ ‘Doctrine of Election’ வேத சத்தியங்களில் போதிக்கப்படுகிறதோடு அது ஊழியத்திற்கு ‘Service’ மட்டுமன்றி இரட்சிப்புக்கும் ‘Salvation’ பொருந்துகிறதென்பதில் கேள்விக்கு இடமில்லை; அதே வேளையில் ‘விருப்பாற்றலின் சுதந்தரத்தினது கோட்பாடு’ ‘Doctrine of the Freedom of the will’-ம் கூட ஏதோ சில நிலைமைகளின் கீழ் போதிக்கப்படுகிறதென்பதும் ஒரேபடியாக உண்மையானது; தேவனது தனியுரிமை ஆட்சியுடைய சித்தத்துடன் Sovereign will of God மனிதனது சுய சித்தத்தை Free Will of Man ஒத்திசைவிக்க நம்மால் கூடாததாகலாம்; ஆனால் அது அவை இரண்டும் ஒத்திசைவிக்கயியலாதவை என்பதற்கு மெய் அறுதிச்சான்றாகாது; அவை இரட்சிப்பின் கோட்பாடுடைய Doctrine of Salvation ஒத்திசைவான பாதிகளா Corresponding Halvesகின்றன; ‘தேர்ந்தெடுக்கப்படல் Election தேவனை நோக்கிய பக்கமாயும், தன் விருப்ப சுதந்தரம் Free-will மனிதனை நோக்கியதாயுமுள்ளது; தேர்ந்தெடுப்பின் கோட்பாடுடைய நெறிபிறழ்வு perversion இயலாமையின் கோட்பாடு Doctrine of Inability அல்லது ஊழ்வலிக்கோட்பாட்டுக்கு/விதிவசம் என்ற நம்பிக்கைக்கு நேராக வழி நடத்துகிறது. அது மனிதனது தெரிவு சுதந்தரத்தை Freedom of Choice மறுக்கிறது; ஆகவே அது அவனது இரட்சிப்புக்காயுள்ள அவனது கணக்கு கொடுக்கும் பொறுப்பை accountability அல்லது அவனது பொறுப்புடைமையை responsibility ஒப்புக்கொள்ள மறுத்து விடுகிறது; இந்த கோட்பாட்டையே போதகர் சார்லஸ் ஜி. பின்னி தனது சகல சுவிசேட ஊழியக்கூட்டங்களிலும்



எதிர்த்து முழங்கினார்.

தேர்ந்தெடுப்பு Election என்பது தேவன் சிலரை இரட்சிக்கப்படவும், மற்றவர்களை இழக்கப்படவும், தெரிந்து கொண்டிருப்பதாக அர்த்தப்படுகிறதில்லை; எல்லா மனிதரும் இழக்கப்பட்டவர்களென்றே வேதம் தெளிவாகப் போதிக்கிறது; “வித்தியாசமேயில்லை; எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகினர்” ரோமர் 3:22-23. ‘தேர்ந்தெடுக்கப்படல்’ என்பது தேவன் தமக்கே மிக நன்றாகத் தெரிந்துள்ள சில நோக்கத்திற்காக, மேலுமாய் அதற்காக அவர் தம்மைச் சரியென நிறுவுகை செய்யக்கூடிய வராயுமிருந்து ஏதோ சிலரை இரட்சிக்கப்படும் படியாக தேர்ந்தெடுத்துள்ளார் எனப் பொருளளிக்கிறது; ஆனால் நாம் பார்க்கப்போகின்றபடி, அவர் இரட்சிக்கப்படவுள்ளோரது எண்ணிக்கையை அவ்வாறானோரோடு மட்டுப் படுத்துகிறவரல்ல; ஏனெனில் வாசல் யார் யாராயிருந்தாலும், எவர்களுக்கும் Whosoever திறந்து வைக்கப்பட்டிருக்கிறது; வேதாகமம் முழுமையுடையும் தேவனுடைய தேர்ந்தெடுப்பு காணப்படுகிறது; தேவன் காயீனுக்குப் பதிலாக ஆபேலைத் தேர்ந்தெடுத்தார்; காம் மற்றும் யாப்பேத்துக்குப் பதிலாக சேமை Shem தேர்ந்தெடுத்தார்; நாகோரைக்காட்டிலும் ஆபிரகாமை தேர்வு செய்தார்; தாராளமனதுடைய ஏசாவைவிட்டு விட்டு தந்திரமான யாக்கோபை தேர்வுசெய்தார்; மூத்தவனான மனாசேயை விட்டு இளையவனான எப்பிராயீமை தேர்ந்தெடுத்தார்; இவ்விதமாக பழைய ஏற்பாடு முழுமையுடையும் தேவனுடைய தேர்ந்தெடுக்கும் கரத்தை நாம் காண்கிறோம்; அதை தனி நபர்களது தேர்வில் மட்டுமல்லாது தேசங்களது தேர்விலும் காண்கிறோம், இதன் அறுதிச்சான்று முதுப் பாடங்களாக கீழ்வருபவை நமக்குள்ளன:-

ரோமர் 9:15-16 அவர் மோசேயை நோக்கி: எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல்



இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஒடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

ரோமர் 9:18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.

ரோமர் 9:21 மிதியிட்ட ஒரு களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத் தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கு, உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

அப்போஸ்தலர் 13:48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விகவாசித்தார்கள்.

எபேசியர் 1:4-6 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமான வருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள



சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த்  
தமக்கு சவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

2 தெசலோனிகேயர் 2:13 கர்த்தருக்குப் பிரியமான  
சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்  
படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும்  
இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத்  
தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்  
குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரிக்கக்  
கடனாளிகளாயிருக்கிறோம்.

2 திமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி  
நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்,  
ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்  
பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த  
அழைப்பினாலே அழைத்தார்.

இவ்வேதாகமப்பகுதிகளிலிருந்து தேவன் சிலரை  
உலகத்தின் அஸ்திவாரத்திற்குமுன்பே தேர்ந்தெடுத்த  
துள்ளதாகப் பார்க்கிறோம்; அப்.13:48-ல் “நித்திய ஜீவனுக்கு  
நியமிக்கப்பட்டவர்களெவர்களோ அவர்கள் விசுவாசித்  
தார்கள்” எனும் பகுதி மிகவும் கவர்ச்சி முனைப்பாயுள்ளது;  
இது காட்டுகிறதாவது:- (i) விசுவாசித்தல் Believing என்பது  
வினை வாயமைவதேயன்றி Consequence தேவனின்  
கட்டளை/தீர்ப்புக்கு decree ஏதுகாரணமாகாது (ii) ஓர்  
வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ளோரே நித்திய  
ஜீவனுக்கு ஆணையிட்டமர்த்தப்படுகிறவர்கள் Ordained (iii)  
இவ்வாணையிட்டமர்வு ordination இரட்சிப்புக்கா  
யுள்ளதேயன்றி ஊழியத்துக்கானதாகாது (iv) கேட்கிற  
வர்களில் ஆணையுடன் நியமிக்கப்பட்டவர்களெவரும்  
விசுவாசித்தார்கள்; அதற்கு அதிகமாயுமில்லை; குறைவாயு  
மில்லை.

நேர்மாறாக, நமக்கு விருப்பாற்றலின் சுதந்தரம்



போதிக்கப்படுகிறது:-

யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பேதள்ளுவதில்லை.

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப்பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

யோவான் 5:40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.

வேதாகத்தின் கடைசியாயுள்ள அழைப்பு ஓர் பொது அழைப்பாயுள்ளது:

வெளிப்படுத்தல் 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

வேதத்தின் இவ்வாறான மேலீடாகத் தோன்றும் முரண்பாடான கூற்றுகளை நாம் எவ்வாறு ஒத்திசைவு செய்யவுள்ளோம்? இதன் திறவுகோல் Key முன்னறிவு Foreknowledge எனும் பதத்தின் பிரயோகிப்பிலுள்ளது; 'பிதாவாகிய தேவனின் முன்னறிவின்படியே' என 1 பேதுரு 1:2 கூறுகிறது.

“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற் பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய



சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.”  
(ரோமர் 8:29)

“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்து  
மிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதி  
மாண்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமாண்களாக்  
கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”  
(ரோமர் 8:30)

இங்கே ஒரு முக்கியமான படிநிலை Step விடுபட்டுள்ள  
தாகக் காணப்படுகிறது; அது பரிசுத்தப் படுத்தப்படுதலாகிய  
Sanctified கடைசி இரண்டிற்கும் இடையே உரித்தான  
படிநிலையாகும்; ஆனால் முந்தைய வசனத்தில் வரும்  
“தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” எனும்  
சொற்றொடரில் இதன்பொருள் தொக்கியிருக்கிறது;  
மேலுமாய் பேதுருவிடமிருந்துள்ள முதல் குறிப்புரையில் இது  
வழங்கப்படுகிறது: “பிதாவாகிய தேவனுடைய முன்னறி  
வின்படியே, ஆவியானவரின் பரி சுத்தமாக்குதலினாலே”  
I பேதுரு 1:2.

எபேசியருக்குள்ள நிருபத்தில் மூன்று வார்த்தைகளை  
பவுல் பயன்படுத்துகிறார்:- ‘தேர்ந்தெடுக்கப்படல்’ Chosen,  
‘முன் இலக்கு வகுத்தமைக்கப்படல்’ Predestinated, முன்  
அபிடேக வகைப்படுத்தல் Pre-Ordination (முன்னரே  
அறுதியிடப்படுதல் before ordained), ‘தேர்ந்தெடுக்கப்படல்’  
எனும் வார்த்தை உலகத்தோற்றத்துக்கு முன்னே Eternal  
Past நமது தேர்வைக்குறிப்பிடுகிறது; (எபேசி.1:4); ‘முன்  
இலக்கு வகுத்தமைக்கப்படல்’ நித்திய எதிர்காலத்தே Eternal  
Future நமது சுதந்தரமாகுதலை குறிப்பிடுகிறது; (எபேசி.  
1:11); முன் அபிடேக வகைப்படுத்தல் Foreordination  
“ஜீவிக்கின்ற தற்காலத்தில்” Living Present நமது நற்  
கிரியைகளை Goodworks குறிப்பிடுகிறதாக (எபே.2:10)  
முதல் இரண்டுடன் நம்மை இணைக்கிறது; இவ்விதமாய் இது



இரட்சிப்பின் உண்மையான வழிமுறையில் 'தேவனது சித்தம்' God's will மற்றும் 'மனிதனது சித்தம்' Man's will ஆகியவற்றுடைய ஒத்திசைவினைக் Coordination காண பிக்கிறது; சகல தீர்க்கத்தரிசனமும் தேவனுடைய முன்னறிவை சார்ந்ததாயுள்ளது; ஆனால் இது மனித நடத்தையையோ அல்லது நிகழ்வுகளையோ முன்னரே தீர்மானிக்கிறதில்லை; மனிதர் என்ன செய்வார்களெனும் தேவனது முன்னறிவு அக்காரியங்களைச் செய்வதற்கு மனிதரைக் கட்டாயப்படுத்துகிறதில்லை; ஆதாம் விழவுள்ளான் என தேவன் முன்னறிந்திருந்தார்; யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுப்பான் என தேவன் முன்னறிந்திருந்தார்; ஆனால் அவர்கள் செய்யப்போகிறதைக் குறித்த அவரது முன்னறிவு அவர்கள் செய்தவைகளைச் செய்யும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தவில்லை; அவர்கள் அக்காரியங்களைச் செய்ய வேண்டுமென்றிருந்தபடியால் wanted to do அவைகளை அவர்கள் செய்தார்கள்; அவர்களுடைய தெரிவுக்காக their choice தேவன் அவர்களை பொறுப்பாளிகளாக்கினார்.

இதுகாறும் சொல்லப்பட்டதிலிருந்து தனிப்பட்ட நபர்களது தேவனுடைய தெரிவு Choice அல்லது 'முன்னிலக்கு வகுத்தமைப்பு' Pre-destination நற்செய்தி Gospel அவர்களுக்கு முன்வைக்கப்படுகையில் அவர்கள் என்ன செய்யவுள்ளார்களெனும் அவருடைய முன்னறிவு அல்லது முன்னுணர்வை Prescience சார்ந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆகவே இது ஓர் விருப்பப்படியானதோ அல்லது வலுக்கட்டாயமானதோ அல்லாத தெரிவாயிருக்கிறது; இது விருப்பாற்றலின் சுதந்தரத்திற்கு எதிர்த்து நிற்பதில்லை; உதாரணமாக, தேவன் கழிந்த நித்திய/பேருழிகாலத்தே eternity past, பூமியின் படைப்புக்கு முன்னதாகவே இந்நூலின் ஆசிரியர் 1850-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் நாளில் பிறப்பாரென முன்னறிந்தார்;



மேலுமாய் 1869-ம் ஆண்டு மே மாதத்தில் ஏதோ ஒரு மாலைப் பொழுதே ஓர் ஓய்.எம்.சி.எ YMCA ஜெபக்கூட்டத்தில் இயேசுகிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வாரெனவும் முன்னரே கண்டார்; மேலும் அம்முன்னறிவின் காரணமாக தேவன் அவரை நித்திய ஜீவனுக்கென்று Eternal Life ஆணையிட்ட மர்த்தினார் Ordained; மற்றுமாக ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் அவரது பெயரை பதிவு செய்துவைத்தார்; பிலி.4:3; வெளி.3:5 இன்னுமாக, இவ்வாசியர் வேதாகம சத்தியங்களை மாதிரிப்பட/விவரவிளக்கப்பட வடிவில் காட்டுவதற்கு தகுதிவாய்ந்த இயல்பான உடல் உளநிலை Temperamental மற்றும் கலைக்குரிய artistic வரங்களைக் கொண்டிருப்பாரெனவும் முன்னறிந்திருந்தார்; அதற்கென்று பரிசுத்த ஆவியின் மூலமாக தேவன் அவருக்கு வசனத்தை சரிவர கூறுபடுத்தவுள்ள ஞானத்தை அருளிச் செய்தார்; ஆகவே அவர் பரிசுத்த வேத எழுத்துக்களின் மீது தேவ கிருபையால் இடங்கொடுக்கப்பட்டுள்ளதான புத்தகங்களை எழுதவும், பிரசுரிக்கவும் ஏதுவாயிற்று.

இப்போதும், ஓர் சமயநெறி பற்றார்வமுடையவராய் பிறந்திருந்தும் இதைத் தான் இயல்பாக செய்திருக்க முடியாது என நூலாசியர் அறிக்கையிடுகிறார்; ஆனால் பரிசுத்த ஆவியின் வெளிப்படையான அல்லது புறவியலான இயக்கவிளைவு influence அவரை கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி வழிநடத்திற்று; அவ்வாறான எண்ணப் போக்கில் அவர்தான் தேவனால் தேர்வு செய்யப்பட்டார் அல்லது அழைக்கப்பட்டாரென்று ஒப்புக்கொள்ளுகிறார். அதேவேளையில் அவர்தான் எக்கண்ணோட்டத்திலும் தனது சொந்த விருப்பாற்றலுக்கு எதிரிடையான நிலையை எடுப்பதற்கு வற்புறுத்தப்பட்டதாக அல்லது கட்டாயப் படுத்தப்பட்டதாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்; இந்த அடிதனது பங்கில் தன்னியலானது Voluntary; மற்றும் தன்



விருப்பத்தோடு ஒத்திசைவானது; ஆகவே தேவனுடைய தனியாணையுரிமையின் சித்தத்துக்கும், மனிதனது சுய சுதந்தர சித்தத்துக்குமிடையே ஓர் ஒத்திசைவான சம்பந்தம் உள்ளதென அவர் விடாப்பிடி கொள்கிறார்.

இது மானிட விருப்பாற்றல்/சித்தம் Human will மீது சில குறிப்புரைகளுக்கு வழிநடத்துகிறது; சித்தமென்பது will தேரிவுக்கான இயற்கை உளசார்பாகும் faculty of Choice. இச்சித்தம் பிறப்புறுவதில்லை doesnot originate; இது உள்ளமாகாது not the mind; இது எடுக்கவேண்டிய செல்வழியை தீர்மானிக்கிற கருவியாக மட்டுமிருக்கிறது. இருதயமே மனிதனது அடக்கியாளும்/கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய பகுதியாகிறது; ஓர் மனிதனுடைய இருதயம் கெட்டதாயிருக்கையில் அவனது சித்தம் கெட்டதாயிருக்கிறது; அதுபோல எதிரெதிரானதுமாம் and vice versa; இயல்பான/இயற்கையான மனிதனில் நல்ல காரியம் ஏதுமில்லை; அவனது இருதயத்தின் சார்புநிலை இடையறாது திமைசெய்வதேயாகும்; ஆகையால் அவனது சித்தமானது அவனது இருதயத்தினுடைய இயல்பான போக்குகளுக்கு எதிரிடையாக செயலாற்றவேண்டுமெனில் அது அவனுக்கு புறம்பேயுள்ள ஏதோ ஒரு வல்லமையுடைய ஆளுகையின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும்; இந்த வல்லமை/ஆற்றல் பரிசுத்த ஆவியுடையதாகும்; ஆகவே மறுபிறப்புக்குள்ளாகா மனிதன் Unregenerate பரிசுத்த ஆவியின் வல்லமைக்குக் கீழாக அவன் தன் சித்தம் வராதவரைக்கும் தேவனிடத் திற்கு வரமுடியாது. அது அவ்விதம் வருகையில் அம் மனிதன் தன் சொந்த விருப்பார்வத்தேர்வுடன் தேவனிடத் திற்கு திரும்புவான்; விழாதநிலையிலிருந்த ஆதாமில் சித்தமானது அடிமைப்படா விடுதலையோடிருந்தது; நன்மையோ அல்லது திமையோ எதையும் தீர்வு செய்ய தன்னுரிமைபெற்றிருந்தது; மாசின்மையின் Innocence நிலையில் ஆதாம் படைக்கப் பட்டான்; அவன் பரிசுத்தமாக வோ பரிசுத்தமில்லாமலோ



இருக்கவில்லை; அவனுடைய சித்தம் “ஒழுக்கமுறை சரியீட்டமைதி” Moral Equipoise நிலையில் இருந்தது; நன்மை அல்லது தீமைக்கு நேராக ஒருபுறச்சாய்வு இல்லாதிருந்தது; ஆனால் விழுந்த மனிதனிடம் இவ்வாறிருக்கிறதில்லை; அவனுக்கு தீமைக்கு நேராய் ஒரு முகச்சாய்வுள்ளது; அவனது சித்தம் ஓர் ‘ஒழுக்கமுறை சரியீட்டமைதி’ நிலையிலில்லை; அவனது இருதயம் “எல்லாவற்றைப் பார்க்கிலும் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது;” எரே.17:9. கடைசி ஆதாமுடைய (கிறிஸ்து) சித்தம் முதல் ஆதாமுடைய ‘ஒழுக்கமுறை சரியீட்டமைதி’ நிலையிலான சித்தத்தைப் போலிருக்கவில்லை; ஆனால் அது இயல்பு நிலையிலான மனிதனுடைய சித்தத்திற்கு எதிர்மறையாயிருந்தது; அதற்கு தீமைக்கு நேராக ஒருபுறச்சாய்வு இல்லாதிருந்தது; ஆனால் பரிசுத்தத்துக்கு Holiness நேராக மட்டுமே ஒருபுறச்சாய்வு இருந்தது; ஆகையால் கிறிஸ்துவின் சித்தம் அவரைப் பாவஞ்செய்ய இசைவளித்திருந்திருக்குமென்பதற்கு எவ்வித சாத்தியக்கூறுமிருக்கவில்லை.

ஓர் கெட்ட இருதயத்தால் ஆளப்பட்ட மானிட விருப்பாற்றல் தீமைக்கு நேராக விருக்கின்ற காரணத்தால் தேவகிருபையைத் தவிர்த்து Grace of God இயற்கையான Natural மனிதன் திங்குக்கு/கேடுக்கு போவதைத் தடுக்க எதாலும் கூடவேகூடாது; திங்கு/தீமையென்பதால் badness பொல்லாங்கு/கொடுமை Wickedness எனப்பொருளளிக்க வேண்டுவதில்லை; அதற்குமாறாக எல்லா நல்ல இயக்கவிளைவுகளுக்கும் எதிராக அவனுடைய இருதயம் ஓர் கடினமாக்கப்படுகையும்; மற்றும் மாம்சத்தினுடைய சிற்றின்பத்திற்குரிய/உலோகாயத Carnal வேட்கைகளுக்கு ஓர் இணங்குகையும் உடையதாகும்; பாவத்தின் ஆளுகைக்குக் கீழாயுள்ள இயற்கைநிலை nature தானாய் பரிசுத்தமானதை பிறப்பிக்கக் கூடாது; இயேசு கூறியதாவது:- “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால்



அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” யோவா.6:44. மேலும் பவுல் கூறுவ தாவது “பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாது” I கொரி.12:3. இயற்கையான natural மனிதனுடைய ஆற்றலற்ற தன்மையை இதிலிருந்து காண்கிறோம்; ஆனால் இது இயல்பான மனிதனை இரட்சிப்பைத் தேடுவதிலிருந்து குறை பொறுத்தருள்வதில்லை; ஏனெனில் அவன்தான் இரட்சிக்கப்பட வேண்டுமெனில் தனக்கு வெளியேயுள்ள ஓர் ஆற்றலால் மாத்திரமே அது ஆகவேண்டுமென அவன் உணருகின்ற கணம்தானே அந்த ஆற்றல் எங்கே கண்டு பிடிக்கலாம் என விவரம் ஆராய்வது அவனது கடமையாகிறது; அதினிமித்தமாகவே சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் படி நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்; ஏனெனில் இது “விசுவாசிக்கிற எவனுக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலனாயிருக்கிறது.” ரோம.1:16 ஆனால் “விசுவாசம் கேள்வியினாலே வரும்; கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோம.10:17) என்பதால் ஓர் மனிதன் தான் என்னத்தை விசுவாசிப்பதென்று அறியாவிட்டால் அவன் விசுவாசிக்க முடியாது; தேவனுடைய வார்த்தையே ஓர் மனிதனுக்கு இரட்சிப்பின் தேவையை உள்ளத்தில் உறைப்பிக்கவும், அவனுக்குள் ஓர் புதிய குணத்தை New Nature உருவாக்கவும் பரிசுத்த ஆவியானவர் பயன் படுத்துகிற கருவியாயிருக்கிறது. யோவா.3:5. பரிசுத்த ஆவியானவரது மென்மையான நயந்து வேண்டுதலை எதிர்த்து நிற்பதின் மூலம் ஓர் மனிதன் தனது சுய விருப்பத் தேர்வை Free will கடுமுயற்சிக்கலாம் என்பது இங்கு உண்மையே; ஸ்தேவான் தன்னைத் துன்பப்படுத்தியவர்களுக்கு எதிராயுரைத்த குற்றச்சாட்டாவது:- “வணங்காக் கழுத்துள்ளவர்களே! (கீழ்ப்படியாத); இருதயத்திலும் செவிகளிலும் விருத்த சேதனம் பெறாதவர்களே! நீங்கள் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்.” அப்.7:51. ஆகையால்



ஓர் மனிதன் ஓர் பெருமையும், பிடிவாதமுமான இருதயத் தால் ஆளப்பட்ட அவனது சித்தத்தை செயலாட்சி செய்வதில் பரிசுத்த ஆவியானவரது மன்றாடுதலை தனது சொந்த அழிவுக்கேதுவாய் ஏற்க மறுக்கலாம் என்பது உண்மையே! சில மனிதரது இவ் வாறான பரிசுத்த ஆவியானவரது கிரியைக்கு இசைய மறுப்பானது அவர்கள் தங்கள் சுயசித்தத்திற்கு எதிரிடையாய் இரட்சிக்கப்பட முடியாது என்பதைக் காட்டுகிறது.

பாவங்களின் மன்னிப்பு கிறிஸ்து மூலமாக சகல மனிதருக்கும் பிரசங்கிக்கப்படுகிறதானால் (அப்.13:38). மற்றுமாக இப்பொழுது மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் தேவன் கட்டளையிடுகிறாரென்றால், மேலுமாக, நாமும் “தேவனோடு ஒப்புரவாகுங்கள்” என்று வேண்டிக்கொள்ளவிருக்கிறோமென்றால் (2 கொரி. 5:18-20) நிச்சயமாக சிலுவைமீதில் கிறிஸ்துவுடைய கிரியை தேர்வுசெய்யப்பட்டோருக்கு elect மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கவில்லை; தேவன் மனிதரை ஏளனத்துக்கு ஆளாக்குபவரல்ல; இரட்சிப்பின் ஓர் விருப்பறிவிப்பு/கொடை முனைவு “வரவுள்ள எவருக்கும்”/வரவுள்ளஎவராகவிருந்தாலும் Whosoever will come அளிக்கப்படும் போது அது ஓர் நேர்மையுள்ள Bone-fide கொடைமுனைவேயாகும். தேவன் ஏதோவோர் மனிதனை இரட்சிப்புக்கு தெரிவு செய்திருக்கிறகாரணத்தால் அவன் விசுவாசித்தாலும், விசுவாசிக்காவிட்டாலும் அவன் இரட்சிக்கப்படுவான் என்பது உண்மையாகாது. அவன் இரட்சிப்புக்கான தேவன் விதித்தமைத்த வழிமுறை மூலமே இரட்சிக்கப்பட வேண்டும்; நீ ஓர் அபேட்சகனாயிராத பட்சத்தில் நீ தேர்ந்தெடுக்கப்பட முடியாது. சரியாக இங்கே போடப்பட்ட படியே “விரும்புகிறவர்களெவர்களோ” Whosoeverwills அவர்களே தேர்ந்தெடுக்கப்படுகிறவராவர்; “விரும்பாதோரெவர்களோ” “Whosoever



wont's" அவர்களே தேர்ந்தெடுக்கப்படாதோராவர்!

தேர்ந்தெடுப்புடைய அடையாளங்கள் யாவை?

1. புதிய பிறப்பினுடைய ஓர் உணர்வு நிலை Con-  
sciousness.
2. வாழ்க்கையில் பரிசுத்த ஆவியினுடைய கனிகள்.
3. ஓர் படிப்படியாக முன்னோக்கிய பரிசுத்தமாகுதல்  
A Progressive Sanctification.
4. ஓர் நிலையாயுள்ள நடை A Consistent walk.
5. விசுவாசத்தில் ஓர் விடாமுயற்சி Perseverance.



## கிறிஸ்து மற்றும் விசுவாசியுடைய பரஸ்பர உள்ளுறைவு The Reciprocal Indwelling of Christ and the Believer

புதிய ஏற்பாட்டின் சிந்திக்கின்ற மற்றும் உற்றறிகின்ற வாசிப்பாளன் ஓர் பரஸ்பர உள்ளுறைவை Reciprocal Indwelling தெளிவாகப் போதிக்கின்ற பல எண்ணிக்கையிலான முரணுரைபோலுள்ள paradoxical விவர வாசகங்களை கவனிப்பான்; முதலாவது பிதாவுக்கும் Father இயேசுவுக்குமிடையேயான உள்ளுறைவு “நான் பிதாவிலும், பிதா என்னிலும்” என்கிறதாயுள்ளது. யோவா. 14:8-11. “பிதா என்னிலும் நான் அவரிலும்” இருக்கிறதாக யோவா 10:38ல் காணப்படுகிறது. “நீர் என்னிலும் நான் உம்மிலும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்” என யோவா. 17:21-ல் வருகிறது. இரண்டாவதாக கிறிஸ்துவுக்கும் விசுவாசிக்குமிடையேயான உள்ளுறைவைப் பொறுத்தவரை “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்” என இயேசு கூறுகிறார் யோவா. 6:56. திராட்சைக்கொடியினது Vine உவமையில் நாம் வாசிக்கிறதாவது:- “என்னில் நிலைத்திருங்கள்; நானும் உங்களில் நிலைத்திருப்பேன்... ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்.... நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்” யோவா. 15:4,5,7. கொடிகள் திராட்சைச் செடியிலும், செடி கொடிகளிலும் உறைந்துள்ளதென்பது தாவரவியலைச்சார்ந்த உண்மை. அவ்விரண்டும் வளருகையில் அவை ஒன்றிற்குள்ளொன்றாய் வளருகின்றன: அவற்றை பிரித்து வேறாக்கவுள்ள எந்த முயற்சியும் ஒன்றை ஒன்றுடன் பிணைத்திருக்கும் நுண்ணிழை நார்களை கிழித்து



விடுவதோடு இரண்டையும் உருச்சிதைவு செய்யும். இப் பரஸ்பர உள்ளுறைவு இயற்கைநிலையில் அழகாக எடுத்துக் காட்டப்படுகிறது; மண், காற்று, நீர் மற்றும் அனல் ஆகிய நான்கு தனிமங்களை எடுத்துக்கொள்வோம்; செடி மண்ணினுள்ளும், மண் செடியினுள்ளுமுள்ளது; பறவை காற்றினுள்ளும் காற்று பறவையினுள்ளுமுள்ளது; மீன் நீரினுள்ளும் நீர் மீனினுள்ளுமுள்ளது; இரும்பு நெருப்பினுள்ளும் நெருப்பு இரும்பினுள்ளுமுள்ளது; செடிக்கு மண்ணோடும், பறவைக்கு காற்றோடும் மற்றும் மீனுக்கு நீரோடும் ஒன்றுக்கொன்று பரிமாற்றமான இடையுறவு அவைகளது வாழ்வுக்கு கட்டாயத்தேவையாகிறது; அவ்வாறே விசுவாசியுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு கிறிஸ்துவுக்கும் விசுவாசிக்குமிடையே ஒருவரோடொருவரின் பரிமாற்றமான உள்ளுறவு கட்டாயத் தேவையாகிறது; இயேசு பிரிவுற யிருக்கையில் about to depart அவர் கூறியதாவது “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்; நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” யோவா. 14:19-20. கிறிஸ்து மற்றும் விசுவாசியுடைய ஒருவரோடொருவர் பரிமாற்ற உள்ளுறவினது இவ்விரு தலைத்திசை உண்மைகளை two Cardinal Facts உற்றுப் பார்ப்போமாக.

## I. கிறிஸ்துவில்

### In Christ

இது கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ள மற்றும் பரிசுத்த ஆவியினால் புதுப்பிற் பூட்டப்பட்டுள்ள ஆத்துமாவினது நிலையாயுள்ளது; இந்த குறிப்பிட்ட சொற்றொடர் இதற்கு ஈடான “கிறிஸ்து இயேசுவில்” அல்லது “அவரில்” In Him அல்லது ‘In whom’ போன்றவையுடன் 130 தடவைகளுக்கு மேலாக புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது; கிறிஸ்துவோடு உறுப்பாக்க முடைய இணைப்பை Organic Union இது பொருள்



படுத்துகிறது; இது திராட்சைச்செடியானது கொடிகளோடு கொண்டுள்ள மற்றும் தலையானது சரீரத்தோடு கொண்டுள்ள இணைப்பைப் போன்றதாகவுள்ளது; இவ்விணைப்பானது ஒரேமையமுள்ள வட்டங்களில் விளக்கப்படுகிறது; ஆனால் ஓர் கோளம் Sphere இதைவிட மேம்பட்ட விளக்கப்படமாயிருக்கும்; தரையின் மீது ஓர் வட்டம் வரைந்து அதினுள் அடியெடுத்து வைத்தாயானால் அது உன்னைச்சூழ்ந்து கொள்ளும்; ஆனால் அது ஓர் தளத்தில் Plane மட்டுமேயாகும்; ஆனால் ஓர் கோளவடிவமுடைய அறையின் மையத்தில் நீ இருப்பிடமெடுத்தாயானால் நீ எல்லா பக்கத்திலும் சூழப்பட்டிருப்பாய்; மற்றுமாக எல்லா வெளிப்புற எதிரிகள் மற்றும் இடர்களினின்றும் ஒவ்வொரு திசையிலும் சமமான அளவில் பாதுகாக்கப்படுவாய்; அத்தோடு உனது வாழ்வுக்கும் தடைகாப்பு நிலைக்கும். அக்கோள அறையினது சூழ்நிலையையே நீ சார்ந்திருப்பாய். இதனைத்தெளிவாக்குவதாக பிறவாத குழந்தையானது தாயினுள்ளாக சூழ்ந்துகொள்ளப்பட்டு சகல வெளிப்புற இடர்களினின்றும் பாதுகாக்கப்படுகிறதாயுள்ளது; மற்றுமாக அதினுடைய ஜீவன் தாயுடைய ஜீவனால் தாங்கிப்பிடிக்கப் படுகிறது; அவளுடைய ஜீவ இரத்தம் அதினுடாய் பாய்ந்து செல்கிற தாயுள்ளது; ஆனபடியால் அது தாயினுள்ளும்/தாய் அதினுள்ளும் இருக்கிறதெனச் சொல்லப்பட ஏதுவாகிறது.

புதிய ஏற்பாட்டிலுள்ள, அதாவது மத்தேயு முதல் வெளிப்படுத்தல் வரை, ஒவ்வொரு தனிப்பட்ட புத்தகத்தை திறப்பதற்கு பரலோக பொருள் விளக்குபவர் 'Heavenly Interpreter' பயன்படுத்துகிற திறவுகோலாக Key இந்த "கிறிஸ்துவில்" சொற்றொடர் phrase அமைந்துள்ளது; எடுத்துக்காட்டாக, பவுலுடைய நிருபங்களை எடுத்துக் கொள்வோமாக; கொரிந்தியருக்கு எழுதப்பட்ட நிருபங்களை ஒன்றாகவும் as one, மற்றும் தெசலோனிக்கேயருக்கு



எழுதப்பட்ட நிருபங்களை ஒன்றாகவும் as one கணக்கிடு செய்வோமாக Counting:-

ரோமர் - கிறிஸ்துவில் 'நீதிமான்களாக்கப்படல்' In Christ "Justified" ரோம. 3:24

கொரிந்தியர் - கிறிஸ்துவில் "பரிசுத்தமாக்கப்படல்" In Christ 'Sanctified' I கொரி. 1:2.

கலாத்தியர் - கிறிஸ்துவில் 'சிலுவையிலிறையப்படல்' 'In Christ' 'Crucified' கலா. 2:20

எபேசியர் - கிறிஸ்துவில் 'உன்னதத்திற்கு ஏற்றப்படல்' 'In Christ 'Ascended' எபே. 1:3.

பிலிப்பியர் - கிறிஸ்துவில் 'திருப்தியாக்கப்படல்' In Christ 'Satisfied' பிலி. 1:11

கொலோசேயர் - கிறிஸ்துவில் 'பரிபூரணமாக்கப்படல்' 'In Christ 'Complete' கொலோ. 2:10

தெசலோனிக்கேயர் - கிறிஸ்துவில் 'மகிமைப்படுத்தப்படல்' 'In Christ Glorified' II தெச. 1:10-12

கிறிஸ்துவில் விசுவாசியுடைய நிலை Position கிறிஸ்து தாமே கொண்டதான நிலைக்கு ஒரேபடித்தானதாயுள்ளது. கிறிஸ்துவில் விசுவாசிகளானோர்:-

1. அவரோடுகூட சிலுவையிலிறையப்பட்டோராவர் ரோம. 6:6
2. அவரோடுகூட அடக்கம்பண்ணப்பட்டோராவர் கொலோ. 2:12
3. அவரோடுகூட உயிர்ப்பிக்கப்பட்டோராவர் எபே. 2:5
4. அவரோடுகூட எழுப்பப்பட்டோராவர் கொலோ. 3:1-13
5. அவரோடுகூட சுதந்திரராவர் ரோம. 8:17
6. அவரோடுகூட பாடுபடுவோராவர் ரோம. 8:17



7. அவரோடு கூட மகிமைப்படுவோராவர் ரோமர் 8:17

கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டபோது, கள்ளர்களில் ஒருவனைப்போல அவரோடு கூட ஓர் தனிவேறான சிலுவையில் நான் சிலுவையிலறையப்பட்டேன் என இது பொருள் படுத்தாது; அல்லது அவர் கல்லறையைவிட்டு எழுந்த போது நானும் அருகாமையிலுள்ள ஓர் கல்லறையினின்று எழுந்ததாக பொருள்படுவதில்லை; அதற்குமாறாக அவர் சிலுவையிலறையப்பட்டு பின்பு எழுந்தபோது அவரது சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஓர் விசுவாசியாக நான் இணைபிரிக்கமுடியாதபடி முழுவதும் தோய்ந்து ஈடுபட்டுவிட்டபடியால்/ இனிமறியப்பட்டபடியால் அவரோடு கூட நானும் சிலுவையிலறையப்பட்டு உயிர்த்தெழுந்ததாக சொல்லப்படுவதற்காகிவிட்டதை இது அர்த்தப்படுத்துகிறது; ஆதாம் பாவஞ்செய்தபோது அவன் தேவனுக்கு மரித்தான் died to God. அதேப்போல் நான் இயற்கையில் ஆதாமின் பிள்ளையானதால் ஆதாமில் In Adam தேவனுக்கு மரித்தேன்; ஆனால் நான் கிறிஸ்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகின்ற அக்கணநேரமே இரண்டாம் ஆதாமுடைய (கிறிஸ்து) குடும்பத்தினுள்ளாய் பிறந்துவிடுகிறேன்; இவ்வாறாக கிறிஸ்துவின் ஜீவனில் பங்காளியாகிறேன் partaker; அதினிமித்தம் கிறிஸ்துவால் என்ன/எதுவாயினும் Whatever செய்யப்பட்டால் அவை யாவும் எனக்குள்ளும் மற்றும் எனக்காகவும் செய்யப்பட்டவையென்பதே அதைத் தொடர்வதாயுள்ளது; ஆகவே அவர் சிலுவைமீது மரித்தபோது நான் அவருடன் மரித்தேன்; அவர் கல்லறையிலிருந்து எழுந்தபோது அவரோடு நான் எழுந்தேன்; அவர் பரமேறியபோது அவரோடு நான் பரமேறினேன்; அவர் மகிமைப்பட்டபோது நான் அவரோடு மகிமைப்பட்டேன்; மேலுமாக அவர் திரும்ப வரும்போது அவரோடு கூட நான் வருவேன்.



ஓர் குழந்தை ஓர் குடும்பத்தில் பிறக்கின்றபோது, மரபுத் தொடர்பு பண்பின் சட்டம் Law of heredity அக் குடும்பத்தினுடைய கடந்த சரித்திரம், இயற்சாய்வு போக்குகள் tendencies (நல்ல அல்லது கெட்ட) சமூக மற்றும் அரசியல் உரிமைகள், தனிச்சலுகைகள் அம்மரபு வழியின் பின் நோக்கிய தடம் கண்டுபிடிக்கக்கூடிய வரையுள்ள கடந்த கால யாவற்றிற்கும் அக்குழந்தைக்கு உரிமையளிக்கிறது. மற்றுமாக இன்னொரு சட்டமுமுள்ளது; அது வாரிசுரிமைச் சட்டமாகும். Law of Inheritance; அது பரம்பரை உடைமையின் எதிர்கால கையாட்சியை அக்குழந்தைக்கு உத்தரவாதமளிக்கிறது; அந்தப்படியே, தேவனுடைய குடும்பத்திற்குள் பரிசுத்த ஆவியால் பிறந்துள்ள மற்றும் அதன்மூலம் தெய்வீக சுபாவத்துக்கு பங்காளியாகின்ற ஒவ்வொரு நபரும் ஓர் தேவப்பிள்ளையின் எதிர்காலத்து பரம்பரை உடைமைக்கு உரிமையளிக்கப் படுவதோடு கிறிஸ்துவின் கடந்தகால தனிஈடுபாட்டனுபவங்களுக்கும் உரிமை/தகுதியளிக்கப்படுகிறான்.

கிறிஸ்துவில் நம்முடைய நிலை Standing யைப் பொறுத்தவரை எது உண்மையோ What is true அதை நமது வாழ்வில் மெய்மையாக்குவதே கிறிஸ்தவ அனுபவம் என்பதாகும்; வேதசத்தியங்களில் நாம் எவ்விதமானோராக அறிவிக்கப்பட்டுள்ளோமோ அதனை நடைமுறையில் நாம் எய்தப்பெறுவதற்கானோர் என்பதே இதன் பொருளாக்கம். அதாவது நமது நிற்றலுக்குத்தக்கதாக நாம் செயல்புரிய வேண்டுபவர்களாகிறோம். ஓர் ராஜா ஓர் ராஜைவைப் போல செயல்படுவான்; ஓர் கோடஸ்வரன் ஓர் கோடஸ் வரனைப்போல நடப்பான்; ஓர் பிச்சைக்காரன் ஓர் பிச்சைக்காரனைப்போல நடப்பான்; ஓர் தேவனுடைய பிள்ளை ஓர் தேவனுடைய பிள்ளையைப் போல செயல் புரிவான்; நமது ஆண்டவர் எழுந்து கல்லறையைவிட்டு வெளிவந்தபோது கல்லறை ஆடைகளின் இனிமேலுமான



தேவை அவருக்கு இல்லாதிருந்தது; ஆகவே அவைகளை பின்தங்க விட்டுச்சென்றார்; அவைகள் எழுந்த கிறிஸ்துவின் சரீரத்துக்கு ஒவ்வாததாகவும், தடங்கல் செய்வதாய்மிருந்திருக்கும்; ஆனால் அவர் நிர்வாணமாய் ஏகிடவில்லை; அவருடைய உயிர்த்தெழுதலின் நிலைக்குப் பொருந்துகிற ஆடைகளால் அவர் உடுத்துவிக்கப்பட்டார்; நீ கிறிஸ்துவோடு கூட சிலுவையிலறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு பின்பு எழுந்ததுண்டா? அப்படியானால் பழைய மனிதனுக்குரிய ஆடைகளை கல்லறையினுள்விட்டு விடு! கொலோசேயர் 3:8-14:-

“இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்து போட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே; அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதன்மில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்; ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத்



தரித்துக் கொள்ளுங்கள்.”

கிறிஸ்து இயேசுவினுள்ள இவ்வாழ்வின் செயற்களத்துள்/ கோளத்துள் *Sphere of life* பிரவேசிப்பது எவ்வாறு? மறுபிறப்படைவதால்ஸ ஆனால் இச்செயற்கோளத்துள் பிரவேசிப்பது மட்டும் போதாது! அதினுடைய வளிச்சூழலை *atmosphere* சுவாசிக்கவும் வாழ்ந்திருக்கவும் எனக்கு ஆற்றல் வேண்டும். ஒவ்வொரு உருவகை உயிருக்கும் அததற்கு பொருத்தமாயுள்ள செயற்கோளம் உளது; பறவைக்குள்ள ஆகாயத்தைப் போல; மீனுக்குள்ள நீரைப்போல அததற்கு செயற்களமுள்ளது. இக்கோளங்களில் வாழ்வதற்கு அவைகளுக்கான சட்டங்களுடன் ஒத்துப்போதல் வேண்டும்; ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு கடக்க ஓர் புதிய படைப்பு *new creation* தேவைப்படுகிறது. இவ்விதமே இயற்கை நிலையினின்று ஆவிக்குரிய நிலைக்கு நான் கடந்துசெல்ல வேண்டுமெனில் நான் மீள சிருஷ்டிக்கப்பட வேண்டும்/மீண்டும் படைக்கப்படவேண்டும். “இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” 2 கொரி. 5:17. ‘கிறிஸ்துவில் கோளத்தால் சூழப் பெறுவிப்பு’ *insphered in Christ* ஓர் மாபெரும் சிறப்புரிமையாயுள்ளது; அதாவது விசுவாசிக்கு காப்புறுதி செய்கிறதான பாதுகாப்பை அடையவும், மற்றும் கிறிஸ்துவில் நமக்காக காத்துக்கொண்டிருக்கிற மகிமையான வழியுரிமை சுதந்தரத்தை உறுதியாக்கவும், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது நாமும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவோம்” (கொலோ. 3:4) என்பதை தெரிந்திருக்கவும் கிறிஸ்துவில் கோளச்சூழலை தனிச்சலுகையளிக்கிறது.



## II கிறிஸ்து உன்னில்

### Christ in you

‘புதிய வாழ்வு’ New Life கிறிஸ்துவில் In Christ நமது இருத்தலில்/நிலைபெறுடையதில் கட்டுப்பட்டு சார்ந்திருக்கையில் அவ்வாழ்வினுடைய வெளிப்படுத்திக்காட்டுகையானது manifestation கிறிஸ்து நம்மில் இருத்தலை Christ being in us சார்ந்திருக்கிறது. வாழ்வினை நாம் வெளிப்படுத்திக்காட்டக்கூடிய ஒரே வழி செயலாற்றலால் அல்லது கனிகொடுத்தலால் fruitfulness மட்டுமேயாகும். உண்மையான சீடத்துவத்தின் உரைகல் test கனிகொடுத்தலேயாம் Fruit Bearing. “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” மத். 7:16.20 இதனைத்தெளிவுபடுத்த. இயேசு தமது கடைசியான மற்றும் தனிமுதன்மையான ‘திராட்சைச் செடியின்’ உவமையை எடுத்துக்கூறினார். யோவா. 15:1-8 “தாவர உலகில் திராட்சைச்செடி Vine எப்படியோ அப்படியே ஆவிக்குரிய உலகில் நான் இருக்கிறேன்” எனச் சொல்வதைப்போலாகும்; திராட்சைச்செடி சுட்டிக்குறிப்பிடுகிற முதல் காரியம் கூட்டொருமை Unity; அதாவது இயந்திர இயக்கம் போன்ற mechanical ஒருமையல்லாது உடற்கூற்றியலான Organic கூட்டொருமையாகும்; அடிமட்ட வேரிலிருந்து உச்சிக்கிளையின் நுனிவரையுள்ள வேர்கள், அடிமரம். கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனி யாவும் ஒன்றாயிருக்கிறது. இயேசு கூறினார்:- “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள், ....என்னையல்லாமல் (என்னை விட்டகன்று) உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது”. திராட்சைச்செடியின் குறிக்கோள்பணித்திட்டம் கனி ஈந்தளிப்பதே! அதுவே தேவனுடைய பிள்ளையது குறிக்கோள் திட்டமாயுமுள்ளது. இங்கே நாம் கிரியைகள் Works மற்றும் கனி Fruit ஆகிய இரண்டையும் வேறுபடுத்திக் கண்டறிதல் வேண்டும்; ‘கிரியைகள்’ புறவியலானவை external; அதாவது பலவகைப்பட்ட கிறிஸ்தவ ஊழியங்கள்



போன்றவை; 'கனி' Fruit அகவியலானது internal; அது விசுவாசியினுள் பரிசுத்த ஆவியினுடைய கிரியையாயிருக்கிறது; ஆவியின் கனியோ "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" கலா. 5:22-23. இங்கே தேவனுடைய பிள்ளை கொடுக்க எதிர்பார்க்கப்படுகிற ஒன்பது விதமான கனியை நாம் இங்கே பார்க்கிறோம்; சில அருமையான தேவனுடைய பிள்ளைகளுக்கு நல்லவர்களாயிருப்பதும் மற்றும் கனி கொடுப்பதும் ஓர் இடையறாத பளுமானமாயுள்ளது; ஆனால் அவர்கள் ஓர் இரகசியத்தை அறியாதுள்ளனர்; அது நல்லவர்களாயிருக்க முயற்சிப்பதல்ல; அதற்குமாறாக, அது பரிசுத்த ஆவியானவர் நம்மில் தமது விருப்ப போக்குக்கு இடமளித்து விட்டுக் கொடுப்பதாகும்; நாம் அவருக்கு இடமளித்தால் நமது வாழ்க்கைகளில் கனி பிறப்பிப்பது அவருடைய வேலையாயிருக்கிறது; கனிவிளைவித்ததற்கு கிளைகள் பொறுப்புடையதல்ல! அது திராட்சச் செடியினது பணியாயுள்ளது; தாவர உயிர்ச்சத்து 'Sap' மாத்திரமே கனியை உருவாக்குகிறது. கிளைசெய்யவேண்டுவதெல்லாம் அவ்வுயிர்ச்சத்து அதினூடே பாய்ந்து போகும்படிக்கு இடமளித்து அது தனது அலுவலகப்பணியைச் செய்யவிட்டுக் கொடுப்பதேயாகும்; அத்துடன் கனி அதைத்தொடர்வது கட்டாயத் தேவையாகிறது; ஆனால் உயிர்ச்சத்து 'Sap' சரியாக பாய்வதற்கு ஏதேனும் தடைசெய்வதாயின் கனி மிக்க குறைவாகியும் கனியேயில்லாமலுமாகிடும்; உலகப் பற்றாசை Worldliness, மேட்டிமை, தகாவிருப்புடைமை, இச்சை அல்லது வேறு பல காரியங்களது தடங்கல்கள் ஓர் தேவனுடைய பிள்ளை அதிக கனிகொடாதபடி தடுக்கலாம்; இது நறுக்குக் கத்தி/மிகைக்கொம்புகளைக் கழிக்கும் கருவி Pruning Knifeyுடைய தேவைக்கு வழி நடத்துகிறது. "கனி கொடுக்கிற கொடி எதுவோ. அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார்" யோவா. 15:2



இங்கே சிட்சையின் Chastisement இரகசியம் நமக்கு உள்ளது; நறுக்குதல் வருவது கிளை கனி ஒன்றும் கொடாத தால் அல்ல. அதற்கு மாறாக அது அதிக கனிகொடுக்கும் படிக்காயுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

திராட்சச்செடிக்கு தனியியல்புக்கூறுடைய இரு காரியங்கள் உள்ளன; (1) இதற்கு உயிர்ச்சாறு Sap பிறப்பிக்கிறதற்கு மிக்கவளமான/கட்டற்ற largest திறன் உண்டு (2) இதற்கு விறகு Wood பிறப்பிக்கிறதற்குள்ள மிகப்பெரிதான திறனுள்ளது; நீ கனி வேண்டுவாயானால், விறகு பிறப்பிக்கிறதிலிருந்து நீ தடுக்க வேண்டும்; கனிபிறப்பிக்கும்படி அதைக்கட்டாயப்படுத்த வேண்டும்; இது நறுக்குதலால், மிகைப்பட்டவைகளைக் கழிதலால் Pruning செய்யப்படுகிறது; அதாவது. தண்டின் முடிவு/இறுதியை end of the stem அதின்முன்னுள்ள அரும்பு bud/முளையிடம்வரை கிள்ளி எறிவதாகும்; இவ்விதமே, தெய்வீக நிலப்பண்படுத்தாளன் Divine Husbandman நமது வாழ்க்கைகளில் அதிக கனிகொடுக்க வைக்க வேண்டும்போது சிட்சையினால் மரஞ்செறிந்த செல்வங்களின் வளர்ச்சி மற்றும் உலகிய காரியங்களின்மேல் ஆவல் முதலியவற்றின் மிகுதியை கிள்ளி எறிந்து போடுகிறார். pinches off. இது மிக விலை யேறிய கருத்தாகும்; அதாவது நமது கனிகொடுத்தலானது திராட்சச் செடியில் நம்முடைய நிலைத்திருப்பைப் பொறுத்திருக்கையில், கனிகொடுத்தலின் அளவு amount தெய்வீக வேளாண்மையானனுடைய கவனமான நறுக்கிக்களைதல் மூலம் பெரிதும் விளைகிறதாயுள்ளது.

நமது கனிகொடுத்தல் கிறிஸ்து நம்மில் இருத்தலைப் பொறுத்தது மட்டுமன்றி நம்முடைய ஜெப ஜீவியத்தையும் சார்ந்துள்ளது; “நீங்கள் என்னிலும். என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” யோவா. 15:7. இங்கே ஜெபத்தினுடைய இரு நிபந்தனைகளும் மற்றும் ஓர்



வாக்குத்தத்தமும் உள்ளன; நிபந்தனைகளாவன:-- “நீங்கள் என்னில் நிலைத்திருந்தால்” மற்றும் “என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால்”. வாக்குத்தத்தமாவது:-- “நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” இங்கே ஜெபத்தினுடைய பேருரிமைப்பத்திரம் Magna Charta உள்ளது; அவ்வாறாகிய பதிலளிக்கப்பட்ட ஜெபத்தினுடைய முதல் நிபந்தனையானது கிறிஸ்துவில் நாம் இருக்கவேண்டுவதாகும்:- “நீங்கள் என்னில் நிலைத்திருத்தல்.” இரண்டாவதாக கிறிஸ்து நம்மில் இருக்கவேண்டுவதாகும்:- “என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருத்தல்.” அப்போஸ்தலனாகிய யோவான் நமக்கு கூறுவதாவது “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிக்கேட்டால் அவர் நமக்குச் செவி கொடுக்கிறார்” I யோவா. 5:14. இப்போதும் நாம் ‘தேவனுடைய சித்தத்தை’ அல்லது ‘கிறிஸ்துவின் சிந்தையை’ அல்லது ஆவியின் சிந்தையை எவ்விதம் அறிய முடியும்? பரிசுத்த வேத எழுத்துக்களாகிய தேவனுடைய வார்த்தையை Word of God நாம் அறியாதிருப்போமாகில் எவ்விதம் இது முடியும்? தேவன் கொடுப்பதற்கு வாக்குப் பண்ணியுள்ளது எதுவென அறியாவிட்டால் ஓர் நிச்சயத் தோடு for a certainty நாம் ஜெபிக்கமுடியாது. இயேசு தமது சீடர்களுக்குத் தமது பரமேறுதலின் பின்பு, பரிசுத்த ஆவியானவரை அனுப்பிக் கொடுப்பதாக வாக்குப் பண்ணினார்; மற்றும் பரிசுத்த ஆவியானவர் இயேசு தாமே சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைப்பூட்டுவார் என்றும் வாக்குப்பண்ணினார்; அதாவது அவர் இயேசுவின் வாக்குத்தத்தங்கள் மற்றும் சகல அவரது வார்த்தைகளையும் அவர்களுடைய ஞாபகத்துக்கு கொண்டு வருவார் என்பதாகும். அதன்பின்பு அவர்கள் ஓர் நிச்சயத் தோடு ஜெபிக்க கூடியவர்களாவார்கள். மேலும் அவர்கள் அந்த நாளிலே (பெந்தேகோஸ்தின் நாளிலே) கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ,



அதை அவர் (பரிசுத்த ஆவியானவர்) அவர்களுக்கு அருளிச் செய்வார் என்பதேயாகும். யோவா. 16:23-26. நாம் நிச்சயத் தோடு/உறுப்பாடுடன் with certainty கேட்கவேண்டிய தெதுவோ அதை எடுத்துக்கூறும் வேத எழுத்துக்கள் நமக்கு இருப்பதோடு, நமக்காக வேண்டிக்கொள்வதற்கு, பரிந் துரைப்பு செய்ய கிறிஸ்துவின் ஆவியும் (பரிசுத்த ஆவியும்) நமக்கு உள்ளது. ரோமர் 8:26-27-ல் நாம் வாசிப்பதாவது “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்; நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால் ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்; மற்றும் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை Mind of the Spirit இன்னதென்று அறிகிறார்; ஏனெனில் அவர் தேவனுடைய சித்தத்தின்படியே will of God பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறவராயிருக்கிறார்;” “இப்போதும் நாம் எதையாகிலும் அவருடைய (தேவனுடைய) சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செலிகொடுக்கிறார் என அறிந்திருக்கிறோம்; மேலும், நாம் எதைக்கேட்டாலும் அவர் நமக்குச் செலி கொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந் தோமானால், அவரிடத்தில் விரும்பிக்கேட்டவைகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம் எனவும் அறிந்திருக்கிறோம்.” I யோவா. 5:14-15; அவ்வாறாயின், ‘விசுவாச ஜெபம்’ ஜெபிக்க நாம் கிறிஸ்துவில் இருக்கவேண்டுவதுமன்றி, கிறிஸ்து நம்மில் இருக்கவேண்டுவது அவசியமாகிறது.

கிறிஸ்தவர்கள் யாவரும் ஜெபத்தில் தங்களது இசை வுறுதிக்காக மேற்கோள்காட்ட விரும்பும் ஓர் வாக்குறுதி உள்ளது:-- “உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக் கொள்ளப்போகிற எந்தக்காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒரு மனப்பட்டிருந்தால் பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்” மத்.18:19.



இவ்வாக்குறுதியின் பொதுவான கருத்து யாதெனில், ஏதோ ஓர் நபர் அல்லது பொருளுக்காக ஜெபிக்கும்படி இரண்டு அல்லது மூன்று நபர்கள் பரஸ்பரமாக ஒருமனப்பட்டால் அவர்களது ஜெபம் பதிலளிக்கப்படுமென்பதாகும்; ஆனால் அது ஒருபோதும் அதன் உட்கருத்தல்ல! இங்கே ஒருமனப் பாடு Agree என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை மிகவும் கருத்துத்தூண்டுதலைக்கொண்ட suggestive ஒன்றாகும். இது நமது 'ஒத்தியைவோசை' Symphony எனும் சொல்லி னுடைய மூல கிரேக்கச் சொல்லாகிறது. எண்ணக்கருத்து யாதெனில் இருவர் தாங்கள் கேட்பதில் ஒத்தியைவு Symphonize அல்லது ஒப்பந்தங்கொள்வார்களாயின் அவர்கள் அவ்வாக்குறுதியை அடைவர் என்பதாகும்; அன்னியாவும் சப்பீராளும் கர்த்தருடைய ஆவியை சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டனர் அப்.5:9. அங்கே பரஸ்பர உடன்பாடு இருந்தது; ஆனால் பரிசுத்த ஆவியோடு ஓர்குற்றமுடைய முரண்பாடு guilty discord காணப்பட்டது; ஏனெனில் ஓர் இசைக்கருவியை மீட்டுகையில்/சுதியமைக்கையில் படித்தர சுருதிக்கு/Standard pitch குறித்த பாணிக்கு அதின் எல்லா தனிக்குரலிசைகளும் notes முடுக்கப்பட வேண்டும் Keyed; அல்லாவிடில் ஒத்தியைவு harmony பல்லியம் ஏற்படவழியில்லை; அதேவிதமாகவே ஜெபத்திலும் இருநபர்கள் ஒருவரோடொருவர் ஒருமனதோடிருந்தால் போதாது! அவர்கள் மூன்றாம் நபரான கர்த்தருடன் ஒத்தியைவு கொள்ளவேண்டும்; பரிசுத்த ஆவியானவராகிய 'தெய்வீக சுதி அமைப்பாளர்' Divine Tuner அவர்களை ஒத்தியைவு கொள்ளச் செய்யவேண்டும்! வாக்குறுதியின் திறவுகோல் Key அடுத்த வசனத்தில் காணப்படுகிறது:-

“ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” மத். 18:20. அதாவது, சொல்லப்போனால் இருநபர்கள் கூடியிருந்து ஜெபிக்கை



யில், அவ்விடம் ஓர் மூன்றாவது நபரும் கூட உண்டு; மூன்று நபர்கள் கூடியிருக்கையில் ஓர் நான்காவது நபரும் உள்ளார்; ஆனால் அந்த நான்காவது நபர் காண முடியாதபடியுள்ளார் invisible. அவரே பரிசுத்த ஆவியானவரின் ஆளத்துவத்திலுள்ள in the person கர்த்தராகிய இயேசுவேயன்றி வேறு எவருமில்லை. அவர் (பரிசுத்த ஆவியானவர்) முன்னாக உடன்படிக்கையற்றிருந்த வேண்டிக் கொள்வோரை Supplicants ஒத்தியைவு கொள்ளவைக்கிறார்; இவ்வாறாய் தெய்வீக சித்தத்துடன் Divine will உடன்பாடு கொள்ளச் செய்கிறார்; அத்துடன் “என்னுடைய வார்த்தைகள் உங்களில் நிலைத்திருக்க” வுள்ள நிபந்தனை நிறைவேறவே, ஜெபமானது பதிலளிக்கப்படுகிறது.

இயேசு “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்:- நீங்கள் என் நாமத்தினாலே பிதாவிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்” எனக் கூறியபோது (I யோவா. 16:23) மற்றும் ‘என் நாமத்தில்’ எனும் சொற்றொடர் ஆறு தடவை திரும்பத் திரும்ப வரப்பெறுகையில் அது ஓர் புதிய போதனையாயிருந்தது; பழைய ஏற்பாட்டுக் காலங்களில் இயேசுவின் நாமத்தில் ஒருவரும் கேட்கவில்லை; சீடர்கள் கூட அந்நேரம் வரை கேட்கவில்லை; ஏனெனில் இயேசுவின் சீடர்களோடுள்ள இயேசுவின் ஒன்றாந்தன்மை Unity அதுவரை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை; திராட்சச் செடியின் உவமையை இயேசு எடுத்துக்கூறும்வரை சீடர்கள் அவரோடுள்ள தங்களது ஒருமையை Union அறிந்துகொண்டார்களில்லை; இன்னொருவருடைய நாமத்தில் நான் எதையாகிலும் கேட்டால், நானல்ல, ஆனால் அன்னாரே வேண்டிக் கொள்பவர் Asker; அப்படியானால் இயேசுவின் நாமத்தில் நான் கேட்கையில் நானல்ல அவரே வேண்டிக் கொள்பவராகிறார். Suppliant என்பது அதைத்தொடர்கிறது. தேவனுடைய சித்தத்திற்கு ஏற்புடையதல்லாத எதையும்



இயேசு கேட்கிறவரென ஊகமாகக்கொள்ளவே முடியாது; ஆகவே இயேசுவின் நாமத்தில் நான் கேட்கும்போது என்னுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதற்கு கிறிஸ்துவில் நான் இருக்கவேண்டுவதுமட்டுமன்றி அவர் என்னில் இருக்கவேண்டும்; அப்படியில்லாவிடில், நமது சித்தங்கள் உடன் பாட்டில் இருக்கமாட்டாது! உதாரணமாக ரபேல் Raphael போன்று நான் வண்ணந்திட்ட வேண்டுமெனில், அவரது ஓவியங்களை பகர்த்து Copy எடுத்தால் போதாது; மற்றும் அவரைப் பார்த்து பின்பற்றினால் போதாது; அவரை என்னில் உடையவராக்கவேண்டும்; அவரே எனது அறிவாற்றல்களையும், கரங்களையும் உபயோகிக்க வேண்டும்; அதேவிதமாக, கிறிஸ்து ஜெபிக்குமாற்போல் நான் ஜெபிக்க வேண்டுமாயின் கிறிஸ்து என்னில் இருந்தாக வேண்டும்; அவர் ஜெபிக்கும் வண்ணம் ஜெபிக்கச் செய்யும்படி என்னை ஒளியூட்ட/ அறிவுகொடுத்த அவர் என்னில் இருக்கவேண்டும்; அப்படியில்லாவிடில் அவரது நாமத்தில் எனது ஜெபம் பயனற்றதாகிடும்.



## அழகிய மாளிகை Palace Beautiful

அல்லது Or

ஓர் மாளிகையின் ஒப்புமையின் கீழ்

கிறிஸ்தவ வாழ்வு

The Christian Life under the similitude of a  
Palace

பன்யன் Bunyan தனது “இரட்சணிய யாத்திரிகம்” (மோட்சப்பிரயாணம்) ‘Pilgrim’s Progress’ எனும் நூலில் அழகிய மாளிகையினை “Palace Beautiful” விரித்துரைக்கிறார். அதனை கிறிஸ்தியான் இரவின் தொடக்கத்தில் அணுகுகிறதையும், தங்கிடமளிக்க கேட்கிறதையும் அவர் வருணித்துக் கூறுகிறார்; வாசலண்டை ‘தன் விருப்புரிமை’ Discretion என்ற பெயரையுடைய ஓர் மங்கை Damsel யால் சந்திக்கப்படுகிறான்; அதன் பின்பு முன்மதி/செயலறிவு Prudence, பக்தி Piety மற்றும் அன்பிணக்கம் Charity ஆகியோரால் வரவேற்கப்படுகிறான். அன்றிரவு கிறிஸ்தியான் ஓர் பரந்தகன்ற மேலறை அல்லது கூடத்தில் தூங்கினான்; அதினுடைய ஜன்னல் தூரியோதயத்தை நோக்கி திறந்ததாயிருந்தது; காலை நேரத்தில் காலையுண்டிக்குப் பின்பு அவர்கள் அவனுக்கு மாளிகையை சுற்றிக் காண்பித்தனர்; முதலில் அவனை படிப்பறைக்கு Study எடுத்துச் சென்றனர்; அடுத்தநாள் படைக்கலக் கொட்டிலை Armory பார்வையிட்டனர்; மூன்றாம் நாளில் அவர்கள் அவனைப் புறப்படவிடை கொடுக்கும் முன்பாக மாளிகையின் மேலுச்சிக்கு எடுத்துச் சென்று அவனுக்கு மகிழ்ச்சி தருகின்ற மலைகளை Delectable Mountains தூரத்திலே காண்பித்தனர்; அம்மலைகளது அடிவாரத்தில் “இம்மானுவேலரின் பூமி” Immanuel’s Land அமைந்திருந்தது; பின்பு அவனை அவர்கள் படைக்கலக் கொட்டிலுக்கு Armory



எடுத்துச் சென்று படைக்கல அணிகள் போர்த்தி, பின்னர் அவனது பயணத்தை தொடர அவனை அனுப்பிவைத்தனர்.

பண்டிதர் எப்.பி.மேயரது Dr.F.B.Meyer “நிறைவளமான வாழ்வுக்குள் நடத்தும் படிகள்” ‘Steps into the blessed life’ எனும் சிறிய நூலின் மூன்றாம் அதிகாரத்தில் “ராஜா வினுடைய அரங்குகளைக் Chambers of the King குறித்து அவர் பேசுகிறார். அதில் அவர் கிறிஸ்தவனுடைய தொடர்ந்து வருகிற அனுபவங்களை ஓர் மாளிகையி னுடைய அரங்கங்களுக்கு ஒப்பிடுகிறார்; அதாவது “புதிய பிறப்பின் அரங்கம்” Chamber of the New Birth, “நம்பிக்கையின் அரங்கம்” Chamber of Assurance, “சரணடையப்பட்ட சித்தத்தின் அரங்கம்” Chamber of Surrendered will முதலியனவாகும்; இவ்வரங்கங்கள் ஒன்று மற்றொன்றினுள் திறப்பனவாயுள்ளன.

பண்டிதர் ஜார்ஜ் எப். பெந்தேகோஸ்த் Dr. George F. Pentecost “பாவங்களின் மன்னிப்பில் கிருபை மிகுகிறது” Grace Abounding in the forgiveness of sins எனும் தமது சிறிய நூலில் ‘பன்யன்’ மற்றும் மேயர்சின் Bunyan and Meyers கருத்துக்களை எடுத்து அதின்மேல் விரிவுறுத்து கிறார்; அவர் கூறுவதாவது:- “தேவனுடைய இரட்சிப்பு God’s salvation நமக்கு ஓர் பகட்டணி வாய்ந்த மாளிகையில் வசதிசெய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நான் அடிக்கடி எனக்குள் கருத்துப்பற்றிக்கொண்டுள்ளேன்; அது ஓர் களிப்புகளுடைய தோட்டம் மற்றும் வனப்புள்ள பூங்காக் களின் மத்தியில் நிலை கொண்டதானதும், எப்பொழுதுமே திறந்த நிலையிலுள்ள உன்னதமான ஓர் மாளிகையாக மனோபாவனை செய்துள்ளேன்; அனேக மக்கள் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் அலைந்து தோட்டமலர்ப் பாத்தி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடந்து செல்லு கிறார்கள்; சற்று நிலப்பரப்பில் அங்குமிங்கும் சுற்றித்திரி கிறார்கள்; இடையிடையே அவ்வழகிய மாளிகைமீது விரைந்



தோடும் நொடி நேரப்பார்வையிடுகின்றனர்; அது தேவனுடைய கருணையின் இல்லமாயுள்ளது House of Mercy. ஆனால், மொத்தத்தில் அவர்கள் வெளிப்புறத்தே தங்கியிருக்க மனநிறைவு கொண்டு கட்டற்ற புறவெளி பரப்பெல்லையோடு திருப்திகொண்டுள்ளனர்; சிலர் வீட்டினுள் பிரவேசிக்கிற மற்றும் அதினுள் தங்கி வாழ்கிறவரது விருந்தினராகிற தனிச்சலுகையை பயன்படுத்திக்கொள்ள ஆவலுள்ளவர்களாயுள்ளனர்; இத்தனிச்சலுகை வெளியே தாராளமாக விளம்பரஞ் செய்யப்படுகிறது. இவர்கள் வாசலை அணுகுகிறார்கள்; அகலமான பளிங்குப்படிகள் மீது ஏறுகிறார்கள்; நுழைவாயில் மேல் எழுதப்பட்டுள்ள செதுக்குப் பொறிப்புக்களால் மகிழ்விக்கப்படுகின்றனர்; அவை “விருப்பமுள்ளவன் வரக்கடவன்; வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்கின்றன; இப்பெரிதான இல்லத்தின் உயரிய நுழைவாயில் அகலவிரிவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது; அதின் ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கின்றவர்களான தேவனுடைய ஊழியுக்காரர் பகலும் இரவும் பாவிகளுக்கு பிரவேசிக்கும்படியான தேவனுடைய இலவசமான அழைப்பை கூறி அறிவிக்கிறார்கள்; எந்த விலையும் வேண்டப்படுகிறதில்லை. எந்ததொரு குணசான்றுப் பத்திரமும் தேவைப்படுகிறதில்லை; முந்தைய நடத்தை மற்றும் தற்போதய நிலை குறித்த கேள்விகள் கேட்கப்படுகிறதில்லை; சொத்துடைமை மற்றும் சமுதாய மதிப்பீடு குறித்து விசாரிக்கப்படுகிறதில்லை; அரசகுடி இளவலது சிறப்புடுப் பிலோ அல்லது இரவலனது வறிய ஆடைத்தோற்றத்திலோ யாதொரு வேறுபாடின்றி யாவரும் சரியொப்பாக வர வேற்பளிக்கப்படுகின்றனர்; எனது கற்பனையில் சிலர் நுழைவாயில் முகப்புவரை வருகிறதைக் கண்டுள்ளேன்; அவர்கள் உள்ளே எட்டிப்பார்த்து, பெருமூச்சுவிட்டவர்களாய் திரும்பி போய் விடுகின்றனர்; சிலர் நாட்கள், வாரங்களாய் உட்பிரவேசிக்க வாஞ்சித்து தயங்கி நிற்



கிறார்கள்; ஆனால் அவர்கள் பிரவேசிக்கிறதில்லை; ஏனெனில், அவர்கள் தாங்கள் தகுதியற்றவர்கள் அல்லது இயல்பிற்கு ஒவ்வாதவர்களென்பதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள்; அல்லது அவர்களால் வாசிக்கப்படுகின்ற அழைப்பானது மானிகையின் நுழைவாயில் மீது நிலையாக எழுதப்பட்டிருந்தும் அவர்கள் அதை நம்ப இயலவில்லை என்கிறதினால் அதினுள் பிரவேசிக்கிறதில்லை.”

பன்யன், மேயர் மற்றும் பெந்தேகோஸ்த ஆகிய இம் மூவரது கருத்துப்பாங்குகளுமே எனக்கு ‘அழகிய மானிகை’ Palace Beautiful எனும் வரைபடத்தை உருவாக்கவுள்ள எண்ணப்போக்கை ஊய்த்துணர்வித்துள்ளது; சகல அதினுடைய பொது அறைகள், தனி அறைகள், மன்றங்கள் Halls, படிக்கட்டுவழிகள் ஆகியவற்றோடு அவைகளது ஆவிக்குரிய உட்பொருளை “மனித ஆத்துமாவுடைய மானிகையுடன் Palace of Mansoul” சம்மந்தப்படுத்தி விளக்குவதாயுள்ள இவ்வரைபடமானது “கிறிஸ்தவ வாழ்வின் படிக்களை Steps in the Christian life” படமிகு வடிவில் முன்னிலைப்படுத்துகிறது.

யாத்திரிகன் Pilgrim ‘அழகிய மானிகையை Palace Beautiful’ குற்ற உணர்வுடைய Conviction (யோவா 8:9; அப். 2:37). அகன்ற தளவரிசையிட்ட வழிநடைப்பாதை யால் அணுகுகிறான்; அது ‘மன்னிப்பு’ Forgiveness (அப். 13:38) எனும் வட்டச் சழற்சியிலான நடைபாதைத் தளத்துக்குள் Circular pavement வந்து விரிவாகிறது. அது மனந்திரும்பு தலுடைய Repentance (அப். 2:38; 2 கொரி. 7:10). வட்டச் சுற்றிலான படிக்கட்டைகளை முற்றிலுமாக சுற்றி நீட்டி எட்டுகிறதாயுள்ளது. அதன் மேலே யாத்திரிகன் “அறிக்கையுடைய புகுமுக மண்டபத்துக்கு “Porch of Confession” (மத். 10:32-33; ரோம. 10:9-10) நடந்து செல்ல வேண்டும். அது மானிகையின் முன்புறத்தின் முழுமைக்கும்



குறுக்காகச் செல்லுகிறது; படிக்கட்டைகள் அதனை எட்டு மிடங்களைத் தவிர்த்து உள்ளே அது கைப்பிடி அழியிடப் பட்டதாயுள்ளது; மனிதரை தேவன் மன்னித்துள்ளார் மற்றும் தேவைப்படுவதெல்லாம் அவர்கள் அவரோடு சமரசப்பட வேண்டுவதே Reconciled to Him என்கிற அறிவு மனிதரை மனந்திரும்புதலுக்கு வழிநடத்த இன்றியமையாதது 2 கொரி. 5:18-20. இப்பொழுது நாம் மாளிகைக்குள் பிரவேசிக்க ஆயத்தமாகியுள்ளோம்.

## 1. வாசல் The Door

கிறிஸ்துவே வாசலாகிறார்; அவர் தம்மைக்குறித்து “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்; அவன் உள்ளும், புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்,” என்கிறார் யோவா. 10:9. அதே சத்தியத்தை பவுல் இவ்விதமாக எடுத்து இயம்புகிறார்:- “அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (பரிசுத்த ஆவி) பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்”. எபே. 2:18. முன் வாசல் “கிறிஸ்து” வழிநடத்தப் போகிறதாவது:-

## 2. முன் கூடம் / முன்னறை The Vestibule

அது புதிய பிறப்பினுடைய முன்கூடமாகிறது. இவ்வனு பவத்தினூடாய் கடந்து செல்லாதபடி ஒருவனும் மாளிகையை உடைமையாக கொள்ள இயலாது; ஏனெனில் “ஒருவன் ஜலத்தினாலும் (வார்த்தை) ஆவியினாலும் (பரிசுத்த ஆவி) பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்” யோவா. 3:5. புதிய பிறப்பின் முன்கூடம் எதினுள் திறக்கிறதெனில் அது:-

## 3. நீதியுரிமை நிறுவதலின் மன்றம்

### The Hall of Justification

இந்த மன்றத்திலிருந்து Hall வாயில்கள் மற்றும் படிக்க



கட்டு வழிகள் மூலமாய் மாளிகையின் உட்புறம் முழுமைக்கும் நுழைவு உள்ளது. இது முதல் மாடியிலுள்ள அகல் விரிவான ஓர் அறை அல்லது மன்றத்தினுள் சென்று முடிகிறது. அதினுள்ளே முக்கியமான/தலையாய படிக்கட்டு வழி உள்ளது. இந்த பரந்து விரிந்த மன்றம் மேலேயிருந்து ஒளியூட்டப்படுகிறது; இது 'தேவனோடுள்ள சமாதானத்தின் Peace with God மன்றம்' என அறியப்படுகிறது.

இப்பரந்தகன்ற மன்றத்தின் திறந்த அடுப்படி Open Fireplace மேலாக கீழ்க்காணும் வார்த்தைகள் வண்ணந்தீட்டப்பட்டுள்ளன:-

“இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” ரோமர் 5:1.

புதிய பிறப்பின் முன்கூட்டினூடாய் Vestibule of the New Birth கடந்து சென்றபின்பு, நீதிக்குட்படுத்தும் மன்றத்திலிருந்து Hall of Justification வலது பக்கமாய் நாம் புகுகின்ற முதல் அறையானது:-

#### 4. மன அமைதியின் முகப்பறை/வரவேற்பறை The Parlour of Heart Rest

இம்முகப்பறைக்குள் நுழைகின்ற வாசலின் மேலாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகளாவன:- “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” மத்.11:28.

இம்முகப்பறை தொய்வான சாய்நாற்காலி, ஓய்யாரமான/இன்பவாழ்வுக்குகந்த படுக்கைகளால் பொருத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன; மற்றுமாக, அடுப்பங்கரைத் தண்டயப் பலகை mantelpiece மீதாக தீர்க்கனது கீழ்க்காணும் கூற்றினது ஓர் தொடர் உருவகப்படமானது தொங்கிக்கொண்டிருக்கிறது:



“அவர் காற்றுக்கு ஒதுக்காகவும் பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்” ஏசா. 32:2.

அறையின் பின்கோடியில் rear end ஏலீமுடைய Elim ஓவியம் Picture உள்ளது; எகிப்தைவிட்டு விடுதலை பெற்ற இஸ்ரவேலருடைய இளைப்பாறுதலின் ஸ்தலமாய் விளங்கிய ஏலிமில் அவர்கள் எழுபது பேரீச்சமரங்களின் கீழே மற்றும் பன்னிரண்டு நீருற்றுகளுக்கு அருகாமையிலே புத்தாக்கமளிக்கப் பெற்றார்கள்; இசைக்கருவிகளில் இன்னோசைமிக்கவைகளினின்றுள்ள களிப்பூட்டும் இசையானது மிகப் பண்திறம் வாய்ந்த குரல்களுடன் கூடியதாய் காற்று வெளியூடாக மிதக்கிறது; அது இப்பொழுது அருகாமையில் உரக்கமாகவும், அதன் பின்பு தாழ்வாக மெல்லவும் மிகதூரமாகவும் தொழுகைக்கு அழைக்கின்ற தொலைவிலுள்ள மணிக்கூண்டின் மாலைப் பொழுதின் ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி போன்றதாக மனதை சமாதானத்தால் நிரப்பிவிடுகிறது. கேட்கிறவரது சகல சோர்வையும், துக்கத்தையும் மறக்கச் செய்கிறது; தேவனுடைய ஜனங்களுக்குரிய இளைப்பாறுகிற காலத்திற்குள் the rest that remaineth for the people of God (எபி.4:9) பிரவேசித்துள்ளதுபோல கற்பனை செய்யத்தூண்டுகிறது. நீதிக்குட்படுத்தும் மன்றத்தின் எதிர்பக்கத்தில் இருப்பதாவது:-

## 5. கட்டியம் Armory

நுழைவாயிலுக்கு மேலாக காணப்படும் வார்த்தைகளாவன:-

“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு”  
1 தீமோ. 6:12

இந்த அறையினுள் பண்டைய காலங்களில் தேவனுடைய



ஊழியர்களால் பயன்படுத்தப்பட்ட அநேக யுத்த ஆயுதங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன; மோசேயின் கோல் இங்கே காணப்படவுள்ளது; யாகேல் சிசெராவைக்கொன்ற 'சுத்தி மற்றும் ஆணி' உள்ளது; மீதியானியரின் சேனைகளை ஓடிப்போகச் செய்த கிதியோன் பயன்படுத்திய 'பானைகள், எக்காளங்கள் மற்றும் தீவட்டிகள்' அங்குள்ளன; அறுநூறு மனிதரை அழித்துப் போட்ட சம்காருடைய 'எருது - தாற்றுக்கோல்' Ox-Goad மற்றும் 1000 பெலிஸ்தரை கொன்று போட்ட சிம்சோனுடைய 'கழுதைக் தாடை எலும்பு' உள்ளன; கடைசியாக ஆனால் சிறப்பில்குன்றாத காத்தின் கோலியாத்தைக் கொல்ல தாவீது பயன்படுத்திய 'கவண் மற்றும் கல்' உள்ளது; இன்னும் அநேக நினைவுச் சின்னங்களான ஆட்டுக்கடா கொம்பு, எக்காளங்கள், வியாதி யஸ்தரை குணப்படுத்த "கைக்குட்டைகள்" விதவையான வள் தனது எண்ணெயை வைத்த மட்கலம் முதலியன அங்குள்ளன.

ஆனால் இந்த அறையின் நோக்கமானது கிறிஸ்தவ போர் வீரர்களுக்கு போராயுதங்களையும் காப்பு கவசங்களையும் பொருத்தி நிறைவு செய்வதே தலையாயதாகிறது; இவ்வறையில் நிறை மிகுதியாக தலைச்சீராக்கள், பட்டயங்கள், கேடகங்கள், மார்க்கவசங்கள், அரைக்கச்சைகள் மற்றும் பாதரட்சைகள் காணப்படவுள்ளன. "ஏனெனில் மோம்சத் தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு; ஆகையால் நாம் தேவனுடைய சகல சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும்" எபே.6:13-18.

மன்றத்தினுடைய வலப்பக்கத்துக்கு மீண்டுமாக தாண்டிச் செல்கையில் வரவேற்பறைக்கு Parloses பின் கோடியில் நாம் காணும் ஓர் சிறிய அறையே கீழ் வருமாறு



அழைக்கப் படுகிறது:-

## 6. அலுவலகம் The Office

கிறிஸ்தவ வாழ்க்கையிலே போதுமான அளவு கவனிக்கப் படாதுள்ள ஓர் அறை இதுவேயாகும்; ஏனெனில் இது கிறிஸ்தவ “கருவூலகாப்பு மேற்பார்வை” Christian Stewardship யுடைய அறையாகிறது; இதிலிருந்தே எல்லா கிறிஸ்தவ பணியையும் கொண்டு நடத்துவதற்கான நிதி வருகிறது; இது நேர்த்தியாக சாய்வுமேசை, நாற்காலிகள், சேமப்பெட்டி மற்றும் நிலையடுக்குத்தட்டுகளால் பொருத்தப் பட்டுள்ளது; கிறிஸ்தவ பணியின் தூதுப்பணிக்குழுக்களது மன்னாயங்கள் Societies மற்றும் பல்வேறு சங்கங்களது வருடாந்தர அறிக்கைகள் இவைகளில் வைக்கப் பெற்றுள்ளன; வாராந்தர மற்றும் மாதாந்தர காணிக்கைகளுக்கான உறைகளை வைக்கவுள்ள பெட்டிகளும் கூட உள்ளன; அவைகளின் பின்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள தாவது “வாரத்தின் முதல் நாள் தோறும் அவனவன் தன் தன் வரவுக்குத்தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்” 1 கொரி. 16:2 சேமப்பெட்டியின் மேலாக தொங்குகின்ற வேதாகம முதுப்பாடமாவது:-

“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசம பாகங்களையெல்லாம் பண்டக சாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகும்படும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதனால் என்னை சோதித்துப்பாருங்கள்” மல்கியா 3:10.

அலுவலகத்தை கடந்து வெளிவந்ததும் புகுவதாவது:-

## 7. படிப்பறை The Study

துரியோதயத்தை எதிர்ப்படும் வட்ட மதிலிடைவளைவு சன்னல் கொண்ட ஓர் அழகிய அறையாகவுள்ளது. இது



வேதவாக்கியங்களது அதிகாலை ஆய்வுக்கு மிகச்சிறந்த பொருத்த முடையதாகிறது; வேதவாக்கிய மொழிபெயர்ப்புகள், ஒத்திசைவுகள், வேதாகம பாடநூல்கள், சொற்களஞ்சியங்கள், விளக்கவுரைகள் முதலியன பரந்தகன்ற தட்டையான படிப்புமேசைமீது காணப்படவுள்ளன:

அதே வேளையில் அறையை வரியிட்டு நிரப்புகின்ற நிலையடுக்குத்தட்டுகள் நற்செய்திப் பணியாளர்கள், இரத்தசாட்சிகள் மற்றும் சகல யுகங்களின் பரிசுத்த வான்களது வாழ்க்கை வரலாறு பற்றிய கருத்தோட்ட பதிவுகளால் நிரப்பப்பட்டுள்ளன; மற்றுமாக சபை சரிதைகள், வேதாகம தத்துவங்களது வியாக்கியானங்கள், பிரசங்கங்களின் தொகுப்புகள் மற்றும் பலவகையான கிறிஸ்தவ சாட்சிகள் அந்நிலையடுக்குகளை நிரப்புகின்றன. படிப்பு மேசைக்கு முன்பாக சுவரின்மேல் கீழ்க்காணும் வார்த்தைகளுள்ளன:-

“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே; என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே!” யோவான் 5:39.

படிப்பறைக்கு எதிர்புறமாக மன்றத்தின் Hall மறுபக்கத்தேயுள்ளதாவது:-

## 8. படமுடைகலைக் காட்சிக்கூடம்

### The Picture Gallery

இந்த அறையும் படிப்பறையைப்போன்றே எழில் மிகுந்ததாய், ஓர் வட்டமான வளைவு சன்னலோடுள்ளது; இது மேற்குத் திசையை எதிர்நோக்குவதால் ஒளியானது அதினுடைய சுவர்களை வரியிட்டு நிரப்பியுள்ள படங்கள் மீது சிறப்பான சாயல் நுட்பத்தை உருவாக்க ஏற்றதாயுள்ளது; இதே படங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு நிகழ்வு



களுடைய உருவமைப்புகளாயுள்ளன; இந்நிகழ்வுகள் எஜமானது Master வாழ்க்கை மற்றும் பண்பியல்பை மாதிரியாக in type வெளிப்படுத்துபவையாகின்றன; கலைக் காட்சியகத்திலுள்ள தலையாய வண்ண ஓவியங்களில் காணப்படுபவையாவன:- ஆபிரகாம் “ஈசாக்கை பலியிடுகை,” “வாசல் நிலைக்கால்களின்மீது இரத்தம்,” “மோசே கற்பாறையை அடித்தல்,” “பாலைவனத்தில் சர்ப்பம்,” “போக்காடு,” ‘சிங்கத்தின் குகையில் தானியேல்,’ “மறு ரூபமலைக்காட்சி,” “சிலுவையேற்றம்,” “உயிர்த் தெழுகை,” “பரமேறுகை”.

படமுடை கலைக்காட்சியகத்தைவிட்டு வெளிவந்ததும், இடதுபக்கத்தே ஓர் காலடிக்குள்ளாக இருப்பதாவது:-

## 9. பெருவிருந்து அறை The Banqueting Room

நுழைவு வாயிலது மேலாக பெரிய எழுத்துக்களில் வண்ணந்திட்டப்பட்ட வார்த்தைகளாவன:-

“என்னை விருந்துசாலைக்கு அழைத்துக் கொண்டு போனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே”

உன்னதப்பாட்டு 2:4.

இந்த அறையிலுள்ள மேசைகளெல்லாம் மிக உயர் தரமான உண்டிவகைகளாலும், மிக உச்சிதமான விலையேறப்பெற்ற திராட்சப்பழரசங்களாலும் பளுவேற்றப்பட்டுள்ளன; ஏனெனில் “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்ச ரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்ச ரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” ஏசாயா 25:6.

பெருவிருந்து அறையின் உட்கூரை மற்றும் சுவர்கள் யாவும் கனிகள் மற்றும் மலர்களின் வண்ண மாதிரியான



கோலங்களால் ஓவியம் திட்டப்பட்டுள்ளன; விருந்தறை நிலையடுக்கின்மீது எழுதப்பட்ட வார்த்தைகள்:

“ஜீவ அப்பம் நானே”

“என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” யோவான் 6:35

பெருவிருந்து அறையின் பின்புறத்தில் “சமையலறை The Kitchen” உள்ளது; அங்கே மாளிகையின் வேலையிலுள்ளவர்கள் விருந்துகளை ஆயத்தம் பண்ணுகிறார்கள்; பெருவிருந்தறையில் அவர்கள் அவைகளை பரிமாறுகிறார்கள்:

நமது நடைகளை வந்த வழியே திரும்ப பெரிய மன்றத்திற்கு செலுத்துகையில் நாம் முதல் மாடித்தளத்தை First Floor விட்டவர்களாக அகலமான படிக்கட்டில் ஏறுகிறோம்; முதலாம் இடைமேடைமீது நின்றவர்களாக அங்கு தரையில் நிற்கும் நீண்ட பெட்டிவடிவாக அமைந்த பழங்கால அழகிய மணிப்பொறியை Grandfather's Clock வியந்து பார்க்கிறோம்; ஆனால் அம்மணிப்பொறியின் முகப்பில் காணப்பெறும் வார்த்தைகளை நாம் வாசிக்கையில் நாம் நமது நடைவேகத்தை விரைவுபடுத்துகிறோம்; அவ்வார்த்தைகளாவன:-

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” எபே.5:16.

படிக்கட்டுகளது உச்சியில் வலது பக்கத்து முதல் அறையாயுள்ளதாவது:-

## 10. குளிக்கும் அறை The Bathroom

இங்கே சரீரத்தை தூய்மையாக்குவதற்கும் மற்றும் ஒப்பனைப் பொருட்களை மேலே பூசுவதற்கும் சகல இடவசதியுமுள்ளது; ஆனால் இங்கே நாம் நிற்கப்போவ



தில்லை; ஏனெனில் நாம் ஏற்கனவே வசனத்தின் மூலமாக சுத்தமாயிருப்பதாக கருதப்பட்டதக்கவர்கள்; (யோவா.15:3) மற்றுமாக மறு ஜென்மமுழுக்கினால் இரட்சிக்கப்பட்டவர்களாகவுமிருக்கிறதை (தித்து 3:5). ஞானஸ்நானத்தால் நாம் குறித்துக் காட்டியுள்ளோம். ரோம 6:3-4 நாம் இப்பொழுது கீழ்க்காணும் முதல் அறைக்குள் புகுகிறோம்.

## 11. சரணடைந்த சித்தத்தின் அறை

### The Chamber of the "Surrendered Will"

இந்த அறையின் கதவு/வாயில் பிரதிஷ்டை Consecration என அழைக்கப்படுகிறது; அதின்மேலாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகளாவன:-

“இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப்பிரியமான ஜீவ பலியாக A living Sacrifice ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” ரோமர் 12:1.

இக்கடைவாயில் doorway ஒடுக்கமாயுள்ளது; அதினுள் பிரவேசிக்கக்கூடியவர்கள் யாரெனில் தங்களுக்கு தெரிந்த பாவம் ஒவ்வொன்றையும் விட்டுவிட விருப்பாற்றலுடையவர்கள் மட்டுமன்றி தங்களது கிறிஸ்தவ பந்தய ஒட்டத்தை ஒடுவதில் தடைபடுத்துகிற ஒவ்வொரு பழுவையும் Weight ஒதுக்கி வைக்கவும் முற்படுகின்றவர்களேயாவர் எபி.12:1.

இந்த அறை படமுடை கலைக்காட்சியகத்துக்கு நேர் மேலாக உள்ளது; இதற்கு ஓர் வட்ட வளைவு கண்ணாடி சன்னலுள்ளது; அது மேற்குதிசையை நோக்கியிருப்பதால் அடைகின்ற சூரியன் அதை மகிமையால் மூழ்கடிக்கிறது; தேவனுக்கு சகலத்தையும் ஒப்புவித்துள்ளதான உணர்வுடைய ஆத்துமாவை ஓர் பரலோக ஒளியால் நிரப்புகிறது.



இந்த அறையிலிருந்து ஓர் தொடர்பு வாயில் வழியாக நாம் கடந்து செல்வதாவது:-

## 12. நம்பிக்கை/உறுதியின் அறை

### The Chamber of Assurance

இந்த அறைக்கு செல்லும் வாயில் சிலர் கருதுகின்றபடி 'உணர்ச்சி' Feeling என அழைக்கப்படுவதில்லை; அதற்குமாறாக அது 'அறிவு' Knowledge எனப்படும், அதின்மேல் எழுதப்பட்டுள்ள வார்த்தைகளாவன:

“உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.” | யோவா. 5:13.

நம்பிக்கை/நிச்சயத்தின் அறையுடைய சுவர்கள் வேதபாடப்பதிப்புகளால் நிரப்பப்பட்டுள்ளன:- - அவையாவன:-

யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.

யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 யோவான் 3:2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.



நிச்சயத்தின் அறையிலிருந்து இன்னொரு தொடர்பு வாயில் வழியாக ஓர் காலடி மட்டுமேயுள்ளது:

### 13. “பரிசுத்த ஆவியிலுள்ள மகிழ்ச்சியின்”

அறை

#### The Chamber of “Joy in the Holy Spirit”

இத்தொடர்பு வாயிலின் கண்ணாடி மீது சிவப்பு நிழற்கோட்டு வரையுடன் பொன் எழுத்துக்களில் வண்ணந்திட்டப்பட்ட வார்த்தைகளாவன:

ரோமர் 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பு மல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

இந்த அறை இசைக்கருவிகளாலும், ஞானப்பாட்டு, துதியின்பாட்டு புத்தகங்களாலும் நிரப்பப்பட்டுள்ளது; ஆகவே மகிழ்ச்சியான உள்ளமானது எழுச்சியூட்டும் சங்கீதங்கள், ஞானப்பாட்டுகள் மற்றும் இவ்வழியில் கர்த்தரால் சிறப்பாக வரம்பெற்றோரது பாடல்களில் தனது மகிழ்ச்சியை குரலெழுப்பக் கூடியதாகிறது; சுவரின் மீது ஒளிரச் செய்யப்பட்ட பாடப்பதிப்பில் சங்கீதம் 150 தொங்க விடப்பட்டுள்ளது:

மன்றத்தின் குறுக்காக ஓர் அடி அல்லது இரு அடிக்குள் இருக்கும் வாயிலின் அறையானது:-

### 14. ‘பாவத்தின் மீது வெற்றி’ அறை

#### The Chamber of Victory Over sin

ஆனால் இந்த அறையினுள் மன்றத்திலிருந்து நேர்முகமாக பிரவேசிக்கையில் “சரணடையப்பட்ட சித்தம்” அறையினுள் நாம் முதலாவது பிரவேசிக்காதவாறு போயிருந்தால் அது ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதுபோம்!; ‘பாவத்தின்மீது வெற்றி’ அறையின் வாசலின் மீது பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளாவன:-



“அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிற தில்லை”! யோவா. 3:6

இந்த அறையினது தனித்தன்மையாதெனில் அவ்வறையைச் சுற்றி எவ்விடமும் ‘மரணத்தின் சின்னங்கள்’ Symbols of Death காணப்படுவதேயாகும்; ஒரு பக்கத்து சுவரில் கிறிஸ்துவின் சிலுவையேற்றத்தின் காட்சிப்படம் ஒன்று உள்ளது; அதினடியில்

“நான் கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப் பட்டேன்” எனும் வார்த்தைகள் உள்ளன. அதேவேளையில் அதின் எதிர்புறச் சுவரில் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புடைய காலியான கல்லறையின் படம் உள்ளது; அதினடியி லுள்ள வார்த்தைகளாவன:

கொலோசெயர் 3:1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த துண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

இவ்வறையின் முழு போதனையும் இவ்வாறாயுள்ளது:-

ரோமர் 6:11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

இவ்வறையைவிட்டு வெளியே வந்ததுடன் அதே பக்கத்திலுள்ள அடுத்ததில் புகுந்ததும் நாம் நம்மைக் கண்டு கொள்ளுவதாவது:

## 15. பொறுமையின் அறை The Chamber of Patience

இதன் வாசலின் மீதுள்ள வார்த்தைகளாவன:-

“பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது” யாக் கோபு 1:4. “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களா



யிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும் படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”

இந்த அறையானது பணி ஓய்வு retirement நோக்கத்துக் கென உள்ளது; நமது பணிகளால் நாம் அலட்டப் படும்போதும் அல்லது நமது பொறுமை கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளபோதும் பணி ஓய்வுக்கென இது ஏற்பட்டதாகும். இதைவிட்டு வெளியே மன்றத்தினுள் வந்து படிப்பறைக்கு நேர் மேலுள்ள அறையினுள் அடியெடுத்து வைக்கிறோம் அதுவே:-

## 16. சமாதானத்தின் அறை

### The Chamber of Peace

கதவின் மீதுள்ள வார்த்தைகளாவன:-

ஏசாயா 26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண, சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்.

இந்த அறையினுள்ளேதான் சகோதரிகள் கிறிஸ்தி யானை Christian தூங்குவதற்கு கிடத்தினார்கள்; இது கிழக்கு திசை நோக்கியிருந்ததால் சூரிய உதயத்தின்போது அவன் துயிலெழுந்தான்; இது தேவ சமாதானத்தின் அறையாகும்; தூங்குபவன் காலையின் எழுகையில் அவன் தன் முன்பாக எதிர்ப்புற சுவரில் காண்கிறதாவது:-

பிலிப்பியர் 4:7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

இவ்வறையுடைய தட்டுமுட்டுப் பொருட்கள் மற்றும் ஒப்பனைகள் மிக்க மெல்லமைவட்டுபவையாகின்றன.

சமாதானத்தின் அறை ஓர் தனிமுறைப்பட்ட Private அறையுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுகிறது; அதுவே:-



## 17. உபவாசம் மற்றும் ஜெபத்தின் அறை The Chamber of fasting and Prayer

இதனுள் சமாதானத்தின் அறைவாசி காலையில் தனது உபவாசத்தை உடைக்கு முன்பாக செல்லவேண்டும், அங்கே தேவனோடு உறவாடவேண்டும்; இந்த இடைவழியறைக்கு anteroom பக்க சன்னல்கள் இல்லை; ஆகவே தங்குபவருக்கு வெளியேயிருந்து எந்தவித இடையீடும் இல்லை; ஆனால் இதற்கு ஓர் மோட்டுப் பலகணி Skylight உள்ளது; அதின் மூலம் வானங்களுக்குள்ளாக மேலேநோக்கி கிருபா சனத்தை Throne of Grace பார்க்கமுடியும்; இந்த அறைக்குள் ஓர் இருட்டான சிறுதனியறை dark Closet உள்ளது; அதினுடைய உள்ளடக்கப் பொருட்கள் மானிகை மற்றும் அதின் அகத்தாருடைய பண்பு/படி நிலையை நிழலுருப் படுத்திக் காண்பிக்கிறதாய் தோன்றுகிறது; அதுவே ஓர் மதுபான சிறுதனியறையாகும் Wine Closet, அதினுள் ஜெபத்திற்கு முன்போ அல்லது பின்போ சமாதான அறைவாசி செல்லும்படி கட்டளையிடப்படுகிறான்; அதினுள்ளே நிரப்பப்படும்படி/நிறையப்படும்படி வழி காட்டப்படுகிறான் be filled.

சிறுதனியறையின் கதவின்மீது பெரிய வரிவடிவில், கட்டளை எழுதப்பட்டுள்ளது; அது இவ்விதமாக குறித்துக் காட்டுகிறது:-

“துன்மார்க்கத்துக்கேதுவான மதுபான வெறிகொள்ளா மல் ஆவியினால் நிறையப்படு” எபே. 5:18.

பரிசுத்த ஆவியின் புதிய திராட்சரசத்தால் New Wine நிரப்பப்பட்ட சிறுதனியறையுடன் கூடிய உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுரிய இம்மேலறை Upper Room of Fasting and Prayerயிலிருந்துதான் பெந்தேகொஸ்தே நாளன்று காலையில் நூற்று இருபது தேவ வெறியூட்டப்பட்ட God-Intoxicated மனிதர் வெளிக்கிளம்பினர்.



ஆனால் இவ்விரண்டாம் மாடியில் இதுவரைப் பார்வையிடாத ஒரு அறை உள்ளது; அதுவே:-

## 18.தேவ அன்பின் அறை

### The Chamber of God's Love

இது வீட்டின் முன்புறத்தே புகழுக மண்டபத்திற்கு மேலாக இடவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் வட்ட வளைவு சன்னலின் வடிவத்தில் ஓர் கவிகைமாடமுள்ள Dome shaped உச்சியுடையதாயுள்ளது; ஆனால் இது முழுவதும் கண்ணாடியாலானது எனக்கூற விசித்திரமாயுள்ளது; பக்கங்களிலும் மேற்பரப்பிலும் கண்ணாடியாலான செடிகொடி பாதுகாப்பு கண்ணாடி வீடு போலவுள்ளது; ஓர் சூரிய முழுக்கு Sun Bath எடுக்கவுள்ள நோக்கத்திற்காகவுள்ளது; இவ்வறையினுள் உட்காருவது ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் இரகசியமாயுள்ளது; ஏனெனில் நீதியின் சூரியனிலிருந்துண்டான வேதியியலாலான கிரணங்கள் ஆத்துமாவை ஆவிக்குரிய உள்ளூரத்தாலும், ஆற்றல் விசையாலும் நிரப்புகிறது; வாசல் மேலுள்ள மேற்கோள் உரையாவது:-

“தேவனுடைய அன்பிலே உங்களை காத்துக் கொள்ளுங்கள்” யூதா 21.

கடைசியானதாக ஆனால் குறைந்ததல்லாததாயுள்ளதே:-

### வானிலை ஆய்வுக்கூடம் Observatory

இது மாளிகையின் கூரைமீது இடவமைப்பு பெற்றுள்ளது; இது பிரதானபடிக்கட்டு மூலமாக எட்டப்படுகிறது; அனேக மைல்கள் கடந்து சுற்றியுள்ள நாட்டுடைய காட்சி இங்கிருந்து கிட்டுகிறது; ஆனால் மிக்க வனப்புடைய இயற்கை நிலக்காட்சி தெற்குத்திசையே கிடக்கிறது; அங்கே தூரத்திலே திராட்சத் தோட்டங்களும், பழத்தோட்டங்களும், ஊற்று களும்/நீர்த்தாரைகளும் காணப்படவுள்ளன; அங்கே சூரியன்



பலத்துடன் ஒளிவீசுகின்றது; அது விண்ணுலக நகரத்து Celestial city காட்சிக்குட்பட்டிருக்கிறதால் ஒளிவீசுகின் றோர் Shining Ones அடிக்கடி அங்கே உலாவுகிறார்கள்; அது 'பியூலாவினது தேசம்' என அழைக்கப்படுகிறது. அதினுடைய மலையுச்சியிலிருந்து தெளிந்த இரவுகளில் விண்ணுலக நகரத்தை எளிதாக பார்க்க முடிகிறது.

சகல இவ்வாறான காரியங்கள் மாளிகையுடைய வானிலை ஆய்வுக்கூடத்திலிருந்து ஆத்துமாவின் கண்ணுக்கு (Eye of the Soul தெளிவாக வெளிப்படுகிறது; ஏனெனில் அப்போஸ்தலன் நமக்கு கூறுகிறதாவது:-

“எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர் களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவு மில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவை களைத் தமது ஆவியினாலே வெளிப் படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங் களையும், ஆராய்ந்திருக்கிறார்” I கொரிந்தியர் 2:9-10

அருமையான நண்பர்களே! நமது ஓர் மாளிகை யின் ஒப்பனையானது Similitude of a Palace ஓர் கனவு அல்லவே அல்ல! நம்மில் அனேகர் இம்மாளிகையில் வசித்துள்ளோம்; அதினுடைய மகிழ்ச்சிகளை அனுபவித் துள்ளோம்; மற்றுமாக தேவனுடைய பரதீசில் Paradise of God நித்தியா நித்தியமாய் அதில் நாம் வசிக்கப்போகிறோம்.



## நான்கு சுவிசேடங்கள்

### Four Gospels

‘சுவிசேஷம்’ எனும் வார்த்தை நற்செய்தி Good News எனப்பொருள்படும்; அது அதிக பழக்கப்பட்டதினமித்தம் அதின் பிரயோகிப்பு கூட ஒரே சீராக / ஒரேமாதிரியாக பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆகவே, நாம்

ராஜ்யத்தின் சுவிசேடம் The Gospel of the Kingdom

தேவ சிருபையின் சுவிசேடம் The Gospel of the Grace of God

மகிமையின் சுவிசேடம் The Glorious Gospel

நித்திய சுவிசேடம் The Everlasting Gospel

ஆகிய நான்கு சுவிசேடங்களைக்குறித்து வாசிக்கையில் அவையாவும் ஒரே காரியத்தையே குறிப்பீடு செய்வதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

### 1 ராஜ்யத்தின் சுவிசேடம்

#### The Gospel of the Kingdom

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோக மெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக் கப்படும், அப்போது முடிவு வரும் (மத்.24:14).

இது இப்பூமியின்மேல் ஓர் ராஜ்யத்தை நிறுவும்படி தேவன் நோக்கங்கொண்டுள்ளார் என்கிறதான நற்செய்தி யேயாகும். அதின்மேல் லூக்கா 1:32-33ல் தீர்க்கதரிசன மாய் உரைக்கப்பட்டபடி தாவீதின் குமாரனான இயேசு அரசாளவிருக்கிறார். இச்சுவிசேடத்தின் இரு பிரசங்கிப்புகள் குறிப்பிடப்படுகின்றன; அதில் ஒன்று கடந்த காலத்தது, அது யோவான் ஸ்நாபகனின் ஊழியத்துடன் ஆரம்பித்து, பின்பு இயேசுவாலும் மற்றும் அவருடைய சீடராலும் பிரசங்கிக் கப்பட்டது. ஆனால் அது ராஜாவாக இயேசு நிராகரிக்கப் பட்டதுடன் முடிவுற்றது. இந்த சுவிசேடம் மீண்டுமாக சபை



எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு பிரசங்கிக்கப்படவுள்ளது: இது மத்.24:14-ன் நிறைவேறுதலாயிருக்கும். அங்கே கூறப் படுகிறதாவது:- “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்”.

இப்பொழுது தேசங்களுக்கு பிரசங்கிக்கப்பட்டுவருகின்ற சுவிசேடத்துக்கு இது சுட்டுக்குறிப்பு செய்வதில்லை; இது இரட்சிப்பின் சுவிசேடமாயிருக்கிறது; ஆனால் ராஜ்யத்தின் சுவிசேடம் இரட்சிப்புக்காகவுள்ளதல்ல; ஆனால் ஓர் சாட்சியாக நிற்பது For a Witness. அதாவது, ராஜ்யத்தை நிறுவுவதற்கான வேளை வந்துவிட்டது எனும் அறிவிப்பாக announcement இது இருக்கிறது. இது முதலில் முன்னோடித் தூதனான எலியாவால் பிரசங்கிக்கப்படும்; பின்னர் சகல தேசங்களுக்கும் நற்செய்தியை எடுத்துச்செல்ல பொறுப் பளிக்கப்படப்போகிற மற்றவர்களால் கூறப்படும்; இது தாவீதின் சிங்காசனத்தை ராஜாவாக அமர்வுகொள்ளுகிறிஸ்து வரப்போகிறதினுடைய அறிவிப்புச் செய்தியாக அமையும்; மற்றும் இது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு இஸ்ரவேலை மீள்கூட்டிச்சேர்ப்பு செய்யும் நோக்கங் கொண்டதாயுமிருக்கும்.

## 2. தேவ கிருபையின் சுவிசேடம்

### The Gospel of the ‘Grace of God’

ஆகிலும் அவைகளில் ஒன்றையுங் குறித்துக் கவலைப் படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன் (அப்போ.20:24).

இது நிராகரிக்கப்பட்ட ராஜாவான இயேசுகிறிஸ்து



நமது இரட்சிப்புக்காக சிலுவைமீது மரித்தார் எனும் நற்செய்தியாயிருக்கிறது; சுவிசேடத்தின் இந்த வடிவம் form பல வகைகளில் விரித்துரைக்கப்படுகிறது; இது தேவனுடைய சுவிசேடம் (ரோமர் 1:1) என அழைக்கப்படுகிறது; ஏனெனில் இதனுடைய ஆதாரம் Source தேவனுடைய அன்பில் உள்ளது (யோவா.3:16). இதன் பண்புரு கிருபையாகிறது; அப்.20:24; இதன் தலைப்புப் பொருள் Subject கிறிஸ்துவே (ரோமர் 1:16; 2 கொரி. 10:14). மேலும் இது இரட்சிப்புக் கேதுவான தேவ பெலனாயிருக்கிறது; இது சமாதானத்தின் சுவிசேடமாயிருக்கிறது; ஏனெனில் இது பாவிக்கும் தேவனுக்குமிடையே சமாதானமுண்டாக்கி ஆத்துமாவுக்கு சமாதானம் வருவிக்கிறது எபே. 6:15.

### 3. மகிமையின் சுவிசேடம்

#### The Glorious Gospel

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2 கொரி.4:4).

நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது

I தீமோ.1:11.

மகிமையின் சுவிசேடமானது 'தேவகிருபையின்' சுவிசேடத்தினுடைய படிநிலை Phase யாகிறது; அதாவது மகிமையில் உள்ளவராயும் / மகிமைப்படுத்தப்பட்டுள்ளவராயும் மற்றும் அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கிறவராயுமுள்ள (எபி.2:10) அவரைப் பற்றி பேசுகிற படிநிலையாயுள்ளது. அவருடைய இரண்டாம் வருகைக்கான தனிச்சிறப்பு வாய்ந்த குறிப்பீடு இதில் அடங்கியுள்ளது. அவருடைய மகிமையின் பிரசன்ன



மாகுதலை எதிர்நோக்கியுள்ளோருக்கு (தித்து. 2:13) இது தனிச்சிறப்பான வகையில் ஆறுதலளிப்பதாயுள்ளது. மற்றுமாக இந்த சுவிசேடத்துக்கே இவ்யுகதேவனான சாத்தான் கர்த்தருடைய திருமுன்னாயிர வருகையை நம்பாதுள்ளோரது மனதுகளை குருடாக்கிப்போடுவதற்கு குறிப்பிடத்தக்க முறையில் கவலையுள்ளவனாயிருக்கிறான் (2 கொரி. 4:3-4).

#### 4. நித்திய சுவிசேடம்

##### The Everlasting Gospel

பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகலஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து (வெளி.14:6).

இந்த சுவிசேடம் கலச நியாயத்தீர்ப்புகளுக்கு சற்று முன்பாக கூறி அறிவிக்கப்படும்; அதுவும் ஓர் தூதனால், Angel அறிவிக்கப்படும்; ஓர் தூதனுக்கு கையளிக்கப்பட்ட ஒரே சுவிசேடம் இதுவேயாகும். இது ராஜ்யத்தினுடைய சுவிசேடமல்ல அல்லது கிருபையினுடைய சுவிசேடமல்ல. இதன் பாரம் இரட்சிப்பு ஆகாது; அதற்குமாறாக நியாயத்தீர்ப்பாகிறது; “தேவனுக்குப்பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது”

இஸ்ரவேலுக்கு இது நற்செய்தி மட்டுமன்றி நியாயத்தீர்ப்பின் அக்கினி Fires of Judgement யூடாய் கடந்து சென்று கொண்டிருக்கும் அனைவருக்கும் இது நற்செய்தியாகிறது; ஏனெனில் அந்திக்கிறிஸ்து மற்றும் அவனது பின்னோடிகளது நியாயத்தீர்ப்பு மற்றும் அழிவில் அவர்களது பாடுகள் சிக்கிரமாக முடிவுக்கு வரும் என அது பறைசாற்றுகிறது. அது தேவனை சிருஷ்டிகராக தொழும்படி மனிதரை அழைக்கிறது; இரட்சகராக அல்ல; ஆகவேதான் புதுத்திருப்புதலில்



இது நிலைபெற்ற சுவிசேடம் Eternal Gospel என அழைக்கப்படுகிறது; அதாவது ஏதேன் தொடங்கி மூதாதையர்கள், தீர்க்கதரிசிகளால் பறைசாற்றப்பட்டுள்ள சுவிசேடம் எனப்படுகிறது; அப்படியானால் மனிதரை நிந்தியகால eternity மளவும் இரட்சிக்கிறது எனும் உட்கருத்தில் இதனை நித்தியசுவிசேடம் Everlasting Gospel என அழைக்கலாகாது; இதன் பாரம் மனந்திரும்பல் ஆகாது. அல்லது இதைச்செய், அதைச்செய் என்றுமல்ல; ஆனால் அது

“தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்” என்பதாகும். (வெளிப்படுத்தின விசேஷம் 14:7).

இதிலிருந்து பலவகை சுவிசேடங்களை வகைப்படுத்தி கண்டறிதல் எத்துணை முக்கியமானது என நாம் பார்க்கிறோம். அவைகளது செய்தியை வைத்துமட்டுமல்ல; ஆனால் அவை பொருந்துவதற்குரிய காலகட்டம் கூட முக்கியமானதே. அல்லாவிடில் குழப்படி உண்டாகும் மற்றும் கள்ள உபதேசம் உட்புகுந்துவிடும்.

இன்னும் கூட ‘வேறொரு சுவிசேடம்’ Another Gospel உள்ளது (கலா.1:6-12; 2 கொரி.11:4). அது இன்னொன்றல்ல; இதை பவுல் ஏற்க மறுத்தார்; இது சத்திய சுவிசேடத்தின் முரணியலாகும். இதற்கு அநேக திநெறியுய்ப்பு வடிவங்கள் உள்ளன; முக்கியமாக ‘இரட்சிப்புக்கு விசுவாசம் போதுமானதல்ல’ என இது போதிக்கிறது; மட்டுமன்றி காக்கவும் பரிபூரணப்படுத்தவும் கூடுவதில்லை என்கிறது; ஆகவே இது நற்கிரியைகளை Good works வற்புறுத்துகிறது கொலோ. 2:18-23; எபிரே.6:1; 9:14). அப்போஸ்தலனாகிய பவுல் இதனுடைய போதிப்பாளர்கள் மேலும், கற்பிக்கிறவர்கள் மேலும் பயங்கரமான சாபத்தை / பழிப்புரையை Anathema வழங்குகிறார் கலா. 1:8-9.



## ஆவி உலகம் The Spirit World

வேத சத்தியங்கள் Scriptures இயல்நிலை கடந்தவைகளால் supernatural நிரம்பியதாயுள்ளன; இன்றைய நாளின் உலகப்பற்று (உலகாயதம்) Materialism க்கான ஒரே நிவாரணம் ஆவி உலகத்தை Spirit World ப் பற்றி வேத சத்தியங்கள் வெளிப்படுத்துபவையாவையென கண்டு பிடிப்பதில் அடங்கியுள்ளது. இயற்கை/இயல்நிலையான உலகிலிருந்து Natural World ஆன்ம/ஆவி இயலான உலகுக்கு வருவதற்கு ஒருபடி மட்டுமே உளது. பிளவுண் டாக்கும் இடைத்திரை dividing veil நமது தசைக்குரிய உடல்களேயாகும் fleshly bodies. வானுலகங்கள் Heavenlies ஆவி உயிர்களால் Spirit Beings குடியமர்வு செய்யப் பட்டுள்ளன. அவைகள் இருவகைகளானவை; அதாவது நல்லவை good மற்றும் தீயவை evil என அவை இரு குழுக்களாக வரையறுக்கப்படுகின்றன. சேராபீன்கள் Seraphim, கேரூபீன்கள் Cherubim, தூதர்கள் Angels (நல்ல Good மற்றும் கெட்ட Bad), துரைத்தனங்கள் Principalities, அதிகாரங்கள் Powers, இப்பிரபஞ்சத்து அந்தகார லோகாதிபதிகள் Age Rulers of Darkness, பொல்லாத ஆவிகள் Wicked Spirits (எபேசி. 6:12), சிங்காசனங்கள் Thrones, கர்த்தத்துவங்கள் Dominions (கொலோ. 1:16), வீழ்ந்துவிட்ட தூதர்கள் Fallen Angels (2 பேது. 2:4). காவலிலுள்ள ஆவிகள் Spirits in Prison (1 பேது. 3:18-20); பேய்கள் Demons, வஞ்சிக்கின்ற ஆவிகள் Seducing Spirits (1 திமோ. 4:1) என அவை வகைப்படுத்தப்படுகின்றன.

சேராபீன்கள் Seraphim மூன்று ஜோடி செட்டைகள் கொண்டவை; அவை சேனைகளின் கர்த்தருடைய Lord of Hosts ஊழியர்கள் attendants. அவருடைய பரிசுத்தத்தைக் குறித்துக் காட்டுவோராவர் ஏசா. 6:1-8.



கேரூபீன்கள் Cherubim அல்லது எசேக். 1:4-25; 10:1-22ல் விரித்துரைக்கப்பட்டுள்ள 'ஜீவன்கள்' Living Creatures இரு ஜோடி செட்டைகள் மட்டும் கொண்டவை; ஆனால் அவைகளின் தலைமீது அவைகளுக்கு நான்கு முகங்கள் உள்ளன. முன்புற முகம் ஓர் மனிதனுக்குரியதாகவும், வலதுபுற முகம் ஓர் சிங்கத்தினதாகவும், இடதுபுறமுகம் ஓர் எருது Ox (கன்று Calf) க்குரியதாகவும் மற்றும் பின்புறமுகம் ஓர் கழுக்குரியதாகவும் அவைகள் பெற்றுள்ளன. மேலும் அவைகளின் நான்கு பக்கங்கள் ஒவ்வொன்றிலும் செட்டைகளின் அடியில் ஓர் மனிதனுடைய கை அவைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள் தேவனுடைய சிங்காசனத்தினுடைய பாதுகாவலாளிகளாகும். Guardians.

வெளி. 4:6-8 லுள்ள நான்கு மிருகங்கள் Four Beasts அல்லது ஜீவன்கள் Living Creatures எசேக்கியேலுடைய ஜீவன்களினின்று வித்தியாசப்படுகின்றன; இங்குள்ள ஒவ்வொரு மிருகத்துக்கும் நான்கு முகங்களுக்குப் பதில் ஒரு முகம் மட்டுமே உள்ளது; முதல் மிருகம் ஓர் சிங்கத்தின் முகத்தைக் கொண்டது; இரண்டாம் மிருகம் ஓர் எருதினுடையதையும், மூன்றாம் மிருகம் ஓர் மனிதனுடையதையும், மற்றும் நான்காம் மிருகம் ஓர் பறக்கும் கழுகினுடையதையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு மிருகமும் ஆறு செட்டைகளோடும், முன்புறத்திலும், பின்புறத்திலும் கண்களோடுமுள்ளது. ஓர் 'வானவில்' பற்றியதான எசேக்கியேல் மற்றும் யோவான் ஆகிய இருவரது ஒரேவித குறிப்பீடு (எசே. 1:28; வெளி. 4:3) இருகாட்சிகளும் தேவனுடைய சிங்காசனத்தோடு தொடர்புடையவையாக ஒன்று படுத்தி அறிவிக்கிறது.

சேரரபீன்கள், கேரூபீன்கள், தூதர்கள் மற்றுமுள்ள பரலோக உயிரினங்கள் Heavenly Beings யாவும் சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களேயாகும் Created Beings. அவை சகல நித்தியத்திலிருந்தே வாழ்ந்திருப்பவையன்று! (கொலோ. 1:16).



தூதர்கள் எண்ணிலடங்கா எண்ணிக்கையுள்ளவர்களா  
 வர் innumerable in number எபி. 12:22. அவர்கள் ஆற்றலில்  
 வல்லமை மிக்கவர்கள்; ஆயினும் சர்வ வல்லோராகார்;  
 not almighty. 2 தெச. 1:7 அவர்கள் வலிமையில் அருஞ்செயல்  
 புரிவோராவர்; ஓர் தூதன் அசீரியப் படையின் 1,85,000  
 பேரை ஒரே இரவில் தானே கொன்று போட்டான்; ஓர் தூதன்  
 கிறிஸ்துவின் கல்லறையினின்று கல்லைப் புரட்டித்  
 தள்ளினான்; மேலும் ஓர் தூதன் சாத்தானைக் கட்டப்  
 போகிறான்; அவனைப் பாதாளத்தினுள் தள்ளிப் போடவும்  
 போகிறான். அவர்கள் மகிமைமிக்க வாசிகள் glorious beings  
 (லூக். 9:26). அவர்களுக்கு மிகுந்த அறிவு great knowledge  
 உள்ளது; ஆயினும் எல்லாம் அறிகிற அறிவாற்றலில்லை not  
 Omniscient. அவர்கள் மணவினையில் கொள்வதுமில்லை,  
 கொடுப்பதுமில்லை. மத். 22:30. அதனால் அவர்கள்  
 பால்பாகுபாடற்றோர் sexless என்றோ, பிறப்பிக்கிற  
 வலிமையற்றோர் என்றோ பொருள்படுவதில்லை. வேத  
 எழுத்துக்களில் வரும் சகல தூதர்களும் ஆண்களாகவே  
 குறிப்பிடப்படுகின்றனர்; அவ்விதமாகவே அதிக எண்ணிக்  
 கையில் சிருஷ்டிக்கப்பட்டனர்; அவர்கள் மரிப்பதில்லை  
 யென்பதால் (லூக். 20:36) பிறப்பிக்கிறதற் கான procreation  
 தேவை இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு அவ்வித  
 ஆற்றல் இருப்பது மறுக்க முடியாதென்பது ஆதி. 6:1-4 லிருந்து  
 காணலாம். அங்கே, தேவகுமாரர் (தூதர்கள்) மனுஷ  
 குமாரத்திகளோடு பாலுறவு கொண்டதாக நமக்குச்  
 சொல்லப்படுகிறது; அதின் விளைவால் வல்லமைமிக்க  
 மனிதர் Mighty Men கொண்ட வம்சம் உருவானது.  
 இது லிருந்து தூதர்கள் பாவஞ் செய்யக் கூடும்  
 எனப்பார்க்கிறோம்.

தூதர்கள் இரட்சிப்பைச் சுதந்தரிப்போரின் பணிவிடை  
 ஆவிகளாவர். (எபி. 1:13,14). அதுபோல துன்மார்க்கர் மேல்



தேவனுடைய கோபாக்கினையை நிறைவேற்றுபவராவர். 2 தெச. 1:7-8. அவர்கள் இஸ்ரவேலில் தெரிந்து கொள்ளப் பட்டோரை elect of Israel பூமியின் நான்குமுனைகளினின்றும் கூட்டிச் சேர்ப்பர். (மத். 24:31). தேவனுடைய மக்களது சடப்பொருள் சார்ந்த தேவைகளை வழங்கிடு செய்ய பொறுப்பளிக்கப்பட்டோராவர். மத். 4:11; 1 ராஜா 19:4-8.

பேய்களை Demons தூதர்களாக வகைப்படுத்தலாகாது. அவை உடலினின்று பிரிந்த ஆவியாக Disembodied Spirit தோன்றுகின்றன; சிலர் எண்ணுகிறபடி ஆதாமுன்பூமி Pre-Adamite Earth யுடைய குடிவாசிகளின் அத்தகைய ஆவிகளாகலாம். ஏனெனில் அவர்களது உடல்களினின்று ஆதாமுன் பூமியானது ஒழுங்கற்றுப் போவதற்கு ஏதுவாயிருந்த பாவத்தின் காரணமாக அவர்களது ஆவிகள் இந்தவிதமாக பிரிந்துமிருக்கலாம். இது எளிதில் நம்பக் கூடியதாகிறது. ஏனெனில் அவைகள் மானிடவம்சத்துள் மீள உடலெடுக்க வகை தேடுகின்றன; அவை பொல்லாதவை wicked, அசுத்தமானவை unclean, கயமையானவை, வஞ்சகங் கொண்டவை vicious, மனதையும், சரீரத்தையும் சீர் கேடாக்குபவை derange. மத். 12:22; 15:22; லூக். 4:35; 8:26-36; 9:42. அவை பழைய ஏற்பாட்டில் வரும் அஞ்சனம் பார்க்கிற/குறி சொல்லுகிற ஆவிகள் familiar spirits மற்றும் வஞ்சிக்கிற, நச்சுக்கவர்ச்சியின் ஆவிகளாக தீமோத்தேயுவுக்கு பவுல் எச்சரிக்கை செய்வதான தியவழியில் தூண்டுகிற ஆவிகளாகும். 1 தீமோ. 4:1.

மூவொன்றான தேவனைத் தவிர்த்து வேதாகமத்தில் மூன்று சிறப்புமிக்க, விஞ்சிய உயர்நிலையினர் Personages குறிப்பிடப்படுகின்றனர்.

## 1. மிகாவேல்

### Michael

இவன் மூன்றுமுறைகள் தானியேலில் குறிப்பிடப்



படுகிறான். (தானி. 10:13,21; 12:1). அங்கே அவன் தானியேலின் மக்களுக்காக அதாவது யூதர்களுக்காக நிற்கிற ஓர் அதிபதி Prince என அழைக்கப்படுகிறான். அவன் யூதா 9ல் பிரதான தூதன் Archangel என அழைக்கப்படுகிறான். அவன் வெளி. 12:7 ல் 'பரலோகத்தின் தூதகண சேனை' யின் அதிகாரம் வகிப்பவனாக காணப்படுகிறான். அவனது பணி தேவனுடைய மக்களை, அதிலும் தனி முறையில் யூதர்களை சாத்தானுடைய வல்லமையினின்று விடுவிப்பதும், முடிவில் சாத்தானையும் அவனது தூதர்களையும் வானமண்டலங்களிலிருந்து வெளியாக்குவதும், பூமியின் மீது அவர்களை விழத்தள்ளுவதுமாகும். வெளி. 12:7- 9. அவனுக்கு மரித்தோரின் உயிர்த்தெழுதலிலும் கூட ஒரு சில பணி உளது; ஏனெனில் அவன் தானி. 12:1,2 ல் குறிப்பிடப்பட்டுள்ள உயிர்த்தெழுதலில் தொடர்புடையவனாகிறான். மேலும் அவன் மோசேயுடைய உயிர்த்தெழுதலைக் குறித்து பிசாசுடனே தர்க்கம் செய்கிறான். (யூதா 9). கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழுகையில் கேட்கப்படவுள்ள பிரதான தூதனின் சத்தம் (1 தெச. 4:16) மிகவேலுடைய சத்தமாக இருக்கப் போகிறது; ஏனெனில் அவன் மாத்திரமே வேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே பிரதான தூதனாகிறான்.

## 2. காபிரியேல்

### Gabriel

அவன் நான்கு முறைகள் பெயர் குறிப்பீடு செய்யப்படுகிறான்; அதாவது தானியேலில் இருமுறை, மற்றும் லூக்காவில் இருமுறை; தேவனுடைய இரட்சிப்பின் பணியோடு தொடர்புடையவனாய் அவன் காணப்படுகிறான். அவன் தானியேலுக்கு (தானி. 8:16; 9:21-27) கிறிஸ்துவின் முதல் வருகையின் காலவேளை time குறித்து தெரிவிக்கும்படி அவனுக்கு வெளிப்பட்டான். காலம்



நிறைவேறியபோது. அவன் சகரியாவுக்கு கிறிஸ்துவின் முன் தூதனான யோவான் ஸ்நாபகனின் பிறப்பையும், பிற்பாடு மரியாளுக்கு இயேசுவின் பிறப்பையும் பறையறை செய்தான். லூக். 1:19,26,27. பரலோகத்தில் அவனது நிலை உயர்வானதாகும்; ஏனெனில் அவன் தன்னைக் குறித்து “நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்” என சகரியாவிடம் கூறுகிறான்.

### 3. சாத்தான்

#### Satan

நாம் சாத்தானைக் குறித்து கடைசியில் பேசுகிறோம்; மூவரிலும் அவன் குறைந்தவன் என்றோ, அற்பமானவனென்றோ அல்ல; அநேக வகைகளில் அவன் மிகத் தலைசிறந்தவனாவான்; ஆனால் அவனது தீய சிறப்பியல்புகளின் evil character காரணமாக மிகவும் கீழாக வைத்துப் பேசுகிறோம். இவனே அகிலாண்ட universe/ முழுஉலகே யுள்ள முழு ஒழுங்கின்மைக்கும் குழப்பத்துக்கும் anarchy மற்றும் எதிரெழுச்சிகளுக்கும் rebellion மூலகாரணமாயிருக்கிறான்.

இனி நாம் ஆவி உலகத்தோடு Spirit World மனிதனுக்குள்ள தொடர்பை கவனிப்போமாக. மனிதன் தனது சடப்பொருள் மற்றும் ஆவி ஒழுங்கமைப்பில் இரு உலகங்களுக்கென உருவாக்கப்பட்டான்; அவை சடப்பொருள் உலகம் Physical World மற்றும் ஆவிப்பொருள் உலகம் Spirit World என்பவைகளே! தெசலோனிக்கேயருக்கு எழுதுகையில் பவுல் கூறுவதாவது:

I தெசலோனிக்கேயர் 5:23: சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.



எபிரேயர் 4:12: தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டவைகளிலிருந்து மனிதன் ஓர் மும்மை Trinity எனப் பார்க்கிறோம். சரீரம் Body, ஆத்துமா Soul மற்றும் ஆவி Spirit இணைப்பாக்கம் கொண்டவன். மனிதன் தேவசாயலில் உருவாக்கப்பட்டான்; தேவன் ஓர் மும்மை 'Trinity'. தாவர உயிருக்கும் மற்றும் பிராணி உயிருக்குமுள்ள வித்தியாசமாவது தாவரத்துக்கு உணர்வு விழிப்புள்ள conscious உயிர்வாழ்வு life கிடையாது; ஆனால் பிராணிக்கு ஓர் "ஜீவிக்கின்ற (உணர்வுள்ள) ஆத்துமா" living (conscious) soul உளது. பிராணி உயிருக்கும் animal life மானிட உயிருக்கும் human life உள்ள வேறுபாடு யாதெனில் பிராணிகளுக்கு ஓர் ஜீவஆத்துமா living soul உள்ளது என்றாலும் மனிதனுக்கு கூடுதலாக ஒன்றுள்ளது; அவனுக்கு 'ஓர் ஆவியை' a spirit உள்ளதே அதுவாகும்.

மனிதன் ஓர் ஆவியை a spirit உடையவனாகிறதினால் மிருகத்தினின்று வேறுபடினும் அவனது சரீரத்தைப் பொறுத்தவரை அவன் ஓர் விலங்கினமேயாவான். அதாவது, அவனது சரீரமானது, அதின் செயல்முறைகளைப் பொறுத்தவரை ஓர் விலங்கினது சரீரத்தைப் போன்றதாய், அதினுடைய மிகமுக்கிய செயற்பாங்குகளான மூச்சுவிடுகை, செரிமானம், செமிப்புக்கை மற்றுமுள்ள பொதுப்படையான ஆக்கப் பாணிகளில் விளங்குகிறது. ஆகவேதான் அப்போஸ்தலன் இயல்பான natural சரீரத்தைக் குறித்துப் பேசுகையில்



மனிதனுடைய விலங்கின animal சரீரத்தையே குறிப்பீடு செய்கிறார்.. அதே வேளையில் மனிதனுடைய ஆவி உருவான spiritual சரீரத்தைக் குறித்துப் பேசுகையில் ஏதோவித some கட்டிலனாகா காற்று போன்ற பொருளாலான ethereal substance ஓர் சரீரத்தை அவர் குறிக்கொள்ளவில்லை; அதற்குமாறாக ஓர் உருவமைப்பும் form வடிவும் shape கொண்ட ஓர் சரீரத்தையே கருதுகிறார். ஆனால் அச்சரீரமோ இயல்சார்ந்த natural சட்டங்களுக்கல்லாதபடி ஆவிசார் சட்டங்களால் spiritual law கட்டுப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டதாயுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நமது இயல்பான natural மற்றும் ஆவி உரு சரீரங்கள் இரண்டுமே பருப்பொருளால் matter ஆக்கப் பெற்றவை; ஒரே ஒரு வித்தியாசம் உளதெனில் நமது இயல்பான சரீரங்களினுடைய பருப்பொருள் matter இவ்வியற்பியல் உலகோடு physical world பொருந்தி யமைந்துள்ளது; அதேவேளையில் நமது ஆவியுரு சரீரங் களின் spirit bodies பருப்பொருள் ஆவிப்பொருள் உலகத்தோடு spirit world பொருந்த அமைந்துள்ளது. ஆவி இயலான spiritual சரீரம் எனக் கூறுவதைவிட ஆவியுரு சரீரம் Spirit Body எனக் கூறுவதே ஆய்வுப் பொருளை கூடுதல் தெளிவுபடுத்துவதாயுள்ளது; ஏனெனில் 'ஆவிக்குரிய சரீரம்' ஓர் சரீரத்தின் சமயத் தொடர்பான religious இயல்புக் குணத்தை அதிகமும் குறிப்பீடு செய்கிறதேயன்றி பருப் பொருள் சார்ந்த material இயற்பண்பையல்ல!

மனிதனுடைய மும்மடியான குணமானது three fold nature of man ஆசரிப்புக் கூடாரத்தால் tabernacle தெளிவாக்கப்படலாம். ஆசாரிப்புக் கூடாரம் ஓர் முற்றத்தால் court சூழப்பட்ட ஓர் கூடாரமாயிருந்தது tent. அந்த முற்றம் ஓர் திரைச்சீலை வேலியால் curtained fence அடைத்து வைக்கப்பட்டது. கூடாரமானது இரு பாகங்களாக பிரிக்கப் பட்டது. ஓர் மறைப்புத் திரையால் veil ஒரு பகுதி மற்றதைவிட இருமடங்கு நீளமுடையதாக்கப்பட்டது. பெரிதான பகுதி



வெளியேயிருந்து ஓர் மூடு திரையாலான நுழைவாயில் வழியாக curtained doorway உட்புகப்பட்டது. இப்பகுதியில் தேவசமூகத்தப்பங்களின் மேஜை, தூபபீடம் மற்றும் ஏழு கிளைகளாலான குத்துவிளக்கு உள்ளடக்கப்பட்டிருந்தன. இப்பகுதி 'பரிசுத்த ஸ்தலம்' என அழைக்கப்பட்டது. சிறிதான பகுதி பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மறைதிரை veil அல்லது பிரிப்பு திரைச்சீலை dividing curtain வழியாய் உட்புகப் பட்டது. இது உடன்படிக்கைப் பெட்டியை உள்ளடக்கியது; அதின் மூடியின் மேல், இரண்டு கேரூபீன்களினிடையில் ஷெக்கினா மகிமையில் தேவன் தமது இருப்பிடத்தை எடுத்துக் கொண்டார்; இப்பகுதி மகா பரிசுத்த ஸ்தலம் என அழைக்கப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தில் ஜன்னல்கள் இருக்கவில்லை. ஒரே புகுவழியானது entrance திரை யாலான நுழைவாயில் மூலமாக பரிசுத்த ஸ்தலத்துள் பிரவேசிக்கச் செய்தது.

ஆசரிப்புக் கூடாரமும் அதினுடைய சுற்றுக்கட்டு வெளியிடமும்/முற்றமும் Courtyard 'மனிதனது மும்மடித் தன்மையின்' Three fold nature of man ஓர் மாதிரியாக a type விளங்குகிறது. சுற்றுக்கட்டுவெளியிடம் அல்லது பிராகாரம் courtyard அவனது சரீரத்தை உருவமைப்பு செய்கிறது; அதுபோல 'பரிசுத்த ஸ்தலம்' அவனது ஆத்துமா வையும் soul, மற்றும் 'மகாபரிசுத்த ஸ்தலம்' அவனது ஆவியுருவையும் spirit புறஉருவங் கொடுக்கின்றன. 'பரிசுத்த ஸ்தலம்' ஊடாயன்றி பிராகாரத்துக்கும் courtyard மகாபரிசுத்த ஸ்தலத்துக்கு மிடையே எந்தவித இணைப்புவழி இல்லாதது போன்று, மனிதனுடைய சரீரத்துக்கும், ஆவியுருக்குமிடையே அவனது ஆத்துமா மூலமாயன்றி எந்தவித தொடர்பும் இருக்க இயலாது.

ஆசரிப்புக் கூடாரம் பூர்த்தியான பின்பும் அது தேவப் பிரசன்னம் Presence of God தங்காது வெறுமையாய்



தொடர்ந்திருந்தது. பரிசுத்த ஆவியானவர் Spirit of God கீழிறங்கி descended மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் தமது உறைவிடத்தை எடுத்தது took up His abode வரை அவ்வித மிருந்தது. ஆக, ஓர் மனிதன் சரீரம், ஆத்துமா மற்றும் ஆவியுருவைப் பொறுத்தவரை நிறைவு செய்யப்படலாம். ஆனால் அவனது ஆவியியலான இயல்பு Spiritual Nature புதுப்பிறப்பூட்டப்படாமலே unregenerate தொடர்ந்து நீடிக்கலாம்; அதாவது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய இயல்பின் nature ஆவியுரு அறையுள் Spirit Compartment பிரவேசித்து அதை உடைமையாக்கிக் கொள்ளும் வரைக்கும் அப்படியேயிருக்கும். ஆனால் 'புதிய பிறப்பு' New Birth நிகழும்போது இது சம்பவிக்கிறது.

ஓர் மனிதன் மரிக்கையில் அவனது ஆத்துமா மற்றும் ஆவியுரு சரீரத்தை விட்டு பிரிகின்றன; சரீரம் கல்லறையில் வைக்கப்படுகிறது; ஆனால் ஆவியுரு spirit சரீரமற்றதல்ல, not bodiless; அதற்கு பவுல் அழைக்கிற விதமான அதற்குரிய உளம் சார்ந்த Psychical body அல்லது ஆத்துமீக soulish சரீரம் இருக்கிறது; இதனை கொட்டையுள்ள ஓர் கனியால் (உதாரணமாய் 'பீச்' Peach) விளக்கமளிக்கலாம். இக்கனி Peach ஓர் மும்மையாகும் trinity. இது கனியினது சதை flesh, கொட்டை stone மற்றும் பருப்பு Kernel இணைந்தாக்கப் பெற்றது. 'சதை' மனிதனுடைய சரீரத்துக்கு சரி ஒப்பாயிருக்கட்டும்; அதுபோல 'கொட்டை' ஆத்துமாவுக்கு மற்றும் 'பருப்பு' ஆவியுருவுக்கு பொருத்தப்பட்டும், கொட்டையிலிருந்து கனியினது சதையை நீக்கிவிடு; பருப்புக்கு இன்னமும் கொட்டையாகிய ஓர் சரீரம் உளது; ஆகவே, மரணத்தின் போது ஓர் மனிதனுடைய சரீரம் அவனது ஆத்துமா மற்றும் ஆவியுருவிலிருந்து பிரிக்கப்படுகையில், ஆவியுரு சரீரமற்ற தாயில்லை; அதற்கு இன்னமும் அதற்குரிய 'ஆத்துமீக சரீரம்' Soulish body உளது. இந்த ஆத்தும சரீரம் கேட்கவும், மற்றும் பேசவும், மற்றும் சிந்திக்கவும், மற்றும் உணரவும்



கூடுமாதலால் அதற்கு ஏதாமோர் திப்பமுடைய/ தொட்டுணரத்தக்க 'tangible' வடிவம்/அமைப்பு உண்டாயிருக்க வேண்டும். அது ஓர் 'பேய் உரு' போன்ற ghostlike ஓர் கட்டமைப்பாயிராது; ஆத்துமீக சரீரத்தின் பிரயோகிப்பில் எல்லைவரையறைகள் limitations சந்தேகத்துக்கிடமின்றி நிச்சயம் உள்ளன. அப்படியில்லா திருந்தால் அதற்கு அதனுடைய சடப்பொருளாலான physical சரீரத்தை உயிர்த்தெழுதலின் போது மீளப் பெறுதற்கு தேவை ஏதும் இருக்க வேண்டியதில்லையே!

'ஆத்துமீக சரீரம்' என்று ஒன்றுள்ளது என்பது 'ஐசுவரிய வான் மற்றும் லாசரு' கதையில் வெளிக் கொணரப்படுகிறது. லூக். 16:19-31.

இக்கதை ஓர் உவமையாகாது. இது ஆனால் கிறிஸ்துவின் சொந்த தனிப்பட்ட அறிவுக்குட்பட்ட மறுஉலகில் other world நிஜமாகவே சம்பவித்த ஒரு காரியத்தைக் குறித்து அவருடைய விளக்கவுரையாகவுள்ளது; இது லாசருவும், ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டதாக அறிவிக்கிறது. அதாவது, அவர்களது சரீரங்கள் பூமியின் மேல் விடப்பட்டுப் போயின; அவர்களுக்கு கீழுலகில், underworld பின்பு என்ன சம்பவித்தது என்பது அவர்களது 'உடலினின்று பிரிக்கப்பட்ட நிலையில் disembodied state' அவர்களுக்கு என்ன சம்பவித்தது என்பதை விரித்துரைப்பு செய்கிறது. அந்நிலையில் அவர்கள் உணர்வு விழிப்பு உடனிருந்தனர் conscious. மேலும் ஐசுவரியவான் லாசருவை அடையாளங் கண்டு கொண்டான்; லாசருவுக்கு ஓர் சரீரம் இல்லாதிருந்தால் அவ்வாறு அவன் செய்திருக்க முடியாது; ஆனால் அது அவனது சடப் பொருளாலான சரீரமல்ல. ஏனெனில் அதை அவன் பூமியின் மேல் விட்டு விட்டானே! அப்படியானால் அது அவனுடைய ஆத்துமீக சரீரமேயாகும் Soulsh body. ஆத்துமீக சரீரம் soulsh body ஏதோ அளவில்



ஓர் சரீரம் என்பதாகாது; அதற்குமாறாக, அது அதினுடைய வெளித்தோற்றம் மற்றும் வெளி உருவத்தில் அதின் சொந்தக்காரருடைய பூமிக்குரிய சரீரத்துக்கு ஒத்திருக்கிறது conforms என்பதற்கு இது மெய் அறுதிச் சான்றாயுள்ளது. அல்லாவிடில் அவன் மறுஉலகில் இனங்கண்டு கொள்ளப் பட்டிருக்க முடியாது.

மேலும், ஐசுவரியவான் பார்க்க, உணர, தாக்க, பேச, மற்றும் ஞாபகப்படுத்த முடிந்தது. அவன் தன்னுடைய புலனுணர்வுகளை senses உடைமைப்படுத்தியிருந்ததையும். அவன் தன்னுடைய தனிமனித நிலையை personality இழந்து விடவில்லை என்பதையும் இது சான்றுறுதி செய்கிறது. மேலும் இது 'ஆத்துமா துயில் கொள்ளல்' Soul Sleep என்கிறதான 'முறிவு break' உளதாயிருத்தலில்/வாழ்வுத் தொடர்ச்சியில் continuity of existence அல்லது உணர்வு நிலையின் consciousness இடையறாத்தொடரில் இருப்பதில்லை எனவும் மெய்ப் பிக்கிறது; அதாவது 'பூமி வாழ்விலிருந்து' Earth-life 'ஆவியுரு வாழ்வுக்கு Spirit Life' கடந்து செல்லுகையில் 'ஆத்துமாவின் தூக்கம்' எனும் இடைமுறிவு இல்லை என்பது நிருபணமாகிறது. அதாவது ஒரு வாழ்வு இன்னொன்றினுள்ளாக கலந்திருக்கிறது merges. குழந்தை-வாழ்வு infant-life சிறுவன் வாழ்வுடன் Boy-life இரண்டறக் கலக்கிறதுபோல இதுவுமாகிறது. உயிர்த் தெழுதலின்போது 'ஆவியுரு வாழ்வு' Spirit Life 'உயிர்த் தெழுதல் வாழ்வுடன்' Resurrection Life அடங்கி ஒன்றாகுகிறது. அதாவது 'சிறுவன் வாழ்வு' 'மனிதன் வாழ்வுடன் Man life' கலந்திணைவதுபோல இதுவுமாகிறது; உடையைத் தரித்துள்ளபோது நான் இருக்கிறது எப்படியோ அப்படிப்போலவே நான் உடையைக் களைந்துவிட்ட பின்பும் நான் சரியாக நானாகவே இருக்கிறேன்; ஆக, மரணமானது எனது பருப்பொருள் material சரீரத்தை என்னைவிட்டு உரிந்து போடினும் அது எனது தூழ்நிலையை environment



மாத்திரம் மாற்றிப் போடுகிறதேயன்றி, எனது தனியாள் தன்மையை personality அல்லது உடலின் உருவமைப்பை Bodily Form அழித்துப்போடுகிற தில்லை.

‘தூக்கம்’ Sleep வேதாகமத்தில் எப்போதுமே மனிதனது சரீரத்துக்கு body குறிப்பீடு செய்து வருகிறதேயன்றி ஆத்துமாவுக்கல்ல; மேலும் ‘இயேசுவில் இளைப்பாறுகை’ asleep in Jesus எனும் சொற்றொடர் விசுவாசியை மாத்திரம் சுட்டுக்குறிப்பு செய்கிறது.

மனிதனது மும்மடித்தன்மை எனும் வரைபடம் Diagram மனிதனின் மும்மடித்தன்மையை தெளிவுபட எடுத்துக் காட்டுகிறது.

வெளிவட்டச் சுற்றுவரை Outer Circle மனிதனது சரீரத்துக்காக body நிற்கிறது; இடையேயுள்ளது middle ஆத்துமாவுக்காக soul மற்றும் உட்புறமான பகுதி inner ஆவியுருவுக்காக spirit நிற்கிறது; அல்லது பவுல் அழைப்பதின் படி ‘மாம்ச சுபாவ’ Carnal (1 கொரி. 3:1-3); ‘ஜென்ம சுபாவ’ Natural (1 கொரி. 2:14); மற்றும் ‘ஆவியுரு சுபாவ’ Spiritual (1 கொரி. 3:1) பகுதிகளாலானவனே மனிதன்!

வெளிவட்டச் சுற்றில் சரீரம் body பருப்பொருள் material உலகத்தை தொடுவதாகக் காட்டப்பட்டுள்ளது; அதாவது ஐந்து புலனுணர்வுகளான ‘காட்சி’ Sight, ‘முகர்வு’ Smell, ‘கேட்பு’ hearing, ‘சுவைப்பு’ taste மற்றும் ‘தொடுகை’ touch மூலமாக சரீரம் அதைத் தொடுகிறது. ஆத்துமா soul சரீரத்தின் ஐந்து புலனுணர்வுகளை five senses தனது செயலிகளாக agents பயன்படுத்துகின்றது; அதாவது ஆத்துமாவானது பருப்பொருள் matter மற்றும் வரலாற்று சார்பான ஆராய்ச்சி historical research ஆகிய இயல் நிகழ்ச்சிகளுடைய phenomena முற்றாய்வில் exploration மற்றும் அதினுடைய தன்முக வெளியீட்டுரைத்தலில் self expression மற்றும் புற உலகுடன் outside world தொடர்பு



கொள்ளுதலில் ஐந்து புலனுணர்வுகளை பிரயோகிக்கின்றது. ஆத்துமாவுக்குரிய வாயில்கள் Gates யாவையெனில் கற்பனை imagination, உளச்சான்று conscience, நினைவு memory, வாதயுகம் reason மற்றும் 'பாசங்கள்' affections என்பவையாகும். ஆத்துமாவுடைய 'கற்பனையின் வாயில்' சரீரத்துடைய 'காட்சியின்' வாயிலோடு ஒத்திசைந்திருக்கிறது; 'கண்' போன்ற கற்பனைவாயில் வழியாய் ஆத்துமா பார்க்கிறது. 'உளச் சான்றின் வாயில்' 'முகர்வின் வாயிலோடு' ஒத்திசைவு கொள்கிறது; அதின் வழியாகவே ஆத்துமா நன்மை மற்றும் தீமையின் உளதாந்தன்மையை presence கூர்ந்து கண்டுணர்கிறது.

'நினைவின் வாயில்' 'கேட்பின் வாயிலோடு' ஒத்திசைகிறது; அதின் மூலமாய் ஆத்துமா கேட்டவற்றை நினைவுபடுத்திக் கொள்கிறது. 'வாதயுக' வாயில் 'சுவைப்பு' வாயிலோடு ஒத்திசைகிறது; 'சுவைப்பு' உணவுகளை ஒப்பிடுவதுபோல ஆத்துமா வாத ஆதாரச் செய்திகளை facts ஒப்பிடுவதற்கு அது அனுமதிக்கிறது. 'பாசங்களின் வாயில்' 'தொடுகை' வாயிலோடு ஒத்திருக்கிறது; கையாக the hand விளங்குகின்ற இதன் மூலமாய் ஆத்துமாவானது அது நேசங் கொள்ளும் ஒருவரது தனியாளத்துவத்தை தொட்டுணர்கிறது.

ஆவியுருவானது spirit புறம்பான outward மற்றும் பருப்பொருள் சார்ந்த material காரியங்களுடைய கருத்துப்பதிவுகளை impressions ஆத்துமா மற்றும் சரீரம் மூலமாக பெறுகிறது. ஆவியுருவின் புலனுணர்வு இயல்புக் கூறுகள் sense faculties யாவையெனில் விசுவாசம் Faith, நம்பிக்கை Hope, பயபக்தி Reverence, ஜெபம் Prayer மற்றும் தொழுகை Worship என்பவையாகிய ஆவியுரு சார் இயல்புக்கூறுகளாகும் Spiritual Faculties. மனிதனது வீழ்வுறாத நிலையில் unfallen state அவனது ஆவியுரு



பரலோகினின்று ஒளியூட்டப்பட்டது ஆனால் மனுக்குலம் ஆதாமில் வீழ்ந்தபோது, பாவம் ஆவியுருவின் ஜன்னலை அடைத்தது. திரைச்சீலையை இழுத்திறக்கியது; அத்துடன் 'ஆவியுருவின் அறை' ஓர் மரண அறை Death Chamber யாக ஆகியது; அது அப்படியே புதுப்பிறப்பூட்டப்படாத unregenerate ஒவ்வொரு இதயத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது. கிறிஸ்து இயேசுவினுள்ள புதுவாழ்வினது 'ஜீவன்' மற்றும் 'ஒளி' அளிக்கின்ற வல்லமையைக் கொண்டு பரிசுத்த ஆவியின் ஜீவன் மற்றும் ஒளி அளிக்கும் வல்லமையானது அந்த அறையை வழிந்தோடுமளவு நிறைவாக நிரப்பும்வரை அது அந்தப்படியே மரண இருளில் தொடர்வதாகும். இதனால் தான் நாம் ஜென்ம சுபாவ மனிதன் ஆவிக்குரிய காரியங்களை ஏன் அறிந்து கொள்ள முடிவதில்லை என காண்கிறோம். அவனது ஆவிக்குரிய இயல்பு புதுப்பிக்கப் படும் renewal வரைக்கும் அவன் அவைகளை புரிந்து கொள்ள முடியாது.

ஆனால் ஜென்ம சுபாவ மனிதனுடைய ஆவியுரு Spirit இருட்டாக்கப்படுகிறதுமன்றி அவனுடைய சித்தம் Will நுழைவாயிலில் ஓர் காவலன் guard போல நின்று கொண்டு பரிசுத்த ஆவியின் நுழைவையும் தடை செய்கிறது. தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தினது வல்லமை மூலமாக சித்தம் Will சரணடையும் வரை பரிசுத்த ஆவியானவர் புகுந்து தமது இருப்பிடத்தை மனித ஆவி யுருவினுள் எடுக்க இயலாது.

நன்மை மற்றும் தீமையுடைய போர்க்களம் மனிதனுடைய ஆத்துமாவினுள் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தமது குடியிருப்பை ஓர் மனிதனது ஆவியுருவில் spirit எடுத்துக் கொள்ள வேண்டுவது மட்டும் போதாது; அவரால் ஆத்துமா மற்றும் சரீரத்தை எளிதில் அணுகத் தக்கதாயுமிருத்தல் access வேண்டும். அவ்வாறாகின்றவரை ஒரு மனிதன் 'பரிசுத்தமாக்கப்படுவது' Sanctified கூடாததாகும்.



ஏனெனில் பரிசுத்தம் Holiness ஓர் 'ஆவி நிரம்பிய' Spirit filled ஆவியுரு Spirit, ஆத்துமா மற்றும் சரீரத்தின் மேல் கட்டுப்பாடு விதிக்கிறது conditioned. ஓர் ஆரோக்கிய ஆத்துமா மற்றும் ஆவியுருவிற்கு ஓர் ஆரோக்கிய சரீரம் தேவையாகிறது. சரீரமானது உலகப்பொருள், சிற்றின்ப வேட்கைக்கு Carnality மற்றும் மாம்ச இச்சைகளுக்கு ஒப்புவிக்கப்படுமானால், மேலுமாய் அதனை பலவீனப் படுத்துதற்கான உபவாசத்திற்கு Fasting இடமளிக்கப் படுமானாலும் கூட ஆத்துமா மற்றும் ஆவியுரு அவதியுறும் படியாகும்; அத்துடன் முழு மனிதனும் ஆவிக்குரிய நிலையில் நோயுற்ற வனாகிடுவான். Spiritually Sick.

இப்பொழுது நாம் ஆவியுரு மற்றும் ஆத்துமா சரீரத்தை விட்டுப் பிரிந்த பின்னர் அவைகளுடைய வாழ்வை life துப்புத்தேடிக்காண முனைவோமாக. 'ஐசுவரியவான் மற்றும் லாசரு' கதையில் நமக்கு 'கீழுலகம்' underworld குறித்த ஓர் விரிவுரை கிட்டுகிறது. இது இரு அறைகளால் ஆக்கப் பெற்றது என நாம் காண்கிறோம்; அதாவது பரதிசு Paradise மற்றும் நரகம் Hell ஆகிய இவ்வறைகள் இரண்டுக்குமிடையே ஓர் 'கடக்கயியலா பெரும்பிளவு' impassable Gulf உளது; இப்பெரும்பிளவின் கீழே அடியில்லாகுழி Bottomless Pit அல்லது படுபாதாளம் Abyss உளது; இது தீய ஆவிகளின் Evil Spirits (பேயுருக்கள் Demons) ஓர் தற்காலிக சிறைப்பட்ட நிலைக்குரிய ஸ்தலமாயுள்ளது. இதற்கு அப்பொல்லியோன் Appollyon எனும் ராஜா உண்டு; ஆனால் தேவனால் பூட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை திறக்க அவர் விரும்புகின்ற போது ஓர் தூதனுக்கு அதற்கான அதிகாரங் கொடுக்கிறார். வெளி. 9:1-11; 17:8; 20:1-3.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் முன்பு மரித்த நீதி மான்களின் ஆத்துமாவும் ஆவியுருவும் கீழுலகின் under world 'பரதிசு' Paradise அறைக்குச் சென்றது அங்கேதான்



கிறிஸ்து தமது சிலுவை மீதான மரணத்தின் பின்பு 'மனந்திரும்பிய கள்வனை' Penitent Thief சந்தித்தார்; அவரது உயிர்த்தெழுதலின் நாளிலே கிறிஸ்துவின் ஆத்துமாவும் ஆவியுருவும் கீழுலகத்தைவிட்டு திரும்பி வந்தது. ஆனால் அவர் தனியே திரும்பி வரவில்லை; அவர் அத்திடன் பரதிசு பிரிவிலுள்ள சகல குடியிருக்கையாளரையும் occupants நம்மோடு திரும்ப எடுத்துக் கொண்டு வந்தார். அத்தோடு அக்காலியறையை அடைத்துப் பூட்டினார். இப்போது அவரிடம் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய Death and Hades திறவு கோல்கள் உள்ளன. வெளி. 1:18. இங்கே 'மரணம்' Death கல்லறைக்காக Grave நிற்கிறது; 'பாதாளம்' Hades கீழுலகத்துக்காக Underworld நிற்கின்றது. கீழுலகத்தினின்று கிறிஸ்துவோடு திரும்பி வந்தவர்களில் சிலர் Some தங்களுக்கான சரீரங்களைப் பெற்றுக் கொண்டு. மரித்தோர் மத்தியிலிருந்துள்ள உயிர்த்தெழுதலின் முதற்கனிகளாக First Fruits of Resurrection எழுந்து அவரோடு எழுந்தருளி பரத்துக்கு ஏறிச் சென்றனர்; மத். 27:52,53. ஏனையோர் the rest மூன்றாம் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்; அங்கேதான் பவுல் எய்தப் பெற்றார். 2 கொரி. 12:1-4. அதைப் பவுல் 'பரதிசு' என அழைத்தார்; அங்கேதான் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பின்பிலிருந்து மரித்துக் கொண்டிருக்கிற மரித்த நீதிமான்களனைவரும், கர்த்தருடனேயிருக்கும் படியாக with the Lord செல்லுகிறார்கள். பிலி. 1:23; 2 கொரி. 5:8.

அங்கே மரித்த நீதிமான்களின் ஆத்துமாக்கள் அவர்களது சரீரங்களுடைய உயிர்த்தெழுதலுக்கான வேளை வரும்வரை தங்கப் போகின்றனர்; பின்பு கிறிஸ்து தமது சபையை மத்திய ஆகாயத்தில் சந்திக்க திரும்ப வருகையில் அவர் மரித்த நீதிமான்களது ஆத்துமாக்களை மூன்றாம் வானத்தின் பரதிசிலிருந்து திரும்ப கொண்டு வருவார்; ஏனெனில் அவர் இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் who sleep in



Jesus அவரோடே கூடக் கொண்டு வருவார் (1 தெச. 4:14) என நமக்குச் சொல்லப்படுகிறது. அவர்களோ பூமிக்கு மேலும் தொடர்ந்து இறங்கி கல்லறையினின்று தங்கள் சரீரங்களை பெற்றுக் கொள்வார்கள்; பின்பு மீண்டும் அவர்கள் எழுந்து மறுரூபமாக்கப்பட்ட பரிசுத்தவான் களுடன் சேர்ந்து, மத்திய ஆகாயத்தில் கிறிஸ்துவை சந்திக்க ஏறிச் செல்வார்கள்..

நாம் அறிகிற மட்டில் மரித்த பொல்லாதோரின் 'Wicked Dead' ஆத்துமாக்கள் கீழுலகின் underworld 'நரக அறையில்' Hell Compartment தான் இன்னமும் இருக்கின்றன. இரண்டாம் உயிர்த்தெழுதல் வரை அங்கேயே தொடர்ந்திருக்கப் போகின்றன; இரண்டாம் உயிர்த்தெழுதலின்போது அவர்கள் பூமிக்கு திரும்ப வந்து தங்களது சரீரங்களை அடைவார்கள்; பின்பு 'பெரிய வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்புக்கு' Great White Throne Judgement செல்லு வார்கள்; நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் அவர்கள் இரண்டாம் மரணத்துக்கு Second Death தீர்ப்படைவார்கள்; அதாவது அவர்கள் மீண்டும் மரிப்பார்கள் எனப் பொருள்படும்; அதாவது தங்கள் சரீரங்களை மீண்டும் இழப்பார்கள் எனக் கருத்திசைவு கொள்ளும்படியாகும்; உடலினின்று பிரிக்கப்பட்ட ஆவியுருவாக Disembodied Spirits அக்கினிக்கடலினுள் Lake of Fire (நித்திய நரகம் - Gehenna/Final Hell) நித்தியாநித்தியமாய் அனற்கொழுந்தில் அவதிப்பட தள்ளப்படுவர். ஆத்துமாவும் ஆவியுருவும் அனற்கொழுந்திற்கு Flames புகவழியளிக்காதபடியுள்ளதால் impervious, இரண்டாம் மரணத்தால் மீண்டும் சரீரத்தைவிட்டு பிரிந்துவிட்ட பின்னருள்ள பொல்லாதோர் எவ்வாறு நித்தியமாய் எழுத்தின்படியான அக்கினி யில் தொடர்ந்து நிலையாயிருப்பர் என்பதற்கு இது விளக்கமளிக்கிறது.



பூமி அக்கினியால் புதுப்பிக்கப்படுகையில், சாத்தான் மற்றும் வானமண்டலங்களிலுள்ள சகல பொல்லாத அதிகாரங்களும் Evil Powers சிறைப்படுத்தப்படுவர்; அத்தோடு வானமண்டலங்கள் சகல தீய மற்றும் கலகத்தின் ஆவிகளினின்று விடுபட்டு சுத்திகரிக்கப்படும். புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியில் ஆதாமின் விழுகைக்கு முன்னுள்ள நிலைக்கு மனிதன் மீண்டும் கொண்டு வரப்படுவான்; இயல்நிலை Natural மற்றும் ஆவி Spirit உலகங்களுக்கிடையேயான திரைச்சீலை Veil அகற்றப்பட்டுப்போம்.



## சாத்தானின் திரித்துவம்

### The Satanic Trinity

சாத்தான் இவ்வுலகத்தின் / இப்பிரபஞ்சத்தின் / இய்யுகத்தின் தேவனாயிருக்கிறான் God of this world (Age) 2 கொரி. 4:4.

இவ்வுலகத்தின் (யுகத்தின்) தேவனாக எல்லாவகையிலும் அவன் தேவனது போலிப் பின்பற்றாளனாக தேவன் போல் நடக்க to ape இலக்கு வைத்துள்ளான். தேவன் தமது குமாரனை (இயேசு) உலகத்திற்கு அனுப்பியது போல சாத்தான் அந்திக்கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்புவான்; தேவன் கிறிஸ்துவில் இருந்ததுபோல சாத்தான் தானும் அந்திக்கிறிஸ்துவில் மனிதப்பிறவி / உடல் எடுப்பான். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டுள்ளது தேவபக்திக்குரிய இரகசியமாகிறது; சாத்தான் மாம்சத்தில் வெளிப்படுவது அக்கிரமத்தின் இரகசியமாகப் போகிறது. 2 தெச. 2:7. கிறிஸ்து பெற்றிருக்கின்ற எல்லாவற்றையும் அந்திக்கிறிஸ்து வைத்திருக்குமாறு சாத்தான் பார்த்துக் கொள்வான்.

I கிறிஸ்துவுக்கு ஓர் சபை இருக்கிறது. - அது சவிசேட திருச்சபை Ecclesia; அந்திக்கிறிஸ்துவுக்கு ஓர் சபை இருக்கவுள்ளது; அது 'சாத்தானின் கோயில்'/வழிபாட்டுக் கூட்டம் Synagogue of Satan வெளி. 2:9; 3:9.

II கிறிஸ்து ஓர் மணவாட்டி Bride யைப் பெறவுள்ளார். அது சபையேயாகும். எபே. 5:25-27. அந்திக்கிறிஸ்து ஓர் மணவாட்டி யைக் கொள்ளப் போகிறான். அது 'புதிரான வேசித்தன சபை the Mystic Harlot Church' யாகும். வெளி. 17:1-16.

III கிறிஸ்து ஓர் பாத்திரம் Cup வைத்துள்ளார்; அது இராப்போஜன / ஐக்கிய திருவிருந்து பாத்திரம் Communion Cup ஆகும்; 1 கொரி. 10:16; 11:25 அந்திக்கிறிஸ்து ஓர்



பாத்திரத்தை வைத்துள்ளான்; அது பேய்களுடைய பாத்திரம்  
Cup of Devils 1 கொரி. 10:21.

IV கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியம் மூன்றரை வரு  
டங்கள் நீடித்தது; சாத்தான் அந்திக்கிறிஸ்துவில் அதே  
நீட்சிகாலத்துக்கு ஆளுகை செய்வான்.

V கிறிஸ்து முப்பத்திமூன்று வருடங்கள் நிறை வயதான  
போது மரித்தார்; அந்திக்கிறிஸ்து அதே கால வயதினில்  
அடிக்கப் படப்போகிறான் என நாம் அறியவேண்டியதாகும்.  
அதே வயதினிலே வெள்ளாட்டுக் கடாவின் விசேஷித்த  
கொம்பாகிய மகா அலெக்சாண்டர் மரித்தான்.

VI தெய்வத்தலைமைத்துவம் Godhead பிதா, குமாரன்  
மற்றும் பரிசுத்த ஆவியாகிய மும்மூர்த்தமாகிறது; இவ்வுக  
தேவனாக சாத்தான் தன்னை ஓர் மும்மூர்த்தமாக Trinity  
வெளிப்படுத்துகிறான். தெய்வீக மும்மூர்த்தத்துக்கு நேர்  
எதிரான இதன் பண்புகளை வேறுபடுத்தியறிவதில் இதனை  
நாம் 'சாத்தானின் மும்மூர்த்தம்' Satanic Trinity என  
அழைக்கிறோம்.

இதன் உறுப்பினர்களாகின்றோர் வருமாறு:-

1. 'வலுசர்ப்பம்' The Dragon எதிர் தேவன்/தேவனின் எதிரி  
'Anti-God'
2. 'மிருகம்' The Beast - எதிர் இயேசு/இயேசுவின் எதிரி/  
அந்திக்கிறிஸ்து "Anti-Christ."
3. 'கள்ளத்திர்க்கதரிசி' The False Prophet - எதிர் திருஆவி/  
திருஆவியின் எதிரி "Anti-Spirit."

முதல் இரண்டையும் குறித்து 'சாத்தான்' Satan மற்றும்  
'அந்திக்கிறிஸ்து' Antichrist தலைப்புகளின் கீழ் பேசியுள்ளோம். ஆகவே இந்த அதிகாரத்தில் ஆராய்வதற்கு  
வேண்டுவதெல்லாம் கள்ளத்திர்க்கதரிசியையேயாகும் False  
Prophet.



## ‘கள்ளத்தீர்க்கதரிசி’

### False Prophet

சமுத்திரத்தினின்று வெளியேறி வந்த மிருகத்தை அப்போஸ்தலனாகிய பவுல் பார்த்துவிட்டு விரித்துரைத்த பின்னர் அவன் இன்னொரு மிருகம் பூமியிலிருந்து Earth எழும்பிவரக் கண்டான்; இவ்விரண்டாம் மிருகமானது ஓர் ஆட்டுக்குட்டியாயிருந்ததென யோவான் கூறாதுள்ளபடியே அது ஆட்டுக்குட்டிக்குகொப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்தது; அதாவது அது ஆட்டுக்குட்டி போலிருந்தது Lamb like. இவ்வித தோற்ற ஒத்திருத்தலால் அநேகர் இவ்விரண்டாம் மிருகம் அந்திக்கிறிஸ்துவென வாதிடுகின்றனர்; ஏனெனில் அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவை போலி பாவிப்பு செய்பவனாவான்; ஆட்டுக்குட்டி (கிறிஸ்து) வெளிப்படுத்தல் புத்தகத்தில் 22 தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கையில், அதிகாரம் 5:6ல் கொடுக்கப்பட்டுள்ள விரிவுரையில் அவரை ஏழு கொம்புகளையுடைய ஓர் ஆட்டுக்குட்டியாக குறிப்பிட்டுள்ளதேயன்றி இரண்டு கொம்புகளையுடையதாயில்லை; இது அவரை பூமியிலிருந்து எழும்பி வருகிறதான ‘ஆட்டுக்குட்டி போன்ற’ மிருகத்தினின்று வேறுபடுத்தி வகைப்படுத்துகிறது; மேலும், அது தோற்றத்தில் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாயிருந்தும் வலுசர்ப்பத்தைப்போல பேசுகிறது.

இரண்டாம் மிருகத்துக்கு ஓர் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது; அவன் ‘கள்ளத்தீர்க்கதரிசி’ என மூன்று தடவைகள் அழைக்கப்படுகிறான். முதலாவது அதிகாரம் 16:13-ல், பின்பு அதிகாரம் 19:20-ல், மீண்டுமாக அதிகாரம் 20:10-ல் காணலாம். இருமுறை முதல் மிருகத்தோடும் (அந்திக் கிறிஸ்து)மற்றும் ஒருமுறை ‘வலுசர்ப்பம்’ (சாத்தான்) மற்றும் முதல் மிருகத்தோடும் அவன் கூட்டுத் தொடர்புடைய



வனாகிறான்; மற்றுமாக அவர்கள் தனியொரு மனிதர்களாயிருக்கிறதுபோல Person அவனும் இருக்க வேண்டும்; அவன் 'கள்ளத்திர்க்கதரிசி' என அழைக்கப்படுகிறதான மெய்மை அவன் அந்திக்கிறிஸ்து அல்ல என்பதற்கு அறுதிச்சான்றாயுள்ளது; அவனைக்குறித்த முன்னோக்கு இயேசுவுக்கு உண்டாயிருந்ததை இயேசு கீழ்வருமாறு கூறுவதிலிருந்து உணரலாம்.

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்திர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத். 24:24.

இங்கே 'கள்ளக்கிறிஸ்துக்கள்' மற்றும் 'கள்ளத்திர்க்கதரிசிகளிடையே' வகை வேறுபாடு காண்கிறார்; ஆகவே அந்திக்கிறிஸ்துவும், கள்ளத்திர்க்கதரிசியும் ஒருவராகிட முடியாது.

இரண்டாவது மிருகம் பூமியை விட்டு எழுந்து வருகிறதானது அவன் ஓர் உயிர்த்தெழப்பட்ட ஆளாக resurrected person இருக்கவுள்ளான் என்பதை குறித்துக் காட்டலாம். சாடைக்குறிப்பு செய்யப்பட்டபடி 'அந்திக்கிறிஸ்து' உயிர்த்தெழப்பட்ட யூதாசாகயிருந்தால், கள்ளத்திர்க்கதரிசி கூட ஓர் உயிர்த்தெழப்பட்ட ஆளாக ஏன் இருக்கக் கூடாது? நாம் பார்த்துள்ளபடி இரு தனி நபர்கள் இரு சாட்சிகளாக வானத்திலிருந்து திரும்ப வரப்போகிறார்கள்; அதாவது மோசே மற்றும் எலியா அவ்வாறு வரவிருக்கையில், பாதாள உலகினின்று underworld சாத்தானால் எழச் செய்யப்பட்டவர்களான இரு தனி நபர்கள் அவ்விரு சாட்சிகளுடைய பணியை எதிர்த்து தடை செய்ய ஏன் வரக்கூடாது? முதல் மிருகம் (அந்திக்கிறிஸ்து) மற்றும் இரண்டாம் மிருகம் (கள்ளத்திர்க்கதரிசி) அக்கினிக் கடலினுள் உயிரோடே தள்ளப்படுகிறார்கள் எனும்



மெய்ம்மை (வெளி. 19:20) அவர்கள் இறக்கும் இயல்புக் குட்பட்ட மனிதரிலும் மேற்பட்டவர்கள் என்பதற்கு மேலுமாக சான்றளிக்கிறது. மற்றுமாக, முதல் மிருகமானது மீண்டெழப் படவுள்ள revived ரோம சாம்ராஜ்யத்து கடைசி ஆளுகைக் கான சக்கரவர்த்தியைக் காட்டிலும் மேம்பட்டவனாகிறான்; அவனே அந்திக்கிறிஸ்து எனும் சாத்தானின் அபூர்வ மீமனிதனாகிறான் Superman.

வலுசர்ப்பம், மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசியில் 'சாத்தானின் மும்மூர்த்தத்தை நாம் காணப் பெற்றுள்ளோம்; அது தெய்வீக திரித்துவத்தை Divine Trinity பின்பற்றி சாத்தானின் போலித் தோற்றமாயுள்ளது. காணப்படாத மற்றும் கட்புலனாகாத வலுசர்ப்பத்தில் பிதாவை (எதிர் தேவனை) நாம் புரிந்து கொள்கிறோம்; மிருகத்தில் 'கேட்டின் மகனை' Son of perdition (அந்திக்கிறிஸ்துவை) நாம் காண்கிறோம்; வலுசர்ப்பத்தினால் ஈன்றெடுக்கப் பட்டவனாகிற அவன் பூமியின் மீது தோன்றுகிறான்; மரிக்கிறான்; மற்றும் உயிர்த்தெழும்பப்போகிறான்; அவனுக்கு வலுசர்ப்பமாகிய அவனது பிதாவினால் ஓர் சிங்காசனம் கொடுக்கப்படுகிறது; கள்ளத்தீர்க்கதரிசியில் எதிர்திரு ஆவியை Anti Spirit நாம் காணப் பெறுகிறோம்; அவன் 'வலுசர்ப்ப பிதா' மற்றும் வலுசர்ப்ப குமாரனிலிருந்து புறப்படுகிறான்; மேலும் அவனது பேச்சு வலுசர்ப்பத் தினுடையது போலுள்ளது; இவ்வாறாக, வலுசர்ப்பம் எதிர் தேவனாவான் Anti God; மிருகம் 'அந்திக்கிறிஸ்து' (எதிர்கிறிஸ்து) ஆவான்; மற்றுமாக 'கள்ளத்தீர்க்கதரிசி' 'எதிர்திரு ஆவி' Anti-Spirit ஆவான்; மூவரான எல்லாரும் அக்கினிக் கடலினுள் உயிரோடே தள்ளப்படுகிறார்கள் (வெளி. 20:10) எனும் மெய்ம்மை அவர்கள் ஓர் 'பணிப்பெருமூவர்' Triumvirate கூட்டிணைவாக அமைகிறதை அறுதியிடும் சான்றாயுள்ளது; அதனை நாம் 'சாத்தானின் மும்மூர்த்தம்' Satanic Trinity என நன்கு அழைக்கலாம்.



மேலும் அந்திக்கிறிஸ்து ஓர் ராஜாவாகவுள்ளான்; ஓர் ராஜ்யத்தின் மேல் அரசாளவிருக்கிறான்; சாத்தான் கிறிஸ்துவுக்கு கொடுக்க முன்வந்ததும் ஆனால் கிறிஸ்து ஏற்க மறுத்ததுமான இவ்வுலகத்தின் ராஜ்யங்களை Kingdoms of this World அவன் ஏற்றுக் கொள்வான். மத். 4:8-10. மேலும் அவன் தன்னை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துகிற வனாயும், தன்னைத்தான் தேவனென்று உரிமைபாராட்டு கிறவனாயுமிருப்பான். 2 தெச. 2:4; ஆனால் 'கள்ளத் திர்க்கதரிசி' ஓர் ராஜா அல்ல; அவன் தன்னை உயர்த்து கிறதில்லை; அவன் முதல் மிருகத்தை (அந்திக்கிறிஸ்துவை) உயர்த்துகிறான்; முதல் மிருகத்தோடுள்ள அவனது உறவு கிறிஸ்துவோடுள்ள பரிசுத்த ஆவியின் உறவுக்கு ஈடாக ஒரே தன்மையுடையது. அவன் பூமியையும் அதில் குடியிருப் போரையும் முதல் மிருகத்தை தொழுது கொள்ள தூண்டுவான்; அவனுக்கும் ஜீவனை அளிக்க வல்லமை உண்டு; இதில் அவன் பரிசுத்த ஆவியை போலி ஒப்புமை காட்டுவான்; கிறிஸ்துவை பின்பற்றுவோர் மீட்கப்படும் நாள்வரை பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப் பட்டுள்ளதுபோல (எபேசி. 4:30). அந்திக்கிறிஸ்துவின் பின்னடியார் அழிவின் நாள்வரை கள்ளத்திர்க்கதரிசியால் முத்திரையிடப்பட்டிருக்கவுள்ளார்கள். வெளி. 13:16-17.

கள்ளத்திர்க்கதரிசி ஓர் அற்புத பணியான் Miracle Worker; இயேசு ஓர் அற்புத பணியாளாயிருக்கையில் அவர் சகல வல்லமைமிக்க கிரியைகளையும் பரிசுத்த ஆவியின் ஆற்றலால் செய்தார். அப்போ. 10:38. கள்ளத்திர்க்கதரிசி நடப்பிக்கவுள்ள அற்புதங்களில் ஒன்றாக அவன் வானத்தி லிருந்து அக்கினியை கீழே வருவிப்பான்; இருசாட்சிகளின் கிரியைகளின் கீழ் நாம் பார்த்தபடியே, (வெளி. 11:1-14) நம்பக வாய்ப்பின்படி எலியாவுக்கும். கள்ளத்திர்க்கதரிசிக்கு மிடையே ஓர் 'அக்கினிப்பரீட்சை' Fire-test இருக்கப் போகிறது; 'கர்மேல் பர்வதத்து தேவன்' யாரென்பதான



பரீட்சை திரும்ப நிகழ்த்தப்படும்; அப்போது கள்ளத்திர்க்க தரிசியை புதுவலுப்பெறச் செய்யவிருக்கும் சாத்தான் இதைச் செய்ய இயலுமென்பது யோபு. 1:16 லிருந்து தெளிவாகிறது; அங்கே சாத்தான் யோபுக்கு உண்டாயிருந்த சகலத்தையும் தொடுவதற்கு தேவனிடமிருந்து இசைவு பெற்றுக் கொண்ட வனாக வானத்திலிருந்து அக்கினியை கீழே வருவித்து யோபுடைய ஆடுகளையும், வேலைக் காரரையும் சுட்டழித்துப் போட்டான்.

கள்ளத்திர்க்கதரிசி பின்பு மிருகத்தினுடைய ஓர் உருவச்சிலையை Image of the Beast உண்டுபண்ணும் படியாக மக்களுக்கு கட்டளையிடுவான். இது முதல் மிருகம் அந்திக்கிறிஸ்துவாயிருக்கிறான் என்பதற்கு மேலுமான அறுதிச்சான்றாயுள்ளது; மானிடவர்க்கத்தினுடைய ஓர் விசித்திரமான பலவீனம்/கோழைமை Weakness உண்டெனில் அவர்களுக்கு தொழுவதற்கான ஏதோஒரு பார்க்கக்கூடிய visible/கட்புலனாகிற தேவன் இருந்தாக வேண்டும் என்பதாகும். மோசேயின் தலைமையின் கீழ் எகிப்தினின்று விடுதலையான இஸ்ரவேல் மக்கள் மோசே மலையை விட்டு இறங்கிவராத காரணத்தால் தங்களை கைவிட்டதாக எண்ணியபோது, அவர்கள் ஆரோனை அழைத்து அவர் களுக்கு முன் செல்ல வேண்டிய தேவர்களை Gods அவர்களுக்காக உண்டுபண்ணும் படியாக ஆணை விடுத்தனர்; அத்துடன் ஆரோன் அவர்களுக்காக பொன் கன்றுக்குட்டியை Golden Calf உண்டு பண்ணினான்; யாத். 32:1-6. அதேவிதமாகவே, கள்ளத்திர்க்கதரிசியானவன் தொழுகையின் செயல்நோக்கத் திற்காக மிருகத்தின் ஓர் உருவச்சிலையை மக்கள் உண்டுபண்ணிக் கொள்ளச் செய்வான்; ஆனால் உருவச் சிலையைக் குறித்த ஆச்சரியமிக்க காரியமாவது அதற்கு ஜீவனை அளிக்கவும் அத்துடன் அதனைப் பேசவைக்கவும், போதிய வல்லமை கள்ளத்திர்க்கதரிசிக்கு உண்டாயிருக்கும் என்பதேயாகும்.



அதனைத் தொழுதுகொள்ளாதோரை கொல்லுவிக்க வேண்டுகோள் விடுக்கவும் demand அவனுக்கு வல்லமையும், அதிகாரமும் உண்டாயிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவ்வுருவச்சிலை உயிரோடுள்ளதும், பேசுகிறதுமான 'தானே இயங்கும் பொறி' Automation என்னலாம்.

இவ்வுருவச்சிலை நேபுகாத்நேச்சார் உண்டாக்கும்படி கட்டளையிட்ட பொற்சிலையை Golden Image நமக்கு நினைப்பூட்டுகிறது; அது பாபிலோன் மாகாணத்து 'தூரா' சமூழியில் நிறுவப்பட்டது (தானி. 3:1-30). அதின் முன்பாக வாத்தியக்கருவிகளது ஓசை கேட்கையில் மக்கள் தாழ் விழுந்து பணிந்து கொள்ளும்படி கட்டளையிடப்பட்டனர்; கீழ்ப்படியாதோர் ஓர் அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவதான தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேப்போல் 'அந்திக்கிறிஸ்துவின் நாளில்' மிருகத்தின் உருவச்சிலையை தாழ்விழுந்து பணிந்து கொள்ள மறுக்கப் போகின்ற அநேகர் சந்தேகமின்றி இருக்கவுள்ளார்கள்; ஆனால் அவர்கள் அந்த மூன்று எபிரேய மக்கள் செய்தது போல தப்பிச் செல்ல இயலாது போகும்; ஆயினும் சிலரை அதிசயிக் கத்தக்கவிதமாக விடுவிக்க தேவன் ஒருகால் குறுக்கீடு செய்யலாம். இது போதாது என்கிற விதமாய், மேலுமாய், கள்ளத்திர்க்கதரிசி கீழ்வருமாறு செய்யத் தூண்டுவான்:-

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி. 13:16-17



இந்த முத்திரை Mark 'நரகத்தின் தர அடையாளம்' Brand of Hell என அறியப்படும். இதற்கு நேராகத்தான் உலகமானது இன்று துரிதமாய் அணுகிக் கொண்டிருக்கிறது. பல்வேறுவகைப்பட்ட அறக்கட்டளைகள் / தருமச் சொத்துக்கள் Trusts மற்றும் 'முதலீடுகளின் சேர்மானங்கள்' Combinations of Capital யாவும் 'அறக்கட்டளைகளது ஓர் கூட்டிணை கழகத்தினுள்' Federation of Trusts அடங்கி ஒன்றாகும் காலம் வெகுதூரத்திலில்லை; அதினுடைய தலைமையில் ஓர் 'முதலாளித்துவ' 'நெப்போலியன்' Napoleon of Capital ஒருவன் இருக்கவுள்ளான்; முடிவாக இவ் வறக்கட்டளைகளின் 'கூட்டிணைக்கழகம்' சகல உலகமும் பரவி விரிவடையும்; அதின் தலைமைபீடத்தை அந்திக் கிழித்து ஏற்றெடுப்பான்; இத்திங்கான ஆற்றலுள்ள எண்காலி Octopus பற்றிழைகளுக்குள் / கொடுக்கு களுக்குள் உற்பத்தியாளனும், பயனீட்டாளனும் வலுவற்றவர் களாகிப் போவர்; மிருகத்தின் முத்திரையை தனது வலது கையிலோ அல்லது தனது நெற்றியிலோ பெற்றுக் கொள்ளாத எந்தவொரு மனிதனும் வாங்கவோ விற்கவோ கூடாதுபோம். இந்த முத்திரை அச்சத் தொழிற் குறியாக்கப்படும் Branded அல்லது தூட்டுக் குறியாக்கப்படும் burnt on; அது நம்பகவாய்ப்பின்படி மிருகத்தின் எண்ணாகலாம் Number of the Beast அல்லது '666'; எண் '666' 'மனிதனுடைய எண்' Number of Man. இது முழுமையின் எண்ணாகிய ஏழுக்கு seven சற்று குறைவாக நின்று விடுகிறது; மனிதன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப் பட்டான்; தேவனுடைய மக்களுக்கு எதிராளி யான கோலியாத் சாத்தானின் மாதிரியானவன்; 6 முழ உயரமாயிருந்தான்; அவனிடம் 6 போர்க்கவசங்கள் armours இருந்தன. அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல நிறையுடையது; 1 சாழு. 17:4-7. நேபுகாத்நேச்சரது உருவச்சிலையானது மிருகத்தின் உருவச்சிலையின் ஓர் மாதிரியாயிருந்து 60 முழ உயரமாயும், 6 முழ அகலமாயு மிருந்தது. மேலும் 6 வாத்தியக்கருவிகளின் வாசிப்பு தொழுகையாளர்களை வரவழைத்தது தானி. 3:1-7.



அந்த நாளில் மனிதர் தங்கள் வலது கரத்தின் பின்புறம் முத்திரையைப் பெற்றுக்கொள்ள சந்தேகமின்றி விரும்புவர்; அப்போதுதான் காசோலைகள் / வேண்டுவரைவோலைகள் மற்றும் பற்றுச்சீட்டுகளில் கையிழுத்திடும் பணியில் அது பளிச்சென பார்வைக்கு தெரியவரலாகும். சந்தேக மின்றி எல்லா கொடுக்கல் வாங்கல் பொதுவிடங்களில் பொது துறைவர்கள் / அதிகாரிகள் இருந்து முத்திரை இல்லாத ஒருவராவது வாங்கவோ விற்கவோ செய்யாதபடி பார்த்துக் கொள்வர்; இது ஆடவரைப் போல பெண்டிருக்கும் பொருந்தும்; முத்திரையின்றி ஒருவரும் விற்பனைக்கூடத்தில் பொருள் வாங்கவோ, அல்லது வீட்டுவாசலில் சிறு வணிகரிடம் எதையும் பேரம் பேசவோ கூடாது; மீறினால் மரண தண்டனைக்குட்படுவர்; மிருகத்தை வணங்கா தோருக்கு அது மிக வீறச்சநிலையின் கொடிய காலமாயிருக்கும்; முத்திரையின்றி வாங்கவோ விற்கவோ முடியாது போயின் அவர்கள் இரக்க வேண்டும் அல்லது பட்டினி கிடக்க வேண்டும் அல்லது சாக வேண்டும்; மரணத்திற்கான கருவி. 'தலைவெட்டு பொறி' Guillotine யாகும் (வெளி. 20:4). அவ்வாறு முந்தின நாளில் தலைவெட்டப்பட்டோரின் பெயர்ப்பட்டியலை தினசரி பத்திரிகை பிரசுரிக்கும். இது சட்டத்திற்கு கீழ்ப்படிய மக்களை அச்சுறுத்தும்; சாத்தானின் மும்முர்த்தத்தின் ஊழ் doom எதுவாயிருக்கவுள்ளதெனில். உபத்திர கால பயங்கர நாட்களின் முடிவில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்ப வருவார்; அத்தோடு 'எதிர் தேவனான வலுசர்ப்பம்' கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு பாதாளக்குழியினுள் Bottomless Pit-கட்டிவைக்கப்படுவான்; (வெளி. 20:1-3); மற்றுமாய் 'அந்திக்கிறிஸ்துவாகிய மிருகம்' மற்றும் 'எதிர் திருஆவியாகிய கள்ளத்தீர்க்கதரிசி' இருவரும் உயிரோடே அக்கினிக் கடலினுள் தள்ளப்பட்டுப் போவார்கள். வெளி. 19:20.



## இருதன்மைகள் The Two Natures

இரு தன்மைகள் Two Natures குறித்து வேத சத்தியங்கள் என்ன போதிக்கின்றன வென்று ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் புரிந்து கொள்ளவேண்டியது மிக முக்கியமானதாகும்; புதிதாய் பிறந்த ஆத்துமாவுடைய இரட்டைத்தன்மை Dual Nature குறித்த ஓர் அறிவின் குறைபாடு காரணமாக அனேகமான 'புதிதாக மனந்திரும்பி குணப்பட்டோர்' new converts சிறிதுகாலம் தாங்கள் புதிதாய்க் கண்ட நம்பிக்கையில் களிகூர்ந்த பின்னர், அவர்கள் பிற்பாடு திடீரென்று தங்களது பழைய மாம்ச சாய்வுகள்/பற்றுகைகள் fleshly inclinations மரித்துவிட வில்லை எனும் மெய்மைக்கு விழித்துக்கொள்ளுகையில் தாங்கள் ஒருகாலத்தும் மனந்திரும்பியிருக்கவில்லை/குணப்படவில்லை என நம்புவதற்கு வழிநடத்தப் படுகின்றனர்; அத்துடன் அவர்கள் மனமடிவாகின்றனர்; அதைரியப்பட்டு சோர்புற்றவர்களாய் அவர்கள் போக்கிற் சென்று முடிவில் பின்வாங்கிப் போகின்றனர்; backslide.

நிக்கோதேமு இயேசுவுக்கு தனது இரவு வருகை தரவு செய்தபோது, இயேசு அவனிடம் கூறியதாவது "ஒருவன் ஜலத்தினாலும் (தேவனுடைய வார்த்தை I பேது. 1:23; யாக்.1:18), ஆவியினாலும் (பரிசுத்த ஆவி) பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்." யோவா.3:5. அதேவேளை 'ஏன்' என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார். அதேனெனில் "மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்; ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்" யோவா. 3:6. இங்கே நாம் பண்பின் மரபுத் தொடரில் Heredity இருவழிகளை lines பார்க்கிறோம்:- "மாம்சக்" வழி Flesh line மற்றும் 'ஆவியின் வழி Spirit line. முதலாவதை 'இயல்பான மனிதன்' Natural Man என்றும்



இரண்டாவதை 'ஆவிக்குரிய மனிதன்' Spiritual Man என்றும் வேத சத்தியங்கள் கூறுகின்றன.

## I இயல்பான மனிதன்

### The Natural Man

இயல்பான மனிதனைக்குறித்து வேதாகமம் “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள்” எனக்கூறுகிறது; எபே.4:18. “ஜென்மசுபாவமான மனுஷன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான் (உணரான்): அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்.” I கொரி. 2:14. அவன் கோபாக்கினையின் பிள்ளையாகிறான். எபே.2:3. அவன் தேவனுக்கு விரோதமான பகைஞன்; அவன் தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது. ரோமர் 8:7-8. அவன் இருதயம் திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமாயிருக்கிறது. (எரே.17:9). அதினுள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துஷணமும், பெருமையும், மதிக்கேடும் புறப்பட்டுவரும். மாற்.7:21-22. அவன் அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவன். எபே.2:1. அவனிடத்தில் எந்த நன்மையும், நல்லகாரியமும் இல்லை. ரோம.7:18. எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடாதது போலவே இயல்பான மனிதன் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாலன்றி அவனால் (இயல்பான மனிதன்) தன் குணத்தை மாற்ற முடியாது. எரே.13:23.

இப்போதும் தேவன் இயல்பான மனிதன் பற்றிய இவ்விரித்துரைப்பில் ஒருவராகிலும் பண்பட்டவர் refined அல்லவென்றோ அல்லது நாகரீக நயம்/கல்வி மேம்பாடு Cultured அற்றவரென்றோ அல்லது இன்னயமுடையவர்



Sweet tempered அல்லவென்றோ அல்லது பரந்தமனப் பாண்மை generous யற்றவரென்றோ அல்லது அன்பிணக்கம்/ அறச்சிந்தனை Charitable அற்றவரென்றோ அல்லது நேர்மை/வாய்மை honest யில்லாதவரென்றோ அல்லது சொல்தவறாதவர் truthful அல்லவென்றோ அல்லது மத,மார்க்க பக்தி religious யற்றவரென்றோ சொல்லுகிற தில்லை; அதேவேளை ஒருவனாகிலும் நீதிமானாக Righteous இல்லை; ஏனெனில் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகினர்.” ரோமர் 3:23

## II ஆவிக்குரிய மனிதன்

### The Spiritual Man

இயல்பான மனிதனுக்கு ஓர் மானிட பெற்றோர் மரபுப் பண்பு human parentage உண்டாயிருக்கிறது; அதே வேளையில் ஆவிக்குரிய மனிதனுக்கு ஓர் ‘தெய்வீக’ பெற்றோர் மரபுப்பண்பு Divine parentage உள்ளது; சகல ஜீவனும் ‘முன் உளதாம் ஜீவனிலிருந்தே Pre-existing life’ வரவேண்டும். ஜீவனது தன்னியலார்ந்த உற்பத்தி Spontaneous Generation of life என ஒன்று கிடையாது. பெற்றோர் வழிமரபின்றி எந்தவொரு ஜீவனும் தோன்ற முடியாது; ஒரு தகப்பனும் ஒரு தாயும் இருந்தாக வேண்டும்; ஆவிக்குரிய உலகில் பரிசுத்த ஆவியானவரே தகப்பனாகிறார்; மானிட இதயமே Human Heart கருப்பை Womb (தாய்-Mother) ஆகிறது; அதினுள் தேவனுடைய வார்த்தையாகிய விதை Seed போடப்படுகிறது; I பேது. 1:23. இயற்கை உலகில் விதை ஜீவனற்றிருக்கையில் அதினின்று எந்த பயிரும் முளைத்தெழு முடியாது; அதுபோல வசனத்தின் விதையானது பரிசுத்த ஆவியினாலே வீரிய மூட்டப்படாவிட்டால் Vitalized அது மானிட உள்ளத்தில் விழுகிற போது “புதிய வாழ்வு” ஏதும் தோன்றப்



போவதில்லை; இதுவே ஆண்கள் மற்றும் மகளிர் வேத எழுத்துக்களை வாசித்து படித்தும், எவ்வாறு மன மாறாமலும், குணப்படாமலுமிருக்க முடிகிறது என்பதற்கு காரண விளக்கம் கொடுக்கிறது.

இப்புதிய பிறப்பு New Birth ஓர் புதிய தன்மையை பங்களிக்கிறது; இந்தத் தன்மை ஆவிக்குரியதாகிறது; “ஆவியினாலே (பரிசுத்த ஆவி) பிறப்பது ஆவியாயிருக்கும்” யோவா.3:6. இப்புதிய தன்மை பாவஞ்செய்ய முடியாது; “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்; ஏனெனில் அவருடைய வித்து (ஜீவன்) அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்ய மாட்டான்”. I யோவா.3:9. இப்புதிய ஆவிக்குரியதன்மை “உனக்குள்/உங்களுக்குள் கிறிஸ்து” ‘Christ in you’ என அழைக்கப்படுகிறது; (கொலோ. 1:27); அது நித்திய ஜீவனை பங்களிக்கிறது; “குமாரனை உடையவன் (உனக்குள் கிறிஸ்து) ஜீவனை உடையவன்” I யோவா. 5:11-12. இந்த ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. ஆகையால் அதை நாம் இழக்க,தொலைத்துவிட முடியாது;அதே போல் நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நாமும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவோம். கொலோ. 3:3-4. ஆவிக்குரிய வாழ்வின் கனி யாதெனில்:- “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம்” (கலா.5:22-23). ஆவிக்குரிய மனிதன் ஆவிக்குரிய நிலையில் ஒளியூட்டப் பட்டவனாகிறான்.

எழுதியிருக்கிறபடி; தேவன் தம்மில் அன்புகூருகிறவர் களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவு மில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனு டைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்;



அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:9-10).

ஆவிக்குரிய மனிதனது இவ்விரித்துரைப்பிலிருந்து அவன் இயல்பான மனிதனுடைய படிவளர்ச்சி விரிவுறுதல் Evolution அல்லது வளர்ச்சி முன்னேற்றம் Development ஆகாது எனப் பார்க்கிறோம்; அதற்குமாறாக ஓர் 'புதிய சிருஷ்டி' New Creature அல்லது படைப்பு Creation ஆகிறது. 2 கொரி. 5:17. தியொழுக்கமுடைய profligate அகஸ்தின் தனது கடந்த காலத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஓர் அத்திமரத்தின்கீழ் உட்கார்ந்தபோது ரோமர் 13:12-14-ன் வார்த்தைகள் பரிசுத்த ஆவியினால் வீரிய மூட்டப்பட்டவையாய் அவரது நினைவாற்றலில் திடீரென பளிச்சிட்டது. Flashed into his memory.

இரவு சென்றுபோயிற்று, பகல் சம்பமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக் கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள். (ரோமர் 13:12-14).

உடனடியாக அவரது இதயமாகிய கருப்பையில் போடப்பட்ட வார்த்தையின் விதை Seed of the Word ஓர் புதிய ஜீவனை உருவாக்கியது; அத்துடன் அவ்வொழுக்க கேடன் ஓர் புதிய சிருஷ்டியாக New Creature தரையைவிட்டு எழுந்தான். பின்பாக அவர் பரிசுத்த அகஸ்தின் என அறியப்பட்டார்.



அப்படியாக ஆவிக்குரிய மனிதன் ஓர் புதிய படைப்பாகிறான். அவன் இயல்பான மனிதனினின்று முற்றிலும் வித்தியாசப்பட்டவனாகவும், பண்பியல்பு, உடல் உளநிலை மற்றும் ஒழுங்கமைதியிலும் அவனுக்கு (இயல்பான மனிதன்) எதிரிடையாகவுமிருக்கிறான். இம்மட்டும் சகலமும் தெளிவாயுள்ளது; ஆனால் இங்கே நாம் “முரண்படுமெய்ம்மை/புதிரீடு Paradox”-டன் நேருக்கு நேர் கொண்டு வரப்படுகிறோம்; இயல்பான மனிதன் மற்றும் ஆவிக்குரிய மனிதன் என இரு தனிப்பட்ட, வெவ்வேறான மனிதர்களைக் குறித்து வேதத்தில் பேசப்பட்டிருக்கையில், இவ்விரு மனிதரும் விசுவாசிக்குள் “மறுபிறப்படையப்பட்ட மனிதன்” Regenerated man எனப்படும் ஒரே ஆளத்துவமாக One Personality பொருத்தி அமைவிக்கப்படுகின்றனர். Makeup.

### III மறுபிறப்படையப்பட்ட மனிதன்

#### The Regenerated Man

விசுவாசியின் உள்ளத்தில் புதிய மனிதன் New Man பிறப்படைந்ததும், பழைய மனிதன் மரிக்கிறதில்லை; அவன் இன்னமும் அங்கே இருக்கிறான்; அதுவும் நன்றாய் உயிருடன் இருக்கிறான்; இப்பொழுது விட்டத்தின் எதிரெதிர் முனைகள் போன்ற எதிர்மாறான இரு தன்மைகள் ஒரே சரீரத்தை Same body கையகப்படுத்துதற்கு போரிடுகின்றன; அதாவது ஒரே குடியிருப்பு வீட்டை உடைமையாக்க இரு குத்தகைக்காரர்கள் tenants சண்டையிடுகிறவிதமாக இருதன்மைகளும் போரிடுகின்றன. இதை பவுல் குறிவரை மூலமாக கலா.5:17-ல் விளக்குகிறார்:- “மாம்சம் (பழைய மனிதன்) ஆவிக்கு (புதிய மனிதன்) விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.” இது



அப்போஸ்தலன் பவுலினால் ரோமர் 7:14-25ல் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய போராட்டத்துக்கு Spiritual Warfare விளக்கம் கொடுக்கிறது; இது அப்போஸ்தலனுடைய மனமாறுதலுக்குப் பின்பு அவரது சொந்த அனுபவமாயிற்று; இயேசு கிறிஸ்து மூலமாக எவ்விதம் மாம்சத்தை மேற் கொள்வது (வச.24-25) மற்றுமாக பரிசுத்த ஆவியானவர் அவரது வாழ்வில் ஆளுகைசெய்ய விடுவது எவ்வாறு எனக் கற்றுக் கொண்டதற்கு முன்பாக அவருக்கு இவ்வனுபவம் உண்டாயிருந்தது. ரோமர் 8:1-39 வாசிக்கவும்.

நாம் மறுபடி பிறக்கின்றவரை நமது இருதயத்தின் படுமோசமான இயல்பைப் depravity பற்றிய ஓர் அறிவுக்கு நாம் விழிக்கிறதில்லை; அதுபோல நாம் உடைமையாகப் பெற்றிருந்ததாக ஒருபோதும் அறியாத இயற்சாய்வுகளை tendencies அதுவரை நாம் கண்டுபிடிக்கிறதில்லை; மேலும் நமது மேல் பாவத்துக்குள்ள வலிமையை அதுவரை உணருகிறதில்லை; இவ்விழிப்பூட்டே awakening நம்மை திடுக்கிடுவிக்கிறது. ஊமையாக்க திகைக்கவைக்கிறது; நமது மனமாற்றத்தையும் இரட்சிப்பையும் ஐயுறவு எழுப்புகிறது.

### இருதன்மைகளுக்கிடையேயான போர் நடவடிக்கையை கொண்டு செல்ல வேண்டுவது எவ்வாறு?

How is this warfare between the  
Two natures to be conducted?

1. நாம் ஞாபத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில். நமது மாம்ச சரீரத்துடைய body of Flesh மரணம் வரை நமது பழைய தன்மையை தொலைத்தொழிக்க/வெளியேற்ற முடியாது. ஆகவே மரணபரியந்தம் 'போர் நடப்பு' Warfare தொடர வேண்டுவதாகிறது.

2. மாம்சத்துடைய ஓர் செவ்விய புறப்பகட்டை/ பகட்டாரவாரத்தை fairshowing செயலாக்கவோ அல்லது



முன்னேற்றவோ முயற்சிக்கலாகாது. கலா.6:12. அதின்மேல் நம்பிக்கை வைக்கலாகாது பிலி.3:4.

3. நாம் மாம்சத்தை பட்டினியிட வேண்டும்/இல்லா நிலைப்படுத்த வேண்டும் Starve. துர் இச்சைகளை நிறைவேற்ற அதற்கு இடமளிக்கலாகாது;வழிவகை செய்து கொடுக்கலாகாது. ரோமர். 13:14.

4. புதிய தன்மையை நாம் ஊட்டமளிக்க வேண்டும்; புதிய தன்மை முதலில் ஓர் குழந்தைமட்டுமேயாகும். அது 'திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலால் ஊட்டப்பட வேண்டும்' 1 பேது.2:2. அது காலந்தவறாது ஒழுங்காக ஊட்டப்பட வேண்டும்; எக்காலத்திலும் இதுகாறும் எழுதப்பட்ட மிகச்சிறந்த மானிட இலக்கியப்படைப்பும் தேவ பிள்ளையுடைய புதிய பண்பை ஊட்டி போஷிப்பதில்லை; நாம் பழைய மனிதனை பட்டினியிடலாம்; அவ்விதம் அவன் வலுக்குறைந்து மெலிந்து போய் மிகச் சிற்றளவில் தொந்தரவு கொடுக்கையில் அவன் மரித்துப் போயுள்ளதாய் நாம் எண்ணிக் கொண்டாலும் அவன் மரிக்கிறதில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவனை மீண்டும் போஷிக்க ஆரம்பித்தால் அவன் மீண்டெழுவான் revive; மேலும் அவன் தனது பலத்தை திரும்பப்பெறுவான்; நமக்கு தொந்தரவு கொடுப்பான் என்பதை மறக்கலாகாது; இதுவே எவ்வாறு அனேக வருடங்களாக ஓர் பிரதிஷ்டையின், நந்தாய்மையுள்ள ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்துள்ள சில கிறிஸ்தவர்கள் திடீரென்று விழுகிறார்கள் என்பதற்கு காரணங்காட்டுகிறது; அதாவது, அவர்களது பழைய இயல்பினது ஏதாமோர் முந்தைய பழக்கத்துக்கு ஓர் காப்பற்ற/முன்பின் பாராத கணத்திற் இசைந்து கொடுக்கிறதாய் விழுகிறதற்கு காரணம் இதுவாகிறது. இரு தன்மைகளையும் ஒரே வேளையில் நாம் போஷிக்க முடியாது என நாம் மறக்கலாகாது; நாம் ஒரே



சமயத்தில் வேதத்தை படித்துக் கொண்டே பாடல் இசையை ரசித்துக் கொண்டிருக்க முடியாது; அல்லது மாம்சத்தை உவப்பூட்டி திருப்திசெய்கிற ஓர் பேச்சை/உரையாடலை கவனித்துக் கொண்டிருக்க முடியாது; ஒரு தன்மையை போஷிக்கிறது எதுவோ அது மற்றதை பட்டினியிடுகிறது. ஆவிக்குரிய தன்மை அகலப்புனைகதைகளின் novels மீது பட்டினி கிடக்கும்; அதேப் போல் மாம்சிக தன்மை வேத சத்தியங்கள் மீது பட்டினி கிடக்கும்.

5. நாம் ஆவியில் in Spirit நடக்கவேண்டும்; “ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்; அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” கலா.5:16.

விசுவாசி மாம்சத்தை மேற்கொள்ளக்கூடிய மூன்று வழிகளை வேதம் குறிப்பீடு செய்கிறது:-

## 1. துண்டிப்பு செய்தலால் By Amputation

“உன்கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத்தறித்து எறிந்துபோடு” மத்.18:8-9. எழுத்தின்படியல்ல; உன் கை களவு செய்யத்தூண்டுமானால், உடனே தடு/நிறுத்து; தேய்ந்து தேய்ந்து செல்லுவிக்காதே! don't taper off. உனது காலடி பாவத்தின் ஊடாட்டப் பகுதிகளுக்குச் செல்ல உன்னைத் தூண்டுமானால் நீ அடியற்றவனைப்போல உடனே நின்றுவிடு Stop short. “உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால்,” ஒரு ஸ்திரீயின் மீது இச்சை கொள்ளும்படி அவனைப் பார்ப்பதற்கு உன் கண் தூண்டுமானால், திடீரென கண்ணின் பார்வையுடைய வலிமையை நீ இழந்து விட்டது போலாவது உனக்கு நலமாயிருக்கும்.

## ஒறுத்தடக்குதலால் By Mortification

“விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரக



ஆராதனையான பொருளாகை ஆகியவைகளை பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப் போடுங்கள்.” Mortify கொலோ. 3:5-10; ரோமர் 8:13. ஓர் உயிரோடுள்ள சரீரத்தின் ஏதாமோர் பாகத்தை மரிக்கும்படி செய்ப்பிப்பதே ஒறுத்தடுக்குவதாகும்; நம்மால் தறித்து எறிந்து போட முடியா சில காரியங்கள் உள்ளன; அவைகள் வேறேதாமொரு வழியில் அகற்றப்படவேண்டும்; அவ்வாறே நமது வாழ்க்கைகளில் மேற்கொள்வதற்கு காலமெடுக்கின்ற காரியங்கள் உள்ளன; அதாவது எளிதில் சினங் கொள்ளுகை/மனக்கிளர்ச்சி கொள்ளுகை/மென்மையான நரம்புணர்வு நிலை Weak Nerves, பொறுமையின்மை impatience, பெருமை முதலிய காரியங்களை நாம் ஒறுத்தடக்குதலால் அழிக்க வேண்டும்; இந்த சிகிச்சை அதிகமும் மருந்தாட்சிக்குரியதே Medical யொழிய அறுவை மருத்துவத்திற்குரியதல்ல. இது அகவியலானது/உட்புறமானதே internal யன்றி புறவியலானதன்று! இது நமது சொந்த முயற்சியால் ஆகிறதல்ல! அதேவேளை தேவனை நம்மில் கிரியை செய்ய அனுமதிப்பதால் ஆகிறது. பிலி.2:12-13.

### 3. மட்டுப்படுத்தலால்

#### By Limitation

“பாரமானயாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” எபி.12:1.

பாரங்களுக்கும் Weights பாவங்களுக்குமிடையே ஓர் வித்தியாசமுள்ளது; எல்லா பாரங்களும் பாவங்களல்ல; ஆனாலும் எல்லா பாவங்களும் பாரங்களாகின்றன; உனது வாழ்க்கைத் தொழிலுக்கு அடிமைப்படுவது ஓர் பாவமல்ல; அதுபோல சமூகசேவையில் மற்ற முக்கிய கடமைகளை நிராகரிக்குமளவுக்கு அழுந்திக்கிடப்பது பாவமாகாது! ஆனால் இக்காரியங்கள் யாவும் பாரங்களாகும் Weights; இவைகள் ஆவிக்குரிய வாழ்க்கையின் சரியான பண்படுத்து



தலை Cultivation தடை செய்வதாகின்றன; ஆகவே இவை மட்டுப்படுத்தப்பட வேண்டும்; limited; நேர்மாறாக ஒவ்வொரு பாவமும் every sin பாரமாகிறது. ஏனெனில் அது நம்மை அழுத்துகிறது; மற்றுமாய் கிறிஸ்தவ ஓட்டப் பந்தயத்தினுடைய நமது ஓட்டத்தை இடையிட்டுத் தடுக்கிறது. interferes.

செய்யுள் 10

செய்யுள் 10



## உயிர்த்தெழுதல்கள் The Resurrections

வேத சத்தியங்கள் மூன்று வகைகளாலான உயிர்த்தெழுதல்கள் குறித்து பேசுகின்றன.

### I தேசிய

#### National

இது இஸ்ரவேலை குறிப்பிடுகிறது. ஓசியா 6:1,2 ல் நாம் வாசிப்பதாவது:-

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

இரண்டு நாளுக்குப் பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் பிழைத்திருப்போம்.

இந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அநேக காரியங்கள் உள்ளன. தூழமைவிலிருந்து தீர்க்கதரிசியுடைய வார்த்தைகள் யூத ஜனங்களுக்கும், எப்பிராயீம் மற்றும் யூதாவால் பிரதிநிதித்துவமளிக்கப்பட்ட முழு பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் தனி உரிமையோடு குறி வைத்து எழுதப்பட்டவை என நாம் அறிகிறோம்; ஓசியா 6:4. “கர்த்தரிடத்தில் திரும்புவோம், வாருங்கள்” என்று ‘இஸ்ரவேலின் முழுக் குடும்பம்’ Whole House of Israel சொல்லுகிறதாயுள்ளது. இது கர்த்தரால் சின்னாபின்னமாக்கப்பட்ட மற்றும் அடிக்கப்பட்ட ஓர் தேசத்துடைய nation மனந்திரும்புதலின் கூக்குரலாயிருக்கிறது; மற்றப்படி தங்கள் கல்லறைகளில் மரித்துக் கிடக்கும் நபர்களுடைய அழுகுர லாகிறதில்லை. ‘குணமாதல்’ healing மரித்தோரினின்றி ஓர் உயிர்த்தெழுதலை குறிப்பிடுகிறதில்லை. ‘கட்டுதல்’ binding என்பது இப்பொழுது சிதறடிக்கப்பட்ட முழு பன்னிரண்டு



கோத்திரங்கள் மீண்டும் தங்கள் சொந்த பூமியில் ஒரு தேசமாக மறுமுறை கட்டப்படுவதை பொருள்படுத்துகிறது.

“நம்மை உயிர்ப்பிப்பார்” revive us எனும் சொற்றொடர் உடல் சார்ந்த மரணத்தினின்று ஓர் உயிர்த்தெழுதலை பொருட் படுத்துவதில்லை; ஏனெனில் “உயிர்ப்பு” எனும் வார்த்தை நாம் ஓர் மதத்தின் மீட்டெழுச்சி குறித்து பேசும்போது எதைப் பொருள்படுத்துகிறோமோ, அதையே சுருக்கத்தில் பொருளளிக்கிறது. அதாவது, இது ஓர் ஆவிக்குரிய மீட்டுயிர்ப்பே யன்றி சரீரத்து உயிர்த்தெழுதல் அல்ல.

இப்பகுதியிலுள்ள தனிச்சிறப்பிற்குரிய வாசகம் மீட்டெழுச்சிக்கான காலவேளை time யாகவுள்ளது; “இரண்டு நாளுக்குப் பின்பு” என இது கூறுகிறது; ‘அவ்விரு நாட்கள்’ 24 மணி நேரங்கள் கொண்ட எழுத்தின்படியான நாட்களாவதில்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் அத்தகைய இரண்டு நாட்களுக்கு மேலாக கழிந்து விட்டன; என்ற போதிலும் இஸ்ரவேல் இன்னமும் மீட்டெழுச்சியடைய வில்லை; அவை தீர்க்கதரிசியால் சுமார் கி.மு. 780-ல் அல்லது 2700 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டவை; ஆகவே ‘கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போல’ என்கிறதான அளவுகோலின்படி பொருள் விளக்கமளிக்கப்பட வேண்டும். 2 பேதுரு 3:8.

இஸ்ரவேல் அவளது நிராகரிப்பின் மூன்றாவது ஆயிரம் வருடங்களினூடாக இப்பொழுது கணிசமாக உள்ளது; இந்த மூன்றாவது ஆயிர வருடங்களில், ஓசியாவின் மூன்றாவது நாளுக்கு ஒப்புமை கொண்ட ஏதோ ஒரு காலவேளையில் இஸ்ரவேல் மீட்டெழுச்சியடையவுள்ளது; தனது சொந்த தேசத்தில் திரும்ப நிறுவப்படப் போகிறது.



## II. ஆவிக்குரிய

### Spiritual

எபேசியருக்கு எழுதுகையில் பவுல் கூறியதாவது “அக்கிர மங்களினாலும், பாவங்களினாலும், மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.----- கிறிஸ்து இயேசுவுக் குள் நம்மை அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்” எபே. 2:1-7.

“தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பார்” எபே. 5:14.

ரோமருக்கு எழுதுகையில் பவுல் கூறுவதாவது:- “நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாயும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக் கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள் ளுங்கள்” ரோம. 6:11.

இந்தப் பகுதிகளில் குறிப்பிடப்படுகின்ற ‘உயிர்த்தெழுதல்’ ஆவிக்குரியதாயிருக்கிறது; இது ஓர் நிகழ்காலத்திய present உயிர்த்தெழுதல் மட்டுமின்றி இது தொடர்ந்தேர்ச்சியாக நடந்தேறுகிறதாயுமுள்ளது. ஓர் ஆத்துமா புதிதாக பிறக்கிற தான born again வேளை ஒவ்வொன்றின் போதும் மரணத் திலிருந்து ஜீவனுக்கு நேராய் ஓர் கடந்து செல்லல் ஏற்படுகிறது. இது ஓர் “ஆவிக்குரிய உயிர்த்தெழுதலாகும்” யோவா. 5:24.

## III பருப்பொருள் சார்ந்த

### Material

இது மரித்த உடலுக்குரியதாகிறது; மனிதனின் ஆவி மரிக்கிறதில்லை; அதை ஈந்த தேவனிடம் அது திரும்ப போகிறது: கல்லறைக்குள் போவதெல்லாம் சரீரமே!



அதுபோல, கல்லறையைவிட்டு வெளியே வரக்கூடியதும் சரீரமே!

இயேசு தெளிவாயும் உறுதியாயும் கல்லறையினின்றுள்ள ஓர் உயிர்த்தெழுதலை கற்பித்தார்.

இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனெனில் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;

அப்பொழுது நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும் படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

யோவா 5:28,29

இங்கு இயேசு நீதிமான்கள் righteous மற்றும் கொடியவர்கள் wicked ஆகிய இருசாராரது உயிர்த்தெழுதலைக் குறித்து கற்பிக்கிறார். அப்போஸ்தலனான பவுலும் இதே காரியத்தை போதித்தார்.

நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

அப்போ. 24:15

ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

I கொரி 15:22

அப்போஸ்தலன் இங்கு 'சடப் பொருளின் physical மரணம்' மற்றும் 'சடப்பொருளின் உயிர்த்தெழுதலை' பொருள்படுத்தினார் என்பது தெளிவாயுள்ளது; ஏனெனில் அவர் உரையாடுகின்றது சரீரத்தைப் பற்றியதேயல்லாமல் ஆவியைப் பற்றியது அல்ல; ஆகவே மாமன்னுய்தியருக்கு Universalist இங்கே இயல் 'உலகளாவிய இரட்சணயம்' Universal Salvation எனும் கோட்பாட்டுக்கு எந்தவொரு சான்றுப் பத்திரமும் இல்லை.

இங்குள்ள பகுதிகள் "சகல மரித்தோரது" ஓர் உயிர்த்தெழுதல் இருக்கவுள்ளதை தெளிவாக போதிக்கின்றன: நாம்



இன்னும் ஒருபடி மேற்சென்று பார்க்காவிடில் நீதிமான்களும், பொல்லாதோரும் எழும்பப் போவது மட்டுமின்றி, ஒரே சமயத்தில் அவர்கள் எழும்பவுள்ளார்களென்றும் நம்புவதற்கு நாம் வழி நடத்தப்படுவோம். ஆனால் நாம் வெளிப்படுத்தல் புத்தகத்தை திருப்பிப் பார்க்கும்போது நீதிமான்கள் பொல்லாதோருக்கு 'முன்னதாக' before எழவுள்ளதாக பார்க்கிறோம்; அவர்கள் கொஞ்சம் simply முந்தி விடுவார்களென்றல்ல; அதற்கு மாறாக இரு உயிர்த்தெழுதல்களிடையேயும் 1000 வருடங்களாலான ஓர் இடைவெளி இருக்கிறது எனப்பார்க்கிறோம். வெளி. 20:4,5.

“அன்றியும் நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது”

இது முதல் உயிர்த்தெழுதலின் பரிசுத்தவான்களை குறிப்பிடுகிறது; அவர்கள் வெளி. 4:4 ன் 'இருபத்து நான்கு' மூப்பர்களால் பிரதிநிதித்துவமளிக்கப்பட்டவர்களாய் represented தேவனுடைய சிங்காசனத்தை சூழ்ந்திருக்கின்ற சிங்காசனங்கள் மேல் அமர்ந்திருப்பதாக காணப்படுகிறார்கள்.

இயேசுவைப் பற்றிய சாட்சியினி மித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். வெளி. 20:5

இவர்கள் உபத்திரவ காலத்து பரிசுத்தவான்களாவர்; Tribulation Saints; யோவான் முதலாவது அவர்களை அவர்களது 'இரத்த சாட்சியான' நிலையில் martyred condition (ஆத்துமாக்களாக souls) கண்டான்; பின்பு அவன்



அவர்களை மரித்தோரை விட்டு எழுந்த நிலையில் (அவர்கள் திரும்ப உயிர்த்து) கண்டான்; அவர்கள் முதல் உயிர்த்தெழுதலின் பரிசுத்தவான்களோடு சேர்ந்து கிறிஸ்துவுடனே கூட ஓர் ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்

“ஆனால் மரணமடைந்த மற்றவர்கள் (பொல்லாதோர்) அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” வசனத்தின் மீதமுள்ள “இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்” எனும் பகுதி ‘மரணமடைந்த மற்றவர்களை’ குறிப்பிட்டு செய்வதில்லை; ஆனால் அது வசனம் 4 ல் வருவோரைப் பற்றிய தாயுள்ளது; அவர்களே உயிர்த்து கிறிஸ்துவுடனே ஓராயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்; ஏனெனில்,

“முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும், பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்துக்கு (பொல்லாதோரது அழிவு doom வெளி. 20:14-15) அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து அவரோடே கூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” வெளி. 20:6.

மரித்தோர் வெவ்வேறு குழாங்களாக, கூட்டணிகளாக ஆனால் அவைகளிடையே ஓர் கால இடைவெளி விட்டு எழும்ப வுள்ளதை 1 கொரி. 15:22-24 ல் அழகாக வெளிக் கொணரப் படுகிறது.

“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது (உடல்சார்ந்த நிலையில் physically) போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (உடல்சார்நிலையில்). அவனவன் தன்தன் வரிசையிலே order உயிர்ப்பிக்கப்படுவான்”.

வரிசை order என மொழி பெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை ஓர் படைத்துறைக்குரிய சொல்லாக்கமாகும். இது ஓர் படையினுடைய குழு, தொகுப்பு, அணிப்பிரிவு brigade அல்லது வகுப்பு division என அர்த்தமளிக்கும்.



பின்பு பவுல் வரிசை order யை தெரிவிக்கிறார்.

1. முதற் பலன்களானவர் கிறிஸ்து Christ the First Fruits.
2. பின்பு அவர் வருகையில் at His coming கிறிஸ்து வினுடையவர்கள் Christ's.
3. அதன் பின்பு 'முடிவு' The end வருகிறது.

இப்போது 'முதற் பலன்களிலான கிறிஸ்துவுக்கும்', 'அவரது வருகையின் போது கிறிஸ்துவினுடையவர்களுக்கும்' இடையே ஏற்கனவே 1900 வருடங்களுக்கு மேலாகி விட்டுள்ளதை நாம் அறிகிறோம்; மேலும் 'அவருடைய வருகையில் கிறிஸ்துவினுடையவர்களது உயிர்த்தெழுதலுக்கும், மற்றும் 'மரித்த பொல்லாதோரது' wicked dead உயிர்த்தெழுதலுக்கும், இடையே 1000 வருடங்கள் உளதாயிருக்கும் என நாம் பார்த்துள்ளபடியால் நீதிமான்களுக்கும் மற்றும் பொல்லா தோருக்கும் ஒருமித்த சமகால நிகழ்ச்சியாக உயிர்த்தெழுதல் simultaneous resurrection இருக்கப் போவதில்லை என நாம் காண்கிறோம்.

இவ்விதமாய் வேத சத்தியத்தை கூறுபடுத்தி dividing up மற்றும் 'கால இடைவெளிகளை' intervals of time இடம் நிறுவிக் காண நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறதென யாரோ சிலர் கேட்கலாம். நமக்கு கிறிஸ்துவுடைய Christ Himself அதிகாரம்/ஆணையுரிமை authority இருக்கிறது; லூக். 4:16-20 ல் அவர் ஓய்வு நாளில் ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார் என நாம் வாசிக்கிறோம்; அப்போது அவர்கள் ஏசாயாவின் புத்தகத்தை அதிலிருந்து வாசிக்கும் படியாக அவரிடம் கொடுத்தார்கள்; உடனே அவர் ஏசா. 61:1,2 க்கு திருப்பி கீழே வருமாறு வாசித்தார் என நாம் படிக்கிறோம்:-

கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் கவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக்



குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

கர்த்தருடைய அதுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்,

அவர் அத்துடன் ஓர் காற்புள்ளி comma யோடு நிறுத்தியதாக ஏசாயா 61:2ன் சுட்டுக் குறிப்பில் நாம் காண்கிறோம்; அதேவேளையில் “நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளைக் கூறவும்” என்கிற வார்த்தைகளைச் சொல்லாமல் விட்டு விட்டார் எனவும் பார்க்கிறோம்.

ஏன் கிறிஸ்து அந்த காற்புள்ளியுடன் நிறுத்தினார்; ஏனெனில் நீதியைச் சரிக்கட்டும் நாளை பறைசாற்றவுள்ள காலவேளை time வந்திருக்கவில்லை. அந்த காற்புள்ளி 19 நூற்றாண்டுகளுக்கு மேலாக நீண்டுள்ளது; கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும் வானத்திலிருந்து வெளிப்படுவது வரை தொடர்ந்து நீண்டு செல்லும்; அதாவது “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு அவர் வெளிப்படப் போகிற” காலவேளை மட்டும் நீண்டு கொண்டே செல்லும். 2 தெசலோ. 1:7,8.

ஆனால். வெளி. 20:4,5 ன் பகுதியானது ‘நீதிமான்களின் உயிர்த்தெழுதல் மற்றும் பொல்லாதோரின் உயிர்த்தெழுதலுக்கிடையேயுள்ள இடைவெளியின் காலநீட்சி’ கொடுக்கப்பட்டுள்ள ஒரே வேதாகம குறிப்பீட்டிடம் என்கிறதால் இத்தகைய உருவகவடிவிலான symbolic புத்தகத்தில் காணப்படும் ஒற்றை வாசகத்தின் மேல் இத்தகைய முக்கியமான மெய் நிகழ்வை fact அடிப்படையாக்கி நிறுவுவது நேர்மையாகாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்; வெளிப்படுத்தல் புத்தகம் அநேக உருவகங்களை



அடையாளங்களை symbols உள்ளடக்கி யிருப்பினும் அவைகள் அப்புத்தகத்திலேயே விரித்துரைக்கப்பட்டுள்ளன explained. இது ஓர் மறைவடக்கமான, புதைவான mysterious புத்தகமல்ல என்பதை நாம் மறந்து விடக் கூடாது; என்னெனில் இது இயேசுகிறிஸ்துவுடைய வெளிப்படுத்தலாயிருக்கிறது; வாசிப்போருக்கு ஓர் ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுகிற வேதாகமத்திலுள்ள ஒரே புத்தகமாயிருக்கிறது; வெளி. 1:1-3. இந்த புத்தகம் எழுத்தின்படியே literally எடுத்தாளப்பட வேண்டியது.

வெளி. 20:4-6 எனும் பகுதி வேதாகமத்தின் ஒரே ஒரு இடமாக 'நீதிமான்கள் மற்றும் பொல்லாதோர்களது உயிர்த்தெழுதல்களின் இடைவெளி காலநீட்சியை' குறிப்பிடுவதாக வைத்துக் கொண்டாலும், அதினுடைய உண்மைத் தன்மையை ஐயுறுவதற்கு அது வாதகாரணமாகாது. நமது கர்த்தருடைய வாழ்க்கையின் மிக்க அற்புதமான மெய் நிகழ்வான 'கன்னிப்பிறப்பு The Virgin Birth' அவரது பிறப்பின் போது நிறைவேறியது வரை, பல நூற்றாண்டுகளாக பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரே ஒரு ஒற்றை திர்க்கதரிசனத்தின் மேல் சார்ந்திருந்தது; "இதோ. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்பதே அது! ஏசா. 7:14.

ஆனால் மரித்தோரிலிருந்து வெளியேறுதலான உயிர்த்தெழுதல் "out" Resurrection "from among the dead" இருக்கப்போவதை மெய்ப்பிக்க வெளி. 20:4-6 ன் மேல் நாம் சார்ந்திருக்க வேண்டுமென்றில்லை; மரித்தோரின் உயிர்த்தெழுதலை குறிப்பீடு செய்கின்ற பகுதிகள் எண்ணிக்கையில் பல உள்ளன; அப்பகுதிகள் நீதிமான்கள் மற்றும் பொல்லாதோர்களது உயிர்த்தெழுதல்களுக்கிடையே ஓர் "கால இடைவெளி" உள்ளதென்கிற நம்பகக்கருத்தின் supposition மேலே மட்டும் விளக்கப்படக் கூடாதவையாகின்றன unexplainable.



இந்த உலகில் ஏழு பேரை கணவன்மார்களாகக் கொண்டிருந்த ஓர் ஸ்திரீ மறு உலகில் next world யாருடைய மனைவியாயிருக்கப் போகிறாள் என்னும் சதுசேயர்களது கேள்விக்கு பதிலுரையாக இயேசு அவர்களுக்கு அளித்த விடை வாசகத்தில் அவர் கூறியதாவது:

“மறுமையையும் / யுகத்தையும் the next world (age) மரித் தோரிலிருந்து எழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை, பெண் கொடுப்பதுமில்லை. அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள் (இரண்டாம் மரணம்); அவர்கள் (வெளியேறு) உயிர்த் தெழுதலின் The (out) Resurrection பிள்ளைகளான படியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்”. லூக். 20:35-36.

இது மிக முக்கியமான ஒரு வாசகமாயிருக்கிறது; உலகம் world என மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஆனால் யுகம் age என பொருள்படும் ‘அயான் Aion’ எனும் கிரேக்க வார்த்தையின் உபயோகமானது ‘அடுத்த’ அல்லது திருநல்லாயிரயுகத்திற்கு முன்பாக எழுப்பப்படவுள்ள ஓர் மரித்தோரது வகுப்பினரைக் குறித்து இயேசு பேசுகிறதாகக் காண்பிக்கிறது. மேலும், அவ்விதம் எழுப்பப்படுவோர் இனி மரிக்கக் கூடுவதில்லை, அவர்களுக்கு ‘இரண்டாம் மரணம்’ இருப்பதில்லை எனவும் காண்பிக்கிறது; ஏனெனில் அவர்கள் தேவதூதர்களுக்கு ஒப்பானவர்களாயிருக்கிறார்கள்; மேலும் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் தேவனுடைய புத்திரராகிறார்கள்; மற்றுமாக அவர்கள் உயிர்த் தெழுதலின் பிள்ளைகளாகிறார்கள்; அதாவது மரித்தோர் மத்தியினின்று வெளியேறுகின்ற அல்லது முதல் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளாவர்; அதேனென்றால் முதல் உயிர்த்தெழுதலின் புத்திரர் மட்டுமே திருநல்லாயிரத்துக்கு முன்னர் மீள உயிரடைவர்.



லூக். 14:14 ல் இயேசு ஓர் தனிவகையான Special உயிர்த்தெழுதலைக் குறித்து பேசுகிறார்:-

அதை அவர் நீதிமாண்களின் Just உயிர்த்தெழுதல் என அழைக்கிறார்; இது மரித்தோர் மத்தியினின்று வெளியேறுகின்ற out உயிர்த்தெழுதல்; நீதிமாண்களாக்கப் பட்டோருக்கு மட்டுமே உரியது only for the justified, அதனால் இது முதல் உயிர்த்தெழுதலையே குறிப்பிட வேண்டும்.

எபிரேயருக்கான எழுத்தாளன் (எபி. 11:35). ஓர் மேன்மையான better உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுகிறான்; அப்போஸ்தலர்கள் இயேசுவின் மூலமாக 'மரித்தோரிலிருந்துள்ள உயிர்த்தெழுதலை' 'from the dead' பிரசங்கித்தார்கள் என்பது ஓர் குறிப்பிடத்தக்க மெய்மையாயிருக்கிறது; மரித்தோருடைய 'of' உயிர்த்தெழுதலையல்ல; அதை அவர்கள் எப்போதும் நம்பினார்கள்; ஆனால் மரித்தோரினின்றி from among the dead எழுகின்ற உயிர்த்தெழுதலை பிரசங்கித்தனர்; அது ஒரு புதிய கோட்பாடாயிருந்தது new doctrine.

மரித்தோருடைய 'of' உயிர்த்தெழுதலில் பவுல் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதில் எந்தவொரு கேள்விகிடமில்லை; அவர் 'எப்பொழுதாவது ஒரு சமயம்' sometime எழுவதற்கு எதிர்நோக்கினார்; ஆனால் பிலிப்பியருக்கு எழுதின அவருடைய நிருபத்தில் (3:10) மரித்தோரிலிருந்துள்ள உயிர்த்தெழுதலை 'the' resurrection அவர் அடையப் போகிறதற்குரிய நம்பிக்கையை வெளியிட்டுரைக்கிறார். ஆகவே ஏதோ ஒரு தனிவகையான special உயிர்த்தெழுதல் பவுலது மனதுள் இருந்திருக்க வேண்டும். நாம் I தெசலோ. 4:15-17 க்கு திரும்பும்போது பவுல் எதைப் பொருள் படுத்தினார் என்பது தெளிவாகிறது அங்கே அவர் கர்த்தருடைய இரண்டாம் வருகையின் போது கிறிஸ்துவுக்குள்



மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் மற்றும் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களின் இடப்பெயர்ப்பு translation குறித்துப் பேசுகிறார்: மற்றுமாக, திருநல்லாயிரத்தை மலரச் செய்யுமாறு கிறிஸ்து திரும்ப வரவிருக்கிறதால் அந்நிகழ்வு திருநல்லாயிரத்தை முந்தியதாயிருக்க வேண்டும்; மேலும் அது மரித்தோரினின்றி வெளியேறும் 'out' உயிர்த்தெழுதலாயிருக்க வேண்டும்; ஏனெனில் மரித்த மற்றவர்கள் ஆயிரம் வருடம் முடியுமளவும் உயிரடையவில்லை.

ஆனால் நீதிமான்கள் மற்றும் கொடியவர்களுடைய உயிர்த்தெழுதல் காலத்தைப் time பொறுத்தவரை வேறு படுவதுமன்றி பண்புருவிலும் character வேறுபடுகிறது. நன்மை செய்துள்ளவர்கள் (நீதிமான்கள்) ஜீவனையடையும்படியாக உயிர்த்தெழுவார்கள்; அதே வேளையில் தீமை செய்துள்ளோர் (பொல்லாதோர்) ஆக்கினையடையும்படியாக உயிர்த்தெழுவார்கள்; யோவா. 5:28-29. மேலும், வெளி. 20:12-15ன்படி இரண்டாம் உயிர்த்தெழுதல் அல்லது ஆக்கினையின் உயிர்த்தெழுதலின்போது எழுவோர் பெரிய வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்புக்கு முன்னிலைப்பட appear வேண்டும்; அவர்களது பெயர்கள் ஜீவபுத்தகத்தில் எழுதப் பட்டதாகக் காணப்படாது போகும்; அவர்கள் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள்; அதுவே இரண்டாம் மரணமாகும் second death.

### உயிர்த்தெழுதலின் 'முறை'

#### The "Manner" of the Resurrection

சரீரத்தை விட்டு ஆத்துமாவும் ஆவியும் பிரிதலே departure உயிர்த்தெழுதலால் பொருள்படுகிறது என்பதாக சிலர் உரிமை பாராட்டுகின்றனர்; ஆனால் அது அவ்விதமாகாது; ஏனெனில், நாம் பார்த்துள்ளபடி, மரித்தோர் அவர்கள் தம் கல்லறைகளைவிட்டு எழுந்திருக்கவுள்ளார்கள்; மற்றுமாக, கல்லறையினுள்ளே போனது எதுவோ அது



மட்டுமே அதைவிட்டு வெளியே வரமுடியும்; அது 'சரீரமே' bodyயாகும்.

பின்னும் நுண்மம்/அணு புனைவு Germ Theory உளது; அதாவது ஒவ்வொரு மானிட உடலிலும் அழிக்க முடியாத indestructible உயிரணு living germ ஒன்று உள்ளது. சரீரம் தூளாகிடினும் அவ்வுயிரணு கல்லறையில் வாழ்ந்திருக்கும்; அதினின்று ஓர் புதிய உடல் உயிர்த்தெழுதலின்போது மேலெழுந்து தோன்றும்வரை அவ்விதம் அது காணப்பெறும் exist. மேலும் எவ்விதமாகவோ விலங்குகளால் தின்னப் பெறலாம்; சுண்ணாம்புக் கிளிஞ்சலால் quick lime அழிக்கப்படலாம்; அணுப்பொறிகளாய் ஊதப்படலாம்; அவயங்கள் இழக்கப்பட்டு உருச் சிதைவுறலாம்; ஆயினும் 'உயிர்நுண்மம்' வாழ்ந்திருக்கும் என்றும் அதினின்று உயிர்த் தெழுதலின் சரீரம் உண்டாகப் போகிறது என்றும் இப்புனைவு விளக்குகிறது.

இப்புனைவின் பரிந்துவாதாடுவோர் பவுல் இதை I கொரி. 15:35-38 ல் கற்பிப்பதாக உரிமை கோருகின்றனர்; அங்கே அவர் சரீரத்தின் உயிர்த்தெழுதலை விதையினின்று வெளிக்கிளம்புகிற பயிரோடு ஒப்பிடுகிறார்; விதையானது அதைத் தாங்குகிற பயிரினின்று வித்தியாசமாயுள்ளதை நாம் அறிகிறோம்; எவ்வாறு கருவாலிக்கொட்டை கருவாலி மரத்தினின்று வித்தியாசமாயுள்ளதோ அதைப் போன்றே யுள்ளது; ஆனால் விதையினின்று எழுகின்ற பயிர் அதை (விதை)த் தாங்கிய பயிரைப் போலவேயிருக்கப் போகிறது; அவ்வாறே, அழிக்கப்படயியலா உயிர்நுண்மத்தினின்று வருகிற சரீரமானது அந்நுண்மத்தை germ உருவேற்படுத்திய சரீரத்துக்கு ஒத்த இனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால், உயிர்த்தெழுதலின் சரீரம் ஒத்த இனமாக alike inkind இருக்கப் போவதாகின்றபோது, அது பண்புருவில் character வித்தியாசமாயிருக்கும்; மற்றுமாக வேறுபட்ட



குணங்களை உடையதாயிருக்கும்: “எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களுடைய மாம்சம் வேறே; மச்சங்களுடைய மாம்சம் வேறே; பறவைகளுடைய மாம்சம் வேறே” எனப் பவுல் கூறுகையில் இதை அறிவிப்பு செய்கிறார். அதாவது, தேவனுடைய சிருஷ்டிகளின் மாம்சமானது அவைகளது தூழ்நிலைக்கேற்ப பொருத்தமாக்கப்பட்டுள்ளது; ‘மச்ச மாம்சம்’ ஆகாயத்தில் பறக்க இயலாது; அது போல ‘பறவை மாம்சம்’ கடலில் நீந்த இயலாது; ஆக, நிலப்பரப்புக்குரிய ‘terrestrial’ சரீரங்களும் உள்ளன; அதுபோன்று ‘வானத்திற்குரிய’ ‘Celestial’ சரீரங்களும் உள்ளன; மானிட சரீரம் இப்போதுள்ள அமைப்பு உருவாக்கத்தின்படி வானத்தில் வாழுவதற்கு/காணப்பட இயலாது; ஒரு மாறுதல் வேண்டுவதாகிறது; இம்மாறுதல் உயிர்த்தெழுதலால் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது; இம்மாறுதலை பவுல் விளக்க வருணனை செய்கிறார்; அவர் கூறுவதாவது:-

மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;

கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுண்டு, ஆவிக்குரிய சரீரமுண்டு.

1 கொரி. 15:42,43,44

இதற்கு பொருளாக்கம்/திண்மை substance இருக்கப் போவதில்லை எனப் பொருள்படாது; ஆவியுரு சரீரத்துடைய Spirit Body தனிமுறை நுட்பத்திறமைகள் faculties பெற்றுள்ளதாய், அதே வேளை வடிவமைப்போ form மற்றும் பொருட்கூறோ substance இல்லாததாயுள்ள ஓர் சரீரத்தை Body நாம் எண்ணிப் பார்க்கவே முடியாது.



கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் சரீரமானது நம்முடையது ours எவ்வாறு இருக்கவுள்ளது என்பதற்கான ஓர் மாதிரிக் கூறாயுள்ளது sample. அவருடைய சரீரம் அழிவைக் corruption காணவில்லை என்பதும் மற்றுமாக கல்லறையில் வைக்கப்பட்ட அதே சரீரத்தில் அவர் எழுந்தார் என்பதும் உண்மையேயாகையில்; அது தனித்துவத்தில் identity அதுவேயான போதும் same சிறப்பியல்பில் character அது வித்தியாசப்பட்டிருந்தது.

ஆணிச்சுவடுகள் nailprints மற்றும் 'ஈட்டிக்காயம்' Spearwound பார்க்கக் கூடியவையாயிருந்தபோதும் அதற்கு அடைத்த கதவுகளுடே கடந்து செல்ல முடிந்தது; விருப்பம்போல் கண்ணுக்குத் தோன்றவும். தோன்றா திருக்கவும் முடிந்தது; அதற்கு மாம்சமும் flesh மற்றும் எலும்புகளும் bones இருந்தது; (லூக். 24:39-43). ஆனால் 'இரத்தம்' blood இருக்கவில்லை; ஏனெனில் மாம்சமும் இரத்தமும் flesh and blood தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டாது (1 கொரி. 15:50). அதெப்படியெனில் இரத்தமே அழிவை/சீரழிவை corruption தூண்டிவிக்கிறது/ விளைவிக்கிறது. ஓர் சரீரத்தை கெடாதுபேண அதினின்று இரத்தம் வடித்தெடுக்கப்பட வேண்டும்; அல்லது தனிவகை களிம்பு மருந்தால் தோய்வித்து இரத்தத்தை வேதியல் செயல்முறையில் கெடாது பாதுகாக்க வேண்டும். உயிர்பலி/ பலியாள் sacrifice இரத்தம் சிந்தப்பட வேண்டுவதால், அந்தப்படி இயேசு தமது இரத்தத்தை பூமியின் மீது விட்டுச் சென்றார்.

நம்முடைய உயிர்த்தெழுதலின் சரீரங்கள் பார்க்கக் கூடிய 'உருவம்' form மற்றும் 'வடிவு' shape உடையனவாயிருக்க வுள்ளதால், அவைகளுக்கு மாம்சம் flesh மற்றும் எலும்புகள் bones கொண்ட ஓர் உள்ளுறைச் சட்டம் framework இருக்கப் போகின்றது என்பது வாத ஆதாரத்திற்கு கட்டுப்பட்ட




தாக்கிறது: ஆனால் அது அதினுடைய புதிய துழ்நிலைக்கு மாற்றி அமைக்கப்பட்ட மாம்சம் மற்றும் எலும்புகளின் கட்டமைப்பாயிருக்கவுள்ளது. ஏனோக்கு மற்றும் எலியா ஆகியோர் அவர்களது சரீரத்தில் மேலே ஏகினர் என்பதை நாம் மறக்கலாகாது. உத்தேச ஏற்பின்படி அவர்களுடைய சரீரங்கள் கடப்பிடைவழியில் transit மகிமைப்படுத்தப் பட்டன glorified என்னலாம்; ஆனால் அவைகள் (அச்சரீரங்கள்) ஆவியுரு பிரிக்கப்படாதிருந்தன not disembodied. அவர்களுக்கு ஓர் சரீரத்தின் 'body' உபயோகம் பரலோகில் உண்டாயிருக்கிறதெனில் நமக்கு ஏன் இருக்கிறதில்லை? பரலோகில் அவ்விரு பரிசுத்த வான்கள் மட்டுமே அவர்களது சரீரத்தில் இருக்கவுள்ளார்கள் என்று கொள்வது வாதத்திற்கு இணங்குவதா குமோ? ஏன் பிரதான தூதனான மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக் குறித்து பிசாசுடனே தர்க்கிக்க வேண்டும்? மோசேக்கு அதினுடைய (சரீரம்) தேவை இனி மேலும் இருக்கப் போவதில்லை என்றால் ஏன் அப்படி தர்க்கம் செய்ய வேண்டும்? அவனும் எலியாவும் இயேசு வுடன் மறுரூபமலை மீது தோன்றியபோது அவர்களுக்கு அவர்களது சரீரங்களின் உபயோகம் இருந்திருக்கவில்லையா? இயேசு பரத்துக்கு எழுந்தருளிய போதும் வெண்மையான வஸ்திரந்தரித்து அருகே நின்றவர்களான இரண்டு மனிதர்கள் அவர்களேயாவர்; (அப். 1:9-11). மற்றும் வெளி. 11:3-6 ன் இருசாட்சிகளாக Two witnesses அவர்களே இருக்கப் போகிறார்களாயின் நாம் காண் கிறதெதுவெனில் அவர்கள் உயிர்த்தெழுதலடைய வுள்ள மற்றும் மறுரூபமாகவுள்ள பரிசுத்தவான்களுக்கு 'மாதிரி' type ஆகிறதால், இப்பொழுது மோசேயும் எலியாவும் பெற்றுக் கொண்டுள்ள அதே விதமான சரீரங்களையே இரகசிய வருகையின் போதுள்ள at the Rapture பரிசுத்தவான்கள் பெற்றுக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்பதேயாகும்.




மனிதனின் மும்மடித் தன்மை

1 தெச. 5:23

எபி. 4:12








அழகிய மாளிகை - முதல் தள வரைபடம்





அழகிய மாளிகை - இரண்டாவது தள வரைபடம்



